

ஞி:

ஆழ்வார் திருவடிகளே சரணம்

முதலாழ்வார்களுள் முதல்வரான
பொய்கையாழ்வார் அருளிச்செய்த

முதல் திருவந்தாதி

பெருமாள் கோயில்
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்
இயற்றிய
தவ்யார்த்ததீபிகையென்னும்
உரையுடன் கூடியது.

M.R. கோவிந்தஹாமி நாயுடுவால்,
மதராஸ் மாடல் அச்சக்கூடத்தில்,
அச்சிடுவிக்கப்பட்டது.

விபவங்கு

1928.

பூநிமான் உ. வே. (காஞ்சிபுரம்) பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமிகள் அருளிச்சேய்த க்ரந்தங்களும் அவற்றின் விலையும்.

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி	—தெளிவுரை	{	3	0	0
திருப்பாவையின் விரிவுரை			...	1	4
ஷீ திக் ராப்பர் பயின்ட்			...	1	0
நாச்சியார் திருமொழியின் விரிவுரை			...	2	0
பெருமாள் திருமொழியின் விரிவுரை			...	1	12
திருச்சந்த விருத்தத்தின் விரிவுரை			...	1	10
திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலஞ்சிபிரான்,		{	1	6	0
கண்ணிதுண் சிறுத்தாம்பு—இவற்றின் விரிவுரை					
முதலாயிரம் முழுமையும் தீ வால்லூம்களாக		{	10	8	0
நல்ல பைண்ட்					
இராமாநுச நூற்றாதியின் விரிவுரை			...	0	12
சிறிய திருமடல்—விரிவுரை			...	0	10
பெரிய திருமடல்—விரிவுரை			...	1	0
திருவெழுகூற்றிருக்கை—விரிவுரை			...	0	5
திருவாசிரியம்—விரிவுரை			...	0	5
பெரிய திருவந்தாதி			...	1	8
ஸ்ரீவசநஷ்டன ஸாரம்			...	1	0
கூரத்தாழ்வான் வைபவம்			...	0	4
பிரதிவாதி பயங்கரம் அண்ணு வைபவம்			...	0	3
முகுந்தமாலையின் தெளிவுரை			...	0	6
ஆளவந்தார் ஸ்தோத்ரத்தின் தெளிவுரை			...	0	12
ஸ்தோத்ரவ்யாக்யாந சோதநம்			...	0	3
நமஸ்காரத்துவம்			...	0	2
ப்ரணவாதிகாரத்ததுவம்			...	0	4
ஸாதர்சந சதகம் தமிழுரை			...	1	0
ஸ்ரீவரதராஜ ஸ்தவத்தின்—விஸ்தாரமான மணிப்ரவாள வியாக்கியானம் (தெனுங்கு) விபி		{	1	4	0
ஸ்ரீஸ்தவத்தின் ஷீ	ஸ்ரீ		...	0	6
அதிமாநுஷ ஸ்தவத்தின் ஷீ	ஸ்ரீ		...	0	12
திருப்பல்லாண்டு விரிவுரை	ஸ்ரீ		...	0	4
ஆசார்ய ஹ்ருதய மூலம்	ஸ்ரீ		...	0	3
ரஹஸ்ய மூலம்	ஸ்ரீ		...	0	6
உபந்யாஸரத்நமாலா (க்ரந்தவிபி) ஸம்ஸ்க்ருத பாகையில் சிறந்த 5 உபந்யாஸங்கள்		{	0	6	0
சேஷாவதாரச் சிறப்பு		0	2	0

[இன்னும் பல புத்தகங்களும் உள்ளன.]

“திவயப்ரபந்த திவயார்த்த தீபிகை” ஆப்ஸ்,
32. பந்தர் தெரு, G. T., மதராஸ்.

ప్రథమః

పెరుగులాం పెరున్తెవిత్తాయార్ తీరువడికిలో చరణమ్.



ఔఢ్వార్ ఎంపెన్రూమాన్ర్ జీయ్ తీరువడికిలో చరణమ్.

పొతుత్త తనియంకం.

(నంపెన్రూమాల్ అరులిసి చెంతతు.)

శ్రీసైలేశవర్మాప్రాత్తా శిభక్త్యాదిగుహార్వమ్॥

యతీన్ద్రిపవనా వనే రఘ్యజామాతరం మునిమ్॥

[శ్రీసైలేశ తయాపాతరమ్ తీపక్తయాతి కుణుర్ ణవమ్.
యతీన్తరపరవణమ్ వంతే రఘ్యజామాతరమ్ మునిమ్.]

(ఔఢ్వాన్ అరులిసి చెంతవై.)

లభ్యునాధసమారఘ్యాం + వనే గురుపరమ్యరామ్॥

యోనిత్యమచ్యుతవదామ్బుజ + రామానుజస్యచరణాశరణంప్రవద్యై.

[లకంఠమీనాతసమారమ్పాం + వంతే కురుపరామ్పరామ్.

యో నిత్యమచ్యుత + రామానుజస్యచరణాశరణంప్రవద్యై.]

(ఔణవంతార్ అరులిసి చెంతతు.)

మాతా పితా యువతయః + ప్రణమామి మూర్ఖాణ్ణై॥


[మాతా పితా యువతయః + ప్రణమామి మూర్ఖాణ్ణా.]

(ప్రీపరాశర పట్టార్ అరులిసి చెంతతు.)

భూతం సరశ్చ + శ్రీమత్పరాష్టరాష్ట్రమునింప్రణతోస్మై నిత్యమ్.

[ప్రతమం సరశ్చ + శ్రీమత్పరాంకుశమునిమి ప్రణాతోస్మి నిత్యమ్.]

४० :



முதலாழ்வார்கள் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்களைவர்க்கும் முன்னே இந்த வுலகிலிருள் நீங்க வந்துதித்து அந்தமிழால் நற்கலைகளாய்ந்துரைத்த போய்கையார் பூதத்தார் பேயார் என்னுமிம்மூவரும் முதலாழ்வார்களென்று பிரவித்தி பெற்றிருப்பர். “மற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து, நற்றமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த—பெற்றி மையோரென்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு, நின்ற துலகத்தே நிகழ்ந்து.” என்ற உபதேசரத்தினமாலைப் பாசரம் நோக்கத்தக்கது.

விபவத்தில் இம்மூவரும் பகவத்கடாக்ஷம் பெற்ற யின்னர் ஒருவரையொருவர் விட்டுப்பிரியாமல் ஒன்று கூடியே வாழ்ந்தது பற்றி அர்ச்சாவதாரத் திருக்கோயில்களிலெல்கும் இம்மூவரும் ஒன்றுசேர்ந்தே கோயில் கொண்டிருப்பர்கள்; அப்படியே இவர்களின் வைபவமும் ஒன்றுசேர்ந்தே அநுஸந்திக்கப்படும். இம்மூவர்க்கும் திருநாள்பாட்டு அருளிச்செய்யானின்ற ஸ்ரீமணவாள மாமுனிகளும் “ஐப்பசியிலோணமஷிட்டம் சதயமிவை, ஒப்பிலவா நாள்களுலகத்தீர்—எப்புவியும், பேசுபுகழுப் பொய்கையார் பூதத் தார் பேயாழ்வார், தேசுடனே தோன்று சிறப்பால்.” என்று ஒரே பாசரமாகத் தொகுத்து அருளிச்செய்தமையும் நோக்கத்தக்கது.

பொய்கையாழ்வார்.

“தெண்ணீர்வயல் தொண்டை நன்னடு சான்றேருடைத்து” என்று ஒளவையார் பாடியபடி கல்வி கேள்வி அறிவொழுக்கங்களாலான்றவர் பலரையுமுடையதான தொண்டை நன்னட்டிலே புண்ய சீஷத்ரங்களொல்லாவற்றினுள்ளும் மிக்க சீர்மை பெற்று விளங்கும் ஸத்யவரதசீஷத்திலே; “முத்திதரும் நகரேழில் முக்கியமாங்கச்சி” என்றும் “காசி முதலாகிய நன்னகரி யெல்லாம் கார்மேனியருளாளர் கச்சிக்கு ஒவ்வா” என்றும் சிறப்பித்துக் கூறப்படுவதும் வேகவதியென்னும் புண்ணிய நதியின் தென்பால் விளங்குவதுமான காஞ்சிமாநகரிலே ஸ்ரீயதோக்தகாரி ஸங்நிதி யென்று ப்ரவலித்தமான திருவேலிகா வென்னும் திவ்யதலத்தின்வடபுறத்தில் மஹாங்களது திருவள்ளம்போல் ஆழ்ந்து தெளிந்து விளங்கும் பொற்றுமரைப் பொய்கையிலே பூத்த தொரு நற்றுமரைப்பூவிலே ஜப்பசிமாதத்துத் திருவோணத்திலே ஒருவர் திருவவதரித்தார். இவருடைய பிரபாவத்தைப் பார்த்து அனைவரும் இவரைத் தேவிற்கிறந்த திருமாலின் திவ்யாயுதங்களுள் பாஞ்சஜங்யமென்னும் திருச்சங்கின் அம்சமாக அறுதி யிட்டிருந்தனர். பொய்கையில் அவதரித்தது காரணமாகப் போய்கையாழ்வாரென்று திருநாமம் பெற்றுரிவர்.

பூத்தாழ்வார்.

நீர்வளம் நிலவளம் முதலிய பல வளங்களும்மலிந்து இப்பூமண்டலத்திற்குத் திலகம் போன்றுள்ள அத்தொண்டை மண்டலத்திலே கீழ்க்கடற்கரையிலுள்ள திருக்கடல்மல்லை யென்கிற மஹாபலிபுரத்திலே குருக்கத்திப்பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே ஜப்பசி மாதத்து அவிட்ட நக்ஷத்ரத்திலே ஒருவர் திருவவதரித்தார். இவருடைய வைபவத்தை நோக்கி அனைவரும் இவரைக் கெளமோதகி யென்னும் கதாயுதத்தின் அம்சமாக அறுதியிட்டிருந்தனர். இவர்க்குப் பூத்தாழ்வாரென்று திருநாமமானபடி என்னென்னில்;—வடமொழியில் “ஹ—ஸதாயா.” [பூ—ஸத்தாயாம்.] என்கிற தாதுவழியாகப் பிறந்தது பூதம் என்னுஞ் சொல்.

ஸ்த்ரை பெற்றது என்று பொருள். எம்பெருமானுடைய திருக்குணங்களையதுபவித்தே ஸ்த்ரைப்பெற்றுரென்னுங் காரணம் பற்றிப் பூதத்தாழ்வாரென்று திருநாமமாயிற்றென்றுணர்க. திருவாய்மொழியில் (5-2-1) “கடல்வண்ணன் பூதம்” என்றவிடத்துவியாக்கிபானங்களில் இப்பொருள் விளங்கக் காணக.

பேயாழ்வார்.

“ஆரைஷரேட்டுத் தொண்டை” என்றவாறு நூற்றெட்டுத் திருப்பதிகளுள் இருபத்திரண்டு திருப்பதிகளையுடையதான துண்மேரமண்டலமென்கிற அத்தொண்டைவளாட்டிலே திருவல்லிக் கேணியென்னும் திவ்ய தேசத்துக்குத் தென்திசையிலுள்ள திருமயிலை நகரியில் ஒரு கிணற்றிலேயுண்டான செவ்வல்லிப் பூவிலே ஐப்பசி மாதத்துச் சதயங்கூத்தரத்திலே ஒருவர் திருவவதாரன் செய்தருளினர். இவருடைய வைபவத்தைக்கண்டு பலரும் இவரை நந்தகமென்னும் வாட்படையின் அம்சமாக அறுதியிட்டனர். இவர் ஒப்புயர்வற்ற பகவத்பக்தியையுடையராய், கண்டவர்களாடங்கலும் ‘இவர் பேய் பிழித்தவர்’ என்னும்படி நெஞ்சுமிக்கு கண்சுமன்று அழுதும் சிரித்தும் தொழுதுமெழுந்தாடியும் மகிழ்ந்து பாடியும் அலறியுமே அநவரதம் போதுபோக்கிக்கொண்டிருந்த கையால் பேயாழ்வாரென்று திருநாமம் பெற்றனர். பரமபக்தி தலையெடுத்து எம்பெருமானை அநுபவிக்கும்திறம் மற்ற ஆழ்வார்களிற் காட்டில் இவர்க்கு மிகப் பெரிதாயிருந்ததனாலும், இவர்தாம் எம் பிரானுக்கு ஆட்பட்டது மாத்திரமேயன்றித் திருமழிசையாழ்வாரைத் திருத்திப் பணிகொண்ட மஹானுதலாலும் மஹதாழ்வாயர் என்ற மற்றொரு திருநாமமும் இவர்க்கு உண்டு.

இவர்களின் வைபவம்.

ஸ்ரீராம பரதலக்ஷ்மணர்போல அடித்தடுத்த நாள்களில் அவதரித்தவர்களும் அயோநிஜர்களுமாகிய இம்மூவர்க்கும், ஸ்ரீவைகுண்டநாதனுடைய திருவாணையினால் வேணைமுதலியார் இந்நிலத்திற்கெழுந்தருளிப் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து திருமந்தி

ரப் பொருள்களையும் உபடேசித்தருளினர். அதனால் இவர்கள் “முக்குணத் திரண்டவையகற்றி, ஒன்றினிலொன்றினின்று” என்றாற்போல ரஜீகுணமும் தமோகுணமும் சிறிதுமற்று சுத்த ஸாத்விகர்களாய் எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்வதையே பெரும் பேரூக்கக்கொண்டு ஞானபக்திவிரக்திகளுக்குப் பிறப்பிட மென்னலாம்படி விளங்கி “உண்ணுங்சோறு பருகுநீர்த்தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றாற்போல பகவத் குணது பவத்தையே தாரகமும் போதகமும் போக்யமுமாகக்கொண்டு அந்ந பாநாதிகளை யொழித்து, உண்டியே உடையே உடன்தோடுகின்ற இம்மண்டலத்தாரோடு கூடகில்லாமல் ஒருநாளிருந்தவிடத்தில் மற்றொருநாளிராதபடி ஒடித்திரியும் யோகிகளாய், தம்மில் ஒரு வரையொருவர் அறியாமல் தனித்தனியே ஸஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.

இப்படி ஸஞ்சரித்துக் கொண்டிருந்த இம்முவரையும் ஓரிடத் திலே சேர்த்து ஆட்கொண்டு இவர்கள் முகமாக உலகத்தை வாழ் விக்கவேணுமென்கிற குதாஹலம் எம்பெருமான் திருவள்ளத்தி அண்டாமிற்று.

ஸத்யகாமனுய் ஸத்யஸங்கல்பனுண எம்பெருமானுடைய மனோரதம் பழுதுபடுமோ? அவனுடைய திருவள்ளம் நிறைவேறு தற்கு வழியுண்டாயிற்று. அதாவது—ஒருநாள் ஸமர்யன் அஸ்த மித்தபின்பு போய்கையாழ்வார் திருக்கோவலுரையடைந்து அங்கு ம்ருகண்டு மஹாஷியின் திருமாளிகையிற் சென்று அதன் இடைகழியிற் பள்ளிகொண்டிருந்தார். பிறகு பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர, “வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் ப்ரணமேத் புவி” என்கிற சாஸ்திர முறைப்படி ஒருவரை யொரு வர் வந்தனை வழிபாடுகள் செய்தவுடன், “இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்கார்ந்திருக்கலாம்” என்று பொய்கையார் விண்ணப்பஞ்செய்ய, அவ்விதமே இருவரும் அங்கு உட்கார்ந்திருந்தனர். அதன் பிறகு பேயாழ்வாரும் அவ்விடத்திற்கே வந்துசேர, ஒருவரையொருவர் தண்டன்ஸமர்ப்பித்து உபசரித்துக் கொண்ட பின் “இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் விற்கலாம்” என்று பொய்கை பூதத்தாரிருவரும் சொல்ல, அவ்

விதமே மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு பரஸ்பரம் பகவத் குணங்களைச் சொல்லுதலும் தேட்டத்துஞ்செய்து களித்திருந்தனர்.

அப்பொழுது உலகளந்த மூர்த்தி அவர்கள் திறத்திலே திருவருள் செய்யும் பொருட்டுப் பெருத்த இருளோயும் கனத்த மழுயையுமுண்டாக்கி, பெரிய வடிவத்தோடு அவர்களிடையே சென்று நின்று பொறுக்க முடியாத மிக்க நெருக்கத்தைச் செய்தருளினான். அதன்மேல் இவர்கள் ‘இதுவரையிலும் இல்லாத நெருக்கம் இப்போது உண்டானதற்குக் காரணமென்கொல்!; பிறவெனும் இங்கு வந்து புகுந்தவருண்டோ?’ என்று சங்கிக்கையில், பொய்கையாழ்வார் ழுமியாகிய தகழியில் கடல் நீரையே நெய்யாகக் கொண்டு ஸமர்யனை விளக்காக ஏற்ற, பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்ததயைத் திரியாகவுங் கொண்டு ஞானதீபத்தை ஏற்ற, இவ்விரண்டிட ஞெளியாலும் இருளற்றதனால், பேபாழ்வார் எம்பெருமானைத் தாம் ஸேவித்தமை கூறியவளவிலே மூவரும் பகவத்ஸ்வரூபத்தை நன்கறிந்து அதுபவித்து ஆந்தப் பெருவெள்ளமெய்தி அதனுக்குப் போக்குவீடாகப் பிரபந்தங்களாருளிச்செய்து உலகத்தாரை உய்விக்கத் திருவுள்ளம்பற்றினர்.

அப்பொழுது, போய்கையாழ்வார் “வையந் தகவியா” என்று தொடங்கியும், பூதத்தாழ்வார் “அன்பே தகவியா” என்று தொடங்கியும், பேயாழ்வார் “திருக்கண்டேன்” என்று தொடங்கியும் மூவரும் மூன்று திருவந்தாதிப் பிரபந்தங்களைத் திருவாய்மலர்ந்தருளினர். இப்பிரபந்தங்கட்கு அடைவே, முதல் திருவந்தாதி யென்றும் இரண்டாந் திருவந்தாதி யென்றும் மூன்றுந் திருவந்தாதி யென்றும் திருநாமம் வழங்கலாயிற்று.

இன்பு இவ்வாழ்வார்கள் மூவரும் தீலமளிசெனன்னும் திருக்கோவலூராயனாரைத் திருவடித் தொழுது விடைபெற்று நெடுங்காலம் திருப்பதிகள்தோறும் சென்று மங்களாசாஸநம் செய்து, யோகபலத்தால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் இம்மண்ணுலகில் வாழ்ந்திருந்து வைபகத்தை வாழ்வித்தருளினர்.

முதலாழ்வார் திருவடிகளே சரணம்.



ஸ்ரீ:

பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

முதல் திருவந்தாதி.

இது—மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுள் முதல் வரான பொய்கையாழ்வாரருளிச் செய்ததும், நாலாயிரப் பிரபந்தத் தில் மூன்றுவது ஆயிரமாக ஸ்ரீமந்நாதமுனிகளால் வகுக்கப்பட்ட இயற்பாவில் முதற் பிரபந்தமுமாகும்.

அந்தத்தை ஆதியாகவுடையது அந்தாதி. அன்மொழித் தொகை; வடமொழித் தொடர். அந்த ஆதி எனப்பிரிக்க. அந்தாதி யாவது—முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது. அந்தாதி யென்பது தொண் ணாற்றுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றும். பதிற்றந்தாதி யென் றும் நூற்றந்தாதி யென்றும் வகைகளுண்டு. பத்து வெண்பாவினை லேனும் பத்து கட்டளைக் கலித்துறையினை லேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது பதிற்றந்தாதி. நூறு வெண்பாவினை லேனும் நூறு கட்டளைக்கலித்துறையினை லேனும் அந்தாதித் தொடையாற் பாடுவது நூற்றந்தாதி. இப்பிரபந்தம் நூறு வெண்பாவினை மைந்தது. சொற்றெடுத் தீலைச் செய்யுள், பொருட்டொடர் தீலைச் செய்யுள் என்றவகையில் இது சொற்றெடுத் தீலை; “செய்யுளாந்தாதி சொற்றெடுத் தீலையே” என்றார் தண்டியலங்காரத்தும். இந்நாவின் பாசரங்கள் பொருளில் ஒன்றையொன்று தொடர்ந்து நிற்பது தோன்ற அறிவிற் சிறந்த ஆண்றேர் உபந்யவிக்கக் கூடுமாதலால் இது பொருட்டொடர் தீலையுமாம். “பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்தீலை” என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின் உரையில் “இரண்டெண்ணுது வகை என்ற மிகையான மூன்றுவது பொருளினுஞ் சொல்லினுங் தொடர்தலுமுண்டெனக் கொள்க.” என்றது காண்க. நெடுக ஒரு கதையாகக் கூறுதலின் றியே ஸ்தோத்ர

ஏப்பாக அருளிச் செய்யப்பட்ட பாசுரங்களாதலால் சொற்றே டர் நிலையாகவே கொள்ளலாம்.

தொல்காப்பியத்துச் செய்யுளியலிற் கூறப்பட்ட அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எண்வகை வனப்பினுள் இந்தால் விருந்தென்னும் வனப்பின் பாற்படும். § “விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்ற தொல்காப்பியச் சூத்திர வரையில் நச்சினார்க்கினியர் “விருந்து தானும் பழங்கதை மேலதன் றிப் புதிதாகத் தாம் வேண் டியவாற்றுற் பல செய்யுளும் தொடர்ந்து வரத் தொடித்துச் செய் யப்படும் தொடர்நிலை மேலது” என்றும், “அது—முத்தொள்ளா யிருமும் போய்கையார்முதலாயினேர்சேய்தங்தாதிச்செய்யுளும் என உணர்க; கலம்பகம் முதலாயினவும் சொல்லுப.” என்றும் உரைத்துள் என்ன காண்க.

திரு என்னும் பலபொரு ஸொருசொல்—வடமொழியிலே ஶ்ரீ என்பதுபோலத் தமிழிலே மேன்மையையுடைய எப்பொருள் கருக்கும் விசேஷண பதமாகி அவற்றிற்கு முன்னே மஹிமைப் பொருளைக் காட்டிவரும். இங்கே இது அந்தாதிக்கு [நானுக்கு] அடைமொழி. மேன்மையாகிய அந்தாதி என்றுவது, மேன்மையை யுடைய அந்தாதி என்றுவது விரியும். மற்றைத் திருவந்தாதிப் பிரபந்தங்களுக்கு முன்னே இது திருவவதரித்ததுபற்றி முதல் திரு வந்தாதி யென்று இதற்குத் திருநாமமிட்டு வழங்கலாயினர் முன் னேர்.

...

...

...

...

*

பு०

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

முதல் திருவந்தாதி-தனியன் உரை.

[முதலியாண்டானருளிச் செய்த தனியன்.]

(இருவிகற்ப நேரிசை வேண்பா.)

கைதைசேர் பூம்பொழில்குத் தக்சினகர் வந்துதித்த
போய்கைப் பிரான்கவிஞர் போரேறு—வையத்
தழியவர்கள் வாழ வருந்தமிழ் ஓழிந்தாதி
படிவிளங்கச் செய்தான் பரிந்து.

பதவுரை.

கைதை சேர்	{ தாழைகள் மிகுதி யாகச் சேர்ந் திருக்கப்பெற்ற	வாழ	வாழும்படியாகவும்
பூம்பொழில் குழ்	{ அழுகிய சோலைகளாலே குழப்பட்ட	படி விளங்க	{ இப்பூமியானது (இருள்ளீங்கி ஞானவொளி பெற்று) விளங்க கும்படியாகவும்
கச்சி நகர்	{ காஞ்சிபுரத்தில் [திருவெல்காவி நருகே]	அரு தமிழ்	{ அரிய தமிழினுலாகிய
வந்து உதித்த திருவதரித்த பொய்கைப் பிரான்	{ பொய்கையாழ்வா ரெங்கிற	தூற்றந்தாதி	{ அந்தாதித் தொட்டையா லமைந்த நூறு பாசரங்களை
கவிஞர் போர்	{ கவிச்ரேஷ்ட எறு { ராணவர்		{ புடைய பிரபந்தத்தை
வையத்து	{ இப்பூமண்டலத்தி லுள்ள	பரிந்து	அன்புகொண்டு
அடியவர்கள்	{ பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள்	செய்தான்	{ திருவாய் மலர்ந்தருளினர்.

“இங்கனிபாடும் பரமகவிகள்” என்றும் “செஞ்சொற் கவிகள்” என்றும் நம்மாழ்வாராலும், “செந்தமிழ் பாடுவார்” என்று திருமங்கை மன்னனாலும் சிறப்பித்துக் கூறப்பட்டுச் செந்தமிழ்க் கவிகளுள் சிறந்து விளங்குபவரும், திருக்கச்சிமாநகரில் திருவவதரித்தவருமான பொய்கையாழ்வார் தமது திவ்யப்பரப்புத்

12 முதல் திருவந்தாதி—தனியபன் உரை.

மாகிற சிறந்த திருவிளக்கையேற்றி அதனால் இங்னிலவுகம் முழு வகையும் இருள்ளீக்கி விளங்கச்செய்து, “தொண்டர்க்கு அமு துண்ணைச் சொன்மாலைகள் சொன்னேன்” என்றாற்போல பகவத் பக்தரான பூஷைவத்னவர்களையும் இப்பிரபந்த முகத்தால் வாழ் வித்தருளினர் என்றதாயிற்று.

கவிஞர்போரேறு = வடநாலார் சுரேஷ்டர்களைச் சொல்லும் போது, சிங்கம் புலி ஏருது முதலிய செருக்குடைய மிருகங்களுக்கு வாசகமான சொற்களைச் சேர்த்து, ‘புருஷஸிம்ஹஸ்’ ‘புருஷவ்யாக்ரஸ்’ ‘புருஷபுங்கவஸ்—புருஷர்ஷபஸ்’ என்று பிரயோகிப்பதுபோலவே தமிழரும் பிரயோகிப்பதுண்டாகையாலே “கவிஞர் போரேறு” என்றது கவிகளுட்சிறந்தவரென்றபடி. ஆழ் வார்களின் அருளிச் செயல்களாகிப் திவ்யப்ரபந்தங்களை அதிகரித்தலைபே ஸ்ரீவைஷ்ணவர்கள் உஜ்ஜீவநமாக அத்யவஸித்திருப்பது பற்றி ‘அடியவர்கள் வாழ்’ எனப்பட்டது.

“அருந்தமிழ் நூற்றாதி” என்ற பாடத்தில் வெண்டளை பிறழ்கின்றமையால் “அருந்தமிழந்தாதி” என்று பாடமிருந்திருக்கவேணும். ஆனாலும், தனியன் வியாக்கியானஞ் செய்தருளின பின்னோலோகஞ்சீயர் “அருந்தமிழ் நூற்றாதி” யென்றே ஸ்பஷ்டமாக ப்ரதீக மெடுத்து வியாக்கியானமருளியிருப்பதாலும் இப்பாடமே நாடெங்கும் வழங்கிவரக் காண்கையாலும் இதுவே கொள்ளப்பட்டது.

படிவிளங்க என்பதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர் ; படி—பூமியிலே, விளங்க—இப்பிரபந்தம் நெடுங்காலம் விளங்கும் படியாக என்றும் ; படி என்று உபமாநத்துக்கும் வாசகமாகையாலே, தமிழ்ப் பிரபந்தங்கட்கெல்லாம் உபமாநமாக விளங்கும் படியாக என்றும் ; படி என்று திரும்மனிக்கும் பெயராகையாலே, “திருக்கண்டேன் பொன் மேனிகண்டேன்” என்ற பேயாழ்வார் அதுஸந்திக்குமாறு எம்பெருமானுடைய திருமேனி விளங்கும்படி “வருத்தும் புறவிருள் மாற்ற எம் பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையுங்கூட்டி ஒன்றத் திரித்தன் மேரித்த திருவிளக்கு” என்று இராமாநுசநாற்றந்தா

தியில் அமுதனர் அருளிச்செய்தபடியே திருவிளக்கேற்றியது போன்ற பாமாலையை அருளிச் செய்தாரென்றும் கூறுவர்.

பரிந்து - எம்பெருமான்மேற் காதல்கொண்டு என்கை.

கேதீசு என்னும் வடசௌல் 'கைதை' எனவும், காஞ்சிங்கரம் என்னும் வடசௌல் தொடர் 'கச்சி நகர்' எனவும் திரிந்தன.

கச்சிங்கர்வந்துதித்த பொய்கைப்பிரான்.

இத்திருவந்தாதிக்குப் பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்த வியாக்கியான அவதாரிகைத் தொடக்கத்தில்—

“இன்கவிபாடும் பரமகவிகளேன்றும் சேந்தமிழ் பாவோரேன் ரும் இவர்கள் அவதரித்தது ஓரோ தேசங்களிலேயாகிலும் காலப் பழைமையாலே இன்னவிடமென்று நிச்சயிக்கப் போகாது.”

என்றாருளிச் செய்திருக்கும் வாக்கியத்தை நோக்குங்கால், பொய்கை யாழ்வாரைக் கச்சிங்கரில் அவதரித்தவராகவும் பூதத்தாழ்வாரைத் திருக்கடல் மல்லையில் அவதரித்தவராகவும் பேயாழ்வாரைத் திருமயிலையில் அவதரித்தவராகவும் நாம் சொல்லிக்கொண்டிருப்பது அஸங்கதமென்னவேண்டியதாகிறது. மேற்குறித்த வியாக்கியான வாக்கியம் அச்சுப்பிரதிகளிற் காண்கிறபடியே உண்மையாயின், முதலாழ்வார்கள் அவதரித்தது யுகாந்தரத்திலாகையாலே இன்னவிடத்தில் அவதரித்தனர்என்பது நிச்சயிக்கமுடியாத விஷய மென்று பெரியவாச்சான்பிள்ளையின் திருவுள்ளாமாக விளங்கா ஸின்றது. இப்படியாகில் முதலாழ்வார்களின் அவதார ஸ்தலங்களை விவரித்துக் கூறுகின்ற திவ்யஸ்மரிசரிதம், திருவந்தாதித்தனியன்கள், குருபரம்பராப்ரபாவும், பிரபந்தசாரம், உபதேசரத்தினமாலை முதலிய பிரபந்தங்களின் ப்ரமாண்யத்தில் ஸ்தேஹும் ஜனிக்க இடமுண்டாகின்றது. இவ்விஷயத்தை நாம் நன்கு ஆராய்தல் வேண்டும்.

மேலெடுத்துக் காட்டிய வியாக்கியான ஸ்ரீ ஸுமக்தியின் அரும் பதவுரையில்—“இவையிரண்டு ஸுங்கதியும் ஸ்வரஸமன்று; பின்மூடும் தெரியாது; வந்தவிடங்களிலே கண்டுகொள்வது” என்றிருக்

14 முதல் திருவந்தாதி—தனியன் உரை.

கக்கண்டு பிராசினதாளகோசங்களைப் பரிசீலனம் செய்ய நாம் தொடங்கினபோது மேற்குறித்த வியாக்கியான வாக்கியத்தின் பிழையற்றபாடும் இங்கனே கிடைத்தது— “இன்கவிபாடும் பரமகவிகள்—செந்தமிழ்பாவோர்—என்னுமிவர்கள் அவதரித்தது ஓரோதேசங்களிலேயாகிலும் ஞானப்பெருமையாலே இன்னவிடத் தவரேன்று நிச்சயிக்கப் போகாதிரே.” என்று.

இவ்வாக்கியம்— “ஆழ்வார்களிற் காட்டில் பகவத் விஷயத்தி அண்டான அவகாஹனத்தாலே முதலாழ்வார்கள் மூவரையும் விதயஸ்மரிகளோபாதியாக நினைத்திருப்பர்கள்” என்கிற அடுத்த கீழ்வாக்கியத்திற்கு விவரணமாயிருக்கின்றது. இதன் கருத்தா வது:—இவ்வாழ்வார்கள் வந்து திருவவதரித்தது இந்திலத்திலே ஓரோ விடங்களிலே யாகிலும் இவர்களது ஞான மறிமையை நோக்குங்கால், “அடியார் நிலாகிண்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே” என்றாற்போலச் சங்கிக்கவேண்டும்படியான நிலைமையாயிருக்கின்றதென்றவாறு. “அத்ரி ஜமதக்னி பங்க்திரத வஸாநந்த ஸமநுவானவனுடைய யுகவர்ணாக்ரமாவதாரமோ? வ்யாஸாதிவத் ஆவேசமோ? மூதுவர் கரைகண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற அனந்தன்மேற் புண்ணியங்கள் பலித்தவரோ வென்று சங்கிப்பர்கள்” (ஆசார்யம் ருதயம்.) என்று நம்மாழ் வார் திறத்திலருளிச் செய்தவாற்றை இங்கே நினைப்பது.

முதலாழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களுக்குப் போலவே மற்றுள்ள ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கட்கும் வியாக்கியான முரைத்தருளின பெரியவாச்சான்பிள்ளை, அவதாரிகைகளிலே அந்தந்த ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலங்களை அருளிச் செய் திருப்பாராயின், இவ்விடத்திலே ‘முதலாழ்வார்களின் அவதார ஸ்தலம் காலப்பழமையாலேதெரியாது’ என்றெழுதிவைக்கப்பரஸ்க்தி யாகிலுமுண்டு; மற்ற ஆழ்வார்களின் அவதாரஸ்தலங்களைப்பற்றி ஒன்றுமருளிச் செய்யாதவர் முதலாழ்வார்களின் அவதாரஸ்தலங்களைப்பற்றி மாத்திரம் பேசத் தொடங்குவதும் காலப்பழமையாலே இன்னவிடமென்று தெரியாதென்பதும் அப்ரஸக்தமாகையாலே அச்சுப்பிழை அங்கீகரிக்கத்தக்கதே. யாமெடுத்துக் காட்ட

இப் ஏட்டுப்பிரதிகளிற்பாடுமே சாலவும் பொருந்தும். முதலாம் வார்களின் திருவவதாரம் உண்மையில் யுகாந்தரத்திலே யாகிலும் இவர்களது சரிதமும், மற்றும் திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களின் சரிதமும் வெளிப்பட்ட விதமாகவே இவர்களது திருவவதாரஸ்தலமும் ஸ்ரீமந்நாதமுனிகள் வழியாக வெளிப்பட்டன வென்று கண்டு கொள்க.

காலப்பழமையாலே இவர்களவதரித்த விடம் இன்ன தென்று தெரியாதென்றுரைப்பதே பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ள மாயிழன் உபதேசரத்தினமாலையிலே “எண்ணருஞ்சீர்ப்போய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றியலூர், வண்மையிகு கச்சி மல்லை மாமயிலை” என்று * பொய்யிலாத மணவான மாமுனிகள் அருளிச்செய்தேயிருக்கமாட்டார்; இதனாலும் அச்சுப்பிழை அறுதியிடத்தக்கதாம். *

தனியன் உரை முற்றிற்று.





து:

ஆழ்வார் எம்பெருமானுர் ஜீயர் திருவடிகளே சரணம்.

பொய்கையாழ்வார் அருளிச்செய்த

முதல் திருவந்தாதி.

[பேருமாள்கோயில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் இயற்றிய திவ்யார்த்தத்திலைகையுடன் கூடியது.]



வையம் தகளியா வார்கடலே நேய்யாக *

வெய்ய கதிரோன் விளக்காக *—சேய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சோன்மாலை *

இடராழி நீங்குகவே யென்று.

(க)

பதவுரை.

வையம் தகளி	}	பூமி அகலாகவும்	}	சொல் மாலை	}	இப்பாமாலையாகிற பூ மாலையை
வார் கடலே		அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே		சுட்டினேன்		சாத்தினேன் ;

நெய் ஆக	}	வெய்ய கதிரோன்	}	உஷணகிரணனுன்	}	(எதுக்காகவென்னில் ;)	
விளக்கு ஆக		விளக்காகவும்,		செஞ்சுச்டர்ச் சக்கரக்		இடர் ஆழி	(பகவத்
நெய்ய சுடர்		வெய்ய கதிரோன்		வெய்ய கதிரோன்		நீங்குக	ஒகங்கரியத்திற்கு

ஆழியான்	}	செஞ்சுச்டர்ச் சக்கரக்	}	இடர் ஆழி	}	இடையூருக வளள்)
அடிக்கே		வெய்ய கதிரோன்		நீங்குக		துன்பக்கடல்
அடிக்கே		எம்பெருமானது		என்று		நீங்குகைக்காக.

* * * — [வையம்தகளியா] தகளியாவது—நெய்க்கும் திரிக்

கும் ஆதாரமாயிருக்கிற அகல். (தானி என்று உலகவழக்கு.) பூமி யானது கடிந வஸ் துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும், கடலானது த்ரவ வஸ் துவாயிருப்பதால் அதை நெய்யாகவும், ஸமர யன் ப்ரகாசஸ்வரூபனுயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச்செய்கிறார். இங்கு இங்குனே ரூபணம் செய்வதன் கருத்துயாதெனில்; சூந்யமே தத்துவமென்றும், உலகம் ஒரு சச் வரலையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்களை மறுத்து விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞானசக்தி

முதலிய குணங்களையுடைய திவ்யிய மங்கள விக்ரஹத்தோடு கூடிய ஸர்வேச்வரன் உள்ளென்றும் அவனுக்கு அடிமை செய் கையே புருஷார்த்தமென்றும் இப்பாசரத்தால் விளக்கப்பட்டதாகும்.

ஸமர்யன் சிறிதும் தவறுமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நிழேழியாய் நடந்து வருவதானது—விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனென்றுவனுள்ள என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றே. வார்க்டலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன. கடலானது தன்னிடத்தில் பலபல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது, அவை வந்து விழாதகாலத்தில் வடிந்து குறைபடுதலாவது ஒன்றுமின்றியே ஏப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறுகிருப்பதும், ஜம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிரானின்ற இப்பூமியானது பெரிய வெள்ளத்தில் ஒரு கழுத்காய் மிதப்பதுபோல மஹாரணவ ஜலத்தில் மிதந்து கொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற்கடவுளின் அற்புதமான சக்திவிசேஷத்தைப் புலப்படுத்துகின்றன வன்றே. அப்படிப்பட்ட அபாரசக்தி யுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் வித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்; கைங்கரியம் மாநவிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்; அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்; இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக் கூடாத படி இடையூருக்கிருந்த ஸ்ம்ஸாரத் துண்பத்திரள்கள் இன்றேடு ஒழிந்திடுக—என்றாயிற்று.

முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அதுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது; சராசரனுபமான இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த ஸர்வேச்வரனென்றுவனுண்டு என்பதை வையம் கடல் ஸமர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற முகத்தி னால் ஸமர்த்தித்தபடியால் அதுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற

தார்க்கிகர்களின் படியை அடியொற்றினராகிறார் ; இதுகடுமோ ? சாரீரகமீமாம்ஷையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அதுமா நத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து வேதப்ரமாண மொன்றினுலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவேணு மென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாருக இஃது இருக்கின்றதே ! என்று சிலர் சங்கிக்கக்கூடும் ; வேதத்துக்கு விருத்தமாக அதுமா நக்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துவரத்த மாத்திரத்தினால் வேதத்துக்கு விருத்தமல்லாத அதுமாநங் கொள்வதில் பிச குள்ளதாக நினைக்கலாகாது. இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம். விரிப்பிற் பெருகும்.

இடராழி நீங்குகவேயென்று = இதுவரையில் எம்பெருமா ணைத் துதியாதிருந்ததனாலுண்டான வருத்தம் நீங்குவதற்காக என்றும், துதிக்க வொட்டாமல் பிரதிபந்தகமாயிருந்த பாவங்கள் தொலைவதற்காக என்றும், இப்பிரபந்தத்தைக் கற்று ஸம்ஸாரிக ஞம் துயர்தீர்ந்து வாழ்வதற்காக என்றும் மூன்றுபடியாக உரைக் கலாம். (க)

என்று கடல்கடைந்த தேவ்வுலகம் நீரேற்றது *

ஒன்று மதனை யுணரேன்நான் *—அன்ற

தடைத்துடைத்துக் கண்படுத்த வாழி * இதுநி

படைத்திடந் துண்மேழிழ்ந்த பார்.

(2)

கடல்	{ (தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது	அன்று	{ ஸ்ரீராமாவதார காலத்தில்
கடைந்தது			
என்று	எந்த நாள் ?		
நிர் ஏற்றது	{ (மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது	அடைத்து	{ மலைகளைக்கொண்டு திருவைணகட்டித் தூர்த்து
எ உலகம்	எந்த வுலகம் ?		{ (இராணுஜை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவைணயை) உடைத்து
அதனை	அவற்றை	உடைத்து	
நான் ஒன்றும் உணரேன்	{ நான் அடியோடு அறிகின்றிலேன்;		
அது	அந்தக் கடலான நி		

கண்படுத்த	{	எப்போதும்	இடந்து	{	(வராஹாவதார காலத்தில் அண்ட பித்தியில் நின்று) ஒட்டுவிடுவித் தெகிக்கப்பட்டும்
		பன்ளிகொள்ளு			
		மிடமாகக்			
		கொண்டிருக்கப்			
ஆழி	{	பெற்ற	உண்டு	{	(பிரளய வெள்ளம் கோத்தபோது)
		ஸமுத்ரமாம் ;			திருவிழிற்றிலே வைத்துப் பாது காக்கப்பட்டும்
இது	{	(நீரேற்றுப்பெற்ற)	உமிழுந்த	{	ஸர்வேச்வரானான உண்ணாலே
		இவ்வுலகமானது			பின்பு வெளிப்படுத்தப் பட்டதுமான
நி	{	ஸர்வேச்வரானான உண்ணாலே	உமிழுந்த	{	பார்
படைத்து		ஸ்ருஷ்டிக்கப்பட்டும்			பூமியாகும்.

* * *—[என்றுகடல்கடைந்தது.] ஸர்வேச்வரானை அது மாநத்தால் ஸாதிப்பது தோன்றக் கீழ்ப்பாட்டு அருளிச் செய்யப் பட்டது; அவனை அதுமாநங்கொண்டு ஸாதிக்கவேண்டிய வருத்த மில்லை; அவன் செய்தருளியிருக்கும் எல்லையற்ற அதிமாநுஷங்களான செயல்களே அவனுடைய உண்மையை ஸாதித்துக் கொடுக்கக்கூடியவை என்று வெளியிடக்கருதி, கடல் கடைந்தது உலகளானத்து முதலிய சில சேஷ்டதங்களை அருளிச் செய்யும் முகத்தால் அவனுடைய உண்மையை மூதலிக்கின்றார்.

ஆளவந்தார் எம்பெருமானுடைய உண்மையை உணர்வதற்கு உரிய ஸாதங்களை அருளிச் செய்யுமிடத்து “த்வாம் சீல ரூப சரிதை:” (ஸதோத்ரரத்தம்.) இத்யாதிகள் அருளிச் செய்ததும், அப்படியே ஆழ்வானும் பூர்வைகுண்டஸ்தவத்தில்—“சித்தரைச்சகைச்சிதிசைதை: பவதச் சரித்தரை:” என்றாருளிச் செய்ததும் ஸ்மரிக்கத்தக்கன.

கடல்கடைந்து தேவர்களுக்குச் சாவாமருந்து எடுத்துத்தந்து அவர்களை ரகவித்ததும், மாவலி பக்கல் மாண்ணுரவாய்ச்சென்று மூவடி நீரேற்றுப்பெற்று உலகளாந்து இந்திரனது துண்பத்தைத் தீர்த்தொழித்ததும் ஸ்ரீமான் நாராயணனுடைய உண்மையை விளக்க வல்லன காண்மின் என்கிறார்.

என்றுகடல்கடைந்தது? என்கிற கேள்வியும் எவ்வுலகம் நீரேற்றது? என்கிற கேள்வியும் கேள்வி கேட்பதில் நோக்குடை

யனவல்ல ; கடல் கடைந்தபோது தோன்றிய திரையும் நுரையும் மாருமல் இப்போதுதான் கடல் கடைந்ததுபோலத் தோன்றுகின்றதே! ; உலகளாக்கும்போது வைத்த அடிச்சுவடு மாருமல் “வாமனன் மண்ணிது” என்னும்படி இதோதோன்றுகின்றதே! என்று ப்ரத்யக்ஷஸமமாகக் காட்டுபவர்போலச் சொல்லுகிறபடி. கடல் கடைந்ததும் உலகளாந்ததும் என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர் வற மதிநலமருளப்பெற்ற இவ்வாழ்வாரது அக்கண்ணுக்கு அச்சரிதைகளௌலாம் ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் இங்கனே அருளிச்செய்யக் குறையில்லை யென்க.

நெடுநாளைக்கு முன்னே நடந்த செயல்கள் ஆழ்வார்க்கு இன்று ப்ரத்யக்ஷம்போல் தோற்றினாலும், ‘ஜீயோ! கடல்கடைந்த வக்காலத்து நாம் நேரில்கண்டு மங்களாசாஸனம் செய்யப் பெற வில்லையே!, உலகளாந்த அக்காலத்திலே காடும் மேடும் தாவின திருவடிகளின் கீழே நம்முடைய தலையை மடுக்கப் பெற்றிலோமே!’ என்கிற வருத்தம் தோன்றி அவ்விழவு விளங்க ஒன்றுமதனையுணரேன்நான் என்கிறூர் ; அச்செயல்கள் நடந்தகாலத்திலே அவற்றை நான் அதுபவியா தொழிந்தேனே ! என்றவாறு. நம்மாழ்வார் * மத்துருகடை வெண்ணென்களாவினிலூரவிடையாப்புண்ட சரிதையை அதுவங்தித்ததும் 1. “எத்திறம்!” என்று மோஹித்துக் கிடந்ததுபோல் இவரும் முதலடியில் அதுவங்தித்த செயல்களிலே மோஹித்து “ஒன்றுமதனையுணரேன் நான்” என்கிறூர் என்று முரைப்பர்.

முதலடியிலே கடல் கடைந்ததும் உலகளாந்ததும் அதுவங்திக்கவே அக்கடலிலும் அவ்வுலகத்திலும் எம்பெருமானுக்குள் எல்லங்கள் திருவள்ளத்திலே ஞாபகத்திற்குவர, அவற்றைப் பின்னடிகளிற் பேசி அதுபவிக்கிறூர். கடலில் எம்பெருமான் செய்த காரியங்களை மூன்றாமடியிலும் உலகுக்காக அவன் செய்த காரியங்களை நான்காமடியிலும் அருளிச்செய்கிறூர்.

இராவண ஸம்ஹாரம் செய்து பிராட்டியை மீட்டுக் கொணர் வதற்காக இலங்கைக் கெழுந்தருஞும்போது 2. ‘‘மறிகடல் நெறி பட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலைகடலடைத்தான்’’

-
1. திருவாய்மொழி 1-3-1.
 2. பெரிய திருமொழி 5—7—7.

என்றபடி ஸேதுபந்தனம் பண்ணினதும், பிராட்டியைக் கைக் கொண்டு மீண்டெழுந்தருளும்போது அதனை உடைத்ததும், 1. “வெள்ளை வெள்ளத்தின்மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” என்றபடி * தன்தானும் தோனும் முடிகளும் சமனிலாத பல பரப்பிப் பள்ளி கொண்டிருத்தலுமாகிய கடலிலே செய்த காரியங்கள் அதுஸந்திக் கப்பட்டன.

ஆதியில் படைத்ததும், வராஹாவதாரத்தில் ஹிரண்யாக්ஷ ஜீக் கொன்று இடந்ததும், பிரளயம் வந்தபோது திருவயிற்றி ஆள்ளே வைத்திட்டதும், பிறகு வெளிப்படுத்தியதுமாகிய இவை உலகுக்காகச் செய்த செயல்களாக அதுஸந்திக்கப்பட்டன.

இப்படிப்பட்ட அதிமாதுஷ சேஷ்டிதங்களைச் செய்தருளின ஶ்ரீமந்தாராயணனே பரம்பொருளென்றும், அவனுடைய உண்மையை இச்செயல்களே ஸாதித்துத் தரவல்லன என்றும் இப்பாசரத்தால் அறிவிக்கப்பட்டதாயிற்று. (2)

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருதேத் *

நீரளவும் சேல்ல நிமிர்ந்ததே *—குருருவின்

பேயளவு கண்ட பேருமான் ! அறிகிலேன் *

நியளவு கண்ட நேறி.

(ஈ)

ஓர் அடி	ஒரு திருவடியை	செல்ல	செல்லும்படி
பார் அளவும் வைத்து	{ பூமிப்பரப்பு உள்ளவரையிலும் போரும்படி வைக்க	நிமிர்ந்தது	ஒங்கிற்று ;
ஓர் அடியும்	{ மற்றொரு திருவடியும்	குர் உருவின் பேய்	{ தய்வமகளான யசோதையின் வடிவுகொண்டு வந்த பூதனையை
பார் உடுத்த	{ இந்த அண்ட கடாஹுத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிற	அளவுகண்ட பெருமான்	முடித்த ஸ்வாமியே!
நீர் அளவும்	{ ஆவரண ஜலம் வரையில்	நீ அளவு கண்ட நெறி	{ நீ உலகங்த விதத்தை
		அறிகிலேன்	{ அளவிட்டுக் காணவல்ல அறிவுடையே னல்லேன்.

* * *—[பாரளவும்.] எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டதங்கள் பலவற்றிலுள்ளும் உலகளாந்த சரிதையிலே நம் ஆழ்வார்கள் அதிகமாக ஈடுபடுவர்கள் ; விசேஷித்து முதலாழ்வார்கள் மிகவும் திகமாக ஈடுபடுவர்கள். கீழ்ப்பாட்டில் “எவ்விலகம் நிறேற்றது” என்று அந்தச் செயலைச் சிறிது பரஸ்தாவித்த மாத்திரத்திலே அதிலே திருவள்ளாம் மிகவும் அவகாஹிக்கப்பெற்று அந்த வரலாற்றைப்பேசி அதுபவிக்கத் தொடங்கி நிலைகொள்ள மாட்டாமல் நின்று தனும்புகின்றார்.

குருவிற்போவகண்டபேருமான் என்பது ஸம்போதநம் (விளி) ; தமது வல்லமையால் எம்பெருமானை அளவிட்டுக் காண வேணுமென்று நினைப்பவர்கள் பூதனை பட்டபாடு படிவர்கள் என்பது தோன்ற இந்த ஸம்போதநமிடுகின்றார். உன்னை முடிப் பதாகவந்த பூதனையை முடித்த பிரானே ! நீ மாவலிபக்கல் மூவடி மண் நிறேற்றுப் பெற்று ஒரு திருவடியைப் பூமிப்பரப்படங்கலும் மலரவைத்து, மற்றொரு திருவடியை மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஆவரணஜலத்தளவும் செல்லவைத்து உலகளாந்த விதத்தையான நின்றிலே வென்கிறார்.

அளப்பதாவது—அளக்கிறவன் தான் நின்றவிடந்தவிர மற்றேரிடத்தில் மாறிக்காலிடுதல் என்று உலகத்திலே நாம் காண்கி வேறோம். ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருப்பதை அளப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள் ; ஆகவே, எம்பெருமான் உலகளாந்தான் என்று பலரும் சொல்லுகிறார்களே இது எப்படி பொருந்தும்? ஒரு திருவடிக்குக் கீழுலகமும் மற்றொரு திருவடிக்கு மேலுலகமும் சரிசமமாக இடமாகப் போந்துவிட்டபடியால் மாறி மாறி அடியிடுவதற்கு அவகாசமேயில்லையாதலால் அளந்தா வென்பது எங்கனே சேரும்? என்று ஒரு சமத்காரமாகப் பேச வார்போல “நீஅளவுகண்ட நேறி அறிகிலேன்” என்கிறார். இதனையே நம்மாழ்வார் திருவிருத்தத்தில்—“கழல்தல மொன்றே நில முழுதாயிற்று ஒருகழல் போய், நிமுல்தர எல்லா விசம்பும் விறைந்தது,... அழறலர்தாமரைக் கண்ணன் என்னே விங்களக்கின்றதே?” (58.) என்ற பாசுரத்தினால் விரித்துரைத்தாரென்க. அவ்விடத்து வியாக்கியானத்திலே—“அளக்கைக்கு ஒரு அவகா

சம் காண்கிறோம் ; நின்ற நிலையிலே நின்றுரை அளந்தாரென்ன வொண்ணுதிடே ; அடிமாறியிடிலிரே அளந்தாவது ; இவனிங்கு அளந்தானுக ஒன்றும் காண்கிறோமீ !” என்றுள்ள பெரியவாச் சான் பிள்ளையின் ஸ்ரீஸ்மக்திகளும் இங்கு அதுலங்திக்கத்தக்கன.

“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்பதற்கு மற்றும் சிலவகையாகவும் பொருள் கூறுவர். அளவுகாண்கையாவது அளக்கை.

[குருருவிற்பேயளவுகண்ட.] “குருமணங்கும் தெய்வப் பெண் பெயர்” என்பது நிகண்டு. பூதனை யென்னும் பேய்மகள் தெய்வப் பெண்னுருவாக வந்தானோ வென்னில்; கண்ணபிரானுக்குத் தாயா கீய யசோதைபோல வழிவெடுத்து வந்தாளாகையாலும், அவ் யசோதை 1. “தேய்வநங்கை” என்று குலசேகரப் பெருமாளால் கூறப்பட்டிருக்கையாலும் குருருவின்பேய் என்னக் குறையில்லை யென்க. அன்றி, பதினெண் தேவகணத்தில் பேயும் ஒன்றுக்கூறப் பட்டிருத்தல் பற்றியும் “குருருவின் பேய்” என்றாகவுமாம். பேயளவு காண்கையாவது—அவனுடைய ஆயுளின் அளவைக் கண்டுவிடுதல் ; கொல்லுதலைக் கூறியவாறு. கண்ணபிராளைக் கொல்லுமாறு கம்மலைவெப்பட்ட பூதனை யென்னும் பேய்ச்சி தன் மூலையிலே விஷத்தைத் தடவிக்கொண்டு யசோதைபோல வழி வெடுத்துத் திருவாய்ப்பாடிக்கு வந்து, தொட்டிலில் தூங்கிக்கொண் டிருந்த ஸ்ரீ கிருஷ்ண சிக்கவெய்யுத்து நஞ்சதீற்றிய மூலையை உண்ணக்கொடுக்க, பேயென்றறிந்த பெருமான் மூலைப்பாலோடு அவனுயிரையும் உறிஞ்சி உண்டிட்டன என்ற வரலாறு ப்ரவீத் தம். (ஏ)

நேறிவாசல் தானேயாய் நின்றுகை * ஜெந்து
போநிவாசல் போர்க்கதவம் சாத்தி *—அறிவானும்
ஆலமர நீழ லற்மநால்வர்க் கண்றுரைத்த *
ஆலமமர் கண்டத் தரன். (ஏ)

அன்று	{ முன்பொரு காலத்தில்,		{ செலி வாய் கண் முக்கு உடல் என்கிற ஜுங்து இந்திரியங்கள் செல்லும் வழியில்
ஆலமரம்	{ ஆலமரத்தின் நிழல் { நிழலிலே	ஜுங்து பொறி வாசல்	வலிய கதவுகளை யிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணைதபடி அவற்றை வென்று]
(இருந்துகொண்டு)		போர் கதவும் சார்த்தி	
நால்வர்க்கு	{ அகஸ்தியர், புவஸ்தியர், தக்ஸர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு		{ உபாயமும் உபேயமும்
அறம்	{ தருமோபதேசம் உரைத்த { செய்தவனும்	நெறி வாசல் தானே ஆய் நின்றுளை	தானேயா யிருக்கிற எம்பெருமானை
ஆலம் அமர் கண்டத்து	{ விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக்கொண் டிள்ளவனுமான	அறிவான் ஆம்	{ அறிந்து விட்டதாகச் செருக்குற் நிருக்கிறுனே ! (இஃது என்ன அறிவுகேடு !)
அரண்	சிவன்		

* * *—[நேறிவாசல்.] எம்பெருமானுடைய இன்னருளால் ஞான விகாஸம் பெற்ற நானே அவனுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் முதலியவற்றை நன்கு அறியமாட்டாமல், கடவிலே நீஞ்சிக் கரையேறமாட்டாதே கிடந்து அலைவாரைப்போலே அலையா நிற்க, தன் முயற்சியால் சிறிது ஞானம்பெற்ற சிவன் அவற்றை எங்கனே அறியவல்லான்? எனக்குத் தெரிந்தவற்றில் ஏகதேசமும் அறியமாட்டத அவன் தன்னை ஸர்வஜ்ஞாக நினைத்துக்கொண்டு பகவத் விஷயத்தைத் தான் உபதேசிக்கவல்லவன் போலச் சில சிஷ்யர்களைச் சேர்த்துக்கொண்டு ஆலமரத்தடியிலே உட்கார்ந்துகொண்டு ஆசார்யபதம் வஹித்து எம்பெருமானது தன்மைகளை உபதேசிப்பதாக இழிந்துவிட்டானே! இஃது என்ன அறிவுகேடு! என்று ருத்ரனைப் பரிஹவித்துப் பேசுகிறோ. “அரண் அறிவானும்” என்ற சொல்லின் காம்பீர்யத்தை நோக்குமின். நானே அறியமாட்டாதிருக்க அவனே அறியப்போகிறேன்; தான்

தெரிந்துகொள்ளவும் ப்ரஸக்தியில்லாதிருக்கப் பிறர்க்குப் போதகாகிறியனாக வீற்றிருந்தானே! என்று கர்ணிக்கிறபடி.

“அரண், நெறிவாசல் தானேயாய் நின்றுள்ள அறிவானும்” என்று அங்வயிக்க. நேறி என்று வழிக்குப்பேராகையாலே பலனைப் பெறுவிக்கும் வழியாகிய உபாயத்தைச் சொன்னபடி. வாசல் என்று புகுமிடத்துக்குப் பேராகையாலே இறுதியில் அடையத் தக்க பலனைச் சொல்லுகிறது; ஆகவே, உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை என்றதாயிற்று. அன்றி, நேறி-ஸ்வருபத்துக்கு ஏற்ற, வாசல்—உபாயம், தானேயாய் நிற்பவனை என்று முரைக்கலாம்.

சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கூற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக் கொண்டு ஆலமரத்தடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தனனென்று நூல்கள் கூறும்; திருமழிசையாழ்வாரும் நான் முகன் திருவந்தாதியிலே—“ஆலனிழற்கீழ் அறநெறியை நால் வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்—ஞால, மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆலமேல், வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” (17.) என்ற பாகரத்தினால் இக்கதையை அது ஸந்தித்தமை காண்க.

\$ ப்ரஹ்மஜ்ஞாநமில்லாத பாலாகி யென்பவன் ப்ரஹ்மஜ்ஞாந முடையனான அஜாதசத்ரு வென்பவனுக்கு ப்ரஹ்மஜ்ஞாநத்தை உபதேசிக்கத் தொடங்கியதுபோலும் சிவனது உபதேசமும் என்ற இழிவுதோன்ற “அறிவானும்” என்று பழித்துக் கூறுகின்றார்.

[“ஜங்கு போறிவாசல் போர்க்கதவும் சார்த்தி.”] ஒரு வாசலை அடைக்கத் தொடங்கினால் மற்றொரு வாசற் கதவு திறந்து கொள் ரும்படியாயுள்ள பஞ்சேந்திரியங்களாகிற யந்தரம் போன்ற ஜங்கு வாசல்களையும் அடைத்தாலன்றி பகவத்தத்துவத்தை உபதேசிக்க வொண்ணுதென்பதும், அந்த வாசற் கதவுகளை அடைப்பது மிகவும் அருமை என்பதும் இவ்வாக்கியத்தில் தோன்றும். ஜங்கு பொறி வாசற்கதவுகளை அடைக்கமாட்டாத ருத்ரன் எங்கனே

\$ இக்கதை ப்ரகுஹதாரன்யக உபநிஷத்தில் நான்காம் அத்யாயத்திலும், கெளவீதகி உபநிஷத்தில் மூன்றும் அத்யாயத்திலும் காணத்தகும்.

அறிவான்? என்றவாறு. போர்க்கதவும் என்றது—அடைக்கத் தொடங்குகிறவர்களின் முகத்திலே அறைகிற கதவு என்றபடியாய், எப்படிப்பட்டவர்களையும் விஷயப்ரவனராக்கவல்ல இந்திரி யங்களின் வண்மையைக் கூறியவாறு.

எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடையும்போது அதனின் ஹம் தோன்றிய விஷத்தை பூநிமநாராயணனுடைய கட்டளையாலே சிவன் தான் வாங்கி உண்ண அதனையறிந்த பார்வதி அஞ்சி அவ் விஷம் கழுத்துக்குக்கீழே இறங்காதபடி அவனது கழுத்தை இறுகப்பிடித்துக்கொள்ள விஷம் கழுத்தளவிலே நின்றுவிட்டது; அதனால் சிவன் கறுத்த கழுத்தை யுடைபனுய் காலகண்டனென்று பேர் பெற்றனன் என்ற வரலாறு தோன்ற “ஆலமமர்கண்டத் தரன்” என்றார். ஆலம்—விஷம்; ஹாலாஹலமென்ற வடசொற் சிதைவு என்பர். சிவன் தனது தமோகுணத்துக்குத் தக்க செயலைச் செய்யவல்லவனேயன்றி ஸாத்விகர் செய்யும் செயல் அவனால் செய்யமுடியாதென்பதும் இவ்விசேஷணத்தின் கருத்தாம்.

ஹரா: என்ற வடசொல் அரனெனத் திரிந்தது; ஸம்ஹாரகர்த்தா என்கை. (ஏ)

அரன் நாரணன்நாமம் ஆண்விடை புள்ளுர்தி *

உரைநூல் மறையுறையுங் கோயில் *—வரைநீர்

கரும மழிப்பளிப்புக் கையதுவேல் நேமி *

உருவமேரி கார்மேனி யோன்று. (ஏ)

அரன்	<div style="display: inline-block; vertical-align: middle; margin-right: 10px;"> { ஒருவனுடைய பெயர் </div> <div style="display: inline-block; vertical-align: middle;"> { எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாக வடையவ னென்று காட்டுகிற வறா னென்பது; </div> <div style="display: inline-block; vertical-align: middle; margin-left: 20px;"> { நாரணன் </div>	<div style="display: inline-block; vertical-align: middle; margin-right: 10px;"> { ஸர்வவ்யாபக னென்றும் ஸர்வ ராக்கனென்றும் காட்டுகிற) </div> <div style="display: inline-block; vertical-align: middle;"> { நாராயண னென்பது; </div>
மம்	<div style="display: inline-block; vertical-align: middle; margin-right: 10px;"> { ஒருவனுடைய வாறு </div> <div style="display: inline-block; vertical-align: middle;"> { என்விடை </div>	<div style="display: inline-block; vertical-align: middle; margin-right: 10px;"> { ஸர்வவ்யாபக னென்றும் ஸர்வ ராக்கனென்றும் காட்டுகிற) </div> <div style="display: inline-block; vertical-align: middle;"> { நாராயண னென்பது; </div>
	<div style="display: inline-block; vertical-align: middle; margin-right: 10px;"> { ஒருவனுடைய வாறு </div> <div style="display: inline-block; vertical-align: middle;"> { ஆண்விடை </div>	<div style="display: inline-block; vertical-align: middle; margin-right: 10px;"> { முடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற) </div> <div style="display: inline-block; vertical-align: middle;"> { எருதாம்; </div>

(மற்றொரு மூர்த்தியின்
திருநாமமோ வென்னில்)

(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)		
பள்	{ (வேதமூர்த்தியான) கருடப் பறவையாகும் ;	{ (இன்னருஞக் குரிய) ரகுணத் தொழிலாம் ;
உரை	{ ஒருவளைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணம்	{ ஒருவனுடைய கையிலுள்ள ஆயுதம்
நூல்	{ மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம் ;	{ (கொலைத் தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம் ;
(மற்றொரு மூர்த்தியைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)		(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)
மறை	{ (ஸ்வயம் வ்யக்தமான) வேதமாகும் ;	{ அருளார் திருச்சக்கரம் ;
உறையும்	{ ஒருவனுடைய கோயில் வாஸஸ்தானம்	{ ஒருவனுடைய வடிவம்
வரை	{ (கடினத்தன்மை யுள்ள) கைவாஸ மலையாம் ;	{ (கண்கொண்டு காண வொண்ணுதபடி) காலாக்கி போன்றதாம் ;
(மற்றொரு மூர்த்தியின் இருப் பிடமோ வென்னில்)		(மற்றொரு மூர்த்தியின் திரு மேனியோ வென்னில்)
நி	{ (அவனுடைய நீர்க்கைக்குத் தகுதியான) திருப்பாற் கடலாம் ;	{ (கண்டபோதே தாபங்களெல்லாம் திரும்படியான) காளமேக வருவாம் ;
கருமம்	{ ஒருவனுடைய தொழில்	ஒன்று சிவஞகிய ஒருவன்
அழிப்பு	{ (கல்வெங்சனென்று சொல்லும் படியான) ஸம்ஹாரத் தொழிலாம் ;	{ (பூமந் நாராயணனுக்கு) சரீர சூதன் ;
(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)		[பூமந் நாராயணமூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வடையவனென்பது வித்தம்.]

* * *—[அரண்நாரணன்நாமம்.] கீழ்ப்பாட்டில் சிவனுடைய ஒரு செய்தியை எடுத்துப்பேசின ஆழ்வார் “அரன் அறிவானாம்” [சிவனுக்கு என்ன தெரியும்?] என்று இழித்துப் பேசவே அத ஸைக்கேட்ட சிலர் “நாடடங்கலும் ஈச்வரனென்று கோண்டாடப் படுகிற அச்சிவபெருமானை இப்படி நீர் எசிப் பேசலாமோ? அவன் காற்கீழே பலரும் தலையை மடுத்து ஏத்தியிறைஞ்சக் காண்கிறோமே, அவன் பரதெய்வமன்றே?” என்று சொல்ல, அது கேட்ட ஆழ்வார்-பூமிமந்நாராயணனே பரதேவதை யென்பதும் ருதரன் அங்கனல்லன் என்பதும் இருவருடையவும் நாமம் ரூபம் வாஹனம் தொழில் முதலியவற்றால் நன்குவிளங்கக் காணலா மென்று அவற்றை யெடுத்துரைத்துக் காட்டுகிறாரிதில்.

இருவருடைய பெயரையும் நோக்குமிடத்து. சிவன் பெயர் அரனென்றும் விவ்தனுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரவலித்த மாகவுள்ளன ; அரனென்றால் ஹரிப்பவன்—எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும் ; நாராயணனென்றால், நாரங்க ளாகிய நித்யவஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமிவன் என்று பொருள்படும் ; ஆகவே, ஸர்வரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷிகன் பரதேவதை யாயிருக்கத் தகுமோ என்பதை நீங்களே ஆராயலாம் என்று ராயிற்று.

இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே!’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு த்ருஷ்டாந்த மாகக் கொள்ளப்படுகிற ஏருதை வாஹனமாகவுடையவன் அரன் ; 1. ஸபார்ணேஸி கருத்மாந்” என்ற வேதவாக்கியத்தாலும் 2. “வேதாத்மா லிலுகேச்வரஃ” என்ற ஆளவந்தார் ஸ்ரீ ஸுமக்தியா அலும், 3. “சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந், தரம் தோள்களுரு வடிவம் பெயரெசர்சாமமுமாம.....அரங்கர்த மூர்த்தி சுவண்ணுக்கே.” என்ற ஐயங்கார் பாசரத்தாலும் வேத ஸவலூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன்.

1. கிருஷ்ணயஜார்வேதம் 4வது காண்டம், முதல் ப்ரச்நம்-43.

2. சதுச் சலோகி (காந்தா ஸதோத்ரம்)-1. 3. திருவரங்கத்துமாலை-88.

இனி இருவரையும்பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால், வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸ்தாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமின்னை சொல்லுவது; ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம் ஸ்ரீமந்நாராயணனைப் பிரதி பாதிக்கும் பிரமாணம். இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால், தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம்; தனது திருவள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீமந்நாராயணனுக்கு உறைவிடம். இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது. அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது, * அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களையெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.

இவை யெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; “நூபமேவாஸ்ய ஏதந்மஹிமாநம் வ்யாசஷ்டே” [உருவமே வ்யக்தியின் பெருமையைத் தெரிவிக்கும்] என்ற வேத வாக்கியத்தின்படி இருவருடைய வும் உருவத்தை நோக்குவோமாயின், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதபடி காலாக்கிபோலேயிருக்கும் அரனுருவம்; கண்டார கண்குளிரும்படியான காளமேகமபோலே யிருக்கும் செல்வநார ணன் திருவருவம். “ஒன்று செந்தி ஒன்று மாகடலுருவம்” என்றார் திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்திலே.

இப்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கிடக்கிற இரண்டு பொருள்களில் “அங்காந்யந்யா தேவதாः” இத்யாதி உபங்கிஷத் வாக்கியங்களின்படி அரன் நாராயணனுக்கு அங்கமாயும் நாராயணன் அங்கியாயு மிருப்பர்கள். சரீரி தலைமையானதோ? சரீரம் தலைமையானதோ? ஆராய்ந்து சொல்லுங்கள் என்றவாறு.

“மேனி ஒன்று” என்று அரனுடைய சரீரத் தன்மை சொன்னதுபோல நாராயணனுடைய சரீரித் தன்மை மூலத்தில் சொல்லப் படவில்லையாயினும், ஒன்று சரீர மென்றால் மற்றென்று சரீரி யென்பது தன்னடையே விளங்குமிருந்து. அந்தர்யாமிப்ராஹ்மண

மென்னும் வேதப்பகுதியில் ஸ்ரீமந்நாராயணனே ஸர்வ சரீரி யென்பது பண்ணியுறைக்கப்பட்டுள்ளமை காண்க.

“உருவமேரி கார்மேனியோன்று” என்பதை இரண்டு வாக்கியமாகக் கொள்ளுத் தீன்றியே ஏகவாக்கியமாகவே கொண்டு, இருவருடையவும் உருவத்தைப் பார்த்தால், ஒன்று எரிமேனி, மற்றென்று கார்மேனி என்பதாக உரைத்தலும் ஒக்கும் ... (டி)

ஒன்று மறந்தறியே ஞேதாரிவண்ணைனான் *

இன்று மறப்பனே வேழழகாள் *—அன்று

கருவரங்கத் துட்கிடந்து கைதோழுதேன் கண்டேன் *

திருவரங்க மேயான் திசை.

(க)

அன்று	{ அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே	ஒன்றும் மறந்து அறியேன்	{ கூண்காலமும் மறந்தறிய மாட்டேன்;
கரு அரங்கத்துள் கிடந்து	{ கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு,	எழழகாள்	{ (விஷயாந்தரங்களை விரும்பித் திரிகிற) அறிவு கேட்கலே!
திருஅரங்கம் மேயான்	{ பூஷங்கத்திலே வந்து பள்ளி கொண்டிராளின்ற பெரிய பெருமானுடைய	நான்	{ (அவனை மறக்கக்கூடிய கர்ப்பஸ்தானத்தி விருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) நான்.
திசை	{ ஸ்வபாங்களை யெல்லாம்		
கண்டேன்	{ ஸாக்ஷாத் கரித்தவனும்		
கை தோழுதேன்	{ அஞ்ஜலியும் செய்தவனுகிய நான்	இன்று	{ (மறக்கமுடியாதபடி நானவிகாஸம் பெற்ற) இக்காலத்திலே
இதம் ஸ்ரீ வண்ணைன	{ வெள்ளம்பரங்த ஸமுத்ரஜலம் போலே சூளிரங்த வடிவழிகுள்ள அப்பெருமானை	மறப்பனே	{ எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]

* * * [ஒன்றுமறந்தறியேன்.] கீழ் நான்காம் பாட்டில் “அரன் அறிவானும்” என்று சிவபிரானை மாத்திரம் இழித்துக் கூறி விட்டாரே; அவனுக்கு பகவத் விஷயமீம் தெரியா தென்றும், தெரின் தவன்போலப் பாவித்து சிவ்யர்களுக்கு உபதேசிக்கவும் தொடங்கி விட்டானே யென்று ஏசியும் பேசினிரே; அவனைக் காட்டிலும் நீர் பகவத் விஷயஜ்ஞானத்தில் சிறந்தவரோ? நீர் தாம் எம்பெரு மானை யறிந்து பிறர்க்கு உபதேசிக்க வல்லீரோ? பிரபந்த முகத் தால் உணர்த்தத் தொடங்கிவிட்டாரே, இஃது எங்கனே? என்று ஆழ்வாரை நோக்கி ஒரு கேள்வி பிறக்க, ஆழ்வார் அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறதுபோலே யிருக்கிறது இப்பாட்டு. அந்த அரனுக்கும் எனக்கும் எவ்வளவோ வாசியுண்டு; அவன் ஸத்வ குணம் தலையெடுத்தபோது எம்பெருமானது திருவருளாலன்றி ஸ்வப்ரயத்நத்தாலே அப்பெருமானது ஸ்வரூபஸ்வடாவங்களைச் சிறிது அறிந்து பரமஸாத்விகன்போல இருப்பன்; அடுத்த கஷணத்திலேயே ரெஜா குணமும் தமோ குணமும் தலையெடுக்கப் பெற்று ‘என்னைக் காட்டிலும் வேறொரு ஸச்வரன் உண்டோ? நானே ஸர்வேச்வரன்’ என்று செருக்குக் கொள்வன்; அவனைப் போலவோ நான்?; நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து அப்பெருமானுல் நிர்மேதநகமாகக் கடாக்கிக்கப் பெற்று, தன் னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் அவன்தானே காட்டக்கண்டு, “ஜாயமாநம் ஹி புருஷம்யம் பச்யேத் மதுஸ்மதநா: - ஸாத்விகள் ஸது விள்ளேய: ஸவை மோக்ஷார்த்த சிந்தக:” = [கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்கித்தருள்வட்டை அவனே ஸாத்விகன்; அவனே முமுக்ஷாவாவான்] என்கிறபடியே சுத்த ஸாத்விகனும் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலிய வற்றை ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பது மாக இவற்றையே காலகேஷ்பமாகக் கொண்டிருந்தவன்; பெரும் பாலோர் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்தி அங்கூட அவனை மறவாது வாழ்த்திக் கொண்டிருந்த நான் இனி ஒருகாலாகிலும் மறக்க வழியுண்டோ? அரனுக்குப்போலே எனக்கும் முக்குணங்களும் மாறி மாறி வருமோ? ஸத்வ குணகார்யமே நிலை நின்றிருக்கப் பெற்ற வெனக்கு அவனை உணர்தலும் உணர்ந்த

வற்றைப் பிறர்க்கு உபதேசித்தனும் உசிதமே யன்றே என்றாரா பிற்று.

ஒத்தீர்வண்ணனை என்ற சொல்லாற்றலால்—அவனுடைய வடிவமுகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு அவளை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும். கர்ப்பவாஸ காலத்தில் வந்து வேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப் போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸங்கிலிதனுயிரா நின்ற நென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறூர். மேயான்—மேவியிருப்பவன், திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன்.

இப்பாட்டின் முடிவிலுள்ள தீசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’ என்று பொருளாசினும் ‘தன்மை’ என்னும் பொருளிலே அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூற்களிலே விசேஷமாக வண்டு.

இதில் மூன்று மடியில் ஒரு சங்கை பிறக்கும் ; அதாவது—பொய்க்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால் அபோனிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே ; அப்படி யிருக்க, “கருவரங்கத்துள் கிடந்து” என்று இவர்தாம் எங்கனே அருளிச் செய்கிறூர் என்று ; இதற்கு உத்தர மாவது—“கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், * தீண்டா வழும்பும் செந்நிரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய் வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தா ரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை ; எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும் ; இவ்வாழ்வாருடைய வாழித் திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வரத்தத்தை வற்புறுத்தும். ‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்று வதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று சொல்லுவதே இங்கு விவக்ஷிதம். “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம்.

“கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னுஞ் சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம் ; அச்சொல்—நட-

னம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொரு எதாயினும் இங்கே 'இடம்' என்னும் பொதுப் பொருளிலே விற் கிறது. (க)

திசையும் திசையறு தேய்வமும் * தேய்வத்

திசையும் கருமங்க ளெல்லாம் *—அசைவில்சீர்க் கண்ணன் நேமோல், கடல்கடைந்த * காரோத்

வண்ணன் படைத்த மயக்கு. (எ)

திசையும்	{ திக்குக்களோடு கூடிய உலகங்களும்	நடு மால்	{ மிகப் பெருமையை யுடையவனும்
திசை உறு தெய்வமும்	{ அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்	கடல்	{ (தன் பெருமையைப் பாராது சரணை கதர்களுக்காக உடம்புநோவக்)
தெய்வத்து இசையும்	{ அந்தந்த தேவதை கஞ்சு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்	கடைந்த	{ கடல் கடைந்தவனும்
எல்லாம்	{ ஆகிய இவை யெல்லாம்,	கார் ஒதும் வண்ணன்	{ மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவை யுடையவனை எம்பெருமான்
அசைவு இல் சீர்	{ கேட்டல்லாத [நித்யமான] குணங்களை யுடைய	படைத்த	{ (தன்னிடம் வந்து பணியமாட்டாத வர்களை அகற்று கைக்காக) உண் டாக்கிவைத்த
கண்ணன்	{ ஸ்ரீகிருஷ்ணனு யவதரித்த	மயக்கு	{ அறிவை மயக்கும் பொருள்களாம்.

* * * [திசையும்.] ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையாகில், பல ரும் பரதேவதை யென்று மயங்கும்படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்? அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான செயல் களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்? என்றெருரு கேள்வி உண்டாக, எம்பெருமான் தானே, தன்னை உகவாதவர்கள் தன்னை வந்து கிட்டாமல் தேவதாந்தரங்களைப் பணிந்து கூட்டாத்ர பலன் களைப் பெற்று அகன்று போவதற்காகச் செய்து வைத்த மயக்குக் கள் காண்மின் இவை— என்று மறுமொழி கூறுகின்றார். சர்க்

கரை, கற்கண்டு, தீராகைச் சூழ முதலிய சிறந்த வஸ்துக்களை வாங்கி உண்டு களிக்க இயற்றி யில்லாத ஜனங்களுக்காக உப்பு புளி முதலிய சிறு பொருள்களைக் கடை பரப்பி வைத்த மாத்திரத்தினால் எல்லாப் பொருள்களுக்கும் கடைகள் ஏற்பட்டிருக்கின்றன வென்று எல்லாம் சிறந்த பொருள்களாய் விடுமோ? செல்வம் மிகுஞ் தவர்களுக்காக விலையுயர்ந்த உண்மையான ரத்னங்கள் ஏற்பட்டிருப்பது போல ஏழைகளுக்காக அற்ப விலையுள்ள கருத்திருமிங்களான ரத்னங்களும் ஏற்பட்டிருக்கின்றன; இவை தம்மில் வாசியின்றிக்கே யொழியுமோ? சிறந்த வஸ்துக்களை அனுபவிக்க யோக்யதை யில்லாதவர்களை மயக்குவதற்கு ஸாமாந்ய வஸ்துகள் எப்படி ஏற்பட்டனவோ, அப்படியே பராமவிலக்கணானுண திருமாலை அனுபவித்து வாழுமாட்டாத கூதாதர ஜனங்களை மயக்குதற்காகத் திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையுங் கருமங்களு மெல்லாம் ஏற்படுத்தப்பட்டன வென்று கொள்ள வேணு மென்கிறார்.

“திசையும்” என்று பல பல வுலகங்களைச் சொன்னபடி; எம்பெருமா தென்றுவைனேயே தொழுது இறைஞ்சுதற்கு உரிய உலக மொன்றே யிருக்கலாமாயினும், ‘இது சிவஸாலோகயம் பெறும் உலகம்’ ‘இது இந்தரஸாலோகயம் பெறும் உலகம்’ என்றிப்படி பல பல ஸ்தானங்களைக் கற்பித்தது காரோதவண்ணன் படைத்த மயக்கு என்றபடி.

திசையுறுதெய்வமும் = இன்ன ஸ்தானத்திற்கு இன்னுன் கடவன், இன்ன ஸ்தானத்திற்கு இன்னுன் கடவன் என்று ஒவ்வொரு ஸ்தானத்திலும் நிர்வாஹகமாக ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தினதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு.

தெய்வத்து இசையும் கருமங்கள் = நான்முகன் படைப்புத் தொழிலை சிர்வலுரிக்கக் கடவன்; சிவபிரான் ஸம்ஹாரத் தொழிலை சிர்வலுரிக்கக் கடவன்; இந்திரன் தேவதைகளை மெய்காட்டுக்கொள்ளுங் தொழிலை நோக்கக் கடவன்; யமன் உயிர் நீத்துங் தொழிலை நடத்தக் கடவன் என்றிப்படி அவ்வத் தெய்வங்கட்கு இசைந்த வாருகத் தொழில்களை வகுத்திருப்பதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு. திரிபுர மூன் தெரித்தல், காமதலூநம், வருத்ரா

ஸார வதம் முதலிய அரிய பெரிய செயல்களை இங்குக் கொள்ளவுமாம்.

கடல் கடைந்து அமுதங் கொண்ட காலத்திலே தேவாஸார விவாதம் ப்ரஸங்கிக்க, எம்பெருமான் மோஹினி யுருவும் பூண்டு உசவாதாரை மயக்கினது போலவே இவையும் மயக்காக உண்டு பண்ணி வைக்கப்பட்டவை என்கிற உட்பொருளுஞ் தோன்றக் “கடல் கடைந்த காரோதவண்ணன் படைத்த மயக்கு” என்றாரு ஸிச் செய்தாரென்க. கடைந்த கடலிலே அமுதம் விஷம் யரைன குதிரை சந்திரன் கல்பவஞ்சும் அப்ஸரஸ் முதலிய பலவிசித்திரப் பொருள்களைப் படைத்தருளின பெருமான் இவை யித்தனையும் செய்ய வல்லவனே யென்பதும் முதலிக்கப்பட்டதாம்.

மயக்கு என்றது—யங்கக் செய்யும் பொருள் என்றபடி. ‘விளக்கு’ என்றால் விளங்கச் செய்யும் பொருள் என்று பொருள் படுதல்போல (ஏ)

மயங்க வலம்புரி வாய்வைத்து * வானத்

தியங்கு மேறிகதிரோன்றனை *—முயங்கமருள்

தேராழியால் மறைத்த தென்னி, திருமாலே *

போராழிக் கையால் போருது. (ஏ)

திரு மாலே வக்கமீனாதனே !,

நி நி,

முயங்கு { (எண்ணிறந்த
மன்னர்கள்)
அமருள் { நெருங்கிக்
கிடந்த பாரதப்
போர்க்களத்திலே

மயங்க { (எதிரிகள் அஞ்சி)
வலம்புரி { அறிவு
கவங்கும்படியாக

வாய் வைத்து { ஸ்ரீபாஞ்சசஜங்ய
மென்னும்
திருச்சங்கை

வாய் வைத்து { தனது திருப்
பவளத்திலே
வைத்து ஊதி,

போர் ஆழி { போர் செய்வதற்கு
கையால் { உபகரணமான
திருவாழியை
ஏந்தின
கையாலே

பொருது { (பீஷமர் முதலான
வர்களைத்
அரத்தி) யுத்தம்
செய்து,

வானத்து { ஆகாயத்தில்
இயங்கும் எறி { ஸஞ்சரித்துக்
கதிரோன் { கொண்டே
தன்னை { யிருக்கிற
ஸார்யனை

தேர் ஆழியால் { சக்கராயுதத்தினால்
மறைத்தது { மறைத்தது
என் { ஏதுக்காக ?

* * *—[மயங்கவலம்புரி.] எம்பெருமான் தன்னையுகவா தாரை அகற்றகைக்காகச் சில மயக்குப்பொருள்களை ஏற்படுத்தின வென்றார் கீழ்ப்பாட்டில். ஸர்வரக்ஷகனுன் எம்பெருமானுக்கு இது தகுதியோ? என்று ஒரு சங்கை தோன்ற, ஆசரிதர்களை எவ்விதத்திலும் பரிந்து பாதுகாப்பதும் தன்னை மதியாத ஆஸ்ரப்ரக்ருதிகளை விலக்கி விடுதலும் அப்பெருமானுடைய காரியம்; துஷ்டங்கிரஹமும் சிஷ்ட பரிபாலநமும் செய்வதே ஸர்வரக்ஷகத்வமாதலால் அங்கனே செய்தருள்கின்ற எம்பெருமானுடைய ஸர்வரக்ஷகத்வ குணத்திற்கு.யாதொரு கேடுமில்லை, மேன்மேலும் விளக்கமேயுள்ளது என்று ஸமாதான முறைப்பவர்போல இப்பாட்டு அருளிச் செய்கிறார்.

பாரதப் போர்க்களத்திலே துர்யோதாதிகள் அஞ்சி நடிங்கும் படியாக பாஞ்சஜன்ய மென்னும் தனது சங்கைத் திருப்பவளத்திலே வைத்துண்டி அதன் பேராவியாலே ஆசரிதர்களை வாழ்வித்தும் எதிரிகளை இழவிழுந்தவர்போல அச்சமுறுத்தியும், சக்கராயுதத்தினாலே ஸமர்யனை மறைத்துப் பகலை இரவாக்கியும், அவ்வாயுதத்தை யெடுத்துக்கொண்டு பிழமரைத் தொடர்ந்தோடியும் செய்த காரியங்கள் ஆசரித பக்ஷபாதத்தைத் தெரிவிப்பவை யாதலால் அவற்றை யெடுத்துக் கூறுகின்றார்.

மயங்கவலம்புரிவாய்வைத்தது பகவத்கீதையின் முதலத்யாயத்திற் சொல்லிற்று. எறிகத்திரோன் தன்னைத் தேராழியால் மறைத்த வரலாறு:—பாரதப்போரில் பதின்மூன்றாணாளிலே அர்ஜாநனது மைந்தனுன் அபிமந்யுவைத் துரியோதநனது உடன் பிறந்தாளின் கணவனுன் ஸௌந்தவன் கொன்றாவிட, அங்கனம் தன் மகளைக் கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸமர்யாஸ்தமனத்திற்குள் தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜாநன் சபதஞ்செய்ய, அதனையறிந்த பகைவர்கள் பதினாலாளர் பகல் முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜாநனுடைய சபதம் பழுதாய் விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான் ஸமர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருள் பரவியதனால் அர்

ஜானன் தன் உறுதியின்படி அக்ஷிப்ரவேசம் செய்யப்படுக, அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனுதிகளுடனே வைந்தவன் வந்து எதிர்நிற்க, அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கி விடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜான் ஜயத்ரதனைத் தலை துணித்தனன் என்பதாம். 1. “நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே, நாழிகை போகப் படை பொருத வன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழிவாரும்.

இவ்வரலாற்றில் ஒரு சங்கை பிறப்பதுண்டு ;—திருமாவிள் சக்கராயுதத்தின் ஒளியானது ஸமர்யனுடைய ஒளியிற் காட்டி நும் பலகோடி நூற்றிரம் மடங்கு மேம்பட்டதென்று சொல்லி யிருக்க, கோடி ஸமர்யப்ரகாசனை அத்திருவாழியினுலே இருளை உண்டாக்கினதாக வரைப்பது எங்கனே? என்று. இதற்குப் பலர் பலவகையான ஸமாதானங்கள் கூறுவர்; ஒரு ஸமயங்கிசே ஷத்தில் திருவாழியின் பிரகாசம் சிறிதுபோது மழுங்கிப் போகக் கடவுதென்று ஒரு சாபம் ஏற்பட்டிருந்ததென்றும் அதனால்தான் இங்கனே செய்லாயிற்றென்றும் முக்கிய ஸமாதானமாகக் கூறுவதுண்டு.

“போராழிக்கையால் போருது” என்ற நான்காமடியில்—பாரதப்போரில் கண்ணபிரான் பிழ்மரைக் கொல்வதாகத் திருவாழி யைக் கையிலேகொண்டு தேரில் நின்றும் கீழிறங்கித் துரத்திக் கொண்டு சென்ற கதை அதுவந்திக்கத்தக்கது. [மஹாபாரதம்—பிழ்மபர்வம்—ஐம்பத்தொன்பதாமத்தியாயத்தில் விரிவு காண்க.]

மயங்கவலம்புரி வாய்வைத்ததும் எறிகதிரோன்தன்னை ஆழி யால் மறைத்ததும் போராழிக்கையால் பொருத்தும் ஏதுக்காக? என்று ஆழ்வார் எம்பெருமானைக் கேள்வி கேட்கிறார் இப்பாட்டால். ‘போரில் நான் ஆயுதமெடுப்பதில்லை’ என்று பிரதிஜ்ஞை செய்துவைத்து அதற்குமாறுகக் காரியஞ் செய்தது எல்லாரோ டும் ஒரு நிகராகவுள்ள உனது உறவுக்குத்தகுமோ? வத்யஸங்கல் பனங் உன் இருப்புக்குத் தகுமோ? உன் பெருமைக்குத் தகுமோ? இவை யொன்றையும் பாராமல் நீ செய்த செயல்கள் எதற்காக? என்ற இக்கேள்வியானது—ஆச்சிரிதர்களான பாண்டவர்களிடத்

திலே நீ கொண்டிருந்த பக்ஷபாதமேயன்றே இத்தனையும் செய்வித் தது என்று வெளியிடுகிற முகத்தால் அவனுடைய ஸௌர்த்த குணத்தை வெளியிடுவதில் நோக்குடைத்தென்க.

முயங்குஅமர் என்றது பல பேர்கள் திரண்டு நெருங்கியிருக்கும் போர்க்களை மென்றபடி. போர்புரிய வந்தவர்களும் போர்காண வந்தவர்களுமாகத் திரண்ட திரனுக்கு எல்லையில்லையிரே.

‘தேராழியால் மறைத்தது’ என்கிறுரே, தேர்ச்சக்கரத்தை யெடுத்தோ ஸுலர்யனை மறைத்தது? என்று சிலர் சங்கிப்பர்; அன்று; தன் திவ்யாயுதமான சக்கரத்தைக் கொண்டே மறைத்தது; சக்கரம் தேருக்கு உறுப்பாயிருக்குங் தன்மையுடையதாத லால் வடதாலார் ‘ரதாங்கம்’ என வழங்குதல் போலத் தேராழி யெனப்பட்டதென்க. போராழிக்கையால் — கையிற்கொண்ட போராழியினுல் என்று கொள்ளலாம். (அ)

போருகோட்டோ ரேனமாய்ப் புக்கிடந்தாய்க்கு - * அன்றுன் ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றே *—விரிதோட்ட சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க * மாவடிவில் நீயளங்த மண்.

(கு)

விரிதோட்ட	<div style="display: flex; align-items: center; justify-content: space-between;"> <div style="flex-grow: 1;"> <div style="display: flex; align-items: center; gap: 10px;"> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">ஒளி விரிகின்ற திருக்குண்டலங் களை அணிந்துள் எவனே!</div> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">நீ அளந்த கீழ் இட்டுக் கொண்ட</div> </div> </div> </div>
சே அடியை நீட்டி	<div style="display: flex; align-items: center; gap: 10px;"> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">செந்தாமரை போன்ற திருவடி களை வளரச் செய்து</div> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">மண் பூமியானது,</div> </div>
திசை நடுங்க	<div style="display: flex; align-items: center; gap: 10px;"> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">பூதலத்திலுள்ளவர் கள் நடுங்கும்படி யாகவும்</div> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">பொரு கோடு ஓர் ஏனம் ஆய்</div> </div>
விண் அளங்க	<div style="display: flex; align-items: center; gap: 10px;"> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">மேலுலகங்களிலுள் ளவர்கள் நடுங்கும்படி யாகவும்</div> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">விலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப்பற்களை யுடைய விலகூ ணமான வராஹ மூர்த்தியாய்</div> </div>
மா வடிவின்	<div style="display: flex; align-items: center; gap: 10px;"> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">(திரிவிக்கிரமனுக வளர்ந்த) பெரிய வடிவத்தோடு</div> <div style="border: 1px solid black; padding: 5px; border-radius: 10px;">புக்கு (பிரனயஜலத்திலே) முழுகி</div> </div>

இடந்தாய்க்கு அன்று	அண்டபித்தியில் நின்றும் இந்தப் ழுமியைக் குத்தி யெடுத்துக் கொண்டுவந்த அக்காலத்தில்	உன் ஒரு கோட் ஷன் மேல்	உன்னுடைய ஒரு கோரப்பல்லின் ஏகதேசத்திலே
		கிடந்தது	{ அடங்கிக்கிடந்த அன்றே } தல்லவோ ?

* * *—[போருகோட்டோர்.] எம்பெருமான் தான்செய்த பிரதிஜ்ஞையைப் பங்கப்படுத்திக் கொண்டாகிலும் ஆச்சிரிதருடைய காரியமே கண்ணுயிருப்ப னென்றார் கீழ்ப்பாட்டில் ; அவ்வளவே யல்ல ; தன் வடிவத்தை மாறுபடுத்திக்கொண்டும் இழிப்பிறப்பை ஏற்றுக்கொண்டும் காரியம் செய்பவன்காண்மின் என்றருளிச் செய்வ தாக வராஹாவதாரத்தை ப்ரஸங்கிக்கிறுரிதில்.

போருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு :— ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனுன் ஹிரண்யாகஷனென்னுங் கொடிய அசரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச்சுருட்டி எடுத்துக் கொண்டு கடவில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலி யோரது வேண்டுகோளினால் திருமால் மஹாவராஹாருபியாகத் திருவவதரித்துக் கடவிலுட்புக்கு அவ்வசரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற் குத்திக் கொன்று பாதாளாலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்கு நின்ற மெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினான் என்பதாம். இப்பொழுது நடக்கிற சுவேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து மஹாவராஹாருபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனவென்ற வரலாறும் உண்டு. 1. “பாராருலகம் முது முந்தீர் பரந்தகாலம் வளை மருப்பில், ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்” என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலை நோக்குக.

இவ்வரலாற்றினாலும் பின்னடிகளிற் குறித்த திரிவிக்கிரமாவ தார சரிதையினாலும்—எம்பெருமான் ரச்சயவர்க்கங்களை இன்ன

படிதான் ரக்ஷிப்பனென்கிற ஒரு நியதியில்லை யென்பது வெளி யிடப்பட்டதாம்.—“ஆபத்துவந்தால் தலையாலே சுமந்து நோக்கு தல், தலையிலே காலைவைத்து நோக்குதல் செய்யுமவனன்றே நீ ; ரக்ஷியவர்க்கத்தை நோக்கு மளவில் உனக்கொரு நியதியுண்டோ வென்று உகந்தனுபவிக்கிறார்” என்றும் ; “உதாரனை யிருப்பா நெருவன் நாலுபேருக்குச் சோறிட நினைத்து நாற்பது பேருக்கு இட்டு மிகும்படி சோறுண்டாக்குமா போலே ரக்ஷியத்தினாவன் நிறே ரக்ஷகன் பாரிப்பு” என்றமுள்ள வியாக்கியான வாக்கை யங்கள் அனுஸந்திக்கத் தக்கன.

மிகப்பெரிய வடிவங்காண்டு உலகளந்தபோது எங்கும்பரந்த திருவடிக்குச் சரிசமமாகப் போந்திருந்த பூமியானது வராஹாவ தாரகாலத்தில் உனதுதிருநிலே ஒரு நீலமணிபோலே சிறுகிக்கிடந்ததே ! இஃது என்ன ஆச்சரியம் என வியக்கின்றார். இப்பிர பந்தத்தில் மேலே “பிரானுன் பெருமை பிறராற்றவார், உராயுல களந்த நான்று—வராகத், தெயிற்றனவு போதாவாறென்கொலோ ? எந்தை அடிக்கு அளவு போந்தபடி.” என்றருளிச் செய்துள்ள எண்பத்துநாலாம் பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

‘விரிதோட்ட’ எண்பதை விரியாகக்கொண்டு ஒளிவிரிகின்ற தோடுகளையணிந்தவனே !—மகர நெடுங்குழமுக்காதனே ! என்று பொருள் கொள்ளும் பசுதத்தில் ‘விரிதோட்’ என்றிருக்க வேண்டு வது விரித்தல் விகாரம் பெற்று ‘விரிதோட்ட’ என்றுயிற்றென்று கொள்ளவேண்டும் ; இஃது அருமையெனின் ; வேறுவகையாகவே பொருள் கொள்ளலாம்—மலர்ந்த இதழ்களையுடைய தாமரை போலேயிருக்கிற என்று. இப்பொது இது சேவடிக்கு விசேஷ ணம்.

(கு)

மண்ணும் மலையும் மறிகடவும் மாருதமும் *

விண்ணும் விழுங்கியது மேய்யென்பர் *—எண்ணில்

அலகளாவு கண்ட சீராழியாய்க்கு - *அன்றில்

வுலகளாவு முண்டோ வுன்வாய்.

(கு)

மண்ணும்	பூமியும்		அளவிடுதற்கு
மலையும்	குலபர்வதங்களும்		உறுப்பான
மறி கடலும்	{ அலையெறிகிற ஸமுத்ரங்களும்	அலகு அளவு	எண்ணிக்கைகளை
மாருதமும்	காற்றும்	கண்ட சீர்	யெல்லாம் எல்லை
விண்ணும்	{ ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்	ஆழியாய்க்கு	கண்டிருக்கிற [—எண்ணிறந்த] கல்யாண கணக்
விழுங்கியது	{ (ஊனு திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுதுசெய்ததை	உன் வாய்	கருக்குக் கடல் போன்றவனு வன்னுடைய வாயானது
மெய் என்பர்	{ ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);	அன்று	{ இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில்
எண்ணில்	{ இதனை ஆராயுமளவில்,	இ உலகு	{ இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருங் திருக்குமோ?

* * *—[மண்ணும் மலையும்.] ஏனமாய் நிலங்கிண்டபோது மிகப்பெரிதான பூமி ஒருகோட்டின் மேலே அடங்கிக்கிடந்த விசித்திரத்தைக் கீழ்ப்பாட்டில் பேசியதுபவித்த ஆழ்வார்க்கு மற்ற வெள்ளு அற்புதச் செயலும் நினைவுக்கு வந்தது; பிரளாயகாலத்தில் சிறியபாலகனும் ஏழுலகையும் அமுதுசெய்தாயென்று ப்ராமாணி கர்களான வைதிக புருஷர்கள் சொல்லுகின்றனர்; இது ஸத்யமான விஷயமேயன்றி ஈசுத்தும் அஸ்த்யமல்ல; சிறியவாயினுலே பெரிய வுலகங்களை அமுதுசெய்யக் கூடாமையாலே உலகுண்ட அக்காலத்தில் உனது வாயும் உலகங்களின் பெருமைக்குத் தகுதி யாகப் பெருத்திருந்ததோ என்று வினவுகின்றார். இங்கனே கேள்வி கேட்கிற முகத்தால் எம்பெருமானுடைய ஒப்புயர் வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்றாழ்வார் என்றுணர்க. சிறிய வாயினுலே பெரிய வுலகங்களை யெல்லாம் எளிதில் விழுங்கவல்ல அபாரசக்தியுக்தனன்றேநி என்றவாறு.

[அலகளாவுகண்ட்சீர்.] நாறு ஆயிரம் பதினுயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள்

அலகு எனப்படும் ; அவற்றை அளவுகாண்கையாவது—அந்த எண்களின் எல்லைக்குத் தான் மேற்பட்டுப்பொதல் ; அளவுகடந்து போவதைச் சொன்னபடி. “அஸங்க்யேய கல்யாணதுணக்ஞெளக மஹாரணவே !” என்பர் ஸ்ரீபாஷ்யகாரரும். ஸ்ரீமதியாய்க்கு = ஆழி யென்று ஸமுத்ரத்துக்குப் பெயர் ; ஆழியான்—ஸமுத்ரமா யிருப்பவன் ; முன்னிலைப்பெயர் நான்காம் வேற்றுமையுருபு பெற்று “ஆழியாய்க்கு” என்றுயிற்று. அன்றி, ஆழியையுடையவன் ஆழியான் என்றாகி, எல்லை கடந்த திருக்குணங்களையும் சக்கரா யுதத்தையும் உடைப உனக்கு என்று பொருளாகவுமாம் ; இதுவே வியாக்கியானத்திற்கும் பொருந்தியதென்க. (கா)

வாயவைனை யல்லது வாழ்த்தாது * கையுலகம்
தாயவைனை யல்லது தான்தோழா க—பேய்முலைங்கு
குணைக வுண்டா னுருவோடு பேரல்லால் க
காணுகண் கேளா சேவி.

(கக)

வாய்	எனது வாயானது
அவனை	{ ஸர்வேச்வரனைத் அல்லது தவிர
வாழ்த்தாது	{ (மற்றென்றைப்) புகழாது ;
கை தாம்	கைகளானவை
உலகம்	{ உலகங்களைத் தாவி யனங்குதொண்ட
தாயவைன	திரிவிக்கிரமனை
அல்லது	யல்லது
தொழு	{ வேலெருருவைனத் தொழுமாட்டா ;

பேய் முலை	{ பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விதத்தை
ஊன்று ஆக	ஊவாக
உண்டான்	{ அமுது செய்த கண்ணபிரா ஞுடைய
உருவொடு	{ திருமேனியையும் திருநாமத்தையு
போ அல்லால்	மல்லது (மற்றெதையும்)
கண் கணை	{ கண்கள் காணமாட்டா ;
செவி கேளா	காதுகள் கேட்கமாட்டா ;

* * * [வாயவைனையல்லது.] எம்பெருமான் ஆச்சிதரை ரகசிப் பதிதும் கொடியவர்களைத் தண்டிப்பதிதும் தீக்கிதனுயிருக்கின்ற

பென்கிற திருக்குணங்களிலே மீடுபட்டுத் தம்முடைய இந்திரி யங்கள் அவன்திறத்தே அவகாஹிக்கும்படியைப் பேசகிறாரிதல்.

உலகம் தாயவன் என்றதனால் ஆச்சிரிதரை ரக்ஷிப்பதில் தீக்ஷித பென்பதும், பேய் முலை நஞ்சு ஊனைகவுண்டா பென்றதனால் கொடியவர்களைத் தண்டிப்பதில் தீக்ஷிதபென்பதும் தெரிவிக்கப் பட்டனவென்க.

மூன்றாடியில், உருவோடு—உருவையும் என்றபடி. உருவை யல்லால் கண்காணு, பேரையல்லால் செவிகேளா என்று அடைவே அந்வயிப்பது—முறைநிரனிறைப் பொருள்கோள்.

முசுந்தமாலையில் “ஜில்லவே! கீர்த்தய கேசவம் முரரிபும்” என்றச்லோகம் இப்பாட்டுக்குச் சேர அதைக்கவுரியது. (க)

சேவிவாய் கண்முக் துடலென் றைம்புலனும் * செந்தீ
புவிகால் நீர்விண் பூதமைந்தும் *—அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமு மென்பரே *

எனமாய் நின்றூற் கியல்வு.

(க)

<p>எனம் ஆய் நின்றூற்கு</p>	<p>{ வராஹாவதாரம் செய்தருளித் தானே காரியங்களை நடத்துகிற பெரு மானைப் பெறுவ தற்கு</p>	<p>அவியாத ஞானமும்</p>	<p>{ (இந்தக் கரணகளே பரங்களாலே ஸாதிக்கப்படுவ தாய்) இடை விடாது எம்பெரு மானைச் சிந்திப்ப தான பக்தியும்</p>
<p>(இயல்வு</p>	<p>{ ஏற்ற ஸாதனமாவது—,</p>	<p>வேள்வியும்</p>	<p>{ (அந்த பக்தி உண் டாகி வளர்வதற் குக் காரணமான) அக்கிலோத்ரம் முதலிய சடங்கும்</p>
<p>சேவி வாய் கண் மூக்கு உடல் என்று ஜம்புலனும்</p>	<p>{ செவிதொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங் கள் ஜூங்கும்</p>	<p>நல் அறமும்</p>	<p>{ (ஊடோறும் பக்தியை வளர்க் கக் கடவுதான) விவேகம் முதலிய நற்குணங்களும்</p>
<p>செம் தீ புவி கால் நீர் விண் ழுதம் ஜங்கும்</p>	<p>{ தேஜஸ் முதலான பஞ்ச சூதங்களின வியன்ற தேஹமும்</p>	<p>இயல்வு என்பரே</p>	<p>{ ஸாதனங்கள் என்று சொல்லுகிறார் களே! (இது தகு தியோ? என்ற வாறு.)</p>

* * *—[சேவி வாய் கண்.] ‘நமக்கு உபாயமும் உபேயமும் எம்பெருமானேயாவன்’ என்கிற சாஸ்த்ரார்த்தம் பலர்க்கும் தெரியுமாயினும், பக்தி முதலானவற்றையும் எம்பெருமானைப் பெறுகைக்கு உபாயமாகச் சிலர் ப்ரமித்திருப்பர்கள். அந்தோ! இப்படியும் சில மஹான்களுங்கூட மயங்கியிருக்கிறார்களே! என்று ஆழ்வாரிரங்குகிறிப்பாட்டில்.

ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றே எம்பெருமான் என்னவேண்டி ஏனாய்த் நின்றூற்கு என்கிறார். * மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் தன்னுடைய நிர்வேஹதுக கிருபையாலே யன்றி வேறொரு உபாயத்தை எதிர்பார்த்தன்றே என்று குறிப் பித்தவாறு.

எம்பெருமான் எப்போதும் நமக்கு நன்மை செய்வதற்கே ஸமயம் பார்த்துக்கொண்டிருப்பன்; அவனது முயற்சியை நாம் விலக்கித்தள்ளுகிறவரையில் ‘ஜேயோ! நம்முடைய கருவி பலிக்க ஷ்லீயே!’ என்று திருவுள்ளாம் நொந்துகிடப்பன்; எப்போது நாம் விலக்காமல் “அவன் செய்வன செய்து கொள்க” என்கிற ஆதரமுமில்லாமல் வாளா இருந்திடுவோமோ, அப்படிப்பட்ட ஸமயத்தையே பற்றுசாக்கொண்டு “என் ஊரைச்சொன்னுய, என்பேரைச் சொன்னுய, என் அடியாரை நோக்கினுய, அவர்கள் விடாயைத் தீர்த்தாய், அவர்களுக்கு ஒதுங்க நிழலைக்கொடுத்தாய்” என்றுத்தோலே சிலவற்றை ஏறிட்டு மதிமாங்காயிட்டு, பொன் வாணியன் பொன்னை உரைகல்லிலே உரைத்து மெழுகாலே யெடுத்து ‘கால் பொன்னுயிற்று, கழஞ்சு பொன்னுயிற்று’ என்று நாள்வட்டத்திலே திரட்டுவதுபோல, யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆனஷங்கிகம் என்கிற ஸாக்ருதவிசேஷங்களைத் தானே கற்பித் துக்கொண்டு தானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போந்து நன்மைகளைப் பயக்குமவன்; இப்படி.ப்பட்ட எம்பெருமான் தானே தன்னையடையுமாறு தந்தால் அவனை நாம் பெறலாமேயன்றி, நாம் ஒருபாயஞ்செய்து அவனைப் பெற்று விடுவோமென்பது ஒருகாலும் நம்மால் இயலாது. அவனுக்கு சேஷப்பட்டிருக்கிற நாம் ஸர்வ சேவியான அவனது திருவருளை

உபாயாநுஷ்டாநங்களாலே வலியக்கொணர்வோ மென்பது நம் ஸ்வருபத்துக்குத் தகாது ; ஆதலால் ஆழ்வார்கள் வேறென்று உபேயத்தை அறியாதவாறுபோல வேறென்று உபாயத்தையும் அறியாதேயிருப்பர்கள் ; டி. “ஆறெனக்கு நின்பாதமே சரணை கத் தந்தொழிலாய்” என்பர்கள். இக்கொள்கைக்கு மாறுகக் “கரும ஞானங்களினால் நிர்மலமான மநஸ்ஸையுடையவனால் செய்யப்படுவதும் சௌதார்யபோல இடைவிடாத தயாநபரம்பரா ரூபமுமான பக்தியே உபாயம்” என்று வைதிகர்களும் சொல்லுகிறார்களே ! இஃது என்ன அறியாமேயோ ! என்னும் முகத்தால் எம்பெருமானுடைய உபாயத்வத்தை வற்புறுத்துகின்றார்.

நாம் செய்யும் நற்காரியங்கள் எம்பெருமானைப் பெறுதற்கு உபாயமல்ல என்று சொல்லிவிட்டால், நாம் ஒன்றையும் செய்யாமலே இருந்துவிடலாமன்றே என்றும், சாஸ்தரங்கள் நற்கருமங்களை ஸாதநமாகச் சொல்லியிருக்கின்றனவே என்றும் சிலர் கேட்பதுண்டு. அவர்களுக்குச் சொல்லுகிறோம் ;—கடவிலே வலைவிசிமீன் முதலியன பிடித்து ஜீவிப்பானாலும் செம்படவன் ஒருநாள் விலையுயர்ந்த ரத்னமொன்று மீன்களிடையே கடவிலே கிடைக்கப்பெற்றான் ; அதனுடைய மதிப்பை அவன் அறியமாட்டாதவனாகையாலே டி. “மாமதியம் திளைக்கும் கொடிமாளிகை குழ்தெருவிற் செழிமுத்து வெண்ணெற்கெனச் சென்று முன்னில் வளைக்கை நுளைப்பாவையர்மாறு” மாபோலே அந்த ரத்னத்தைக் கொண்டு போய் ஒருவ்யாபாரியிடத்திலே ஸ்வல்ப விலைகூறி விற்றுவிட்டான் ; அந்தவ்யாபாரி ரத்னத்தின் மதிப்பை நன்குணர்ந்தவனாகையாலும் வர்த்தகமே தொழிலாக ஜீவிப்பவனுக்கையாலும் அந்த ரத்னத்தைக் கொண்டுபோய் ஒரு மஹாராஜனிடத்திலே அதற்குண்டான விலைகூறி ஆயிரம் வராஹமுக்கு விற்றான் ; பிறகு அந்த மஹாராஜன் அந்த ரத்னத்தைத்தான் கிற்பனைசெய்ய நினையாதே அதனைப் பெரியதொரு மஹாரத்திலே இனைத்து ஸ்வயம் போக்யமாகப் பூண்டுகொண்டான். ஆக இந்நடவடிக்கையில் ஒரு ரத்னத்துக்கே மூன்று தன்மைகள் உண்டாயின ; (1) ஸ்வல்ப விலைக்கு மாறுதல் ; (2) உள்ள விலைக்கு மாறுதல் ; (3) விலைக்கு ஆட்படா

மல் ஸ்வயம் போக்யமாகக் கொள்ளப்படுதல்—என மூன்றுவகை கள் ஒரு வஸ்துவுக்கே அமைந்தாற்போல, “அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும்” என்று இப்பாட்டிற் சொன்ன பக்தி முதலியவற்றுக்கும் இங்கனே மூன்று தன்மைகள் கூடும்; ரத்னத் தின் மதிப்பை அறியமாட்டாத செம்படவன்போலே பக்தியின் சீர்மையை அறியமாட்டாத சீசர் அந்த பக்தியைக்கொண்டு ஐச் வரியம் கைவல்யம் முதலிய அற்பபலன்களைக் கொள்வர்; ரத்னத் தைக் குறைந்த விலைக்குக்கொடாதே தகுந்த விலைக்குக்கொடுத்த வ்யாபாரியைப்போன்ற அதிகாரிகள் பக்தியை மோக்ஷஸாதநமாக அபிமானித்து அற்பபலன்களைக் கொள்ளாமல் சிறந்ததான மோக்ஷபலனைக் கொள்வர்கள்; ரத்னத்தை ஒன்றுக்கும் ஸாதந மாக்காதே ஸ்வயம் போக்யமாகக் கொள்ளும் மஹாராஜைனப் போன்ற விலக்ஷணத்திகாரிகள் பக்தியை ஒன்றுக்கும் ஸாதநமாகக் கோலாமல் ஸ்வயம் புருஷார்த்தமாகக் கொண்டு வர்த்திப்பர்கள். மஹாராஜ பதவியை விரும்பாதே வ்யாபாரியின் விலைமையை விரும்பி பக்தியை ஸாதநமாகக் கொள்ளுமவர்கள் அப்படியே கொள்க.

தோட்டம் சமைத்து மாம்பழும் பயிர் செய்வார்களில் அப்பழங்களை அரைகுறை விலைக்கும் அதிக விலைக்கும் விற்பாரு மூண்டு; விற்காதே ஸ்வயம் போக்யமாகப் புஜிப்பாருமூண்டு. ஒரு மாம்பழந்தானே ஒருந்தனுக்கு உபாயமாயும் ஒருந்தனுக்கு உபேயமாயும் ஆகானின்றது. விற்று உபாயமாகக் கொள்ளு மவன் அதமனுகவும் தரித்ரனுகவும், விற்காதே உபேயமாகக் கொள்ளுமவன் உத்தமனுகவும் உயர் செல்வனுகவும் பெயர் பெறு வான். அதுபோலே பக்திக்கு உபாயத்தன்மையும் உபேயத்தன்மை யும் உண்டாயிருக்கச்செய்தே உபேயத்தன்மையைக் கொண்டு [அதாவது-அதனையே பலனுகக்கொண்டு] உத்தமாதிகாரிகளின் திரளில் புகாதே உபாயத்வாகாரத்தைக்கொண்டு கீழ்வகுப்பில் புக வினைப்பாரை ஆர்கொல் விலக்குவார்?

“வனத்திடரை ஏரியாம் வண்ணமியற்று மிதுவல்லால், மாரியார் பெய்கிற்பார் மற்று” என்ற இரண்டாங் திருவந்தாதிப் பாசுரமும் நோக்கத் தக்கது. மேட்டு நிலங்களை நாம் பள்ளமாக

வெட்டி வைப்பது மழை பொழிவதற்கு ஸாதந மன்றுகிலும், எப் போதேனும் மழை பெய்தால் அந்த நீரைத் தாங்கிக்கொள்வதற்கு உறுப்பாவது போல, நாம் செய்யும் நற்கிரிசைகள் பகவத் ப்ராப் திக்கு ஸாதனமல்லவாகிலும் எப்போதேனும் பகவானுடைய அருள் வெள்ளம் நம்மேல் பெருகப்புக்கால் அதைத் தாங்கிக்கொள்ள நமது நற்கிரிசைகள் உறுப்பா பிருக்குமத்தனை.

இப்பாட்டின் முதலிடில் இந்திரியங்கள் ஐந்தையும், இரண்டா மடியில் பஞ்ச ஷுதங்களையும் சொல்லி யிருப்பதன் கருத் தாவது — இந்திரியங்களோடு கூடினதாய்ப் பஞ்ச ஷுதங்களால் இயன்றதான் சரீரத்தைச் சொன்னபடி. சரீரத்தை மோக்ஷ ஸாதநமாக ஆரும் சொல்லவில்லையே யெனில்; அவியாத ஞானம் என்பதனால் சொல்லப்பட்ட பக்திரூபாபங்க் ஜஞானமானது கரணகளோபர ஸாத்யமாகையாலே கரணகளோபரங்களுக்கும் பரம்பரயா மோக்ஷ ஸாதநத்வம் சொல்லக்கூடு மென்றுணர்க.

அக்கிலோதரம் முதலிய வேள்விகளும் விவேகம் தனை ஸத்யம் முதலிய நற்குணங்களாகிற நல்லறமும் ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதநமாகக் கொள்ளப்படுகின்றனவோ வென்னில்; அவையும் பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணங்களாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகையாலே அவற்றுக்கும் பரம்பரயா மோக்ஷ ஸாதநத் வமே சொல்லக்கூடும்.

ஆகவே, இப்பாட்டில் அவியாத ஞான மென்று சொல்லப் பட்ட பக்தி யொன்றே மோக்ஷாபாயமாக வழங்கக் கூடியது. எம்பெருமானுக்கே நிரபேக்ஷ உபாயத்வம் கொள்ளுகிற ஆழ்வார் திருவுள்ளத்தாலே அந்த பக்தி ஒபாயத்வமும் கழிக்கப்படுகின்றது. என்பரே! என்ற ஏகாரம் இதனைக் காட்டும்.

இனி, என்பரே என்றவிடத்து ஏகாரத்தை அசையாகக் கொண்டு ‘பகவத் ப்ராப்திக்கு பக்தியை உபாய மென்பர்’ என்று சொல்லிவிடுவதாக உரைப்பாரு முண்டு. இயல்வு—உபாயம். (கட)

இயல்வாக வீண்துழா யானடிக்கே சேல்ல *

முயல்வா ரியலமர் முன்னம் *—இயல்வாக

நீதியா லோதிநியமங்க ளாற்பரவ *

ஆதியாய் நின்று ரவர்.

(கந)

ஸன்	{ அழகிய திருத் துழாய் மாலையை அணிந்துள்ள எம் பெருமானது திருவடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக	இயல்வு ஆக	பொருத்தமாக
துழாயான்		நீதியால் ஒது	{ முறைமை தவசுரம் வேதத்தை அத்ய யனம் செய்து
அடிக்கே			
செல்ல			
இயல்வு ஆக			{ (அந்தவேதத்தின் பொருளோ உணர்ந்து அதிற் சொன்ன) நியமங் களோடே தன்னைத் துதி செய்துமாறு
முன்னம்	அநாதிகாலமாக	நியமங்களால் பரவ	
முயல்வார்	முயற்சிசெய்பவர்கள் (யாரென்றால்)		
இயல் அமரர்	{ யோக்யதையுள்ள நித்யஸ்தாரிகளே யாவர்;		அவர் அந்த எம்பெருமான்
(நம்போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)			ஆதி ஆய் { முற்பட்டு வித்தராக நின்றார் { இருக்கின்றார்.

* * * [இயல்வாக.] எம்பெருமான் திருவடிகளிலே நிதய கைங்கரியம் செய்வதற்குத் தக்க யோக்யதை யுடையவர்கள் நிதய ஸ்தாரிகளேயன்றே. ஸம்ஸாரிகளான நமக்கெல்லாம் அப்பெருமா ஜீனப் பணிந்து உப்தற்கு உரிய விரகு உண்டோ? என்று ஒரு சங்கை உதிக்கக்கூடுமே; அதற்கு உத்தரமாக அவதரித்த பாசரம் இது. நித்யஸ்தாரிகள் தாம் எம்பெருமான் திருவடிகளிலே ஆழந் திருப்பவர்; இருக்கட்டும்; ஸம்ஸாரிகளுக்கு பகவத் ஸமாச்சரயன யோக்யதையே கிடையாதென்று கொள்ள இடமில்லை. ஸம்ஸாரி களும் வேதங்களை யோதி அவற்றின் பொருள்களைத் தெரிந்து கொண்டு படிப்படியாகத் திருந்தி எம்பெருமாஜீன் வந்து கிட்டும் படியாக அப்பெருமான்தானே மூல ஸாக்ருதமாக அமைந்திரா னின்றுள்ளனக்கிறார். இப்படி யருளிச்செய்வதன் கருத்து யாதெ னில்; எம்பெருமாஜீன் யடைவதாகிற காரியம் சேதநருடைய தலை யிலே கிடப்பதன்று; 1. “எதீர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப் பும் எனக்கே அருள்கள் செய்ய, விதி சூழ்ந்ததா வெனக்கே வெலம் மான் திரிவிக்கிரமஜீயே” எனக்கிறபடியே நெனுநாளே பிழித்து ஸம்ஸாரியைப் பெறுவதற்கு அப்பெருமான்தானே பலவகையான

க்ருஷ்ணப் பண்ணிக்கொண்டிருக்கிறான் என்றவாறு, “ஆதியாய் நின்றூவர்” என்றதன் கருத்து இதுவே. ஸ்ரீ வேதாந்த தேசிக னும் இதனையே திருவள்ளம்பற்றி ஸ்ரீ ரஹஸ்யத்ரய ஸாரத்திலே “நிதாநம் தத்ராவி ஹஸிலினிச்தாண்திவாண: = நிதாநம் தத்ராவி ஸ்வய மகில நிர்மாண நிபுண:” என்றாருளிச் செய்தா ரென்றுணர்க. (கங.)

அவரவர் தாந்தா மறிந்தவா ரேத்தி *

இவரிவ ரேம்பேருமா னென்று *—சவர்மிசைச்

சார்த்தியும் வைத்தும் தோழுவர் * உலகளாந்த

மூர்த்தி யுருவே முதல்.

(கங.)

அவர் அவர்	{ ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்	சவர்மிசை	{ சவரிலே சித்திர சார்த்தியும்	{ சுபமாக ஏழுதியும்
தாம் தாம் அறிந்தஆறு ஏத்தி	{ (தங்களுடைய ரஜஸ்தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி அறிந் திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து	வைத்தும்	{ பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்	{ தோழுவர் (எவர் என்ன செய்தாலும்)
இவர் இவர் எம்பெருமான் என்று	{ தாங்களறிந்த சில தேவதாங் தாங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு	உலகு அளந்த மூர்த்தி	{ (எல்லாத் தெய்வங்களும் தன் காலின்கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியில் ஞடைய	{ உருவே முதல்
				{ திருமேனி யொன்றே முக்கியமானது.

* * *—[அவரவர்தாந்தாம்.] கீழ்ப்பாட்டில் “ஆதியாய் நின்றூவர்” என்றதை விவரித்துப்பேசுகிறது இப்பாட்டு. உலகத்திலுள்ள ஜனங்கள் ஒவ்வொரு தெய்வங்களைப் பரதேவதையாகக்கொண்டு தாம்தாம் கற்ற சொற்களைக்கொண்டு அத்தெய்வங்களைத்துதித்து விக்ரஹாராதநம் விசேஷமென்றநிந்து சவர்

களிலே சித்திரரூபமாக அத்தெய்வங்களை யெழுதியும் லோஹமய பிம்பங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டைசெய்தும் தொழு னின் ஒர்களாகினும், அம்மன் பிடாரி முதற்கொண்டு சிவன் முடிவாக வள்ள தெய்வங்களுக்கெல்லாம் ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே பிரதான தேவதையாம் என்றாயிற்று. கீழ்ப்பட்ட தெய்வங்களெல் லாம் எம்பெருமானை ஆச்சரியித்தே ஸத்தை பெறவேண்டுமெபடி அவனை முழுமுதற் கடவுள் என்கை.

அவரவர் என்ற சுட்டு-அவர்களின் குணக்குறைவைக்காட்டும். ஸத்வகுண பூர்த்தியில்லாத ஜனங்களெல்லாம் என்றபடி. தாங்தாமலிந்தவாருவது—சாஸ்த்ரங்களையும் சிஷ்டாசாரங்களையும் கொண்டு அறியகில்லாமல் தங்களுடைய ராஜஸ தாமஸபுத்தி கருக்கு எட்டியவாறு.

இப்பாட்டில் ஸ்ரீமந் நாராயணனை ‘உலகளாந்தமூர்த்தி’ என்ற திருநாமத்தால் குறிப்பிட்டது கருத்தோடுகூடியதாம்; புருஷோத்தமனுன எம்பெருமானைவிட்டு கூந்தர தெய்வங்களைப்பணிகின்ற ஸம்ஸாரிகளோடு அத்தெய்வங்களோடு வாசியின் நியே எல்லாரும் தன்னுடைய திருவடியின் கீழே துகையுண்ணுமாறு உலகங்களை வியாபித்தவனென்று சொல்லுமாற்றால் இவனை முழுமுதற் கடவுளென்று மூதலித்தாராய்த்து. மூர்த்தி—ஸ்வாமி. ... (கச)

முதலாவார் மூவரே அம்மூவ ரூள்ளும் :

முதலாவான் மூரினீர் வண்ணன் *—முதலாய

நல்லா னரூளல்லால் நாமீர் வையகத்துப் *

பல்லா ரருளும் பழுது.

(கடு)

மூவரே	(உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்)	முதல் ஆவார் { முக்கியரான தேவர்களாவர் ;
	{ (ஸ்ருஷ்டிஸ்திதி ஸமஹாரங் களுக்கு உரியவ ரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே	அம்மூவர் { அந்த தரிமூர்த்தி உள்ளும் { கருக்குள்ளே
		மூரி னீர் { கடல் வண்ணஞ்சிய வண்ணன் { திருமாலே
		முதல் { தலைவனு ஆவான { மிருப்பவன் ;

முதல் ஆய	{ உலகுக்கெல்லாம் காரண பூதனும்	நாமம்சீர் வையகத்து	{ கடல்சூழ்ந்த இப்புழவியில்
நல்லான்	{ நற்குணங்களமெங் தவனுமான அப் பெருமானுடைய	பல்லார்	{ (அத்திருமால் தவிர மற்றும்) பலருடைய
அருள் அல்லால்	{ கிருட்டையானது நன்மையை விளைக்குமே யொழிய	அருஞும் பழுது	தயையும் பயனற்றதாம்.

* * *—[முதலாவார்.] கீழ்ப்பாட்டில் “உலகளாந்தமூர்த்தி யிருவேமுதல்” என்றாருளிச்செப்த ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘கீழ்ப்பட்ட தெய்வங்களைன்று உம்மால் கூறப்படுகின்ற தெய்வங்களும் தம்மைத் தொழுகின்றவர்களுக்குப் பலன்களையளிக்கக் காண்கிறோமே; அவர்களது அருளைப் பலரும் பெற்று வாழ்கின்றனரன்றே’ என்றாக்கற, அவர்களுக்கு விடையளிக்கிறீரிப்பாட்டில். தெய்வம் தெய்வமென்று நாட்டிலே பலர் வழங்கப்பட்டனும், படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும் கர்த்தாக்களாக ஏற்பட்ட ப்ரஹ்மா விஷ்ணு குத்ரன் என்ற மூவருமே முதன்மைபெற்ற தேவர்களாவார்; அந்த தரிமூர்த்திகளுக்குள்ளே கடல் வண்ணஞ்சிய ஸ்ரீமந்நாராயணனே தலைமை பெற்றிருப்பவன். வைகல ஜகத்காரண பூதனும் எல்லாரிடத்திலும் வாத்ஸல்யம் நிறைந்தவனை அந்தத் திருமாளின் திருவருள் நன்மையைத்தருமேயொழிய வேறு எந்த தெய்வத்தினருளும் சாச்வதமான நன்மையை நல்கமாட்டாது; அவ்வருளைப்பொறுத்தினைப்பது வீணேயாகும் என்றாயிற்று. கஷ்டாத்ர தெய்வங்களின் அருள் கஷ்டாத்ர பலன்களுக்கே காரணமாவதனாலும் பரமபுருஷ னுடைய பேரருள் ஒப்புயர்வற்ற அழிவில்லாத பேரின்பத்தைப் பெறுவிக்கக் காரணமாவதனாலும் ‘முதலாய நல்லானருளே நன்று, பஸ்லாரருளும் பழுது’ என்னத்தட்டில்லையென்க.

“முதலாவார் மூவர்” என்றே பெரும்பான்மையாகப் பாடம் வழங்கிவருமாயிலும், அதில் தளைதட்டுதலாலும் பெரியோர்களின் பாடமன்றுகையாலும் ‘மூவரே’ என்ற பாடமே கொள்ளப்பட்டது. சிலர், ‘மூவர்’ என்றே பாடங்கொண்டு “அம்மூவருள்ளும்”

என்றவிடத்து “அம்மூவரினுள்ளும்” என்று கொண்டால் வெண்டைக்குச் சேர்ந்துவிடுகிறதென்பர் ; ஆன்றேராருளிச் செயல் களில் நம்முடைய ஸ்வாதந்திரியத்தை உபயோகித்தல் உரியதன் ரெஞ்றுணர்க.

மூரின்—மூரியென்று பெருமையும் வலிமையுமாம். நாமார் = ‘நாமம்’ என்ற வட சொல் பேர் என்று பொருள்படும் ; பேர் என்றால் பெரியது என்றபடியாம் ; ஆகவே இங்கு இச்சொல் லக்ஷி வகைக்கீண்யால் பெரிய நீர் என்று பொருள்படும். வில்லிபுத்துராரார் பாரதத்தில் புத்திசேனைக்குறிக்கவேண்டுமிடத்து, “தீங்கள் சேர் பேயரினான்” என்றுபோல (திங்கள்—சந்திரன் ; சந்திரனுக்குத் தமிழிலே மதியென்று பெயர் ; மதியென்ற வடசொல் புத்தி யென்று பொருள்படுமாதலால் புத்திசேனையுணர்த்திற்றும்.) இனி வேறு வகையாகவும் பொருள் கூறவர். ... (கஞ்)

பழுதே பலபகலும் போயினவென்று : அஞ்சி
அழுதேன் அரவணைமேற் கண்டே—தோழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண்வளாரும் : சேங்கண்
அடலோத வண்ண ரடி.

(கக்)

கடல் ஒதம்	கடலையானது	அடி	திருவடிகளை
கால்	{ தனதிருவடி வாரத்திலே	அரவு அனை	{ சேஷசயனத்தின்
அலைப்ப	{ (துடைத்தட்டி உறங்கச் செய்வது (போல) வீச	மேல்	மீது
கண்வளாரும்	{ யோகநித்திரை செய்கின்ற	கண்ணாரக்கண்டு	(இன்று)
செம் கண்	{ செந்தாமரை போன்ற திருக் கண்களையுடைய வரும்	கண்டு தொழுதேன்	{ வேலிக்கப்பெற்ற அடியேன்
அடல் ஒதம் வண்ணர்	{ அநபவிக்க இழிந்தவர்களை அநபவிக்க வொட்டாமல் அடர்க்கின்ற ஸௌந்தரிய மாகிற அலைகளோடு கட்டிய வடிவை முடையவருமான பெருமாளுடைய	பழுதே போயின என்று	{ “கீழ்க்கழிந்த கால மெல்லாம்
			{ (இவ்விதமாகக் கழியாமல்) வீணைக்க கழிந்தனவே !” என்று
		அஞ்சி அழுதேன்	{ மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

* * *—[பழுதேபலபகவம்.] கீழ்ப்பாட்டில் “முதலாய நல்லானருள்ளால்...பல்லாரருஞும் பழுது” என்றருளிச்செய்த ஆழ்வார் அவ்வெம்பெருமானுடைய அருள் தம்மிடத்தில் நெடுஞ்சாலம் பயன்படாதிருந்ததை நினைத்து, ‘அந்தோ! நெடுஞ்காலம் பாழாய்ப் போய்விட்டதே!’ என்று அநுதாபப்படுகிறுரிதில்.

இப்பாட்டில், இறந்தகாலத்தைப்பற்றி வருத்தமும் நிகழ்காலத்தைப்பற்றி மகிழ்ச்சியும் எதிர்காலத்தைப்பற்றி அச்சமும் ஆக மூன்றுகாலங்களைப்பற்றின மூன்று விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. (எங்கனே யெனின்?) “கடலோதம் காலீலப்பக்கண்வளரும் செங்கண்டலோத வண்ணரடியை அரவணை மேல்கண்டு (இன்று) தொழுதேன்” என்றமையால் நிகழ்காலத்தில் பகவத்தேவை வாய்க்கப்பெற்ற ஆநந்தம் வெளியிடப்பட்டதாயிற்று; “பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்” என்றமையால், கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம் இவ்விதமாக ஆநந்தமயமாய்க் கழியவில்லையே யென்கிற வருத்தம் காட்டப்பட்டது; “அஞ்சியழுதேன்” என்றமையால்— இனிமேல் வரப்போகிற காலமும் கீழ்க்கழிந்த காலம்போலே வீணுக்கழிந்து விடுமோ வென்கிற அச்சம் காட்டப்பட்டது.

“கண்டு தொழுதேன்” என்னப்பெற்ற பின்பு எதிர்காலங்கீலமைக்கு அஞ்ச வேண்டுவானேன்? என்னில்; தாம் இருப்பது இருள் தருமானுலத்திலாகையாலே 1. “வின்னுளார், பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறுமைம்புலனிவை, முண்ணு வளன்னைப் பெற்றால் என் செய்யா?” என்கிறபடியே இந்த ஸீலா விபூதியின் ஸ்வபாவத்தை நினைத்து அஞ்சாதிருக்க முடியாதிரே. பரமபக்தனுயிருந்த ப்ரஹலாதாழ்வாணையுமன்றே ஒருகால் எதிரியாக்கிற்று இம்மண்ணுலகம். 2. “ஆற்றங்கரை வாழ்மரம்போலஞ்சுகின்றேன்” என்றாரே திருமங்கையாழ்வாரும்.

கீழ் ஆரூம்பாட்டில் “ஒன்று மறந்தறியேன் ஒதநீர்வண்ணைனான்” என்றும் “அன்று கருவரங்கத்துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாஸகாலம் முதற்கொண்டே

1. திருவாய்மொழி 7—1—6.
2. பெரிய திருமொழி 11—8—1.

தாம் பகவத் விஷயப்ரவனராயிருப்பதாகச் சொல்லிக்கொண்ட இவ்வாழ்வார் இங்கே * பழுதீ பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்னில்; இப்பிறவிக்கு முன்னே * மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களில் நாள்கள் பலவும் பழுதாயினவே யென்று வருந்துகிறபடி. இப்பிறவியிலும் ஆதியேயிடத்து இங்கனே பாசரம்பேசி அநுபவிக்க ப்ராப்தியிருந்தும் கிழே பலநாள்கள் பாழாயினவேயென்று வருந்து வதாக்க் கொள்ளவுமாம்.

பேயாழ்வார் “1. சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங் கண்மாலென்றநாள் எந்நானும் நாளாகும்” என்கிறார்; (அதாவது) நிகழ்கால நிலைமை நன்றாயிருக்கப்பெற்ற ஆந்த மிகுதியினால் இறந்தகால எதிர்கால நிலைமைகளிற் கவலையற்று எல்லாக்காலமும் எனக்கு நல்லகாலமே யென்றும்; அஃதொரு சொற்சமத்கார விசேஷமென்க.

அடலோத வண்ணர்—இதும் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில் அலை என்னும் பொருள் விவகூதம்; அதாவது திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்ன படி. அநுபவிக்க வருமாவர்களை அடர்த்துத்தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்ற தாயிற்று. (கசு)

அடியும் படிகடப்பத் தோள்திசைமேந் சேல்ல *

முடியும் விசும்பளந்த தென்பர் *—வடியுகிரால்

ஸர்ந்தா னிரணியன தாகம் * இருஞ்சிறைப்புள்

ஊர்ந்தா னுலகளந்த நான்று. (கள)

இரணியனது	{ ஹிரண்யாஸார ஹுடைய	இரு சிறை	{ பெரிய சிறகை யுடைய கருடனை
ஆகம்	மார்வவ	புள்ளர்ந்தான்	எறிநடத்து பவனுமாகிய எம்பெருமான்
வடி உகிரால்	{ கூர்மமயான நகங்களாலே	உலகு அளந்த	{ உலகளந்த நான்று காலத்திலே
ஸர்ந்தான்	கிழித்தெறிந்தவனும்	அடியும்	திருவடி

படி கடப்ப	{ குழியை அளந்துகொள்ள	அளந்தது	{ அளவு படுத்திக் கொண்டது
தோன்	திருத்தோன்கள்		
திசைமேல்	{ திக்குகளிலே செல்ல வியாபிக்க	என்பர்	{ என்று சொல்லுவர்கள்.
முடியும்	கிரீடம்		(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப்
விசம்பு	மேலுலகத்தை		பெறவில்லையே. !!)

* * *—[அடியும்படிகடப்ப.] கீழ்ப்பாட்டில் “பழுதே பல பகலும் போயின” என்றாற்றிச் செய்ததையே விவரிக்கிறது இப்பாட்டு. இப்போது ஒரு மனிதனுக்கப் பிறந்திருக்கிற நான் தீட ரென்று பிறந்துவிடவில்லை; ஜீவாத்மாவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டி யென்பது இல்லையாகையால் “மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து” என்கிறபடியே அநாதிகாலமாகவே பலபல பிறவிகள் பெற்று ஸம் ஸாரியாய் வந்துகொண்டிருக்கிறேன்; எம்பெருமான் உலகளாந்தரு னின காலத்திலும் நான் ஏதோ ஒரு ஐந்துவாகப் பிறந்திருந்தவனே யொழிய அன்று நான் இல்லாமலிருக்கவில்லை; அப்போது நான் விவேகியாயிருந்து அந்த திவ்யசரிதையிலே ஈடுபட்டிருந்தேனுகில் அப்போதே இந்த ஸம்ஸாரத்தில் சின்றும் சிடுபட்டு முக்தனுய்ப் போயிருப்பேன்; அன்று நான் அறிவியாய்க்கிடந்து வானுளை வீணுளாகப் பேர்க்கிவிட்டேன்; ஆகவே பழுதே பலபகலும் போயினவன்று கதறியழுவேண்டியதாயிற்று—என்பதே இப்பாட்டின் உட்கருத்தாகும். “முடியும் விசம்பளாந்தது என்பர்” என்ற சப்தஸ்வாரஸ்யம் நோக்கத்தக்கது. என்பர் என்கையாலே— உலகளாந்தவாற்றை நான் இன்று பிறர்சொல்லக் கேட்கவேண்டியதாயிற்றேயொழிய நேரிலிருந்து ஸேவிக்கப் பெறவில்லையே யென்கிற அநுதாபம் நன்கு விளங்குமிரு.

கீழ் இரண்டாம்பாட்டில் “என்று கடல் கடைந்தது எவ்வுல கம் நிரேந்றது” என்று புராதன சரிதங்களொல்லாம் ப்ரத்யக்ஷம் போலப் பேசப்பட்டிருந்தாலும், கிரமமாக அவை நடந்தகாலத் திலே அவற்றைத் தாம் ஸேவிக்கப்பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றோ.

அடியும்படிகடிப்ப = 1. “கோலமாமென் சென்னிக்கு உன் கமலபண்ண குரைகழலே” என்றாற்போல அடியவர்களுக்கு சிரோ பூஷணமாக அமையவேண்டிய திருவடிகளைக்கொண்டு கல்லும் கருமான உலகங்களையாப்படே! என்கிற வருத்தமும், [தோள் திசைமேல் சேல்ல] பிராட்டியை அணைக்கவேண்டிய திருத்தோள் களைக்கொண்டு திசைகளின் மேல் வியாபரிப்படே! என்கிற வருத்தமும், [முடியும் விசம்பள்ளத்து] எங்கள் கண்முன்னே விளக்கி 2. “முடிச்சோதியாய் உனது முகச்சோதிமலர்ந்ததுவோ?” என்று நாங்கள் பாசுரம் பேசவேண்டும்படியான திருமுடியை அஹங்காரி களும் பகவத்விஷயச்சுவடறியாதவர்களுமான தேவதைகளுள் எவ்வளவு விடங்களிலே நிமிர்ப்படே! என்கிற வருத்தமும் உள்ளுறையும்

பின்னடிகளின் கருத்தையும் ஆழந்து நோக்கினால், இரண்டினாப்பிளைந்து ப்ரஹ்மலாதனுக்கு அருள் செய்தகாலத்திலும், ஸ்ரீ கஜேந்த்ரிராம்வாணிக் காத்தருளப் பெரியதிருவடியின் மீதே திருமுடியத் தலைகுலைய விரைந்தோடி வந்தகாலத்திலும் சேரில் வேலித்து வாழா தொழில்தேனே! என அதுதாபப்படுவதும் தோன்றும்.

... (கன)

நான்ற மூலைத்தலை நஞ்சண்டு குறிவேண்ணேய

தோன்றவுண் டான்வென்றி குழ்களிற்றை — ஊன்றிப் *

போருதுடைவு கண்டானும் புள்வாய் கண்டானும் *

மருதிடைபோய் மண்ணளந்த மால்.

(கவ)

(பேய்ச்சியான பூதனையினுடைய)

நான்ற	{ சரிந்து தொங்குகின்ற மூலையிலுள்ள
மூலைத் தலை	
நஞ்ச	விஷத்தை
உண்டு	{ (அவள் பின்மாய் விழும்படி) அமுதசெய்து
உறி	உறிகளிலே வைத்த

வெண்ணையை(க் களு செய்து)
{ இச்செயல் எங்கும் ப்ரவித்தமாம்படி
{ அமுது செய்தவானுகி
வெண்றி ஜயத்தையுடைய
{ எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக் கொள்ளவல்ல
குழி

1. | திருவாய்மொழி 4—3—6.

2. திருவாய்மொழி 3—1—1.

களிற்றை	{ (கம்ஸலுடைய) யானையை		
ஊன்றி பொருது	{ எதிர்நின்று யுத்தம் செய்து	மருது இடை போய்	{ இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும்
உடைவு கண்டானும்	{ அழித்தொழில்த வனும்		
புள் வாய் கீண்டானும்	{ பகாசரானுடைய வாயைக் கிழித்துப் போகட்டவனும் (யாவனெனில்?)	மண் அளந்த மால்	{ உலகங்களை அளந்து கொண்டவனுன எம்பெருமானே யாவன்.

* * *—[நான்றமுலைத்தலை.] இப்பாசரமும் கீழ்ப்பாசரம் போலே இழந்தநாளைச் சொல்லி அதுதாபப்படுவதாம். ஸ்ரீ கிருஷ்ணயைத் திருவவதரி த்துப் பேய்ச்சியை முலையுண்கிற வியா ஜத்தாலே முடித்தும், நவநீதம் முதலியவற்றைக்களவாடி அமுது செய்தும் குவலயாபிடமென்கிற கம்ஸனது மதயானையை முடித் தும் பகாஸூரனை வாய்ப்பின்றும் இரட்டை மருதமரங்களை முறித் துத்தள் ளியும் இப்படி பவைகையான சிறுச்சேவகங்களைச் செய் தருளின காலத்திலும் ஸேவிக்கப்பெறுதே இழந்தேனே! என் கிரூர்போலும். இழந்ததற்கு அதுதாபப்படுவதாகப் பாசரத்தில் வாப்ச்சொல் இல்லையாயினும் கீழ்ப்பாசரங்களின் ஸந்தர்ப்பத்தை நோக்குங்கால் இழந்தநாளைக்கு அதுதாபம்தோன்றவே இப்பாசர மருளிச்செய்வதாகக் கொள்ளலாம். “இடக்கை வலக்கை அறியா தாரும் வாழும்படி இடைக்குலத்திலே வந்து பிறந்தவிடத்திலும் இழந்தேனிறே என்று சோகிக்கிரூர்” என்றார் முன்னேர்களும். இனி, கிருஷ்ணவதார சரித்திரங்கள் சிலவற்றைச்சொல்லி ஆநந்த மாகப் போதுபோக்குகிறூர் எனினும் குற்றமில்லை.

களிற்றையுன்றிப்போருத் வரலாறு :— வில்விமாவென்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீ கிருஷ்ண பலராமர்கள் கம்ஸனரண்மகிளையை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மகிளையில் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபிடமென்னும் மதயானை பாகனால் தூண்டப்பட்டுச் சீறிவர, அந்த யாதவீரர் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பது

போல எனிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அந்த யானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளே போயின ரெண்பதாம்

புள்வாய்க்கீண்ட வரலாறு:—கண்ணபிரானைக் கொல்லுமாறு கம்ஸனுல் ஏவப்பட்ட ஓரஸ்ரான் கொக்கின் உருவங்கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானை ஷிமுங்கிவிட, அவன் து நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல ஏரிக்கவே அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழுந்து மூக்கால் குத்த நினைக்கையில் கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினும் பற்றிக் கிழித்திட்டனவென்பதாம்.

மருத்தைபோன வரலாறு:—கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துனபப்படுத்துகின்ற பல வினாயாடல்களைச்செய்யக் கண்டு கோபித்த யசோதை கிருஷ்ணனைத் திருவயிற்றில் கயிற்றி னால் கட்டி ஒருரவிலே பினித்துவிட கண்ணன் அவ்வரலை யிமுத் துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே சென்றபொழுது அவ்வரல் குறுக்காய் நின்று இழுக்கப் பட்டபடியினுலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில் முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன் மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர் இருவரும் சாபம்தீர்ந்து சென்றனர். இந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒருகாலத்தில் பல அப்ஸரஸ் ஸ்த்ரீகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரீடை செய்துகொண்டிருக்கையில் நாரதமுனிவர் அங்கு எழுந்தருள மங்கையர் அனைவரும் நாணன்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க, இந்த குபேரபுத்திரர்கள் மாத்திரம் மதுபான மயக்கத்தி னால் வஸ்திரமில்லாமலேயிருக்க, நாரதர் கண்டு கோபங்கொண்டு மரங்கள்போசிருக்கிற நீங்கள் மரங்களாவீர்' என்று சபிக்க, உடனே அவர்கள் வணக்கி வேண்டிக்கொண்டதற்கு இரங்கி 'நெடுங்காலங்க' சென்றபின்பு திருமால் உங்களாருகே நெருங்குங் காலத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம் பெற்று மீள்வீர்' என்று சாபவிடைக்கறிப் போயினர். இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில் கம்ஸனுலேவப்பட்ட இரண்டு அஸரர்களும் ஆவேசித்துக்கிடந்தனரென்று சில புராணங்கள் கூறும்;

- “ ஒருங்கொத்த விணைமருத முன்னிய வந்தவரை ” என்றும்
- “ போய்ம்மாயமருதானவசரரை ” என்றும் பெரியாழ்வாரு மருளிச்செய்தார்.

“ மருதிடைபோய் மண்ணளந்த ” = உலகளப்பதற்கு முன்னே மருதிடைபோனன் என்று பொருளன்று ; மருதிடைபோனது ஒருகாலத்திலும் மண்ணளந்தது ஒருகாலத்திலுமாகினும் ஆழ்வா ருடைய ஜ்ஞாநவைசத்பத்தாலே அதுவந்தாந தோரணியில் முன் னது பின்னதென்கிற வி.சியின்றியே எல்லாம் ஒன்றுசேர விளங்குகிறபடி.

“ புள்ளின் வாய் கிண்டானும் ” என்ற பாடமே பெரும்பா லும் வழங்கிவருகின்றது ; இப்பாடத்தில் வெண்டலோ ஏற்று வதால் “ புள்ளிய கிண்டானும் ” என்ற மேலையார்பாடத்தைப் பேணுதல் தகும். (கஅ)

மாலுங் கருங்கடலே ! என்னோற்றுய ? * வையகமுண்டாலி ரீலைத்துயின்ற வாழியான் *—கோலக்

கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் * என்றும்

திருமேனி நீதிண்டப் பேற்று. (கக)

வையகம்	<div style="display: flex; align-items: center;"> இவ்வகத்தை <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> யெல்லாம் </div> <div style="display: flex; align-items: center;"> (பிராயம் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> கொள்ளாதபடி) </div> <div style="display: flex; align-items: center;"> திருவயிற்றி <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> நுள்ளே வைத்து </div>	<div style="display: flex; align-items: center;"> மாஸ் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> கண்படையுள் </div> <div style="display: flex; align-items: center;"> என்றும் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> எப்போதும் </div>	<div style="display: flex; align-items: center;"> எம்பெருமான் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> உறங்குகையில் </div> <div style="display: flex; align-items: center;"> அவனுடைய <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> திருமேனியை </div>
உண்டு	<div style="display: flex; align-items: center;"> ஆவின் இலை <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> ஆலந்தளிரிலே </div>	<div style="display: flex; align-items: center;"> திண்ட பெற்று <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> ஸ்பர்சிக்கப்பெற்று </div>	<div style="display: flex; align-items: center;"> மாலும் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> (அந்த ஸ்பர்ச் </div>
அயின்ற	<div style="display: flex; align-items: center;"> சயனித்துக் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> கொண்டவனும் </div>	<div style="display: flex; align-items: center;"> ஸாகத்தினால்) <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> மயங்கிக்கிடக்கிற </div>	<div style="display: flex; align-items: center;"> மாலும் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> கரு கடலே </div>
ஆழியான்	<div style="display: flex; align-items: center;"> திருவாழியை <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> யுடையவனும் </div>	<div style="display: flex; align-items: center;"> கரிய ஸமுத்ரமே ! <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> (இந்தப் பாக்கியம் </div>	<div style="display: flex; align-items: center;"> நீ என் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> நோற்றுய ? </div>
கோலம் கரு மேனி	<div style="display: flex; align-items: center;"> அழிகிய கறுத்த <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> திருமேனியை </div>	<div style="display: flex; align-items: center;"> உனக்குக் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> கிடைக்குமாறு) </div>	<div style="display: flex; align-items: center;"> அழிகிய <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> யுடையவனும் </div>
செம் கண்	<div style="display: flex; align-items: center;"> செந்தாமரைக் <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> கண்ணலுமான </div>	<div style="display: flex; align-items: center;"> நீ என்ன நோன்பு <div style="border-left: 1px solid black; margin-right: 10px;"></div> நோற்றுயோ ? </div>	

1. பெரியாழ்வார் திருமொழி 1-5-5.

2. பெரியாழ்வார் திருமொழி 8-1-3

* * *—[மாவூங்கருங்கடலே.] * பழுதே பலபகலும் போயின வென்று அழுத ஆழ்வார், ‘நம்மைப்போலே எல்லாரும் ஏமாந்தவர்கள்தானே, அன்றி யாராவது எம்பெருமானை ஒரு நொடிப்பொழுதும் விடாது அதுபசிக்கப்பெற்றவர்களுண்டோ’ என்று ஆராய்ந்துபார்த்தார்; 1. “மாகடல் நீருள்ளான்” என்கிறபடியே ஸமுத்ரத்தில் ஸர்வகாலமும் எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருனும் செய்தி வினாவுக்கு வந்தது ; ஹா! ஹா!! ஸமுத்ர ராஜனுடைய பாக்கியமே பாக்கியம் ; ஒரு நொடிப்பொழுதும் விடாமல் எம்பெருமானது திருமேனியைத் தீண்டப்பெற்றிருக்கிற னன்றேவன்றதுஸந்தித்து அக்கடல்தன்னையே நோக்கி ‘இப்படி உனக்குப் பகவதநுபவம் நித்யமாய்ச் செல்லும்படி நீ என்ன நோன்பு நோற்றுய் கொல்டி’ என வினாவுகின்றார். நீ நோற்ற நோன்பைச் சொல்லுவாயாகில் நானும் அந்த நோன்பை நோற்று இப்பேறுபெறுவேண்காண்-என்பது உள்ளுறை.

அஃறினைப் பொருளான கடலை நோக்கிக் கேள்விகேட்பதாகப்பேசின இப்பாசரத்தின் கருத்தாவது-எம்பெருமான் இடைவிடாது திருப்பாற்கடலில் சயனித்துக்கொண்டு * உறங்குவான் போல் யோகுசெய்யும் பெருமானுயிருக்கின்ற ஜென்பதைக் காட்டுவதேயாமென்க.

கருங்கடலே !=திருப்பாற்கடல் வெண்ணிறமுள்ளதாயினும் கார்முகில் வண்ணனான எம்பெருமானுடைய நிழலீட்டாலே கருங்கடலாயிற்று. பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்திலே ஸ்ரீரங்க விமானத்தைப்பற்றிப் பேசும்போது “கவி மனிவதிஹாவாக ஶாம ஶுபா, கண்ஶாயாஹாஃ ஶரகதஹாகாஹாரெஃ ராஹலதட்டா தட்டு-அம்பு-அம்புவெஃ ஸகஞ்ஜாயிவாந ஶாமிஜ்ஜீ-அதரெஜது-வா-கைதி விலாநம் வாவநந் ரொவுதெந நஃ”= அபி பணிபதிபாவாத் சப்ரம், அந்தச் சயாளோஃ மரகதலைகுமாரைஃ ரங்கபர்த்துர் மயுககஃ—ஸகல ஜலதிபாநச்யாமஜீமுதஜைத்ரம் புளகயதி விமானம் பாவநம் லோசனெந நஃ” என்றருளிச் செய்தச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தகும். இதன் கருத்தாவது — திருவன்தாழ்வானே ஸ்ரீரங்கவிமாநமாக எழுந்தருளியிருக்கையாலே இவ்விமானம்

1. மூன்றாந்திருவந்தாதி—3.

வெண்ணிறமுள்ளதாயினும், உள்ளே சயனித்திருக்கின்ற பூர்வக நாதனுடைய மைவண்ணத்திருமேனி நிறத்தின் நிழலீட்டாலே கடலீப்பருகிக் கிளர்ந்த காளமேகத்தைவென்று விளங்குகின்றதுஎன்பதாம்.

“கருங்கடலே!” என்றவிளியில்—பகவத் விரஹ வ்யஸநத் தாலே நான்மாத்திரம் உடம்பு வெளுத்திருக்க, நீ நித்யஸநதோஷச் செருக்குத்தொன்ற மாமைபெற்று விளங்குகிறோயே! என்பதாகக் கருத்துத்தொனிக்கும்.

1. “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்று உப்புக் கடலிலும் எம்பெருமான் உள்ளுக்கூறுகையாலே இங்கு ‘மாலுங் கருங்கடலே!’ என்று உப்புக்கடலீயே விளித்ததாகக்கொள்ளுத் தும் கூடும்.

கண்படை—கண்வளர்ந்தருங்கிற நிலை; யோகத்துயில்நிலை யெனக்கொள்க. (கூ)

பேற்றுர்தனை கழலப் பேர்ந்தோர் குற்றஞ்சுவாய்ச் *

சேற்றுர் படி கடந்த செங்கண்மால் *—நற்று

மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி *

நிறை மலர்கோண் டேத்துவரால் நின்று. (உ.ஏ)

பெற்றுர்	{ மாதா பிதாக்களான வஸாதேவ தேவகிகளுடைய	செற்றுர் படி	{ ஆச்சித விரோதி யான மாவலி தன்னதென்று நினைத்திருங்த ழுமியை
தனை கழல	{ கால் விலங்கு அற்றுப்போம் படியாக	கடந்த	{ அளந்து தன்னுடைய தாக்கிக்கொண்ட
பேர்ந்து	{ திருப்பாற்கடலில் (நின்றும்) பெயர்ந்து (க்ருஷ் ணாக வந்து பிறந்தவனும்,)	செம் கண் மால்	{ புண்டரீகாகு னுடைய
ஓர் குறள் ஒரு ஆய்	{ விலக்ஷன வாமங் வேஷத்தை யுடையனுய்	நல் தாமரை மலர் சே அடியை வானவர் கைகூப்பி	{ அழகிய தாமரை போற் சிவந்த திருவடிகளை இந்திராதி தேவர்கள் அஞ்ஜலி செய்துகொண்டு

நீரை மலர் கொண்டு நின்று	{ தொட்டவாய்த் திருந்துள்ள பூக்களை ஸமர்ப் பித்துக்கொண்டு பணிந்து	ஆல்	{ ஜோ ! (அப்போது அவர்களைப் போலே தாழும் துதிக்கப்பெற வில்லையே யென் கிற துக்கத்தைக் காட்டுகிறது.)

ஏத்துவர் துதிப்பர்கள் ;

* * * [—பேற்றூர்த்தனைகழல்—] சிருஷ்ணவதார காலத்திலும் த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை ஏத்தியிறைஞ்சப்பெற்ற பாக்கியசாலிகள் பலரிருங் தனர்களே ; அப்பாக்கியம் அடியேனுக்கு வாய்க்காலில்லையே ! என்று நோவுபடுகிறோர்.

பேற்றூர்த்தனைகழலப்பேர்க்கு = பூஷிக்ருஷ்ணனுய்ப் பிறந்தபடி யைச் சொல்லுகிறது. பேற்றூர் என்று கண்ணபிரானுடைய மாதாபிதாக்களான வஸாதேவ தேவகிகளைச் சொல்லுகிறது ; அவர்களுடைய தனை—விலங்கு ; அது நேர்ந்தவிதமும் கழன்ற விதமும் யாதெனில் ;—மதுராநகரத்தில் யதுவம்சத்தில் உக்ரஸேநன் என்றெரு தார்மிகன் அரசனுயிருந்தான் ; அவனது மகன் கம்ஸ வென்பான். இக்கஞ்சன் துஷ்டர்களில் தலைவனுயிருந்து கொண்டு பெரியோர்கட்குத் தீமையும் புல்லியர்கட்கு நன்மையும் செய்து கொண்டு தன்பலத்தினால் தனது தந்தையாகிய உக்ரஸேநனைச் சிங்காதனத்தினின்று தள்ளிவிட்டுத் தானே அரசாண்டுவருங் காலத்து, கம்ஸன் தனது உடன்பிறந்தவளாகிய தேவகியை யுக்த வயதில் வஸாதேவர்க்கு விவாஹம் செய்வித்து அவ்விவாஹம் முடிந்தபின் அவளை வஸாதேவர் மாளிகையிற் கொண்டு விடுகைக் காகத் தேரேற்றிக்கொண்டு தான் தேவகியிடத்தில் மிக்க அன்பு ஆதரத்துடன் ஸாரதியாயிருந்து தேரை நடத்திக்கொண்டு வரும் போது, ஆகாயத்தில், ‘அறிவுகேட்டேன ! சீயாரிடத்தில் அன்பு ழுண்டிருக்கின்றனனோ அந்தத் தேவகியின் எட்டாவது கர்ப்பபம் உன்னைக் கொல்லப்போகிறது’ என்றெரு அசரீரிவாக்குப் பிறக்க, அதனைக் கேட்ட கம்ஸன் மிகவும் திடுக்கிட்டு ‘இனி நாம் தப்ப வழியாது ?’ என்று யோசித்து, ‘இவள் பிழைத்திருந்தாலன்றே இவளாது எட்டாவது பிள்ளை நம்மைக் கொல்லப்போகிறது ; இப் போதே இவளைக்கொன்றுவிடுவோம்’ என்றுநிச்சயித்துக் கத்தியை

உருவிக்கொண்டு தேவகியைக் கொலை செய்யப்படுக, வஸாதேவர் அவனுக்குப்பல தருமங்களையும் காலகதியையும் பரக்க உபதே சிக்கவும் அவன் அதை மதியாமல் ஒரே பிடிவாதமாய் நிற்க, பின் வஸாதேவர் ‘அப்பா’ உனக்கு இவள்கையால் சாவு இல்லை; இவ ஞைடய பிள்ளை கையினுல்லவோ சாவு நேரிடப்போகிறது; இவ ஞக்குப் பிள்ளை பிறந்தவுடன் அப்பிள்ளைகளை உன்னிடம் கொடுத்துவிடுகிறேன், நீ அவற்றைக் கொன்றுவிடு’ என்று சொல்ல; கம்ஸன் அதை யுக்தமென்று கொண்டு இத்தம்பதிகளை விலங்கிட்டுச் சிறையில்லைத்திட்டான். சிலநாள் கழிந்தபின்பு தேவகி கர்ப்பந்தரித்துப் பிள்ளை பெற்றுள்; வஸாதேவர் அப் பொழுதே அப்பிள்ளையைக் கம்ஸனிடம் கொண்டுபோய்க்கொடுத்து விட, அவன் அதைக்காலைப்பிடித்துக் கல்லேமலரைந்து கொன்று விட்டான்; “மக்களூவரைக் கல்லிடைமோத” என்றபடி இவ் வாறு ஆறுபிள்ளைகளைக் கொன்றுள்ளன. எம்பெருமானுல் நியமிக்கப் பட்ட யோகநித்திரை யென்னும் மாயை, நந்தகோபருஷைய கோகு லத்திலிருந்த வஸாதேவ பத்தினியான ரோஹிணியின் வயிற்றி விருந்த வாய்ஞாபமான ஆஹமாதத்துக் கர்ப்பத்தைக் கலைத்து விட்டு வஸாதேவருடைய மற்றொரு பத்தினியான தேவகியின் வயிற்றிலிருந்த ஆதி சேஷாம்சமான கர்ப்பத்தைக் கொண்டுபோய் அந்த ரோஹிணியின் வயிற்றில் சேர்த்திட, இங்னனம் வஸாதேவ பத்தினிகளுள் தேவகியின் கர்ப்பத்தில் (ஏழாவது கருவாக) ஆறு மாஸமும், ரோஹிணியின் கர்ப்பத்தில் மற்றோர் ஆறுமாஸமும் மிருந்து பலராமன் பிறந்தனன். பிறகு திருமால் தேவகியிடம் எட்டாவது கர்ப்பத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுயவதரிக்க அப்போதே வஸாதேவ தேவகிகளின் கால்விலங்கு இற்ற முறிந்து விழுந்தது. “தந்தைகாவில் பெருவிலங்கு தாள்விழ நள்ளிருட்கண் வந்த வெந்தை பெருமானூர்” என்றும் “தந்தைகாவில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்” என்றும் திருமங்கையாழ்வாரு மருளிச் செய்தார்.

“பெற்றூர் தளைக்கூலப் பேர்ந்தோர்குறநூருவாய்” என்றி ருப்பதுகொண்டு கிருஷ்ணனுய்ப் பிறந்தபின் வாமநனுய்ப் பிறந்தா னென்று கருதவேண்டா; ஒருகாலத்தில் கிருஷ்ணனுய்ப் பிறந்தவ

அம் மற்றொருகாலத்தில் வாமநனுய்ப் பிறந்தவனுமான ஸர்வேச் வரன் என்றபடி. அன்றி, “பெற்றூர் தலைகழுலப் பேர்ந்து” என் பதும் வாமநாவதாரச் செயலியே கூறுவதெனவும் கொள்வர் ; அப்போது, பெற்றூர் என்றது—தன்னை ஆச்சரியிக்கப் பெற்றவர்களென்றபடி ; அவர்களுடைய தலையாவது—கருமபந்தம் ; அது நீங்கும் படியாகப் பரமபதத்தில் நின்றும் வந்து ஒர் குறஞ்சுவான படியைச் சொல்லிற்றுக்க கொள்க.

சேற்றூர்படி = செற்றூரென்று சத்ருக்களுக்குப் பெயர் ; படி யென்று பூமிக்குப் பெயர் ; ஆச்சரிதவிரோதிகளான மஹாபலி போல்வார் தங்களுடையதென்று அபிமானித்திருந்த பூமியை என்ற தாயிற்று.

சற்றடியில் “ஏத்துவராம் நின்று” “ஏத்துவரால் நின்று” என்பன பாடபேதங்கள். தங்கள் காரியத்தையே பார்ப்பவரான தேவர்களும் எம்பெருமானது திருவடிகளை ஏத்தியிறைஞ்சப் பெற்றூர்களே ! என்கிற ஆச்சரியமும் தொனிக்கும். ... (20)

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் :

சேன்று திசையளந்த செங்கண்மாற்கு :—என்றும்

படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் *

அடையாழி நெஞ்சே ! யறி.

(உக)

சென்று	{ (மஹாபலியின் யாகபூமியிற்) போய் நின்று	ஆழி	சக்கரமானது
நின்று		படை	ஆயுதமாயிருக்கும் ;!
அம் கை	{ (தனது) அழகிய திருக்கையினால்	புள்	கருடன்
நீலம் நீரேற்று பூமிதானம்வாங்கி		ஶார்தி	{ வாஹனமா யிருப்பன் ;
அ அடியால் மூன்றாண்டை		ஆழி நெஞ்சே	கம்பீரமான மனமே!
திசை அளந்த	{ எல்லாவிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக்கொண்ட	அறி	{ நான் சொல்வதை ஆராய்ந்து கொள் ;
செம் கண் மாற்கு	{ செந்தாமரைக் கண்ணானு எம்பெருமானுக்கு	பாம்பு	{ சேஷயனனுன் அப்பெருமா னுடைய திருவடிகளை அடைந்திடு.
என்றும்	எப்போதும்	அணையான்	
		பாதம் அடை	

* * *—[நின்றுநிலமங்கை.] தம்முடைய திருவள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய ஸெலசில்யகுணத்தை உரைக்கின் ஓர். முன்னடிகளில் உலகளாந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து—இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே! நீ பின்வாங்கவேண்டா என்றவாறு. நம்முடைய விரோதிகளைத் தலைதுணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்; நாம் இடர்பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்ட வடனே சடக்கென ஒழிவாந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப் பெரிய திருவடியை வாழ்நாமாகவுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால். (உட)

அறியு மூலகேல்லாம் யானேயு மல்லேன் *

போற்கோள் சிறையுவண மூர்ந்தாய்.—வேற்கமழும்

காம்பேய் மென்தோளி கடைவேண்ணே யுண்டாயை *

தாம்பேகோண் டார்த்த தழும்பு. (உட)

பொறி கொள்	{ பல நிறங்களையுங் கொண்ட சிறு களைடுடைய	உண்டாயை	{ (கனவிலே) அமுது செய்த வன்னை
உவணம்	கருடாழ்வாளை	தாம்பே	{ (கையில் கிடைத்த தொரு) தாம்பைக் கொண்டு
ஊர்ந்தாய்	{ ஏறி நடத்தும் பெருமானே!	ஆர்த்த	{ கட்டியதன ஊண்டான
காம்பு ஏய் மென் தோளி	{ மூங்கிலையொத்த மெல்லிய தோள் களைடுடைய யசோதையினுலே	தழும்பு	{ காய்ப்பை (அறிவுவன்)
கடை	கடையப்பட்டு	யானேயும்	{ நானேருவனே அல்லேன் { யன்று;
வெறி கமழும்	பரிமளம் வீசப்பெற்ற	உலகு	{ உலகத்திலுள்ளா எல்லாம் { ரெல்லாரும்
வெண்ணெய்	வெண்ணெயை	அறியும்	அறிவர்கள்.

* * *—[அறியுமூலகேல்லாம்.] எம்பெருமானுடைய ஸெல லப்ய குணத்தையறியாதார் ஆருமில்லை யென்கிறார். “ஆங்கொரு

நாள் ஆய்ப்பாடி, சீரார்க்கலையல்குல் சீரடிச்செந்துவர்வாய், வாரார் வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு, ஏராரிடைநோவ எத் தனியோர்போதுமாய்ச், சீரார் தயிர்க்கடைந்து வெண்ணென்ப திரண்டதனை, வேரார் நுதல்மடவாள் வேலேரூர்கலத்திட்டு, நாரா ருநியேற்றி நன்கமைய வைத்ததனைப், போரார்வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம், ஓராதவன்போல் உறங்கியறிவுற்றுத், தாரார் தடந்தோள் கழுள்ளாவுங் கைநீட்டி, ஆராத வெண்ணென்ப விழுங்கி அருகிருந்த, மேரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போல் கிடந்தானைக்கண்டவரும், வாராத் தான்வைத் தது காணுள் வயிறுடித்தின்கு, ஆரார் புகுதுவார் ஜெயரிவரல்லால், நீராமிது செய்திரெண்டேர் நெடுங்கயிற்றால், ஊரார்களெல்லாருங் காணவரலோடே, தீராவெகுளியளாய்ச்சிக்கன ஆத்து அடிப்ப” (சிறிய திருமடல்) என்ற திருமங்கையாழ்வா ராஞ்சிச்செயல் இங்கே பரமபோக்கியமாக அ நுஸந்திக்கத்தக்கது.

வெண்ணெயுண்ட குற்றத்திற்காக யசோதைப்பிராட்டி உன் கீரக்கண்ணிதுண் சிறுத்தாம்பினால் கட்டிவைத்திருந்ததனால் உன் னுடம்பு தமும்பேறிக்கிடக்குஞ் செய்தியை நானென்றுவன் மாத் திரமேயோ அறிவேன், உலகமிமல்லாமறியாதோ என்கிறுர்.

ஸௌலப்யகுணம் பாராட்டத்தகுந்ததாயினும் பரத்வமுள்ள விடத்தில் அஃது இருந்தால்தான் பாராட்டத்தகும்; காஷ்டம், லோஷ்டம் முதலிய குழைச்சரக்குகள் ஸூலபமாயிருந்தானும் அந்த ஸௌலப்யம் மெச்சத்தக்கதன்று, அங்குப் பரத்வமில்லா மையால். இப்படியே ஸௌலப்யத்தோடு கூடியிராத பரத்வ மும் புகழுத்தக்கதன்று; மேருமலையில் பரத்வமுள்ள தெனினும் அங்கே ஸௌலப்யமில்லாமையால் அப்பரத்வத்தைப் பாராட்டுவா ரில்லை ஆகையால், ஸௌலப்யத்தோடுகூடின பரத்வமும், பரத வத்தோடுகூடின ஸௌலப்யமுமே போற்றத்தக்கனவாம்; இவை யிரண்டுங்கடி எம்பெருமானிடத்திலுள்ளன என்று காட்ட வேண்டி, “போநிகோள் சிறையுவண்மூர்ந்தாய்!” என்கிறூர். கருடனை வாலுணமாகக்கொண்டிருத்தல் பரத்வலக்ஷணமென்றுணர்க. வடமொழியில் கருடனுக்கு ‘ஸூபர்ஜை’ என்றுபெயர்; அதுவே தமிழில் உவணம் எனச் சிதைந்துகிடக்கின்றது.

வெறிகமழும் என்பது வெண்ணெய்க்கு விசேஷணமாகவுமாம், காம்பேய்மென்தோளி [யசோஹத] க்கு விசேஷணமாகவுமாம். காம்பு என்ற பலபொருளாருசொல் இங்கு மூங்கிலெனப் பொருள்படும்; பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோருக்கு உவமைக்கறுவர். உண்டாயை—‘உண்டான்’ என்பதன் முன்னிலையின்மேல் இருண்டன்றுகுப் ஏறியிருக்கிறதென்க. தழும்பு—வடமொழியில் கீணம் எனப்படும். ... (உ.)

. தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்தவா மங்கை *

தழும்பிருந்த தாள்சகடம் சாடித் *—தழும்பிருந்த

பூங்கோதை யாள்வெருவப் போன்பேயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல். (உ.)

வீங்கு ஓதம் வண்ணர்	{ பொங்கி அலை யெறியுங்கடல் போன்ற வடிவை புடைய எம்பெருமானது	தழும்பு இருந்த { காய்ப்பு இருக்கின்றது;
அம் கை	{ அழகிய திருக்கைகளில்	பூங் கோதையாள் { அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி
சார்ங்கம்	{ சார்ங்க வில்லினுடைய	வெருவ { (என்ன நேரிடுமோ என்று) அஞ்சம்படியாக (மிக்க சீற்றத்துடனே)
நாண்	நாளி	
தோய்ந்த	{ உராய்ந்ததனு உண்டான்	பொன் பெயரோன் { இரணியா சுரலுடைய
தழும்பு	காய்ப்பானது	மார்பு இடந்த { மார்பைக் கிழித்தெறிந்த தழும்பு தனுஉண்டான காய்ப்பு
இருந்த ஆம்	இருக்கின்றதுகாண்;	
தாள்	திருவடிகளிலே	
சகடம் சாடி	{ சகடத்தையுதைத்து (அதனை உண்டான்)	விரல் விரல்களிலே
		இருந்த இருக்கின்றது.

* * *—[தழும்பிருந்த.] “தாம்பேகாண்டார்த்த தழும்பு—அறியுமுலகெல்லாம்” என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்ததைக்

கேட்ட எம்பெருமான் ‘நான் வெண்ணென்ற திருமினதாகவும் அதற்காகத் தாம்பினால் கட்டுண்டிருந்ததாகவும் அதனால் தழும்பு உண்டாயிருப்பதாகவும் அதனை உலகெல்லாம் அறிவதாகவும் நீர் சொல்லுவது முழுப்பொய்’ என்று சொல்ல; அதுகேட்ட ஆழ் வார் ‘பிரானே! ஒரு தழும்பாயிருந்தால் உன்னால் மறைக்கமுடியும்; உனது கையிலும் காலிலும் விரலிலுமாக உன்னுடம்பு முழு தும் ஆசரிதர்க்காகச்செய்த ஒவ்வொரு காரியத்தினால் தழும் பேறிக்கிடக்கிறதே!’ என்று ஸ்ரீ ராமாவதாரத்திலும் கிருஷ்ணவ தாரத்திலும் நரவளிம்ஹாவதாரத்திலுமாக நேர்ந்த தழும்புகளையெடுத்துரைக்கின்றாரிப்பாட்டில்.

இப்பாட்டின் முதலடியைத் திருவள்ளாம்பற்றியே ஆளவஞ்சார் ஸ்தோத்ரரத்தந்த்தில் “ உகாவஸதம் ஜூகினக்கூட்டிலெஶ ஸ்தோத்ரே உதாஶி-ஸாஜாநா வினாதி வி ல-கா-வெஜேः = சகாஸதம் ஜ்யாகினகர்க்கசைச் சுபை : சதுர்ப்பிராஜாநுவிலம்பிரிப்பு புஜேः” என்றாருளிச்செய்தாரென்க. ஸ்ரீ தேசிகன் தசாவதாரஸ்தோத்ரத்தில் இராமபிரானைப்பற்றிப்பேசும் ச்லோகத்தில் “ யதே-ஸா வித்ருஹவாநு சுயதி-வீராதி யநீ வெ தநீ த நஃ = தர்மோ விக்ரஹவாந் அதர்மவிரதிம் தந்வீ ஸ தந்வீத நஃ” என்று இராமனை [தந்வீ] வில்லாளியென்ற சொல்லால் கூறினமையாலும், 1. “புணராசின்ற மரமேழன்றெய்த ஒரு வில்லவலவா!” என்று ஆழ்வார்களாருளிச்செய்வதாலும் இங்கு நாணித் தழும்புள்ளமை கூறினது ராமாவதாரத்துக்குப் பொருந்துமென்க.

ககடஞ்சாடினது கிருஷ்ணவதாரத்தில் ;—திருவாய்ப்பாடி ரில் நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத் திலே கண்ணைத் தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தி யசோதையமுனை ஸ்ராப்போனான். கம்ஸனுலேவப்பட்ட அஸ-ர ஞார ஞார வன் அச்சகட-த்தில் வந்து ஆவேசித்து ஸ்ரீ கிருஷ்ண சிசுவின் மேலே விழுந்து கொல்லமுயன்றதை அறிந்த அப்பகவான், பாலுக்கு அழுகிற பாவணையிலே தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தருள, அவ்வதைப்பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுட்பத அழிந்ததென்று வரலாறுறிக. சகடம்—வடசொல்.

முன்றுமதியில், பூங்கோதையாள் என்று பெரிய பிராட்டியா ரைச் சொல்லுகிறது. அவள் எம்பெருமானுடைய திருமார்பிலே இறையுமகல கில்லாது உறையுமவளாகையாலே, அப்பெருமான் பெரிய சிற்றத்துடனே உக்ரமான நரசிங்கவுருவைக்கொண்ட போது ‘ஜகத்துக்கே பிரளையம் விளைந்திடுமோ !’ என்று அஞ்சி நடுங்கினளென்க.

கடை நிலைத்தீவகமாக நின்ற லீங்கோதவண்ணர் என்றது-கை தாள் விரல் என்ற மூன்றினேடும் அந்வயிக்கத்தக்கது; கடல் வண்ணாலுடைய கை, கடல்வண்ணாலுடைய தாள், கடல்வண்ண அலுடைய விரல் என்று.

கை, தாள், விரல் என்பவற்றையே எழுவாயாகக்கொண்டு, கைகளும் கால்களும் விரல்களும் தழும்பைச் சுமந்திருக்கின்றன என்று பொருள்கொள்ளவுமாம். (உர)

விரலோடு வாய்தோய்ந்த வெண்ணேய்கண்டு * ஆய்ச்சி

உரலோ நேப்பினித்த நான்று *—குரலோவா

தேங்கி நினைந்தயலார் காண விருந்திலையே ? *

ஐங்கோத வண்ணு ! வரை.

(உர)

இங்கு ஒதம் வண்ண	{ தேங்கிக் கிளர்ந்த கடல்போன்ற வடிவை புடையவனே !	குரல் ஓவாது	{ நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
(நீ வெண்ணைய் திருட உண்ணும்போது)	உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த	ஏங்கி	ஏங்கிக்கொண்டு
விரலோடு வாய் தோய்ந்த	{ உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த	நினைந்து	{ (அப்போதும் வெண்ணைய் திருடுவதையே) சிந்தித்துக் கொண்டு
வெண்ணைய் ஆய்ச்சி கண்டு	வெண்ணையை யசோதையானவள் பார்த்து	அயலார் காண	{ அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
(உன்னைத் தண்டிக்கவேண்டி)	இருந்திலையே	இருந்தாயல்லவோ ?	
உரலோடு உற பினித்த நான்று	{ உரலோடு சேர்த்துக் கட்டிவைத்த போது	உரை	{ உண்மையாகச் சொல்லு,

* * *—[விரலோடு வாய்தொய்ந்த.] ‘தாம்பால் ஆப்புண்ட தழும்பு எனக்கு உண்டோ?’ என்ற எம்பெருமானை நோக்கி ஆழ் வார் ‘அஃது ஒரு தழும்புதானு? உடம்பெல்லாம் தழும்பு மயமே காண்’ என்றார் கீழ்ப்பாட்டில். சார்ங்கநாண் தோய்ந்த தழும்பும், சகடம் சாடின தழும்பும், இரணியன் மார்பிடந்த தழும்பும் வீரச் செயல்களை விளக்குவன வாதலால் அம்முன்று தழும்புகளையும் எம்பெருமான் இசைந்துகொண்டு, * தாம்பாலாப் புண்ட தழும்பு மாத்திரம் பரிஹாஸாஸ்பதமாயிருக்குமே யென்றெண்ணி அதனை இல்லை செய்யத் தொடங்கினான்; ‘நான் வெண்ணென்ப திருத்தான் து மில்லை, ஆய்ச்சி யென்னைப் பிடித்ததுமில்லை; உரலோடு சேர்த்து என்னைக் கட்டினதுமில்லை; தழும்பு உண்டானது மில்லை’ என்று எல்லாவற்றையும் மறைத்துப் பேசினான். அதற்குமேல் ஆழ்வார் என்ன செய்யக்கூடும்? பிரானே! முழுப்பூசினியைச் சோற்றில் மறைக்க நினைப்பாரைப்போலே செய்த காரியங்களையெல்லாம் இப்படி மறைத்துப் பொய் சொல்லுவது தகுதியோ? “ஸத்யம் வதே” என்று மெய்யே சொல்லுமாறு மறர்க்கு விதிக்கிற நீ பொய் சொல்லலாகுமோ? வெண்ணெயை விரல்களால் அள்ளியெடுத்து நீ வாயிலே யிட்டுக்கொண்டபோது யசோதை கண்டு உண்ணைப் பிடித்துக் கொள்ளவில்லையா? வெறுமனே கயிற்றினால் உண்னைக் கட்டிவைத்தால் அறுத்துக்கொண்டு போய்விடுவாய் என்று பெரியவொரு உரலோடே இனைத்துப் பினைத்துவைக்கவில்லையா? அதனால் நீ நெடும்போது ஏங்கியேங்கி அழுவில்லையா? அந்த நிலை மையை எத்தனையோபேர்கள் வந்து காணவில்லையா? இவை யொன்றும் நடந்ததேயில்லை யென்று உன்னால் மறைக்கமுடியுமா? நீயேசொல் நாயனே! என்கிறார்.

அவாப்த ஸமஸ்தகாமனுப் ஸர்வஜஞ்ஞனுப் ஸர்வசக்தியுக்த னை நீ ஒரு குறையுள்ளவன் போலவும், அந்தக் குறையை நீக்கிக் கொள்ளக்களவு செய்தவன் போலவும், அதற்காகக் கயிற்றினால் கட்டித் தண்டிக்கப்பட்டவன் போலவும், அந்தக் கட்டில் நின்று தப்புவதற்கு சக்தியற்றவன் போலவும் கட்டை யவிழ்க்கும் உபாயத்தை உணராதவன் போலவும், இருந்தாயே! இது என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டவாது.

முதலடியிலும் இரண்டாமடியிலும் “விரலோடு” “உரலோடு” என்றே பாடமிருந்தும் “விரலோடு—உரலோடு” என்றே பலரும் ஒதுவது ஒவ்வாது; இரண்டாமடியின் தனிச்சீர் “குரலோவாது” என் நிருத்தல் காண்க.

“ஓங்கோதவண்ணு!” என்ற விளியின் ஆழ்பொருளைப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்கிறூர்காண்மின்—“இவளைக் கட்டிவைத்தது ஒருகடலைத் தேக்கிவைத்தாற்போலே காணும்” என்று. (உச)

உரைமேற் கோண் டென்னுள்ள மோவாது * எப்போதும் வரைமேல் மரகதமே போலத் *—திரைமேல் கிடந்தானைக் கீண்டானைக் * கேழலாய்ப் பூமி யிடந்தானை யேத்தி யேழும். (உடு)

வரை மேல்	ஒரு மலையின்மேலே	
மரகதமே	{ மரகதப்பச்சை போல	என் உள்ளம் எனது மனமானது
திரை மேல்	திருப்பாற்கடலிலே	உரை { உரைப்பதில் மேற்கொண்டு { ஊற்றங்கொண்டு
கிடந்தானை	{ சயனித்திருப்ப வனும்	ஓவாது { இடைவிடாமல் எப்போதும் { எப்போதும்
கீண்டானை	{ இரணியனுடலைப் பிளந்தவனும்	எத்தி { (அப்பெருமானது சரிதைகளைப்) புகழ்ந்து
கேழல் ஆய்	வராஹமுர்த்தியாகி	எழும் உஜ்ஜீவிக்கும்.
ழுயி	{ ஷுயியை உத்தரிப் பித்தவனுமான எம்பெருமானை	

* * *—[உரைமேற்கோண்டு.] கீழ்ப்பாட்டில், கண்ண பிரான் ஓயாமல் ஏங்கியழுத சீலகுணத்தை அனுஸ்தித்த ஆழ் வார், அவன் ஓயாமல் ஏங்கினதுபோலவே தாழும் ஓயாமல் அவனுடைய சீலகுணத்தைப் பேசுவதில் உத்ஸாஹங் கொண்டிருப்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறூர்.

“என்னுள்ளம் உரைமேற்கோண்டு ஏத்தியேழும்” என்றத ஞால்டெநஞ்சு தன்தொழிலாகிய சிந்தனையோடு சில்லாமல் வாக்கு

கின் தொழிலையும் என்றுகொண்டமை கூறப்பட்டது. திருவாய் மொழியில் “முடியானே! மூவுலகுஞ் தொழுதேத்தும்” [3-8-1.] என்ற பாசுரத்தை இங்கே நினைப்பது. “உரைமேற்கொண்டு” என்பதை ‘மேல் உரைகொண்டு’ என்று மாற்றி—மேலான சொற்களைக் கொண்டு என்று முரைக்கலாம்.

[வரைமேல் மரகதமேபோலத் திரைமேற்கிடந்தானே.] திருப் பாற்கடலிலே எம்பெருமான் பள்ளிகொண்டிருப்பது—வெண் ணிறமான தொரு மலையில் மரகதக்கல்லைப் பதித்தாற் போன்றிருப் பதாக அழுதோபமை கூறப்பட்டதென்க.

[கீண்டானே.] ‘இரணியன் மார்வை’ என்பது மூலத்தி லில்லைபாயினும் கீண்டா னென்னும்போதே ‘இரணியன் மார்வு’ ஞாபகத்திற்கு வந்து விடும். இரணியனுடலைக் கீண்டதுபோலவே, குதிரை வடிவங்கொண்டுவந்த கேசியென் னுமஸாரனது வாயைக் கீண்டதும் பகாஸாரனுடைய வாயைக் கீண்டது முண்டாதலால் அவையும் நினைவுக்குவரின் அவற்றையும் கொள்ளத் தட்டில்லை. அன்றியே, ‘கேழலாய்க் கீண்டானே இடந்தானே’ என்று சேர்த்து, வராஹருபியாய் அண்டபித்தியிலே ஒட்டின பூமியை அதனின்று ஒட்டு விடுவித்துப் பிறகு கோட்டாற் குத்தியெடுத்தவளை என்று பொருள் கூறுவதும் பொருந்தும். “திரைமேற்கிடந்தானேக் கீண்டானே” என்ற சேர்த்தியால்—எம்பெருமான் ‘நம் அடியார்க்கு எப்போது என்ன தீங்கு வருமோ’ என்ற சிந்தனையுடனே சயனித்திருப்ப, துன்புற்ற அடியாரின் கூக்குரல் செனிப்பட்ட வுடனே பதறி அத்துன்பத்தைத் தீர்க்க ஏற்றதொரு திருக்கோலங்கொண்டு இங்குத்தோன்றி ரக்ஷித்தருள்கிறுனென்பது விளங்கும். இப்படிப்பட்ட எம்பெருமானை எனது நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கின்றது என்றாயிற்று. ... (உஞ்சு)

எழுவார் விடை கோள்வா ரீன்துழா யானே *

வழுவா வகைநினைந்து வைகல்—தோழுவார் *

வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே * வானேர்

மனச்சுடரைத் தூண்மே மலை.

(உகு)

எழுவார்	(தாங்கள் விரும்பின ஜச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஜச் வர்யார்த்திகளும்	(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான) தீவினையாகிய நெருப்பை
	(தாங்கள் விரும்பின கைவல்லமோக்கம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப் பாராமல்) விடை பெற்றுக்கொண்டு போமவர்களான கைவல்லமார்த்தி களும்	
விடை கொள்வார்	இனிய	நந்துவிக்கும் அனைக்கின்ற வேங்கடமே திருவேங்கடமலையே
	திருத்துழாயை அனின்தவனை திருமாலை ஒரு நாளும்விட்டு நிங்காதபடி சிந்தித்து எப் போதும் அநுப விப்பவர்களான முழுகூட்களு மாகிய இம் மூவகை அதி காரிகளுடைய	வானேர் { நித்ய ஸ்தாபனை
ஈன் துழாயானை வழுவா வகை நிலைந்து வைகல் தொழுவார்	மனம் சட்டமை { ஹ்ருதயமாகிற தாண்டும் { தாண்டி ஜ்வலிப்பிக்கின்ற மலை மலையாகும்.	மனம் சட்டமை { ஹ்ருதயமாகிற விளக்கை
	*	

* * *—[எழுவார்விடைகோள்வார்.] கீழ்ப் பல பாசுரங்களில் விபவாவதார சேஷ்டிதங்களைப் பேசி அதுபவித்த ஆழ்வார், என் றைக்கோ கழிந்த அவ்வதாரங்களின் திருக்குணங்கள் இன் றைக்கும் நன்கு விளங்குமாறு * பின்னாலூர் வணங்குஞ் சோதியாக ஸேவை ஸாதித்தருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும் அதுபவிக்க ஆசைகொண்டு, “1. தென்னாலுயர் பொருப்பும் தெய்வவடமலை யும் என்னுமிவையே முலையாவடிவமெந்த” என்கிறபடியே பூமிப்பிராட்டிக்குத் திருமூலைத்தடங்களாகச் சொல்லப்பட்டுள்ள

1. பெரிய திருமடல்.

‡ இரண்டு திருமலைகளுள் திருவேங்கடமலையிலே திருவன்னஞ் சென்று அவ்விடத்தைப் பேசி அதுபவிக்கிறுரிப்பாட்டில். எம் பெருமானிலுங்காட்டில் எம்பெருமானேடு ஸம்பந்தம் பெற்ற பொருள்களே பரமலத்தேச்யமென்று கொள்ளுகிறவர்களாகையாலே திருவேங்கடமுடையான் வரையில் போகாமல் அவனுடைய ஸம்பந்தம் பெற்றதான் திருமலையோடே நின்று அதுபவிக்கிறுர்.

திருமலை எப்படிப்பட்டதென்றால் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புமவர்களோடு அந்யப்ரயோஜநரோடு வாசியற எல்லா முடைய வினைகளையும் போக்கிப் பலனைப் பெறுவிக்குமது; இதனையே மூன்றிடிகளில் அருளிச்செய்கிறார்

எழுவார் என்றால் எழுந்துபோகிறவர்களையும் சொல்லும்; மேன்மேலும் ஆசைப் பெருக்கமுடையவர்களையும் சொல்லும். இரண்டு படியாலும், ஐச்வர்யார்த்திகளைச் சொல்லுகிறது இங்கு; ‘ஏங்களுக்கு ஐச்வர்யத்தைத்தரவேணும்’ என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும் எம்பெருமானைவிட்டு எழுந்துபோகிறவர்கள் என்றுவது, ஐச்வரியம் வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் என்றுவது கொள்க. இவர்களுடைய வினைச்சுடறை நந்துவிக்கையாவது—ஐச்வர்ய ப்ராப்திக்கு விரோதியான பாவங்களைத்தொலைத்து ஐச்வர்யவிருப்பத்தை நிறைவேற்றுகை.

விடை கோள்வார் என்றால் விட்டு நீங்குகிறவர்கள் என்கை; ஸந்தர்ப்பம் நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச் சொல்லுகிறது. அவர்களுடைய வினைச்சுடறை நந்துவிக்கையாவது—ஆத்மாநுபவத் திற்கு விரோதியான பாவங்களைத் தொலைத்துக் கைவல்யாது பவத்தை நிறைவேற்றுகை.

ஈன்றுமாயானை வழுவாவகை நினைந்து வைகல் தொழுகிறவர்கள்—பரமைகாந்திகளான பகவத்பக்தர்கள்; அவர்களுடைய வினைச்சுடறை நந்துவிக்கையாவது—மாறிமாறிப் பலபிறப்பும் பிறக்கும்படியான தீவினைகளைத்தொலைத்து முத்தியளிக்கை. ஆக, வேண்டுவார் வேண்டினபடியே அங்ஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் செய்விக்கவல்லது திருவேங்கடம் என்றதாயிற்று.

‡ திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம்.

[வினைச்சுடறை நந்துவிக்கும்]—பாவங்களை நெருப்பாக ரூபித்துக்கூறினமைக்கு இனங்க “நந்துவிக்கும்” எனப்பட்டது; நந்துவித்தல்—(நெருப்பை) அணைத்தல்.

[வானேர்மனச்சுடறைத் தூண்மேம்லை.] ஒரு நெருப்பை அணைக்கும்; ஒரு நெருப்பை அபிவிருத்திசெய்யும் என்று சமத்காரமாக அருளிச்செய்கிறார். வானேர் மனச்சுடறைத் தூண்டுகையாவது—பரமபதத்திலே பரத்வகுணத்தை அதுபவித்துக்கொண்டிருக்கிற நித்யஸமரிகளை, இங்குவந்து ஸெள்ளப்பை ஸெள்ளசீல்யாதி குணங்களை அதுபவிக்குமாறு உத்ஸாஹ மூட்டுதலாம். திருவேங்கடமலையின் தன்மை இப்படிப்பட்டதென்று அதுவந்தித்தாராயிற்று. (உ)

மலையால் குடைகவித்து மாவாய் பிளங்கு *

சீலையால் மராமரமேழ் சேற்று *—கோலையானைப்

போர்க்கோ டோசித்தனவும் பூங்குருந்தஞ் சாய்த்தனவும் *

கார்க்கோடு பற்றியான் கை. (உ)

மலையால்	<p>{ கோவர்த்தன கிரியைக்கொண்டு</p>	போர் கோடு	<p>{ சண்டைசெய்ய உதவியாயிருந்த தந்தங்களை</p>
குடை கவித்து	{ குடையாகப் பிடித்தும்,	ஒசித்தனவும்	பிடுங்கினவையும்
மா வாய் பிளங்கு	{ குதிரை வடிவங் கொண்டுவந்த கேசியென்னும் அஸ்ரானுடைய வாயைப்பிளங்கும்,	பு குருந்தம்	{ புவோடுகுடிய குருந்தமரத்தை
சிலையால்	வில்லைக்கொண்டு	சாய்த்தனவும்	{ வேரோடே பறித்துத் தள்ளினவையும் (எவையென்றால்)
மராமரம் ஏழ் செற்று	{ ஸப்த ஸாலவங்ருஷங் களை அழித்தும்,	கார்	{ (கம்பீரமாக முழங்கு வதில்) மேகத்தை யொத்த
(இச்செயல்களோடு நிற்காமல்)		கோடு	சங்கை
கொலை யானை	{ கொலைசெய்வதாக வந்த குவலையா பீடமென்னும் யானையினுடைய	பற்றியான்	{ ஏந்தியிருக்கின்ற பெருமானுடைய
		கை	{ திருக்கைகளே யாகும்.

* * *—[மலையால்குடைகவித்து.] கீழ்ப்பாட்டில் திருவேங்கட மலையை அதுபவித்துப்பேசின ஆழ்வார் பிறகு திருவேங்கட முடையாளையும் ஸேவித்து அவனது திருக்கைகளினமுகிலே ஆழங்காற்பட்டார்; அவை மிகவும் ஸாகுமாரமாக இருந்தும் ராமகிருஷ்ணதியவதாரங்களில் பெரிய வீரச்செயல்களையெல்லாம் சிறிதும் வருத்தமின்றிச் செய்தனவே! என்று சடுபட்டு, அத்திருக்கைகள் இன்றைக்கும் அந்த வீரப்பாடு தோன்ற விளங்கும் படியை யாவரும் காணலாமென்கிறூர்.

ஆபர்கள் வழக்கப்படி இந்திரனுக்கு இடும் சோற்றை விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடுவித்துத் தானே அமுதுசெய்த போது இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடாமழை பெய் வித்துத் துண்பம் விளைக்க நினைத்தபோது இடையர்க்கும் பசக்களுக்கும் ஒரு தீங்கு நேரிடாதபடி அந்த மலையையே குடையாகத் தூக்கிப்பிடித்து நின்று காத்தருளின கதை மலையால்குடைகவித்து என்பதனால் அதனால் திக்கப்பட்டது.

மாவாய்பிளாந்த வரலாறு:—கம்ஸனால் ஏவப்பட்ட அசரர் களில் ஒருவனுடைன கேசியென்பவன் குதிரையுருவங்கொண்டு ஆயர்களுக்கெல்லாம் மிக்க பயங்கரனாக்க கணைத்துக்கொண்டு கண்ண பிராண்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப்பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளாந்து அதனுடம்பையும் இருபிளாவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

சிலையால் மராமரமேழு செற்றது ஸ்ரீராமாவதாரத்தில் ஸாக்ரீவ மஹாராஜனுக்குத் தன் வலிமையில் நம்பிக்கையுண்டாவதற்காகச் செய்த ஸப்த ஸாலவர்கஷங்களைத் துளைத்தது.

பூங்குருந்தம்சாய்த்த வரலாறு:—கண்ணபிரான் மலர் கொய்வ தற்காக நித்தியம் ஒரு குருந்தமரத்தின்மேலேறவது வழக்கம்; கம்ஸனால் ஏவப்பட்ட ஓரசரன் அம்மரத்தில் ஆவேசித்திருந்து கண்ணன் வந்து மலர்கொய்ய ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதி நின்றபோது, மாயவனுண கண்ணபிரான் அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன் வலிமை கொண்டு முறித்து அழித்தனன் என்பதாம்.

ஆக, மலையால் குடைகவித்ததும் மாவாய்பிளாந்ததும் மராமர மேழ் செற்றதும், யானைக்கொம்புபறித்ததும் பூங்குருந்தம் சாய்த் ததும் இத்திருக்கைகளே காண்மின் என்று பழைய வீரச்செயல் களை ஸ்மரித்து அதுவாங்தித்தாராயிற்று. (உள)

கைய வலம்புரியும் நேமியும் * கார்வண்ணத்து
ஜை! மலர்மகள் நின்னூக்கத்தாள் * —செய்ய
மறையான் நின்னூந்தியான் மாமதிள்ளுன்றேய்த *
இறையான் நின்னூகத் திறை

(உட)

கார் வண்ணத்து ஜை	{ மேகம்போன்ற வடிவையுடைய பெருமானே!	செய்ய மறையான்	{ சிறந்த வேதத்தை நிருபகமாக உடைய பிரமன்
வலம்புரியும் நேமியும்	வலம்புரிச்சங்கமும் சக்கரமும்	நின் உந்தியான்	{ உனது உந்திக்கம லத்திலுள்ளான்;
கைய	உன் கையிலுள்ளன;	மா மதிள்	{ பெரிய மதிலை யுடைய மூன்று
மலர் மகள்	பெரியபிராட்டியார்	மூன்று எய்த	{ பட்டணங்களை முடித்த
நின் ஆகத்தாள்	{ உனது திருமார்பை விட்டுப் பிரியா திருப்பவள்;	இறையான்	{ சிவபெருமான்
		நின் ஆகத்து இறை	{ உனது திருமேனி யின் ஏகதேசம்.

* * *—[கையவலம்புரியும்.] திருவேங்கடமுடையானை நோக்கி உனது திருமேனியிலே அழுகும் ஜூச்வரியமும் சீலம்முதலிய குணங்களும் சிழுவிட்டுத் தோற்றுகின்றனவே! என்று ஈடுபடுகிறார். சங்கும் சக்கரமும் திருக்கைகளிலே உள்ளன என்றதனாலும் மலர்மகள் நின்னூகத்தாள் என்றதனாலும் ஈச்வரத்வம் சொல்லப் பட்டது; ‘கார்வண்ணத்துஜை!’ என்ற விளியினால் அழுகு அறிவிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் முதன்மையுண்டாகுமாறு திருநாயியிலும் திருமேனியின் வலப்பக்கத்திலும் இடம் கொடுத்திருப்பதைக் கூறுகின்ற பின்னடிகளால் சீலகுணம் தெரிவிக்கப்பட்டது.

கைய =கைகளிலேயுள்ளன ; 'கையது' என்பதன் பன்மை. வலம்புரி—வலப்பக்கத்தால் சுழிந்திருப்பது. (இதற்கு எதிர்-

இடம்புரி.) இப்பியாயிரஞ் சூழ்ந்தது இடம்புரியென்றும் இடம்புரியாயிரஞ் சூழ்ந்தது வலம்புரியென்றும் நால்கள் கூறும் ; அதாவது—இப்பியைவிட ஆயிரம்மடங்கு சிறந்தது இடம்புரியென்றும், அவ்விடம்புரியினும் ஆயிரம்மடங்கு சிறந்தது வலம்புரியென்றும் சொன்னபடி.

சக்கரத்தின் விளிம்பைச்சொல்லுகிற நேமி என்னும் வடசொல் தமிழில் சக்கரத்துக்கும் பெயராக வழங்கும். ஐய!—அண்மைவிளி. மலர்மகள்னின்ஆகத்தாள் = “அகலகில்லேனிறையுமென்று அலர்மேல் மங்கையுறைமார்பன்” திருவேங்கடமுடையானிறே. பிரமன் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் எப்போதும் ஒதிக்கொண்டிருப்பதனாலும், “வெஷா சீ வாழிங் அக்ஷாஸ் வெஷா சீ வாழிங் யநா = வேதங்களே எனக்குச் சிறந்தகண் ; வேதங்களே எனக்குச் சிறந்த செல்வம்” என்று சொல்லுபவனுதலாலும் செய்ய மறையானெனப்பட்டான்.

[மாமதிள்முன்றேய்தழிறையான்.] சிவன் திரிபுரமெரித்தவனெனப்படுவான் ;-தாரகாஸாரனுடைய புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து பிரமனிடம் பெருவரம்பெற்று வானத்துப் பறந்து செல்லுந்தன்மைவாய்ந்த மூன்று பட்டணங்களையடைந்து மற்றும் பல அசரர்களோடு அந்கரங்களுடனே தாம் நினைத்தவிடங்களிற் பறந்து சென்று பலவிடங்களின்மேலும் இருந்து அவ்வவ்விடங்களைப் பாழாக்கிவருகையில் அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் சிவபெருமான் தூமியைத் தேராகவும் சந்தர் ஸமர்யர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாகவும் பிரமனைச் சாரதியாகவும் மஹாமேருவை வில்லாகவும் ஆதிசேஷனை வில் நாணியாகவும், விவ்ஞாவை வாயுவாகிய சிறகமைந்து அக்னியை முனையாகவுடைய அம்பாகவும் அமைத்துக்கொண்டு யுத்தஸந்தத்தனுய்ச்சென்று போர் தொடங்கும்போது சிரித்து அச்சிரிப்பில் நின்று உண்டான் நெருப்பினால் அவ்வசரர்களை அந்கரங்களுடனே எரித்திட்டனன்.

இறையான் = ஈச்வரனுகத் தன்னை அபிமானித்திருக்கிற ருத்ரன் என்கை. நின்ஆகத்துஇறை = 'இறை' என்பதற்குப் பல பொருள்களுண்டு; அற்பம் என்னும் பொருள் இங்குக் கொள்ள தத்க்கது; உனது திருமேனியிலே சிவன் அற்பாகமாக அமைக்கிற ஒன்றாறு. திருவாய்மொழியில் “ஏற்று மிஹறயோனும் திசைமுகனும் திருமகனும் கூறுஞ்சனியுடம்பன்” [4—8—1.] என்ற பாட்டின் இருபத்தினாலாயிரப்படி வியாக்கியா னத்தில்—“தவஸா தொவிதக்ஷேந விஷாநா பூஷவிஷாநா। ஷவாஸா—தோவிதாநா ப்ரபவிஷாநா—ஸ்வபார்ச்வே தக்ஷினே சம்போ: நிவாஸ: பரிகல்பத:.” என்றெடுத்துக் காட்டப்பட்டுள்ள பிரமாண வசனம் இங்கு அதுவும் திக்கத்தகும். [இதன்பொருள்:-பரமசிவன் தவம்புரிந்ததனால் திருவள்ளமுவந்த ஸ்ரீமஹாவிஷாநு தனது வலப்பக்கத்திலே அவனுக்கு இடம் கற்பித்துத் தந்தருளின நென்பதாம்] (உட)

இறையும் நிலனு மிருவிசும்புங் காற்றும் *

அறைபுனவுஞ் சேந்தீய மாவான் *—பிறைமருப்பின் பைங்கண்மால் யானைப் படுந்துயரங் காத்தளித்த *

சேங்கண்மால் கண்டாய் தேளி.

(உக)

இறையும்	{ ஸ்ரீவைகுண்ட நாதனுயும்	இறை	{ பிறைபோன்ற மருப்பின்
நிலனும்	பூமியென்ன	பைங்கண்	{ பச்சமைதங்கிய கண் களையுடையது மான
இருவிசும்பும்	பரவிய ஆகாச மென்ன வாயு	மால் யானை	பெரியகஜேந்திரனை
காற்றும்	வென்ன அலை		
அறைபுனலும்	யெறிகிற ஜல		
செம்தீயும்	மென்ன சிவந்த		
ஆவான்	நிறமுள்ள அக்கி		
	யென்ன ஆகிய		
	பஞ்சபூங்களிலை		
	லாகிய லீலா விழு		
	தியை யுடையவ		
	ஞெயுமிருக்கிற		
	எம்பெருமான்,		
		{ (முதலையின் வாயிலே அகப் பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்	

காத்து அளித்த	} ரகசித்தருளின	தளி	{ (நஞ்சே ! நீ இதனைத்) தெரிந்துகொள்.
செம் கண் மால் கண்டாய்	{ புண்டீகாக்கனு பெருமான்காண்;		

* * *—[இறையும்நிலனும்.] நித்யவிழுதி யென்னப்படுகிற பரமபதத்திற்கும் ஸீலாவிழுதி யென்னப்படுகிற ஸம்ஸாரமண்டலத் திற்கும் நாதனும்க்கொண்டு உபயவிழுதி நாதனென்று பேர் பெற் றிருக்கு மெம்பெருமான் தன்பெருமையை சினைத்து மேனுணித் திருப்பவனல்லன்; அடியவர்கள் துன்புறுங்காலத்து நேரில் ஒடிவந்து காத்தருனும்படியான வாதஸ்யகுணமு முடையவன்காண் என்று தம் திருவள்ளத்துக்கு உபதேசிக்கிற முகத்தால் எம்பெருமானது மேன்மையையும் நீர்மையையும் வெளியிடுகிறார்.

இறை என்று ஸ்வாமிக்குப் பெயர்; 1. “வீற்றிருந்தேழுல கும் தனிக்கோல் செல்லவீவில்சீர், ஆற்றல் மிக்காருமம்மான்” என்றபடி பரமபதத்தில் ஸர்வஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந் தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்ட நாதத்வம் இங்கே விவகூதம். ஆகவே, இறை யென்றது இங்கே நித்யவிழுதிநாதனைச் சொன்ன படி. ஸிலனும் என்று தொடங்கிச் சேந்தியுமாவான் என்ற வளவால் ஸீலாவிழுதி நாயகத்வம் சொல்லப்படுகிறது; பஞ்சஷூதங்களினுலாகிய பதார்த்தங்கள் நிறைந்தவிடமே ஸீலாவிழுதியாதலால் பஞ்சஷூதங்களையிட்டு அருளிச்செய்தாரெனக.

“இறையும்” என்ற உம்மைக்குச்சேர (இரண்டாமடியில்) “ஆவான்” என்ற விடத்திலும் உம்மை கூட்டிக்கொள்ளவேணும்; ஆவானும் என்க. ஆகஇவ்வளவால்—உபயவிழுதி நாதனுயிருக்கும் பெருமையையுடையவனு யிருந்தாலும் என்றதாயிற்று. இதற்குப் பிரதிகோடியான நீர்மையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார். முதலைவாய்க் கோட்டப்பட்ட கஜேங்திராழ்வான்துயரை அரைகுலையத் தலைகுலைய ஒடிவந்து காத்தருளினது பிரசித்தம்.

[பிறைமாநுப்பின் பைங்கண்மால்யானை.] யானைக்கு வெளுத்த தந்தமிருப்பதும் பசுமைதங்கிய கண்களிருப்பதும் அதிசயமான விஷயமான்றே; இதைச் சொல்லி வருணிப்பதற்குப் பிரயோஜன

மென்னெனில் ;—ஒரு குழந்தை கிணற்றில் விழுந்துபோக, அதனையெடுத்துக் கரையிலே போட்டவர்கள் ‘அந்தோ! இதொரு காலமுகும் இதொரு கையமுகும் இதொரு தலையமுகும் இதொரு முகவழுகும் என்னே!’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்களன்றே ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய தந்தத்தினமுகி அும் கண்ணினமுகி அும் ஆழ்ந்து கரைந்தமை தோற்ற அந்தபகவத் ஸமாதியாலே ஆழ்வார் யானையை வருணிக்கின்றுரென்க.

பசுமை + கண், பைங்கண். கண்டாய்—முன்னிலையசைச் சொல். இப்பாட்டில் ‘நெஞ்சமே!’ என்கிறவினி வருவித்துக் கொள்ளவேண்டும். (உக)

தெளிதாக வுள்ளத்தைச் சேந்றிரீதி * ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சீந்தை *—எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டோ யானடிக்கே *
போய்நாடிக் கோள்ஞூம் புரிந்து. (ஈ.0)

உள்ளத்தை	மனத்தை	உணர்வார்	அறிவார்களுடைய
தெளிது ஆக	{ (ஜும்புலன்களில் மேய்வதனாலுண் டான கலக்கம் நீங் இத) தெளிவை யுடையதாம்படி	சிந்தை	மனமானது,
செம் நிரீதி	{ செவ்வனே நிறுத்தி [எம்பெருமா னிடத்தில் மனத்தை மூட்டி]	எளிது ஆக	வருத்தமில்லாமல் (பெரிய பசுக்கட் தத்தினிடையே)
ஞானம்	{ பகவத்விஷய பக்தியாலே	தாய் நாடு	தன் தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற கன்றைப்போல,
தெளிது ஆக	{ ‘அவன் தலைவன், நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி	தண் துழாயான்	{ குளிர்ந்த திருத் துழாய்மாலையை யனிந்த எம்பெருமானது திருவடிகளையே
நன்கு	நன்றாக	அடிக்கே	புரிந்து
			போய் நாடிக் { தானேசென்று கொள்ஞூம் { தேடிச்சேரும்.

* * *—[தெளிதாக.] ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘உம்முடைய நெஞ்சபோலே எங்களுடைய நெஞ்ச பகவத்விஷயத்திலே ஊன்றப்

பெறவில்லையே, இதற்கு என்னகாரணம்? என்று கேட்க; அவர்கட்டு உத்தரமாக அருளிச்செப்பது போலும் இப்பாட்டு. பட்டிமேயவொண்ணுதபடி மனத்தையடக்கி எம்பெருமானுடு தமக்குள்ள உறவை அறிந்திருப்பவர்களின் மனமானது மற்றைவ ரையும் பற்றுமலும் ஐம்புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம் பெருமானையே பதறிக்கொண்டு மிக்க ஆவலுடன் சென்று கிட்டும்; ஒரு கண்றுக்குட்டியானது பல்லாயிரம் பசுக்களின் திரளினுள்ளே தனது தாயைக் கண்டுபிடித்துக்கொள்வது எப்படியோ அப்படியே இதுவும். இதற்கு ஸம்பந்தவுணர்ச்சியேகரரணம். ஸம்பந்தஜ்ஞான மில்லாதவர்களுக்கு ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்ய மன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸாலபம் என்று ராயிற்று.

மூன்றுமடியில் “அடிக்கே” என்றும் “அடியே” என்றும் பாடபேதங்கள். (ந.ஒ)

புரியோரு கைபற்றி யோர்போன்னுழி யேந்தி *

அரியுருவு மாஞ்ஞருவு மாகி *—எரியுருவு

வண்ணத்தான் மார்பிடந்த மாலடியையல்லால் * மற்று

எண்ணத்தா னுமோ விமை.

(ந.க)

ஒரு கை புரி	{ ஒரு திருக்கையிலே		
பற்றி	{ வலம்புரிச்	மார்பு	மார்பை
	சங்கத்தை ஏந்தி		
(மற்றெலூரு திருக்கையிலே)			
ஓர் பொன்	{ ஒப்பற்ற அழிய	இடந்த	{ நகத்தால் குத்திப்
ஆழி ஏந்தி	திருவாழியை		பின்துபோட்ட
	ஏந்தி,	மால்	திருமாலினுடைய
ஆள் உருவும்	{ நரமும் சிங்கமுங்	அடியை	{ திருவடிகளைத்தவிர
அரி உருவும்	கலந்த வடிவை	அல்லால்	
ஆசி	புடையனுயக்		
	கொண்டு	மற்று	{ வேரெரு விஷயத்தை
அக்னியின் வடிவம்	{ அக்னியின் வடிவம்	இமை	காணகாலமேனும்
போலே (கண்	போலே		
ணெடுத்துக்காண			
முடியாத) வடி			
வத்தையுடைய			
ஞென இரணிய			
னுடைய			

* * *—[புரியோருகைபற்றி.] அடியவர்கள் திறத்தில் எம் பெருமானுக்குண்டான பாரதந் திரியத்தையும் வாத்ஸல்யத்தையும் அதுவந்துத்தால் அப்பெருமானைத் தவிர்ந்து வேறொருவிஷயத்தை ஒரு நொடிப்பொழுதாகிலும் நினைக்க வழியுண்டோ? என்ன வேண்டி, அப்பெருமான் பரமபக்தனுகிய ப்ரஹ்மலாதனிடத்துள்ள வாத்ஸல்யத்தாலே செய்தருளின செயலையெடுத்துப் பேசுகிறோ.

புரியோருகைபற்றி=‘வலம்புரி’ என்னும் பதத்தில் ‘வலம்’ என்பதை நீக்கி, புரியென்பதை மாத்திரம் இங்குப் பிரயோகித் திருப்பது நாமைகடேசத்தைக்கொண்டு நாமத்தை க்ரஹிக்கும் முறையாலென்க: ஸத்யபாமையைப் பாமையென்பதுபோல. எம்பெருமானுடைய அவதாரங்களைல்லாவற்றிலும் திவ்யாயுதங்களின் சேர்த்திக்குக் குறையில்லாமையாலே “புரியோருகைபற்றி யோர் பொன்னுழியேந்தி” எனப்பட்டது. இத்திவ்யாயுதங்கள் சில அவதாரங்களில் மறைந்திருப்பதும் சில அவதாரங்களில் வெளித்தோன்றியேயிருப்பதும் காரணாகத்தமாகவாம்.

அசுரர்களுடைய உடல் விருப்புநிறமா யிருக்குமாதலால் ஏரியுருவவண்ணத்தான் என்ற சொல்லால் இரணியனைக்கூறினர். பாசுரத்தினிறுதியிலுள்ள இமை என்பதை வினைமுற்றாக்க கொண்டு உரைக்கவுமாம்; இதை ஆராய்ந்துபார் என்கை: ‘நெஞ்சே!’ என்று வருவித்துக்கொள்க. (நக)

இமையாத கண்ணு லிருளகல நோக்கி *

அமையாப் போறிபுலன்க கொந்தும்—நமையாமல் *

ஆகத் தனைப்பா ரணைவரே * ஆயிரவாய்

நாகத் தனையான் நகர்.

(நக)

இமையாத கண்ணுல்	$\left\{ \begin{array}{l} (\text{நானத்தில்}) \\ \quad \text{குறைவில்லாத} \\ \quad (\text{நெஞ்சென்னும்}) \\ \quad \text{உட்கண்ணுலே} \end{array} \right.$	நோக்கி	$\left\{ \begin{array}{l} (\text{தன் ஸ்வரூபத்தை} \\ \quad \text{யும் பாப்ரஹ்ம} \\ \quad \text{ஸ்வரூபத்தையும்,} \\ \quad \text{உள்ளபடி}) \text{கண்டு} \end{array} \right.$
இருள் அகல	$\left\{ \begin{array}{l} (\text{அஜ்ஞாநமாகிய}) \\ \quad \text{அந்தகாரம்} \\ \quad \text{நீங்கும்படியாக} \end{array} \right.$	அமையா	$\left\{ \begin{array}{l} \text{த்ருப்திபெற்று} \\ \quad \text{அடங்கியிராத} \end{array} \right.$

பொறி	{ பஞ்சேந்திரியங்களை யும் (அவற்றிற்கு உரிய சப்தாதி)	ஆயிரம் வாய் நாகத்து அணையான்	{ ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆகிக் சேஷனைப் படி கையாகவுடைய எம்பெருமானது
புலன்கள்			
ஐந்தும்	{ பஞ்சவிடியங் களையும்		
நமையாமல்	{ மாதர்களின்) தேவூத்தை அணைத்துக் கொண்டு கண்ட படி திரிபவர்கள்	நகர்	{ நகரமாகிய ஸ்ரீவை குண்டத்தை
ஆகத்து அணைப்பார்			
		அணைவரே	{ கிட்டப்பெறுவர் களோ?.

[இமையாதகண்ணல்.] இப்பாட்டிக்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்க இடமுண்டு. மூன்றுமடியில், அணைவரே என்ற விடத்து ஏகாரத்தைத் தேற்றப்பொருளதாகக் கொண்டால், அணைவர்—கிட்டப்பெறுவர்கள் என்று பொருளாய்விடும். அன்றி, ஏகாரத்தை எதிர்மறைப் பொருளதாகக் கொண்டால், அணைவரே?—சேருவர்களோ?; சேரமாட்டார்கள் என்றதாகும். ஒன்றே இடைஞ்சல் முரண்படுகின்ற இரண்டு பொருள்களும் பொருங்குமோ எனின்; கேண்மின்: இந்திரியங்களைப் பட்டிமேயவோட்டாமல் அடக்கி ஆளாதே ஸ்த்ரீகளின் உடம்போடே அணைத்து மனம் போனபடியே திரியுமவர்கள் பரமபதத்தைக் கிட்டமாட்டார்கள்; இவ்வுலகத்துக்கும் நரகத்துக்குமே போக்குவரத்தாயிருப்பர்கள் என்பது ஒரு கருத்து. இந்திரியங்களை அடக்கி ஆளாவிட்டாலும் எம்பெருமான் தானுகவே கடாக்ஷிக்கும்போது அவளை விலக்காதவர்களுக்கு உஜ்ஜீவிக்க வழியுண்டு என்கை மற்றொரு கருத்து. இதில், “ஆகத்து அணைப்பார்” என்பதற்கு— எம்பெருமானுலை அந்தரங்கத்தில் விஷயீகரிக்கப் பெறுமவர்கள் என்று பொருள் கொள்ளுதல் நன்று இவ்விரண்டு கருத்துகளில் முந்தின கருத்து சேதநஸ்வரூபத்துக்குப் பொருந்தினது; பின்தின கருத்து பகவந்திர்லேஹுக க்ருபாவைபவோக்திக்குப் பொருந்தினது: இதுவே ஆழ்வார்க்கும் ஆசாரியர்கட்கும் அபிமதமாயிருக்கும்.

இமையாதகண் என்ற து-ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலனோக்கி என்றார்.

போறிபுலன்களைந்தும்—பொறியைந்தும் புலைங்குதும் என்றபடி : சப்தாதிவிஷயங்களைக் கவர்கின்ற செவி வரப் கண் மூக்கு உட வென்னும் பஞ்சேந்திரியங்களும், இவ்விந்திரியங்களுக்கு இலக்கா கின்ற சப்தம் ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் என்னும் பஞ்ச விஷயங்களும்.

இந்திரியங்களுக்கு ‘அமையா’ என்றிட்ட விசேஷணம்—
பெற்றவற்றைக்கொண்டு த்ருப்திபெற்று அடங்கியிராமையைக் காட்டும் (நட.)

நகர மருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் *

பகர மறைப்பயந்த பண்பன்—பேயரினையே *

பந்தியால் சிந்தியா தோதியுரு வேண்ணும் *

அந்தியாலாம் பயனங் கேள்.

(நட.)

நகர மறைப்பயந்த பண்பன்	{ திருநாமங்களை மனத்தினால் வந்தியால் சிந்தியாது ஜபம் செய்வதும் உருச்சொல்வது மான ஸந்த்யா வந்தனம் முதலிய கர்மாநுவ்தாநங்களால்
பகர மறைப்பயந்த பண்பன்	{ திருப்பிடத்தை ஏற்படுத்தி யருளியும் ஒதும்படி யாக வேதத்தை உபகரித்த குணசாலியான எம் பெருமானுடைய அங்கு ஆம் பயன் என் { உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன? (ஒன்று மில்லை.)
நகரமருள்புரிந்து.]	உலகில் பலர் இரவும்பகலும் வேதங்களை உருச்சொல்லிக்கொண்டும் ஜபங்கள் செய்துகொண்டும் ஸந்தியா வந்தனம் முதலிய கருமங்களை அநுஷ்டித்துக்கொண்டும் போது போக்குக்கிருங்களே, இது நல்ல போதுபோக்குத்தானே, இப்படிப் பட்டவர்களுக்குப் புருஷார்த்த வித்தியில் ஸந்தேஹமில்லையே என்று சிலர் கேட்டனர்போனும் ; அவர்கட்டு உத்தரமுறைக்கின் ரூர்—எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாதே செய்கிற ஜபம்

தவம் முதலிபவையாவும் பயனற்றனவாமென்கிறார். அந்தரங்கத் தில் பகவத்பக்தி முக்கியமாக இருக்கவேண்டும்; அஃது இன்றியே கையை மூடிக்கொண்டும் வரைப மொணமொணத்துக்கொண்டும் செய்யுமவை பிறரை ப்ரமிக்கச் செய்வதற்கு உபயோகப்படு மத்தனையேயொழிய புருஷார்த்த வித்திக்குப் பயன்படாதென்று ராயிற்று.

பண்பன்பெயரினைப் புந்தியால்சிந்தியாது = பகவந்நாமங்களின் பொருளாகிய திவ்யபகுண சேஷ்டதங்களைச் சிந்திப்பதைவிட்டு என்றபடி. ஸந்த்யா என்ற வடசொல் அந்தின விகாரப்பட்டது; ஸந்த்யாவந்தனத்தைச் சொன்னபடி. மனப்பூர்வமாகவல்லாமல் செய்யும் ஆபாஸரூபமான கருமங்களால் எம்பெருமானை அகன்று விடுகை பலிக்குமேயொழிய அனுசுகை பலிக்கமாட்டாது என்று ராயிற்று.

அந்தரங்கர்க்கு அருகிலே மாளிகை அமைக்குமாபோலே, திருமால் தனது நாயிக்கமலத்திலே நான்முகனுக்கு இருப்பை அருளினன் என்கிறார் முதலடியில். மத்ஸ்யாவதாரம் ஹம்ஸாவ தாரம் முதலியவற்றால் வேதோபேதசம் செய்தருளினமையை இரண்டாமடியில் ரூபரிச்செய்தாரென்க.

நகரம்—வடசொல். புந்தி—புத்தி. (நக.)

என்னேருவர் மேய்யென்ப ரேமிலதுண்டு * ஆலிலையில்
முன்னேருவ ணை முகில்வண்ணு ! *—நின்னுருகிப்
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால் * பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்த வாறு. (நக.)

முன்	முற்காலத்தில்	முகில்வண்ணு	{ காளமேகத் திருவருவனுன பெருமானே !
ஏழ் உலகு உண்டு	{ ஏழுலகங்களையும் (பிரளயத்திலழி யாதபடி) அமுது செய்து		
ஆல் இலையில்	ஓர் ஆலந்தளிரிலே	நின் உருகி	{ உன்விடயத்தில் உருக்கம் கொண்டவள் போல மேலுக்குக் காட்டி
ஒருவன் ஆய	{ தனையற்றவனுயக் கணவளர்ந் திருளின		
		முலை தந்தாள்	{ முலை கொடுத் தவளான

பேம் தாம்	{ பேய்த் தாயாகிய ழுதனையானவள்	முலை தந்த	{ முலைகொடுத்த ஆறு { விதத்தை
பேர்ந்திலன்	{ அவ்விடத்தில் நின்றும் பேர மாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;	ஒருவர்	{ ஞானத்தில் ஒப்பற்ற வர்களான வ்யாஸ பராசராதி ரிஷிகள்
பேர் அமர்	{ பெரிய அந்த புத்த கண் { சூழியில்	மெய் என்பர்	{ மெய்யென்று சொல்லா நிற்பர்கள்;
ஆய் தாய்	{ இடைத்தாயாகிய யசோதை யானவள்	என்	{ இது என்ன ஆச்சரியம்?

[என்னேருவர்மேய்யென்பர்] எம்பெருமானிடத்தில் அங்கே தரங்கமான அன்பு சூண்டவர்களுள் தலையானவள் யசோதைப் பிராட்டி யொருத்திதான் என்று வெளியிடக்கருதிய ஆழ்வார் அதனை ஒரு சமத்காரச் சொல்லாலே வெளியிடுகிறார். கண்ண பிரான் இளங்குழுவியாய் நந்தோபர் திருமாளிகையில் சயனித் திருக்கும்போது வஞ்சகக் கஞ்சனுலைவப்பட்டுக் கொல்லவந்த சூதனையென்னும் பேய்த்தாய் மிக்கபரிவுள்ளவள் போலத் தெய்வக் குழுவியையெடுத்துத் தனது விஷந்தடனின் முலையைக்கொடுக்க, பேதைக்குழுவி பிடித்துச் சுவைத்துண்டவாறே அப்பேய்ச்சி உயிர் மாண்டுபிணமாய் விழுந்தாள்; உடனே யசோதைப் பிராட்டி ஒடிவந்து குழங்கையை வாரியெடுத்தனைத்து முலைகொடுத்தாள்— என்பாதக இதிஹாஸம் சொல்லப்படுகின்றதே; இது மெய்யா யிருக்குமா? என்கிறார். ஒருத்தி வந்து முலைகொடுத்தாள்— என்பாதக இதிஹாஸம் சொல்லப்படுகின்றதே; இது மெய்யா யிருக்குமா? என்கிறார். நாட்டில் இவ்வாறு வேறு எவர்களிடத்திலேனும் நாம் கண்டிருந்தால் இதை மெய்யெனக் கொள்ளலாம்; இப்படி எங்குங்காணுமையாலே இதனை எங்கனே மெய்யெனக் கொள்ளலாம்? என்றாலும், சூதனை கொடுத்தவிஷத்திற்கு மாற்றுன அம்ருதமாகத் தனது ஸ்தந்பத்தைக் கொடுக்கவேணுமென்னும் அன்புமிகுதியினால் யசோதைசெய்த இக்காரியம் அவருடைய பக்திபோன்ற பக்தியை

யுடைய மெப்யன்பர்க்கு நம்பத்தகுந்ததாயிருக்குமே யொழிய மற்றையோர்க்கு இதில் விச்வாஸம் பிறப்பது அரிதே என்ற தாய்த்து

பேரமர்க்கண்—கண்ணபிரானீக் கொல்லக்கருதி அதற்காக முயன்று பேப்ச்சி இறந்த இடமாதல்பற்றி அதனைப்போர்க்கள் மென்றார். “பேரமர்க்கண்” என்றதை யசோதைக்கு விசேஷண மாக்கி, அமர்—இன்றேடொன்று சண்டைசெய்வன போன்றிருக்கிற, பேர்—பெரிய, கண்—கண்களையுடையளான, ஆய்த்தாய்—, என்று உரைத்தலுமொன்று. (நூ)

ஆறிய வன்பி லடியார்த மார்வத்தால் *

கூறிய குற்றமாக் கோள்ளல்நீ—தேறி *

நெடியோய்! அடியடைதற் கண்றே * ஸரைந்து

முடியான் படைத்த முரண்.

(நூடு)

ஆறிய அன்பு	{ நிரம்பின பக்தி		
	இல் { யில்லாதவர்களாய்		
அடியார்	{ சேஷத்வஜ்ஞாந	படைத்த	{ புத்திபூர்வகமாகப்
	மாத்திரத்தை		பண்ணின
	யுடையராயிருப்	முரண்	தப்புக்காரியமானது
	பவர்கள்		
தம்	{ தங்கஞ்சைய	நெடியோய்	{ பெருமை
ஆர்வத்தால்	ஸ்நேஹத்தாலே		{ பொருந்திய
கூறிய	{ சொல்லும்	அடி	உன்னுடைய
	வார்த்தைகளை		
குற்றம் ஆ	குற்றமாக		
நீ கொள்ளல்	நீ கொள்ளாதே ;	தேறி	{ தெனிந்துவந்து
	(அது ஏனைனில் ;)	அடைத்தற்கு	(காலக்ரமத்திலே
ஸர் ஜங்கு	{ பத்துத்தலைகளை	அன்றே	சிசுபாலனுகிக்க)
முடியான்	யுடையனுன்		கிட்டுகைக்குக்
	ராவணன்		காரணமாகி
			விட்டதன்றே ?.

[ஆறியவன்பில்.] கீழ்ப்பாட்டில் யசோதைப்பிராட்டியி னுடைய ஒப்புயர்வற்ற அன்பை அனுஸந்தித்த ஆழ்வார்க்குத் தாம் போல்வாருடைய அன்பு ஒரு அன்பாகவே தோற்றறில்லை; கம் ஸன் முதலானுருடைய பிராதிகூல்யத்தோடு ஸமமாகவே தம்

முடைய அன்பை வினைக்கலாயினர் ; அதனால் சிறிது கலக்கமுற்ற ஆழ்வார் “ மிகக் கொடியனுண இராவணனிடத்திலிருந்த பிராதி கூல்யமேம், அவன்றுடேன சிசுபாலனைகப் பிறந்த பிறவியில் உன்னடிச் சேர்வதற்கு அதுகூலமாகப் பலித்ததே !; அப்படியிருக்க, என் போல்வாரிடத்துள்ள போவியான ஆதுகூல்யம் [அன்பு] அது கூலமாவதற்குத் தடையுண்டோ ? என்று தமக்குத்தாமே தேறிக் கூறுகின்ற பாசுரம் இது.

ஸ்ரீவைசுண்டத்தில் ஜப விஜயரென்னும் த்வாரபாலகர் மஹர்ஷிகளின் சீற்றத்துக்கு இலக்காகி எம்பெருமானால் சபிக்கப் பட்டு இந்நிலத்தில் வந்து ஹரிரண்ய ஹரிரண்யாகாந்தர்களாகவும் இராவணனாகவும் சிசுபாலனைகவும் பிறந்து கடைசி ஜன்மமாகிய சிசுபால ஜன்மத்தில் “ 1. சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன், திருவடி தாட்பாலடைந்த ” என்கிறபடியே திருவடிகளையடைந்த வரலாறு இங்கு அறியத்தக்கது. 2. “ சரிதுழற்கனிவாய்த் திரு வினைப்பிரித்த கொடுமையிற் கடுவிசையரக்கன் ” என்கிறபடியே சொல்லவொண்ணுத தீச்செயல் புரிந்தவனுண இராவணனுடைய பிரதிகூலகாரியங்களே (சிசுபாலனுன பிறப்பில்) அதுகூலகாரியங்களின் பலனைப் பெறுவித்தன வென்றால், நம்முடைய ஆதுகூல்யா பாஸம் அதுகூலமாக வீல் தலைக்கட்டுமென்பதில் தட்டுண்டோ ? என்ற கருத்துக்காண்க. பின்னடிகளிற் காட்டிய த்ருஷ்டாந்தத் தைக்கொண்டு இங்கு ஆழ்வார் பிரார்த்திப்பதாவது—பரிசூர்ண மான அன்புஇல்லாமல் மேலுக்கு அடியாரென்று பேர்சுமக்கிற நாங்கள் ஏதாவது குற்றமாகச் சொல்லிவிட்டால் அதைக்கொண்டு திருவுள்ளாம் சிறவேண்டா ; ப்ரத்யக்ஷமாக விரோதியென்றே வெளி வந்த இராவணனுடைய தீயசெயல்களே நன்மைக்கு உறுப்பாம் போது, மேலுக்காவது அன்பரென்று காட்டிக்கொள்ளுகிற எங்க ஞுடைய உக்திகள் பொறுக்கக் கூடியவையன்றோ ? என்றவாறு.

“ ஆறியவன்பிலடியார் ” என்று தம்மையே சொல்லிக்கொள் ஞுகிறுப்போலும் ; தன்மையில் வந்த படர்க்கை. கூறிய=பலவின் பால் வினையாலஜையும் பெயர் ; கூறியவற்றை யென்று பொருள். கோள்ளல்—எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. நேடியோய்=

-
1. திருவாய்மொழி 7—5—3. 2. பெரியதிருமொழி 5—7—7.

முன்னிலையொருமை விளையாலைணையும் பெயர்; ஆறும்வேற்றுமைத் தொகை. முரண்—கோணலான காரியங்கள். தேறி என்னும் விளையெச்சத்தை முன்னிட்டுகளிற் கூட்டியுமரைக்கலாம், பின்னிட்டுகளிற் கூட்டியுமரைக்கலாம். (நடு)

ஃ முரணை வலிதோலைதற் காமேன்றே * முன்னம்

தரணி தனதாகத் தானே *—இரணியினைப்

புண்ணிரந்த வள்ளுக்கிரார் போன்னுழிக் கையால் * நி

மன்னிரந்து கோண்ட வகை. (நடு)

முன்னம்	முற்காலத்தில்,	பொன் ஆழி	{ அழகிய திருவாழி யைக் கொண்ட திருக்கையினால்
தரணி தனது ஆக தானே	{ பூமியெல்லாம் தன்னுடைய தென்று அஹுங்காரங் கொண்டிருந்த	மண் இரந்து கொண்ட	{ (மாவலியிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
இரணியினை	ஹிரண்யாஸாரனை	வகை	
புண் நிரந்த	புண்படுத்திப் பினந்த	முரணை வலி	{ (ஸ்ம்பாரிகளின்)
வள் உளிர் ஆர்	{ கூர்மையான நகங்கள் பொருந்திய	தோலைதற்கு	{ முரட்டுத்தனத் தின் மிடுக்கைத் தொலைக்கலா மென்றல்வோ?

[முரணைவலி.] ஆச்சிரிதவிரோதியான இரணியினைக் கிழித் தெறிந்தது போல மஹாபலிபையும் கொன்றூழிக்கலாமாயிருக்கச் செய்தேயும் அங்கங்கு செய்யாது, அழகிய வடிவெலுத்து யாசக னுப் பிற்கும் வகையாலே உலகங்கொண்டது ஏதுக்காக? “எம் பெருமான் இவ்வளவு ஸௌலப்பகுணமுடைபவன்” என்று எல்லாரும் தெரிந்துகொண்டு இக்குணத்தில் ஈடுபட்டுத் தங்களுடைய அஹங்காரத்தை விட்டொழிந்து ஆட்படக்கூடுமென்கிற திருவள்ளத்தாலோ? என்கிறார்.

“இரணியினைப் புண்ணிரந்த வள்ளுக்கிரார் பொன்னுழிக்கையால்” என்ற சொல்லாற்றலால், மாவலியையும் இரணியினைப் போலவே பங்கப்படுத்தவேண்டியது ப்ராப்தமாயிருக்கவும் அங்கங்கு செய்யாதது மேற்குறித்த கருத்தினாம—என்பது விளங்கும்.

தரணி—வடசோல். (நடு)

ஃ “முரணைவலி” “முரணைவலி” என்பன பாடபேதங்கள்.

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் * நானும்

புகைவிளக்கும் பூம்புனலு மேந்தி *—திசைத்திசையின்

வேதியர்கள் சென்றிரைஞ்சும் வேங்கடமே * வேண்சங்கம்

ஊதியவாய் மாலுகந்த லூர்.

(நூ)

	அற்பலன்களையும் பரமபுருஷார்த் தத்தையும் உட்புகுந்து	எந்தி	தரித்துக்கொண்டு
வகை அறு	இன்னவகை இன்னவகை என்று அறுதியிடுவதற் குறுப்பான	திசை திசையின்	பலதிக்குக்களில் நின்றும்
	வென்று	சென்று	வந்து சேர்ந்து
	இரைஞ்சும்	வணங்குமிடமான	
	வேங்கடம்	திருவேங்கட மலையானது,	
நுண் கேள்வி	ஸமங்கமார்த்த	வெஞ்ஞத் த சங்கைத்	
வாய்வார்கள்	ச்சுவண்முடைய வர்களான	வெண் சங்கம்	திருப்பவளத்
வேதியர்கள்	வைதிகர்கள்	ஊதிய வாய்	திடே வைத்து
நானும்	நித்தியமும்	மால்	ஊதின எம்
புகை	விளக்கும் } தூபதீபங்களையும்	உகந்த	திருவள்ளமுவந்து
பு புனலும்	{ புத்பங்களையும் தீர்த்தத்தையும்	ஊர்	எழுந்தருளி யிருக்கப்பெற்ற திவ்யதேசமாம்.

[வகையறநுண்கேள்வி.] மூன்று பாசுரங்களாலே திருமலையை அநுபவிக்கிறார். எம்பெருமான் திருவள்ளமுவந்து எழுந்தருளி யிருக்குமிடம் திருவேங்கடமலை யென்கிறார். அத்திருமலை எப்படிப் பட்டதென்னில்; தினங்தோறும் பலபல திசைகளினின்றும் வைதிகர்கள்வந்து தூபதீபம் முதலிய திருவாராதநஸாமக்ரிகளைக் கொண்டு ஆச்சரியிக்கப்பெற்றது—என்கிறார். அந்த வைதிகர்கட்கு விசேஷணமிடுகிறார் வகையறநுண்கேள்விவாய்வார்கள் என்று. ஸமங்கமான சாஸ்த்ரார்த்தங்களையும் அலகலகாக நிச்சயித் தறியக்கூடிய கேள்வி வாய்ந்தவர்கள்—பறூச்சுருதர்கள் என்ற படி.

வெண்சங்க முதியது பாரதப்போரில்.

....

(நூ)

ஊரும் வரியரவ மோண்குறவர் மால்யானை *

பேர வெறிந்த பேருமணியை *—காருடைய

மின்னென்று புற்றைடையும் வேங்கடமே * மேலசரர்

எம்மென்னு மால திடம்.

(நடவ)

ஊரும்	திரிசின்ற		மேகத்தினிடையே
வரி அரவம்	{ (உட்ம்பில்) கோடு களையுடைய ஸர்ப்பமானது,—	கார் உடைய மின் என்று	தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
ஒண் குறவர்	அழகிய குறவர்கள்		
மால் யானை	{ (பட்டி மேய்கின்ற) பெரிய யானைகள் (தங்களுடைய புன்த்தில் நின் றும்) அப்பால் போவதற்காக	புற்று அடையும் வேங்கடம்	{ புற்றினுள்ளே துழையுமிடமான திருமலை,
பேர		மேல சரர்	{ மேற்பட்டவர்களான நித்யஸ்லாரிகள்
எறிந்த	{ (அவ்யானைகளின் மேல்) வீசி யெறிந்த	எம் என்னும் மாலது	{ ‘எங்களுடையவன்’ என்று அபிமானிக்கும் படியாகவள்ள எம்பெருமானது
பெரு மணியை	{ பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு) .	இடம்	திவ்யதேசமாம்.

[ஊரும்வரியரவம்.] திருவேங்கடமலையே நித்யஸ்லாரி நிர்வாஹகளுன் எம்பெருமான் திருவள்ளமுவந்து எழுந்தருளியிருக்கு மிடமென்கிறார். திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள் முற்றும் மெய் யன்பர்க்கட்டு உத்தேசியமாயிருக்கும். ஸ்ரீகுலசேகராழ்வார் தம் முடைய பிரபந்தத்திலே டி நான்காந்திருமொழியிலே “வேங்கடத் துக்கோனெரிவாழுங் குருசாய்ப் பிறப்பேனே” “திருவேங்கடச் சுனையில் மீனுய்ப்பிறக்கும் விதியுடையேனுவேனே” “வேங்கடக் கோன் தான் உமிழும் பொன்வட்டில் பிழத்துடனே புகப்பெறுவே னுவேனே” “ஓவங்கடத்துச் செண்பசமாய்விற்குங் திருவடையே னுவேனே” “ஓவங்கடமலைமேல் தம்ரசுமாய்விற்குங் தவழுடையே னுவேனே” “வேங்கடத்துள் அன்னைய பொற்குவடா மருங் தவத்துனுவேனே” “திருவேங்கடமலைமேல் கானுருய்ப் பாயுங்

§ “ஊனேறு செல்வத்து” இத்யாதி.

கருத்துடையேனுவேனே ” “ திருவேங்கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் சிலையுடையேனுவேனே ” “ வேங்கடவா ! நின்கோயிலின் வாசல.....படியாய்க்கிடக்குதுன் பவளவாய் காண்பேனே ” என்று திருமலையிற் பலவகைப் பிறவிப்ரக்கக் குதூஹலித்து, கடைசியாக “ எழில் வேங்கடமென்று மெம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே ” என்று தலைக்கட்டியிருப்பதற்கேற்ப, இக் குலசேகராழ்வாரைப்போன்ற அத்யவஸராயமுடைய மஹான்களே திருமலையில் பாம்பாகவும் குறவராகவும் யானையாகவும் புற்றாகவும் வந்து பிறக்கிருப்பர்களாகையாலே அப்பொருள்களையும் எம்பெரு மானைப்போலவே உத்தேசயமாகக்கொண்ட இவ்வாழ்வார் இப்பாசரத்தாலே தம்முடைய ப்ரதிபத்தியை வெளியிடுகின்றுரைஞ்க.

குறவர்களுக்குப் புனங்காப்பது தொழில்; புனங்களிலே யானை முதலிய ஜந்துக்கள் பட்டிமேயப்புதும்; அவற்றைத் தாரத் திப் புனத்தைக் காவல்செய்து கொள்ளவேண்டிய குறவர் தாங்கள் பரண்களிலேயிருந்தபடியே தங்கள் கையிலுள்ள பெரிய மாணிக்கக் கட்டியை யானையின்மீது எறிவர்கள்—யானை புனத்தைவிட்டு அப் பால்போவதற்காக. அப்போது அங்குத்திரியானின்ற மலைப்பாம்புகளானவை யானையின்மேற்பட்ட ரத்னத்தைக்கண்டு, யானையை மேகமாகவும் ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து மேகத்தில் மின்னலுண்டானவுடனே இடி உண்டாகுமாகையாலும், பாம்புகள் இடிக்கு அஞ்சி ஒளிக்கு மியல்வடையனவாகையாலும் அப்பாம்புகள் புற்றினுள்ளே புகாநிற்கும்: இப்படிப்பட்ட தன்மைவாய்ந்த திருமலை எம்பெருமானது திருப்பதியாம் என்றாயிற்று.

ஊரும்வரியரவும்—இயற்கையாகத்திரிகின்ற பாம்பு என்று வது, யானையை விழுங்குவதற்காகத் திரிகின்ற பாம்பு என்றுவது பொருள்கொள்ளலாம். பாம்புகள் யானையை விழுங்கவல்லனவோ? எனின்; கேண்மின்;—சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப்போய்விடுமென்றும், பல மலைப்பாம்புகள் யானையை அனுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ் நால்களால் தெரிகின்றது; ‘திரையன் பாட்டு’ என்ற ஒர் பழையநாலில்—“கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ணை மென்றஞ்சிப், படங்கொள்பாம்பும் விடாகம்புகூழம், தடங்கொள்

உச்சித்தாழ் வரையடுக்கத்து” என்றனால் பாம்பு யானையைக் கண்டு ‘இது அதிக்கையினால் நம்மைத் தொலைத்திடும்’ என்று நிச்சயித்து அஞ்சி பொளிக்குமென்பது தெரிகின்றது. இனி, சங்கநூல்களுள் ஒன்றான நற்றினையில் “ஞால்வாய்க்களிறு பாங் தட்பட்டெனத், துஞ்சாத்துயரத் தஞ்சபிடிப்பூசல், நெடுவரை விடரகத்தியம்பும், குடுமான் புல்லிய காடிறந்தோரே” (14) என்றும், தேவாரம் திருக்கயிலாயும் முகல் திருமுறை இரண்டாம் பாட்டில் “பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்கவிருள் கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலைபாரே” என்றும், கம்ப ராமாயணம் சித்திரகூடப்படலத்தில் (34) “இஷ்கொள் வேழுத்தை எயிற்றெனுடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசணம் கற்றறிந்தவ ரென வடங்கிச், சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித் தேறப், படிகடாமெனத் தாழ் வரைகிடப்பன பாராய்” என்றும் சொல்லியிருக்கையாலே, பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது ஆகவே, பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளித் தல் சிறுபானமையும், விழுங்குதல் பெரும்பான்மையுமாயிருக்கு மென்று கொள்ளக்கடவது. 1. “கரியமாழுங்கிறப்படலங்கள் கிடந்து அவை முழங்கிடக், களிரென்று பெரிய மாசணம் வரை பெனப் பெயர்தரு பிரிதி” என்ற திருமங்கையாழ் வார் பாசரத்தின் பெரியவாச்சான்பிள்ளை விபாக்கியானத்தில், நஞ்சீயர்க்கும் நம் பிள்ளைக்கும் விளங்கத்தாக அருளிச்செய்யப்பட்டுள்ள ஸம்வாத மொன்று இங்கே அனுஸந்திக்கத்தக்கது.

வரி அரவம்=பாம்பின் உடலில் இயற்கையாகவுள்ள கோடு களைச்சொன்னபடி. ஒன்று குறவர்=சிறந்த குறவர் என்றபடி. குறவர்க்குச் சிறப்பு யாதெனில்;—“இவர்களுடைய பாட்டன் பாட்டனிலே யொருத்தன் பூமியிலே இறங்கினான் என்னும் பழியின்றிக்கேயிருக்கை” என்று பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானமாதலால், வம்ச பரம்பரையாகத் திருமலையைவிட்டுக் கீழிறங்காமல் அவ்விடத்தே நித்யவாஸம் பண்ணியிருக்ககேயே கிறப்பாமென்க.

“மால் யானை பேர ஒன்றுக்குறவர் எறிந்த பெருமணியை ஊரும்

வரியரவும் (கண்டு) காருடைய மின்னென்று புற்றைடையும் வேங்கடம்” என்று அங்வயக்ரமம் காண்க. மலைகளிலே நவமணிகள் நிரம்பிக்கிடக்குமாதலாலும், நமக்கெல்லாம் ஸாதாரணமான கல்லு கள் போலே குறவர்க்கு மணி மாணிக்கங்கள் எளியன வாதலாலும் யானையைத் துரத்தவேண்டிய குறவர் பெருமணியை விட்டெறிந்தனரென்க.

காருடைய மின்னென்று புற்றைடையும்வேங்கடம்=பாம்புகள் மேகத்தைக்கண்டு யானையாக ப்ரமிப்பதும் உண்டு ; யானையைக் கண்டு மேகமாக ப்ரமிப்பதும் உண்டு. “கரியமாழுசிற் படலங்கள்” என்ற கீழுதாஹி துரத்த பெரியதிருமொழிப் பாசுரத்தில், மேகத் தைக்கண்டு யானையாக ப்ரமித்தபடி சொல்லிற்று ; இப்பாட்டில் யானையைக்கண்டு மேகமாக ப்ரமித்தபடி சொல்லுகிறது.

மேல் சுரர் எம்மென்னும் மாலாதிடம்=மேலான சுரர் என்று வித்யஸ்மரிகளைச் சொன்னபடி. ‘ஸ்ரா’ என்ற வடசொல் தேவ தைக்குப் பெயர். “எம்மென்னும்” என்றது—‘எம்முடையது, எம்முடையது’ என்று மேல்விமும்பழியான என்றபடி. அப்படி மேல்விமுந்து ஆச்சரியிக்கத்தக்க பெருமைபொருந்திய இடம் என்றுவது, மேல்விமுந்து ஆச்சரியிக்கத்தக்க பெருமாலுடைய இடம் என்றுவது பொருள்கொள்ளலாம். ... (நட.)

இடந்தது பூமி யேதேதது குன்றம் *

கடந்தது கஞ்சனை முன்னஞ்ச *—கிடந்ததுவும்

நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே *

பேரோத வண்ணர் பேரிது.

(நட.)

பேர் ஒதம்	{ பெரிய கடவிள் நிறம்போன்ற நிறமுடைய பெருமான்	எடுத்தது	{ குடையாக வெடுத்துப் பிடித்தது
வண்ணர்		குன்றம்	
முன்	{ மஹாவராஹமாகிக்) கோட்டாற் குத்தி யெடுத்தது	அஞ்ச	{ அஞ்சி முடிந்து போம்படி செய்தது
இடந்தது		கடந்தது	
ஆயி	ஆயியாம்;	கஞ்சனை	கம்ஸனையாம்;

கிடந்ததுவும்	$\left\{ \begin{array}{l} \text{திருக்கண் வளர்ந்} \\ \text{தருளின து} \end{array} \right.$	பெரிது	$\left\{ \begin{array}{l} \text{பெருமை யெல்லாம்} \\ \text{நின்றதுவும்} \end{array} \right.$
ஒதம் சீர் மா கடல்	$\left\{ \begin{array}{l} \text{பெருவெள்ள} \\ \text{முடைய திருப்} \\ \text{பாற்கடலிலாம்;} \end{array} \right.$	தோற்ற நின்றது	வேங்கடம் திருமலையிலாம்.

[இடந்ததுபூமி.] எம்பெருமானுடைய பல செயல்களை அது ஸங்தித்து இனியராகிறூர். முன்பு மஹாப்ரளயத்தில் அண்டபித் தியில் ஒட்டிக்கிடந்த பூமியைப் பழாவராஹமாகி உத்தரித்தான்; இந்திரன் பசிக்கோபத்தால் ஏழூள் விடாமழை பெப்பித்தவன் ரு திருவாய்ப்பாடியைக் காத்தருள்வதற்காகக் கோவர்த்தன மலையைக் குடையாகவெடுத்துப் பிடித்தான்; சாதுசனங்களை நலிந்துகொண்டிருந்த கம்ஸனைக் கொண்டிருந்ததான்; அவதாரங்களுக்கு மூல கந்தமாகத் திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளானின்றுன்; வாரனேர்க்கும் மண்ணேர்க்கும் வைப்பாகத் திருவேங்கடமலையிலே தன்பெருமையெல்லாம் பொலிய நின்றருள்கின்றுன்—என்று இப்பாட்டில் அதுவர்திப்பதன் கருத்தாவது—இப்படி ஓயாமல் பிறர் காரியமே போதுபோக்காயிருக்கின்ற எம்பெருமானுடைய சீர்மை வருணிக்கமுடியாதது என்றதாம்.

இப்பாசரத்தின் வியாக்கியானத்திலே பெரியவாச்சான் பின்னை அருளிச்செய்கிறூர்—“நாம் பெருமாளை யுகந்தோமென்று சோற்றை யுகப்புதோம்; சோற்றையுகந்தோமென்று நாலும் பத்தும் பட்டினி விடுவுதோம்; ஸ்த்ரீகளையுகந்தோமென்று சூது சதுரங்கம் பொருதல் உறங்குதல் செப்புதோம்; ஒன்றிலும் ஸ்நேஹமில்லை.” என்று. அற்புதமான இந்த பூநீஸுக்திகளின் உட்கருத்து யாதெனில்;—ஸம்லாரிகளான நம்முடைய போது போக்குக்கும் மெய்யடியார்களான ஆழ்வார்களுடைய போதுபோக்குக்கும் நெடுவாசியுண்டு; நாம் ஒரு விஷயத்திலும் பிடிமான மில்லாமலிருக்கிறோம்; ஆழ்வார்களோ தாம் பிடித்த பகவத்விஷயத்தை ஒரு நொடிப்பொழுதும் விடாமல் அதுதன்னிலே தோள் மாறுகின்றனர்; இடந்ததுபூமி, எடுத்தது குன்றம் என்றிப்படி எம்பெருமானுடைய சேஷ்டதங்களை மாறிமாறி அதுபவிக்கிறோயொழிய வேறொன்றில் நெஞ்சு செல்லப் பெறுகின்றிலர்; நாமெல்லாரும் இப்படி பகவத்விஷயத்தில் பற்றுதலில்லாமல்

கெட்ட விஷயத்தைப்பற்றி யிருக்கிறோம்; இருந்தாலும் அதை வாவது ஏதேனுமொன்றைப்பற்றிப் பிடித்தபிடி விடாமல் தின்னியோமா யிருக்கிறோமோவெனில்; இல்லை; நாம் பெருமாளை ஸேவிக்க ஆசையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு கோவில் களுக்குப் போகிறோம்; போனாலும் அங்குப்போய்ச் செய்வது புளியோரை பொங்கல் தோசை வடை முதலியவற்றையிட்டு வயிற்றை நிரப்புவதேயன்றிப் பெருமாளை அன்பார ஸேவித்த பாடில்லை; சோற்றை உக்கிற நாம் அதிலாவது ஒரு பிடிவாதங் கொண்டிருக்கிறோமோ வென்னில்; அதுவுமில்லை; ஏகாதசி முதலிய சில விரதங்கள் அனுட்டிப்பதுபோலக் காட்டி வயிற்றை யடக்கிப் பட்டினிகிடக்கின்றோம். இஃது இருக்கட்டும்; வேசிகளை யதுபவிக்க விரும்பி அவர்களின் வீட்டுக்குப்போகிறோம்; அதையாவது பிடிமானமாகச் செய்கிறோமோ வென்னில்; இல்லை; அங்குப்போய்ச் சூதாடியும் சதுரங்கமாடியும் உறங்கியும் போதைப்போக்கி வருகிறோம்; இப்படி நாம் கெட்டகாரியங்களைச் செய்தாலும் அதிலும் ஒரு பிடிவாதமில்லாமல் பலபல காரியங்களிலே நெஞ்சு செலுத்திக்கிடக்கிறோம்; ஆழ்வார்களோ, பகவத் விஷயத்தைப் பிடித்து அதில் ஓய்வு இல்லாமல் ‘கொக்குக்கு ஒன்றேமதி’ என்னுமாபோலே ஒரேபிடிவாதமாயிருந்து அதுப விக்கிரூர்கள்; இவர்களுடைய படி எங்கே!, நம்முடைய படி எங்கே!, என்று ஆழ்வார்களின் நிலைமையைப் பாராட்டியும் ஸம்ஸாரிகளின் நிலைமையைப் பழித்தும் பேசினபடி. (நக)

பேருவில் பகழிக் குறவர்கைச் சேந்தி *

வேருவிப் புனர்துறந்த வேழம் *—இருவிசம்பில்

மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே * மேலசரர்

கோன்வீழக் கண்கேந்தான் குன்று. (ஶ०)

பெரு வில்	பெரிய வில்லையும்	செம் தி	சிவங்த நெருப்புக்கு
பகழி	{ அம்புகளையு முடையான	வெருவி	பயப்பட்டு
குறவர்	குறவர்களினுடைய	புனம் துறந்த	{ கொல்லையை விட்டு நீங்கின
கை	கையிற்பிடித்திருந்த	வேழம்	யாளையானது,

இரு விசம்பில்	{ பரந்த ஆகாசத்தில் நின்றும்	அஞ்சம்	பயப்படுமிடமான
		வேங்கடம்	திருவேங்கடமானது,
மீன் வீழு	நகூத்திரம் விழு அதனைப்பார்த்து (நாம் அப்பால் போக முடியாத படி குறவர்கள் கைக்கொள்ளிலை யைப் பூமியிலே எறிந்தார்கள் என்று பராமித்து)	மேல்	முன்பொருகால்
		அசரர் கோன் { இரணியாசரனை வீழு கண்டு { முடித்து உகந்தான் { (ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று) மகிழ்ந்த பெருமானுடைய திருமலையாம்.	

[பேருவிற்பகழி.] “வேங்கடமே அசரர்கோன் வீழுக்கண்டு உகந்தான் குன்று” —பாகவத விரோதியான இரணியனைத் தொலைத் துப் பரமபாகவதனுன ப்ரஹ்லாதனைக் காத்தருளின பெருமான் அந்த ஆச்சிரிதபகூபாத மஹாகுணத்தை வெளியிட்டுக்கொண்டு இன்றைக்கும் ஸேவைஸாதிக்குமிடம் திருமலையெண்கிறூர். அத்திரு வேங்கடம் எப்படிப்பட்டதென்ன, அவ்விடத்துச் செய்திகளில் ஒன்றை யெடுத்துரைக்கிறூரிதில். திருமலையிற் கொல்லைகளில் (இராக்காலங்களில்) யானை பட்டி மேய, அதனைத் தூரத்துவதற்காக அம்புதொடுத்தவில்லை ஒரு கையிலேகொண்ட குறவர்கள் மற் றெரு கையிலே தீவட்டியைக்கொருத்திப் பிடித்துக்கொண்டு அதட்டிச்செல்ல, அத்தீவட்டியையும் அம்புகோத்த வில்லையும் கண்ட அக்களிறு அஞ்சி ஒடிப்போக, அகஸ்மாத்தாக ஆகாசத்தில் நின்றும் நகூத்திரம் அவ்யானை பதறிச்செல்லும் வழியிடையே வந்து பெருஞ்சோதியுடனே விழு, அதைக்கண்டு இது நகூத்தர மென்றுணராது ‘குறவர்கள் கைத்தீவட்டியையே கீழேறிந்தார்கள்’ என்று ப்ரமித்து ‘இவ்வழியை நாம் எப்படி கடந்து செல்ல வல்லோம்?’ என்றஞ்சித் திகைத்து நிற்குமிடமாம் அத்திருமலை.

அஸ்தானே பயசங்கை பண்ணுகிற யானையின் செய்தியைக் கூறின விதனுல்—அஸ்தா நே பயசங்கைபண்ணி எம்பெருமானுக்கு மங்களாசாலநம் பண்ணுகிற மஹான்களின் இருப்பை நினைப் பூட்டினுராகக் கொள்ளலா மென்ப. (50)

குன்றனைய குற்றஞ் சேய்யினும் குணங்கோள்ளும் *

இன்று முதலாக வென்னேஞ்சே *—என்றும்

புறனுரையே யாயினும் போன்னூழிக் கையான் *

திறனுரையே சீந்தித் திரு.

(சக)

என் நெஞ்சே எனது மனமே!,

என்றும் எப்போதும்

புறன் { (உள்ளூர் இல்லா
மல்) மேலுக்குச்
உரையே { சொல்லுகிற
ஆயினும் { வார்த்தையா
விருந்தாலும்

பொன் ஆழி { சக்ரபாணியான
கையான் { எம்பெருமான்
திறன் { விஷயமாகப்
உரையே { பேசும்
பேச்சையே

சிந்தித்து இரு { அநஸங்கித்துக்
கொண்டிரு;

(அப்படியிருந்தால்)

இன்று { இன்று தொடங்கி
முதலாக } இன்று தொடங்கி

குன்று { மலைபோல் (பெருப்
அனைய { பெருத்த)
குற்றம் { குற்றங்களைச்
செய்யினும் { செய்தாலும்

குணம் { (அவற்றையெல்லாம்
கொள்ளும்) எம்பெருமான்)
குணமாகவே { குருவுள்ளும்
திருவுள்ளும்
பற்றுவன்.

[குன்றனையகுற்றம்.] எம்பெருமானுடைய வாத்ஸல்யகுணத்தி
லீடுபட்டுப் பேசுகிறார். நெஞ்சே!, ஆந்தரிக்மான அன்பின் மிகு
தியினலே சொற்களைத்தொடுத்து எம்பெருமானைத் துதிப்பார்
பலருண்டு; அப்படிப்பட்ட அன்பு நமக்கு இல்லாமையினால்
கழுத்துக்கு மேற்படவே சில சொற்களை நாம் கபடமாகச் சொல்ல
வல்லோம்; அப்படி மேலுக்குச்சொல்லுகிற வார்த்தையாபிருந்தா
லும் அது பகவாணப்பற்றின வார்த்தையாக இருந்துவிடுமாயின்
பயன்படும். எம்பெருமான் “இதுவாவெந வூங்பூது நது
ஜெயங் கயங் வந = மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்
சன” [ப்ரீதியை பாவனைசெய்து வருபவனையும் கைவிடமாட்டேன்]
என்று சொன்னவனுகையாலே நாம் மேலுக்குச் சொல்லுகிற
வார்த்தையையும் அவன் கணத்தாகத் திருவுள்ளம்பற்றித் தன்
னுடைய வாத்ஸல்ய குணத்தை நம்மேல் ஏறிப்பாயவிடுவன்; நாம்
மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் 1. “என்னடியாரது
செய்யார் செய்தாரேல் நன்று சேய்தார்” என்னுமவனுடைய

திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்; அவன் நமது ஆபிமுக்கியத்தை மாத்திரமே எதிர்பார்ப்பவனுதலால் நாம் மேலுக் குச்சொல்லும் வார்த்தையும் அவனுக்குக் கார்யோபயோகியாக ஆய்விடுக்காண்—என்றாயிற்று.

ஸ்ரீவைகுண்டத்திலே எம்பெருமான் நித்யர்களோடும் முக்தர்களோடும்கூடிப் பரிபூர்ணநுபவம் பெருநிற்கச்செய்தேயும், அதனால் அப்பெருமான் சிறிதும் மகிழாது, பல சின்லைகளைப் பெற்ற ஒரு தகப்பனார் ஒரு மகன்மாத்திரம் தேசாந்தரத்திலிருக்க மற்ற எல்லாப்புத்திரர்களோடும் கூடி வாழாரின்றுலும் அதனால் மகிழ்ச்சியடையாமல் தேசாந்தரத்திலுள்ள புத்திரனது பிரிவையே சினைத்துப் பரிதுபித்திருக்குமாபோலே எம்பெருமானும் ஸம்லாரிகளான அஸ்மதாதிகளின் பிரிவையே சினைத்துப் பரிதாப முற்று, நம்மோடே கலந்து பரிமாறுவதற்காகக் கரணகளேபரங்களை நமக்குத்தந்தருளி அவற்றைக்கொண்டு நாம் காரியஞ்சு செய்யும்படியான சக்தி விசேஷங்களையும் நமக்குக்கொடுத்து, மிகவும் அஹங்காரிகளான நம்மெதிரில் தான் ப்ரத்யக்ஷமாக வந்து நின்றால் நாம் பொறுமைகொண்டு ஆணையிட்டாகிலும் தன்னைத் தூரத்திலிடுவோமென்றெண்ணி ஒருவர்கண்ணுக்குஞ் தோற்றுதபடி, உறங்குகிற குழந்தையைத் தாயானவள் முதுகிடீல அணைத்துக் கொண்டு கிடக்குமாபோலே எம்பெருமான்றுலும் தானறிந்த ஸம்பந்தமீ காரணமாக நம்மை விடமாட்டாமல் அந்தர்யாமியா யிருந்து தொடர்ந்துகொண்டு நம்மையொருகாலும் கைவிடாமல் ஸத்தையை நோக்கிக்கொண்டு நமக்குத் துணையாய்ப் போருமளவில், நாம் கெட்ட காரியங்களிலே கைவைத்தோமாகில் நம்மைத் திருப்பமாட்டாமல் அதுமதிபண்ணி உதாவலிநரைப்போலேயிருந்து திருப்புகைக்கு இடம்பார்த்துக்கொண்டேயிருந்து, நாம் செய்கிற தீமைகளிடீல ஏதேனுமொரு தீமையாவது \$ நன்மையென்று பேரி

\$ விஷய ப்ரவணங்கு வேசிகளைப்பின்தொடர்ந்து அடிக்கடி கோவில் களிலே நுழைந்து புறப்படுகை; வயலில் பட்டிமேய்ந்த பசுவை அடிப்பதாகத் தூரத்திக்கொண்டு போம்போது அது ஒரு கோவிலைப் பிரதக்கிணம் பண்ணிக் கொண்டு ஒடுக்கிறவளவிலே அதை விடமாட்டாத ஆக்ரஹத்தாலே தானும் அக்கோவிலை வலஞ்செய்கை; (சிசுபாலாதிகளைப்போலே) நின்தை செய்வதற்காகத் திருநாமங்களைச்சொல்லுகை முதலியன.

தக்குழப்தாயிருக்குமோவன் று பார்த்துவந்து, அப்படிப்பட்ட தீமைகளைக் கண்டுபிடித்து “என் ஊரைச்சொன்னும், என் பேரைச்சொன்னும்” என்றிப்படி. சில ஸாக்ருதங்களை ஏறிட்டு மடிமாங்காயிட்டுக் காரியம் செய்கிறுனென் று இதிஹாஸ புராணங்களிலே கானு நின்றோமாகையாலே, இப்படி. அதுக்ரஹிப்பதற்குச் சிறிது வ்யாஜமாத்திரத்தை எதிர்பார்த்துத்திரிகின்ற எம்பெருமா னுடைய திருவுள்ளத்துக்கு இயைய “புறஞுரையோயினும் போன்னுழிக்கையான்திறஞுரையே சிந்தித்திரு” என்றருளிச் செய்தாரிங்கு.

“குன்றனைய குற்றஞ்சேய்யினுங் குணங்கோள்ளும்” என்ற முதலடிக்கு இரண்டுவகையாகப் பொருள்பணிப்பர். (1) நாம் மலை மலையாகக் குற்றங்கள் செய்தாலும் எம்பெருமான் அவற்றில் திருக்கண் செலுத்தாமல் குணமாகவுள்ளவற்றையே கண்டுகோள்வன்—என்பதாக ஒரு பொருள் : (2) நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் அவற்றையெல்லாம் தான் குணமாகக்கொள்வன் (அதாவது) போக்யமாகக் கொள்வன்—என்பதாக மற்றொரு பொருள் : இவற்றுள், முதற்பொருளைவிட இரண்டாம் பொருள் சிறக்கும். குற்றங்களிற் கண்செலுத்தாமல் குணமாகவுள்ளதையே கொள்ளுகிறுனென்னும் பொருளில், நம்மிடத்தில் குணங்களுஞ் சில உண்டென்று வெளியிட்டபடியாகும் : 1. “க்ஷூதவஸ்ரூத
கவஸ்ராத்ராத்ரூதை
ஶபாலாபாணாவுவெலா
கெஶாதை
காஷாவாலூஹவஸ்ராவுதை
வாஷாதாஷயம் நதிஂ தா
வருணை = அக்ருதஸாக்ருதகள் ஸாதுஷ்க்ருத்தரஃ சுபதுணல்வ
லேசதேசாதிகஃ—அசபதுணபரஸ்ஸஹஸ்ராவ்ருதஃ வரதமுருதயம்
கதிம்த்வாம் வருணே.” என்றாற்போலே, குற்றங்களை கூடுபூரித் திருப்பதாகவும் குணமென்பது வலவேசமுமில்லையாகவும் அதுலங் தித்துக்கொள்ளும் பெரியோர்களின் கருத்துக்கிணங்க, ‘குற்றங்களையெல்லாம் குணமாகக் கொள்வன்’ என்னும் பொருள் மிகச் சிறக்கும்.

குற்றங்களை நற்றமாகக் கொள்வனென்னு மிப்பொருளின் ஸாரஸ்யத்தைப்பற்றிச் சில சொல்லவேண்டிற்றுன்டு ; கேண்

மின் ;—இவ்வுலகின் நண் மதிலிகற்பால் பினங்கும் சமயங்கள் பலபலவுண்டு ; ‘எம்பெருமானை இல்லை’ என்கிற பாற்றியஸமயி களும், எம்பெருமானுரை அுண்டென் நிசைந்து ‘அவனுக்குக் குணமில்லை’ என்கிற [விரக்குண ப்ரஹ்மவாதிகளான] குத்ருஷ்டி களும் ஏற்பட்டிருப்பதுபோல்வே, எம்பெருமானையும் அவனுக்குக் குணங்களையும் இசைந்துவைத்து ‘ஆனால் அக்குணங்கள் ஒர் எல்லையிடையன்’ என்னுங் கொள்கையிடையாரும் சிலருண்டு. “உயர்வற வயர்நலமுடையவன்” என்ற ருளிச்செய்த ஆழ்வாரையும், “கநவபிகாதிஶயாஸஂவேபுப் கடமூணமாணமண்ளவ சிஹாண்டவீ! = அநவதிகாதிஶயாஸங்கமேய கல்யாணகுணகடனாக மஹாரணவீ!” என்ற ருளிச்செய்த எம்பெருமானுரையும் வழிபடுகின்ற ஸாத்திர்களின் வித்தாந்தம் ‘எம்பெருமானுடைய திருக்குணங்களின் அதிசயத்திற்கு எல்லையில்லை’ என்பதேயாம். எம்பெருமான து எண்ணிற்கு குணங்களுள் வாத்ஸல்யம் என்பது ஒன்று. (அடியார்களின்) குற்றங்களைக் காணுதிருக்ககேயே வாத்ஸல்யமென்று சிலரது கொள்கை. அங்கனன்றியே, ‘தோஷங்களையும் போக்யமாகக் கொள்ளுதலே வாத்ஸல்யம்’ என்பது ஸத்ஸம்ப்ரதாயவித்தாந்தம். இங்கனே பொருளாகில் சாஸ்தரார்த்தங்கள் வ்யாகுலங்களாய் விடுமென்று பிரதிபக்ஷிகள் பகர்வதுண்டு; அஃது எம்பெருமானுடைய குணத்திற்குக் குறை கூறினபடியாமத்தனே. அடியார்களுடைய தோஷங்களைக்கண்டு வெறுப்புக் கொள்ளாதே அவர்களைக் கைக்கொள்வதற்கு அந்த தோஷங்களைபேய் \$ பச்சையாக்குகை-வாத்ஸல்யம், என்னும் ஸத்ஸம்ப்ரதாயப் பொருளில் குறை இறையுமில்லை. ‘தோஷங்களை போக்யமாகக் கொள்வதென்பது குணமா? அன்றா? ’ என்று பொதுவாகக் கேட்கிறோம். எம்பெருமான் விஷயத்திலே இக்கெள்வி கேட்கிறோமென்று கொள்ளாமல் ஸாமாந்யமாகக் கேட்கிறோமென்று கொண்டு விடையளிக்க வேணும்; “வஸஂவைநிவெஷஷாநிதெஷ்டா ஹ்ரீதி: வெஹ: ; யஸு விவாகா: சூஷாநலயஸஂகிதீ, சொஷாநவஹாவஹ: , சொஷவி ம-ாணத்வ-ாஜிரிதூாதய:.” [உறவினர்களிடத்துவைக்கும் அன்புக்குப் பல பரிபாகங்களுண்டு; அவையாவன: \$ பச்சை—உபஹாரம்.

காஷணமின் றியே பயத்தை சங்கிப்பது, தோஷம் தோற்று திருக்கை, தோஷத்தையும் குணமாக்காள் ஞாக முதலியன.] என்று ச்ருதப்ரகாசிகையிலே அருளிச்செய்திருக்கையாலே, குற்றங்களையும் நற்றமாகக் கொள்ளுகியென்பது சிறந்த குணமேயாம் என்ன வேணுமேயன்றி, குணமன் தென்னவாண்ணதூ. “வாது முந்தாசி தொவெஷ்டவி ஹண்தவொதி^१” என்று ஸமங்வயாதிகரண ச்ருதப்ரகாசிகையிலுமிருள்ளது. ஆகவே, குணமென்று ஏற்படுகிற விது எம்பெருமானுக்கு இல்லையென்றால் அவனுக்கு ஒரு குணம் குன்றியதாகிறது. அப்பொது, பகவத்துணங்களுக்கு இட்ட ‘யர்வறவுயர்’ என்ற விசேஷணமும் ‘அநவதிகாதிசய’ என்ற விசேஷணமும் பழுதேயாம்.

உண்மையில் தோஷமானவற்றை குணமென்று க்ரஹித்தால் இது ப்ராந்திஜ்ஞாநமாகையாலே எம்பெருமானை ப்ராந்தனென்று சொன்னபடி யாகாதோவென்னில்; ப்ரேமத்தின் கனத்தாலே வரும் ப்ரமமெல்லாம் \$ அடிக்கழுஞ்சிபெறுமே. ‘உலகமடங்கலும் எனக்கு சரீரம், நானுள்ளுவனே சரீரி’ என்றுரைத்த பெருமான் தானே அதற்கு முரணுக “ஜ்ஞாநி து ஆத்மைவ மே மதும்” என்று கீதையிலருளிச் செய்தானே: இதனையும் ப்ரமமென்ன வேண்டாவோ? தூப்புலம்மானருளிச்செய்த விரோதபரிஹார ரஹஸ்யத் திலே—“ஸர்வசேஷியான ஸர்வேசுவரன் ஆச்சிதர்களைப்பற்ற சேஷமாயிருக்குமிருப்பு குணக்ருதமாய் ப்ரீத்யாதிசயதே துவாகை யாலே தோஷமன்று” என்றுள்ளது கண்ணாக்கோ? 1. “உன்ன தென்ன தாவியும் என்ன துன்னதாவியும்” என்றவிடத்துக்கு ஆளுவந்தாரருளிச் செய்யுமது அறிவிர்களோ? ஸர்வரக்ஷகனுன் எம பெருமானை ரகஷ்யகேடியிலேயாக்கி மங்களாசாஸநம் பண்ணுவதும் ப்ராந்திகார்யமென்றிட்டு தூஷிக்கப்படவேணுமே. சோன்பு நோற்கை, காமன்காவிலே விழுகை, மடலூர்வேண்ணகை முதலிய ப்ரபந்நஸந்தானப்ரவ்ருத் திகளையும் ப்ராந்திகார்யமென்றுக்காண்டு ஆழ்வார்களையும் இகழுவேணுமே. 2. “ஆங்காரவரசமது கேட்டு ஆழலுமிழும் பூங்காரரவு” 3. “வெறுநாட்டுவாநாக்காவுவுவநி

\$ அடிக்கழுஞ்சிபெறுமென்றது—அத்தமோத்தமம் என்றபடி.

1. திருவய்மொழி ५-३-४. 2. நானமுகன் திருவந்தாதி—10.

3. ஸ்ரீகுணரத்நகோசம்.

விராஹயம் ஶாஷ்டி-மகராவிசூலைவெறு : ” இத்யாதிப்படியே * நலமந்தமில்லதோர் நாட்டினங்கூட இருள்தருமானாலத்திற்போல பயசங்கைபண்ணிக் கலங்குகின்ற அயர்வறுமமர்களையும் அறிவிலாமனிசரோடொக்க நினைக்கவேணுமே.

“வளஸரீரும் நாடி—இந்ஜிநவைஸ்ரூவிடிஶாயா ஸுவிஹ
தவைஷிராவி தும்” [வெளசில்ய குணமாவது—மந்தஜனங்களோடு தான் கலந்து பரிமாறும்போது, தான் மிகப் பெரியவன் என்கிற எண்ணத்தைத் தவிர்த்துக்கொள்ளுகை] என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிச்செய்கிறார் ; எம்பெருமான் ‘மஹாதோ மஹீயாந்’ என்னப்பட்ட தன்னை மந்தனிலும் கடைகெட்ட மந்தனாக நினைத்துக்கொள்வது எங்கனே கொல் பொருந்துவது ?

“ஜ்ஞாநவிபாககார்யமான அஜ்ஞாநத்தாலே வருமவை யெல்லாம் அடிக்கழுஞ்சபெறும்” என்ற ஸ்ரீவசநபூஷண ஸ்ரீஸுமக்திக்கு இசைந்து, கீழ்ச்சொன்ன விஷயங்களையெல்லாம் உபபநந்தமென்னும்போது இக்கணக்கிலேதானே ‘தோஷேஷா குணத்வபுத்தி’ என்கிற ப்ரக்ருத விஷயத்தையும் பொருந்தவிட ப்ராப்தம்.

அமரவிம்ஹன் தான் இயற்றிய கோசத்திலே “விழவூ
வத்தும் = வத்ஸலனைன்றுல் ஸ்நேஹமுடையவன்” என்றுனே யன்றி “ஹாஞ்சூபா வத்தும் = ப்ரமமுள்ளவன் வத்ஸலன்” என்றுனில்லை—என்றெருந்துகாடி சொன்னார் சிலர் ; குற்றத்தை நற்ற மாகக் கொள்ளுகையென்கிற குணத்வஜ்ஞாநம் ஸ்நேஹவிபாகம்—(அதாவது) அன்பு முற்றின அவஸ்தை என்று ச்ருதப்ரகாசிகையில் அருளிச்செய்திருக்கையாலே, பரமகாஷ்டாபந்த [—முதிர்ந்த எல்லையில் நின்ற] ஸ்நேஹமேயிறே வாத்ஸல்யமாவது. ஆகையாலே அமரவிம்ஹன் சொன்னது பொருத்தமுடைத்தே. ஸ்ரோ || செந் தொஹவு ராயாஷாவாவயிதயா தொவெஷி மாணதமு தொ
ஹாஜஹெஹு ஹி வூஷாஷ-நாய-நார-ஹி : ஸ்ரீஹாஷ-டீகாக்கு
தள | வனவனாதீராவிற் ஹகோஸவரிதம் விழத்வாதமுபொயா
வய-ஶாயதுவாஜாஹாவியாரா வெங்ஜாவடிதி வூ-டூ || என்று
ஸம்ப்ரதாயவித்தாஞ்ஜநத்திலும் சொன்னேம்.

தோஷத்தில் தோஷத்வமென்கிற தன்மை எப்போதும் தோற்றிக்கொண்டேயிருக்க, தோஷத்தைக்கண்டு குணமென்று க்ரஹிப்பது எம்பெருமானுடைய ஸர்வஜ்ஞதைக்கும் தத்வஜ்ஞதைக்கும் கொத்தையாம்—என்றும் ஒரு கோடி சொல்லுவர்கள் ; அந்தோ !, ‘தோஷத்தைக் காணுதிருக்கை வாத்ஸல்யம்’ என்னுங் கொள்கையுடையார் தாழும் இந்த தூஷணத்திற்குப் பரிஹாரம் பண்ணித் தீரவேணுமீ. ஸர்வஜ்ஞனுக்கு அஜ்ஞானத்தை அங்கீகரிப்பதோடு அந்யதாஜ்ஞாநத்தை அங்கீகரிப்பதோடு வாசியில்லை கிடைக்கிறது. ஒரு வஸ்துவை உள்ளபடி அறியாதவளவில், அடியோடு அறியாமையும், ஸம்சயாதமாவாய்த் திலகத்து நிற்பதும், விபரீதமாக அறிவதும் ஆகிய எல்லாம் துல்ய யோக கேஷமென்பது விவாதமந்த விஷயமாதலால், எம்பெருமானை இவர்கள் அஜ்ஞனுக்கச் சொல்லுவதோடு நாம் அந்யதாஜ்ஞாநியாகச் சொல்லுவதோடு ஒரு வாசியில்லையே. [தோஷங்களைக் காணுவதை அங்ஞனென்றபடி ; தோஷங்களை குணமாகக் கொள்வதை அந்யதாஜ்ஞாநியென்றபடி.]

ஸஹஸ்ராமத்திலே “பக்தவத்ஸலஃ” என்ற திருநாமத்திற்கு பகவத்குண சிர்ப்பணத்திலே பாஷ்ய மருளிச்செய்யா வின்ற பட்டர் “^தகாலஹஸங்கு^தவிஷயதாநுகாஜிங்—ஹகவதயு^தவ

[இராத்யான் கிடைக்கப்பெற்ற பெருமையினால் மற்றதொன்றிலும் ஆசைகொள்ளாது எல்லாவற்றையும் மறந்திருக்கை—பக்தவாத்ஸல்யம்] என்றார் : இந்த ஸ்ரீஸ்மக்தியின் சுவையை ஆழந்து அறிச் து அதுபவிப்பாரா? ஸஹஸ்ராமத்திலே “ஸஹஸ்ராம்சகः” என்னச்செய்தேயித்து “அவிஜ்ஞாதா” என்கிறது. [ஸஹஸ்ராம்சகः—ஸர்வதோழுமுகமான நூனத்தையுடையவன் ; அவிஜ்ஞாதா—(அடியார் செய்யுங் குற்றங்களை) அறியாதவன்.] அஜ்ஞத்வ—ஸர்வஜ்ஞதவங்களுக்கு ஸாமாநாதிகரண்யத்தை இவர்கள் நிர்வதிக்கும்போது அந்யதாஜ்ஞாத்ருத்வத்தை நிர்வதிப்பது தானே அருமைப்படும் ?

இங்கே ஸுக்ஷ்மமாக ஒன்று ஆராயவேணும் ; எம்பெருமான் அடியார்களின் தோஷங்களைக் காண்பதில்லை என்கிற அர்த்தமும் தோஷங்களை போக்யமாகக் கொள்ளுகிறேன்கிற அர்த்தமும்

ஆக இரண்டும் நூல்களிலுண்டு; “ஸஹஸ்ராம்ச :” என்ற திருநாமத்தின் பாஷ்யத்திலும் காஞ்சாயிகாரன் ச்ருதப்ரகாசிகை யிலும் மற்றும் பல விடங்களிலும் \$ தோஷாதர்சித்வோக்தி காணலாம். ஆகையாலே எம்பெருமானுக்கு தோஷ போக்யத்வ மொழிய \$ தோஷாதர்சித்வமே கிடையாதென்று வித்தாந்திகள் கூறுமாவறல்லர். பூர்வபக்ஷிகளோவென்னில், தோஷாதர்சித்வ மாத்திரமிசைந்து தோஷபோக்யத்வத்தை மறுக்கின்றனர்; இரண்டுக்கும் குறையில்லையென்பர் வித்தாந்திகள். தோஷாதர்சித்வமூம் தோஷபோக்யத்வமூம் விருத்த தர்மங்கள்ல; தோஷாதர்சித்வமென்பது ப்ரீதியின் ப்ரதம பர்வமென்றும், தோஷ போக்யத்வமென்பது ப்ரீதியின் சரம பர்வமென்றும் ஆசார்யர்கள் தெளியவைத்தார்கள். எம்பெருமான் சிலர் பக்கல் சிலகாலங்களில் தோஷங்களைக் காணுதவனுகவும், மற்றொருகால் அவர்கள் பக்கவிலேயோ வேறொருவர் பக்கவிலோ தோஷங்களை போக்யமாகக் கொள்பவனுகவுமான—என்றிரே ஸத்ஸம்ப்ரதாயம். இதிலே விப்ரதிபத்திபண்ணில் கஷமாகுணமும் தோஷாதர்சித்வத்தோடு விரோதிக்கு மென்னவேணும். தோஷங்களைக் காண்பதே யில்லா விடில் கஷமிக்க ப்ரஸக்திதானுமில்லையிரே. “கஷாகாஷாஹ-ஏத வாட்டுக்கயிரெநந கஷாவபுராகா ஹவதி” என்கிறுரே கத்ய பாஷ்யத்தில் தேசிகன்.

ஒரு குணத்தைக்கொண்டு மற்றொருகுணத்தைக் கண்ணழிக் கப்பார்க்கில் பரத்வமொன்றுமே ஒங்கி நின்று மற்ற குணங்களடங்கலும் கடல்புக்கொளிக்கும்படி தர்க்க கெளசலம் காட்ட லாகும். * பினாங்கி அமரர் பிதற்றுங்குணங்கெழு கொள்கையிலுள்கிய எம்பெருமானுடைய குணப்ரஸரத்துக்கு கஷத்ர யுக்திகளாலே கண்ணழிவு சொல்லப்பார்ப்பது வக்தாக்களுக்கே தோஷமாம். எம்பெருமானுடைய ப்ரணயரஸம் இருக்கரையுமழியப் பெருகப்புக்கால் அஜையிட்டும் ஆஜையிட்டும் தடுக்கவல்லாரில்லை கிடூர். “சாஸ்த்ரங்களைல்லாம் ஒரு தட்டும் அவனுடைய கல்யாண குணப்ரஸரம் ஒரு தட்டுமாயிருக்கும்” என்றிரே பிள்ளானருளிச்செய்வது.

\$ குற்றங்களைக் காணுக்கண்ணிட்டிருக்கிற னென்பது.

எம்பெருமான் தோஷ போக்யனுகில் சேதநன் அச்சங்கெட்டு தோஷங்களைச் செய்யவேண்டி வருமென்று கூறும் தூஷணம் தோஷாதர்சித்தபக்ஷத்திலும் ஸமாநம். எம்பெருமா னுடைய கஷ்மாகுணத்தை யறிந்தவர்களும் அஞ்சாதே தோஷங்களைச் செய்யவேண்டி வருமன்றோ? நாம் தோஷம் செய்யாவிடில் எம்பெருமா னுடைய கஷ்மாகுணம் புகாபெறுதென்று நினைத்துக் குற்றம் செய்யப்படுகுமவர்களை எங்கனே விலக்கவல்ளீர்? நாம் அநர்த்தங்களை நினைத்துக்கொள்ளா தொழிலில் எம்பெருமா னுடைய ஆபத்ஸகத்வ குணம் நிறம்பெறுதென்று நினைத்துத் தன்னைத்தானே நலிந்துகொள்ளப் படுகுமவனையும் எங்கனே மறுக்கக்கடவீர்?. ஆக விவர்றுல், குடுக்குகளைக்காண்டு பகவத் குணத்தைக் கண்ணழிக்கலாகா தென்றதாயிற்று.

எம்பெருமா னுக்கு அளவற்ற குணங்கள் உள்ளன; அவற்றுள் எந்த குணம் எந்த ஸமயத்தில் எந்த வ்யக்தியின்மேல் எந்த விதமாக ப்ரஸரிக்குமென்று நிலையிட வல்லாராருமில்லை. ‘அவனுடைய வாத்ஸல்யகுணத்திற்கு நாமே இலக்கு’ என்கிற நிச்சயவுணர்ச்சி நமக்கிருக்குமாகில், தோஷங்களை புத்திழுர்வகமாகவே செய்யவேண்டி வருமென்கிற தூஷணத்திற்கு இட-முண்டாகலாம். “கேவலம் ஸ்வேச்சயைவாஹும் ப்ரேகேஷ் கஞ்சித் கதாசந்” [எனக்கே விருப்பமுண்டாம் போது நான் ஏதோவொரு ஸமயத்தில் ஏதோவொரு வ்யக்தியைக் கடாக்கிப்பேன்] என்றருளிச் செய்கிற எம்பெருமானை யறிந்துவைத்து ஒருவன் புத்திழுர்வகமாகக் குற்றம் செய்ய முயலக்கூடுமோ? கூமதிக்மாகவும் அபுத்திழுர்வகமாகவும் ஆச்சிரிதர்களிடத்தில் ஏதேனும் குற்றங்கள் நேர்க்கிருந்தால் அவற்றை எம்பெருமான் காணுக்கண்ணிட்டிருப்பன—கண்டாலும் பொறுப்பன—போக்யமாகவுங் கொள்வன் என்ற தித்தனை.

கடோபநிஷத்தில் [2—4—12.] “குங்மாஷ்டிஶாதூः வாரா-ஷா இயு சூதநி திஷ்டதி। எரங்ஶாநொ ஹ-அதஹவாஸு நகதெதா விஜா-மாஸு-தெத” என்ற விடத்திற்கு பாஷ்யமுரையாங்கிற ரங்கராமாநுஜஸ்வாமி “ஹ-அதஹவாஸு-ஶா-தொ

தெவ வாதமூரா திழபாகச் செலுமை தாநவி சொஷாநு ஜோஹ் தயா வஸாட்டீ தாய்-கோ. ” என்றுரைத்தார். ஸ்ரீதேசிகன் வரதராஜ பஞ்சாசத்திலே “ ஒளாந்தெத இஹதிவாஷநி லாவாலைதெ ஸ்ரா வெய்யுவ அவுவாஷநெ தகிவெஃ வாவினு। கங்கலைவாரதீஷம் வொல்லிரா வொவை-கோ. ஜாதம் கர்சீ! கயலோஷாணாவுஷந் தெ॥ ” [பரமபதம் முதலிய சிறந்த ஸ்தாநங்களையெல்லாம் இகழ்ந்திட்டுப் பரம ஹெயமான பாவியேனுடலை போக்யமாகக் கொண்டு வர்த்திக்கிறுயே!] என்றார். இப்படிப்பட்ட தோலை போக்பத்வரிமே வாதஸ்லபிமன்று இந்த ச்லோகத்தின் வியாக்கியானத்திலும் விசிதமாக வரைந்தார்கள். இந்த தோலைபோக்யத்வத்தை 1. “மங்கவொட்டுன் மாமாயை” என்ற பாட்டிலே ஆழ்வாரும் விளங்க வரைத்தருளினர்.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் ப்ரபாவ வ்யவஸ்தாதிகாஷத்திலே—“ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தா ரென்பர் போலும் என்றவிடத்தில் போலு மென்று சொல்லுகையாலே இது வஸ்து வருத்தியில் நன்றன்றென்னுமிடம் ஸ்ருக்தம் ” என்றருளிச்செய்திருக்கிறுரே யென்னில்;—“ பின்தொடர்ந்தோடி யோர் பாம்பைப்பிடித்துக் கொண்டாட்டினும் போலும் ” “விளங்கா யெறிந்தாய் போலும் ” “வாரிவளைத்துண்டிருந்தான் போலும் ” “மரமேறியிருந்தாய் போலும் ” “நாகத்தினேடி பிணங்கி கீவந்தாய் போலும் ” “எந்தை பெருமானார் மருவி நின்றலூர் போலும் ” இத்யாதிகளான பல்லாயிரமிடங்களிலே போலு மென்றதை இசைநிறையாகக் கண்டுவைத்தும், வடமொழியில் “கிதிவஹி ஜயாராணாஂ ” “கயஜிவ வரியய-காஂ ” இத்யாதிகளில் இவசப்தம்போல இதுவும் தமிழில் ஒருவகை வாக்யாலங்கார மென்றறிந்து வைத்தும் விபரீதார்த்த வர்ணநம் பண்ணினது அபினிவேச வசத்தாலென்று அடியவர்க்குமெய்யனுர் பணிக்கும்படி.

தயாசதகத்திலே “இயி தீஷ்தி சூஷ்டாம் பூயாரெ ஶிதசொஷாநிதாாநு வினிந்தீதீ கவராயஸ்ரெதாவா-குண-கூக்கி கூறுாகாஞ்சுயெ! கயயங் ஹவிதீ ” என்றம் “ ஒளாஷ்

கூவு-வட்டிம-வஹ்யது இஹாவராயாநு ஓ தஃ பூஸாதியிதா
தீவுதி கெ செந்தோம் சூலிஹு தாநிரவஸெஷஷிமலைபுதர்தீ
தாழைவூரோ வர்ஷஶிரீஸயாதா உயே! தோ” என்றும்
“ஹாநாவஸஹாநபுவலவஹ்யஜிந பூஷாதஹ்யதாம்” என்றும்
அழகாக அருளிச்செய்த ஆசிரியர் இவற்றுக்கு முரணும்படி ஒன்
நிரண்டு வார்த்தைகள் எழுதிவைத்தாரென்றால் இதற்கு நாம் என்
கொல்ல வல்லேராம்.

“அற்றமுரைக்கில்லைந் தவர்பாலம்புப்பைகோன், குற்றமுணர்க்
திகழுங்கிகான்கைப்பனே—எற்றே! தன் கண்றினுடம்பின் வழு
வன்றே காதலிப்பது, அன்றதனை கண்றுகந்த ஆ.” என்று ஞான
ஸாரத்திலே அருளாளப்பெருமாலெம்பெருமானுராருளிச்செய்த
பாசரம். “வாதமுயூ—சொத்தெவி மாண்துபொழி!” என்று
சரணாகதிகத்யச்சுதப்ரகாசிகையில் ஸ்ரீஸமக்தி. “வெஹி விராம
வரியீயாதெந்தீவி ஸாணாமதெதஷ்டா கவஸூாவிதெலெதாஃ
வாதுஃப் பூஸு-மதெதவிவ வதெத்தீ-வ வெஹாம்காராஃ வையலூ
ஷவதூநவெதநாஃ கிங்கத்தீவுதாகாநா யெநவாவ வங்மூ
ஈத்தி.” என்று ஸஹஸ்ராம பாஷ்யத்திலே வத்ஸலநாமவியாக்கி
யானத்தில் பட்டர் ஸ்ரீஸமக்தி. இவற்றுக்கெல்லாம் மூலமாக
ஸ்ரீபாஞ்சராத்ரப்ரஹ்மஸம்துறிதையிலே “கட்டாமதெநந விழாயா
ம-அ-திலை நவத்ரூணாது-பாரா! யாநஜியூதி வூ யெந-வ ஸ்ரீபொ
நாநாராணா-ம-த-த-வ ஸ்ரீநாராஜா ஜாதவூ வதெவு செலங்காலி-நந-வெ
வாதா! யா விஹதி வெங்காலாவம் தயா ஜீவவூ கூடுதலை
தொழுயூ கூ வ அங்காஶ விதி வங்கஜவஸங்லவ!॥” என்று பரக்கப்
பேசப்பட்டது.

இப்படி உபபத்திகள் பலபலவுண்டாகையாலே குற்றங்களை
நற்றமரக்கொள்ளுங்குணம் எம்பெருமானுக்குக் கண்ண மிலுற்
நதேயாம் * பொய்ந்தின்ற ஞானமும் பொல்லாவொமுக்குமமுக
குடம்புமான நம்போவியர்களின் சரீரத்திலே விரும்பியறைகளின் ந
எம்பெருமானை தோஷபோக்யனென்ன இசையாதார் சார்வாகாதி
துளையே நல்லராக்கினார்களென்று ஞானப்பிரான் பணிக்கும்.

“இப்படி எம்பெருமானுக்குள்ள தோஷபோக்யத்வ குணத்தை ஸாக்ரஹமாக இல்லைசெய்யுமவர்கள் நிர்க்குணப்ரஹமவாதி தோஷ யிலே அந்தர்ப்பவிக்கை அழகிது” என்று எண்ணுவாரிடரைக் களைவாண்பின்னொ பணிக்கும்.

முடிவில் ஸாரமாகவொன்று சொல்லித் தலைக்கட்டுகிடீரும். எம்பெருமானுக்குப் பல்லாயிரம் குணங்களிருந்தாலும், ஆச்சிதர் கள் பக்கவிலே அவன் அளவுகடந்த அன்புடையவன் என்னுமிடத்தை நன்கு விளக்கவல்ல குணங்களே ப்ரதாநங்கள். உலகத்திலே அன்பின்மிகுதியை நாம் எங்களே காண்கிறோமென்றால், ‘ஹா ஹா! தேவதத்தனுக்கு யஜ்ஞதத்தனிடத்திலே என்ன அன்பு! என்ன அன்பு!!’, இவன் எத்தனையபராதங்கள் செய்தாலும் அத்தனையும் அவனுக்கு போக்யமாகிறதெயாழிய ஒன்று வது இகழ்வுக்கு உறுப்பாகிறதில்லையே; இவன்காலில் மூன்தைத்தாலும் அவன் கண்ணில் நீர் பெருகுகின்றதே; இப்படியும் ஒரு அன்பு இருக்குமோ!” என்று சொற்போக்குளிருக்கும்பழியை எங்கும் காணுங்கிறோம். ஆகவே, தோஷபோக்யத்வமும் பரதுக்கதுங்க்கித்வமுமாகிற இரண்டு குணங்களே அன்பின்மிகுதியை விளக்குவனவாம். இவ்விரண்டு குணங்களுக்கும் பூர்வபகிளகள் எம்பெருமான் திறத்திலே அவத்யம் சொல்லித் தீர்ந்தார்களான பின்பு மற்ற குணங்களினுண்மையை இசைந்துவைத்தும் பயன் பெற்றார்களில்லை. ஜாமாதாவைப் புகழப்புகுந்தானென்றுவன் “நம்மாப்பிள்ளைக்கு முப்பத்திரண்டு குணங்களில் இரண்டு குணங்கள் மாத்திரமீ குறை; நன்மை தீமைகளைத் தானுமறியான், பிறர் சொல்லி தூம் கேளான்; மற்றெல்லாக் குணங்களும் குறைவற்றன” என்னுமாபோலேயிரே இவர்கள் பண்ணும் பகவத்குண ப்ரசம்பையிருக்கிறபடி. ‘ஆச்சிதர்களிடத்தில் எம்பெருமானுக்கு அன்பு உண்டு’ என்று அவனுடைய ப்ரேமகுணத்தை இசைந்து வைத்தும் அதன் அதிசயத்தை ஸஹிக்கின்றிலராகையாலே “ஜழஸு காநந்திரையெழிழ்பூரதைவிகெவொஃ காவாராவஸதநி ஹதவஸுவ கொ விஶைஷதி” என்ற ஆம்வான் பூர்ணமுக்கிக்கு இவர்களும் இலக்காகக் குறையில்லை. ஆயிரந்தான் சொல்லி தூம் குற்றங்களை நற்றமாக கொள்ளுகை ஆஹார்யஜ்ஞாநமேயாம் என்று

மீண்டுமீண்டும் கலங்கிப்பேசுமவர்களைப்பற்ற ‘அந்தோ ! கருவிலே திருவிலாமையே !!’ என்று இரங்கக்கடவுத்தனை.

இன்னமுமிங்கு விரித்துரைக்கவேண்டுமெற்றை பகவத்துணை ரத்நபாண்டாகாரத்திலே விரித்துரைத்தோம், கண்டுகொள்க. (சக)

திருமகளும் மண்மகளும் மாய்மகளும் சேர்ந்தால் *

திருமகட்கே தீர்ந்தவா ரேண்கோல் *—திருமகள்மேல்

பாலோதம் சிந்தப் படநா கஜைக்கிடந்த *

மாலோத வண்ணர் மனம்.

(சு)

பால் ஒதம்	சிந்த	திருப்பாற்கடவில் சிறு திவலைக ளானவை சிதறி விழுந்து ஸாகப்படுத்த,	திரு மகள் மேல் மனம்	பெரிய பிராட்டியார் மேல் (காதல் கொண்ட) திரு வள்ளமானது,
படம் நாக	அனை கிடந்த	படமெடுத்த பாம்பினையிற் பள்ளிகொண்ட	திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்	ஸ்ரீதேவி பூதேவி நீளதேவி மூவ ரோடும் கலந்து பரிமாறும்போது
மால் ஒதம்	வண்ணர்	பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது	திருமகட்கே தீர்ந்த ஆறு எண்கொல்	பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத் தீர்ந்திருக்கிற விதம் என்னே?

[திருமகளும்மன்மகளும்.] நாம் மலைப்பான்ற குற்றங்களைச் செய்தாலும் எம்பெருமான் அவற்றைக் குணமாகத் திருவள்ளாம் பற்றுவன் என்றுர் கீழ்ப்பாட்டில். அப்படி குற்றத்தையும் குணமாகத் திருவள்ளாம் பற்றவேண்டிய காரணம் ஏதென்ன, பிராட்டி மார் மூவரும் கூடவே குடியிருக்கை தான் காரணமென்கிறுரிதில். ஸ்ரீதேவி, பூதேவி, நீளதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களும் கூடியிருக்கும்படியை முதலடியிலருளிச்செய்கிறார்.

பாலோதம் சிந்தப் படநாகஜைக்கிடந்த மாலோதவண்ணரது திருமகள் மேல் (வைத்த) மனமானது திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல் ? எனகிறார். இப்பாட்டுக்கு இரண்டு படியான நிர்வாஹங்களுண்டு ; தீர்ந்தவாறேண்கொல் என்பதை நாய்ச்சிமார் மூவரிடத்திலும் கூட்டி, திருமகட்கே தீர்ந்தவாறேண்கொல், மண்ண

மகட்டேக தீர்ந்தவாறென்கொல், ஆய்மகட்டேக தீர்ந்தவாறென்கொல், என்று திருமலை அனந்தாழ்வான் நிர்வாணிப்பராம். இதன் கருத்தை விரித்துரைப்போம் கேண்மின் ;—

ஸௌபரி என்கிற ஒரு மாமுனிவன் நீர் விலையிலிருந்து கொண்டு தவம்புரியா நின்றவளவில் அங்கு மீன்களொல்லாம் கூடிக்களித்து விளையாடா நின்றவமயைக் கண்ணுற்று ‘நாமும் இப்படி குடும்பவாழ்க்கையிற் கூடி நின்ற சிற்றின்பம் நுகர்ந்து களிக்கவேணும்’ என்று ஆவல்கொண்டு மாந்தாதா என்னும் அரசு அக்குப் பல பெண்கள் இருப்பதாக உணர்ந்து அவனிடஞ்சென்று தனக்குக் கண்ணிகாதானஞ் செய்யுமாறு வேண்ட, அரசன் இவருடைய கிழத்தனத்தையும் குரூபத்தையுங்கண்டு இசைபாகில்லாமல் ‘பெண்கொடுக்க முடியாதென்று நம் வாயாற் சொன்னால் முனிவர் முனிந்து சபித்துவிடக்கூடும்; பெண்களிருக்குமிடத் திற்கு இவரை யனுப்புவோம்; இவரைக்கண்டு பெண்கள் காழுற் றுர்களாகில் விவாஹம் செய்துகொள்ளாட்டும். இல்லையாகில் அவர்களே மறுத்துவிடட்டும்; நம் தலையில் பழிவேண்டா’ என்றெண்ணி முனிவரைப் பெண்களிருக்குமிடத்திற்குப் போகவிட, முனிவர் அங்குச் செல்லும்போதே தமது தவவலிமையால் தவிய ஸாந்தரமான நூபத்தை என்று கொண்டுபோய் அவர்கள் முன்னே நின்றவளவில் அங்கிருந்த ஜம்பது பெண்களும் ‘நானே இவரை மணந்துகொள்வேன், நானே இவரை மணந்துகொள்வேன்’ என்று போட்டி போட்டுக்கொண்டு மேல்விழுந்தவாறே, முனிவர் அத்தனை பெண்களையும் விவாஹஞ்செய்துகொண்டு தனித்தனியே அதிமீனாறுரமான ஜம்பது மாளிகைகளை நிருமித்து ஒவ்வொரு மாளிகையிலும் ஒவ்வொரு மணைவியைக் குடியிருக்கவைத்துத் தமது தவவலிமையால் ஜம்பது வடிவமெடுத்து ஒவ்வொருத்தியினிடத்திலும் இரவும் பகலும் பிரியாதிருந்து ரமித்து வரும்நாளில், பெண்களை விசாரித்து வருவோமென்று அவாக்கொண்டு வந்த தந்தை ஒவ்வொருத்தியின் மாளிகையிலும் புதுந்து ஸந்தோஷ வார்த்தை விசாரித்துவருகையில் தனித்தனியே ஒவ்வொருத்தியும் சொல்லிக்கொண்டதாவது—எனக்கொரு குறையுமில்லை; பர்த்தா ஒரு நொடிப்பொழுதும் என்னை

விட்டுப் பிரியாதிருக்கிறார்; இப்படி என்னெருத்தியிடமே இருந்து விட்டு மற்றவர்களை மறந்திருக்கிறோ என்னும் துக்கமொன்றே யுள்ளது; என்னுடன் பிறந்தவர்களும் என்னைப்போலே ஆந்தித் திருக்கவேணுமன்றே? அப்படியிருக்கப்பெறுத் சூரையைத் தீர்க்குமாறு நீர் ஜாமாதாவுக்குச் சொல்லிப் போகவேணும்—என்று; இவ்வாறே ஒவ்வொருத்தியும் சொல்லுமாறு அம்முனிவர் எப்படி ஒவ்வொருத்திக்கே அற்றுத் தீர்ந்து பரிமாறினரோ, அப்படி எம்பெருமான் திருமகளிடத்தும் மண்மகளிடத்தும் ஆய்மகளிடத் தும் பரிமாறும்போது, ‘நம்மையொழிய மண்மகளைக் கண்ணெடுத் தும் பார்ப்பதில்லை’ என்று திருமகள் நினைக்கும்படியாகவும், ‘நம்மையொழியத் திருமகளைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை’ என்று மண்மகள் நினைக்கும்படியாகவும், இப்படியே ஆய்மகளும் நினைக்கும்படியாகவும் ஒவ்வொருதேவிக்கும் விலக்ஷணஸம்சலேஷ ரஸத்தைத் தந்து பரிமாறுகிறபடியைச் சொல்வதாக அனங் தாழ்வானுடைய நிர்வாஹம்.

இங்னன்றிக்கே பட்டருடைய நிர்வாஹம்—திருமகட்கே தீர்ந்தவாறேன்கோல்?—திருமகளோடு கலந்து பரிமாறும்போது மண்மகள் முதலிய மற்ற பிராட்டிமார்கள் போகத்திற்கு உபகரணமாயிருப்பர்கள்; திருமகளோடு ஸம்சலேவிப்பதைத் தங்கள் முலையோடும் தோனோடும் ஸம்சலேவிப்பதுபோலவே நினைத் திருப்பர்கள். ஆகையாலே மற்ற தேவிமார்களை உபகரண கோடி யிலேயாக்கித் திருமகள் பக்கவிலேயே பிரதான போகம் கொள் வது என்கொல்?—என்று. பட்டராருளிச்செய்த ஶ்ரீகுணரத்நகோசத்தில் “ ரொஷா வாலிவி நாஞ்சரீயகதயா வாவூஷாஂமரா வெஷஸி நிவஷ்டைப்புண்பாதிவாஹநவியள நீதாஃ வரீ வாஹதாா செவி! தாஷ்நா நீயாஹஹ ஓவீ செவுஹஹவு தயா யாஹிதூ ஹநவாஹாதூவுவினிவிவ ஹாஹிஃ வியங் ஶாவவெல ॥ ” [வாரீர் பெரிய பிராட்டியரே! தேவீரும் பெரிய ஆபருமானும் ஸம்சலேஷரஸம் அதுபவிக்கும்போது மண்மகளும் ஆய்மகளும் மற்றுள்ள பல தேவிமார்களும் புஷ்பம் சந்தனம் முதலிய ஸாமக்ரிகள்போல உபகரண கோடியிலே நிற்பர்கள்;

அத்தேவிமார்களை நீர் திருமுலை திருத்தோன் முதலிய அவய வங்களாகக்கொண்டு பெருமாளை ரமிப்பிக்கின்றீர்.] என்ற ச்லோக மும் இங்கு அனுஸங்கிக்கத்தகும்.

தீர்ந்தவாறு=திருக்கயாவது-ஒரு வஸ்துவைவிட்டு மற்றொரு வஸ்துவில் சிறிதும் நெஞ்சு செல்லாமல் அந்த ஒரு வஸ்துவிலேயே ஆழங்காற்பட்டிருக்கை. 1. “தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங் காண்க. (சு.2)

மனமாச தீரு மருவினையுஞ் சாரா *

தனமாய தானே கைகூடுமே *—புனமேய

பூந்துழா யானடிக்கே போதோடு நீரேந்தி *

தாங்தோழா நிற்பார் தமர்.

(சு.2)

புனம் மேய சு தழூயான் அடிக்கே	தன்னிலத்தி விருப் பதுபோலவே செவ்வி குன்று திருக்கிற திருத் தழூயை அணிந் துள்ள எம்பெரு மான் திருவடி களில்	தொழா நிற்பார் தமர்	{ வணங்குமவர்களான தாம் } பாகவதர்களுக்கு
		மனம் மாச தீரும்	{ மனக்குற்றங்கள் விட்டு நிங்கும் ;
போதோடு நீர் ஏந்தி	(திருவாராதநத் துக்கு உபகரண மான) புஷ்பங் களையும் தீர்த்தத் தையும் எடுத்துக் கொண்டு	அரு வினையும் சாரா	{ (ஸ்வப்ரயத்தநத்தால்) நீக்கமுடியாத தீவினைகளும் அனுகமாட்டா ;
		தனம் ஆய	{ (பக்திமான்களுக்கு) செல்வமாகிய பரமபக்தி முத லியவைகளும்
	தானே	தானே	{ தனக்குத்தானே வந்துகைபுகுரும்.

[மனமாசதீரும்.] கீழ்ப்பாசரத்திலருளிச்செப்தபடி பிராட்டி மார்கள் இடைவிடாது கூடியிருக்கயாலே ஒருவரும் தங்கள் குற்றங்களை நினைத்துப் பின்வாங்கவேண்டுவதில்லை; ஸ்வநூபத்துக் குச் சேர்ந்த கிஞ்சித்காரங்களிலே அங்வ பிக்கலாம்; அப்படி அங் வயிக்கவே தீமைகளைல்லாம் தொலைந்து நன்மைகள் கைகூடுமென் கிருர். ஸர்வரக்ஷகன் என்பது விளங்கத் தனிமாலையிட்டிருக்கிற எம்பெருமானுடைய திருவடி களில் திருவாராதன உபகரணங்க

ளான புஷ்பம் தீர்த்தம் முதலியவற்றை யேந்திக்கொண்டு வந்து பணிமாறி வழிபடுமவர்களுக்கு—மனஸ்ஸைப் பற்றிக்கிடக்கிற அஜ்ஞாநம் விஷயராகம் முதலான தோஷங்களாடங்களும் தன் னடையே விட்டுக்கழலும்; இவற்றுக்கு மூலகாரணமான துஷ்கரு மங்களும் கிட்டவராதபடி தொலைக்குபோம்; ஸ்வரூபாநுரூபமான செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தனக்குத்தானே வந்து கைபுக்குரும் என்றாயிற்று.

மனம், தனம்—வடசொல்விகாரம். பாகவதர்களுக்கு பகவத் பக்தியே பெருஞ்செல்வமாதலால் ‘தனமாய்’ என்றார். 1. “நின் ஜீயே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்” என்னும்படி மிருப்பர்கள் பாகவதர்கள். (ஸங்)

தமருகந்த தேவ்வருவ மல்வுருவம் தானே *

தமருகந்த தேப்பேர் மற்றப்பேர் *—தமருகந்து

எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே *

அவ்வண்ண மாழியா ஞம். (ஸங்)

ஆழியான்	{ திருவாழியாழ்வான் முதலிய நிதிய ஸ்ரீரிகளைப் பரி ஜூநமாகவுடைய எம்பெருமான்,	அப்பேர் ஆம் { அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன ;
தமர் உகந்தது எவ்வுருவம்	{ ஆச்சிரிதர்களால் உகங்கப்பட்ட உருவம் எதுவோ,	தமர் ஆச்சிரிதர்கள் உகந்து உகப்புடனே
அவ்வுருவம் தானே ஆம்	{ அவ்வுருவமாகத் தான் பரிஞமை மடைவன்;	எவ்வண்ணம் { குணம் சேஷ்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அறங்கித்து
தமர் உகந்தது எப்பேர்	{ ஆச்சிரிதர்களால் உகங்கப்பட்ட திருநாமம் எதுவோ	இமையாது { ஒயாமல் பாவண பண்ணிக்கொண் டிருப்பர்களோ அவ்வண்ணம் { அவ்வண்ணமே ஆம் யாவன்.

[தமருகந்ததேவ்வருவம்.] கீழ்ப்பாசரத்தி லருளிச்செய்தபடி ஆச்சிரிதர்கள் அடிமை செய்யுமளவில், எந்த ரூபத்தையும் எந்த

நாமத்தையும் இவர்கள் உகந்திருப்பர்களோ அந்த ஏப் நாமங்களையே யுடையனுகத் தன்னை அமைத்துக்கொண்டு அர்ச்சாவதாரரூபியாப் பீங்கே அடிமைகொள்வனென்கிறூர். தமர்கள் கல்லையோ மண்ணையோ லோஹங்களையோ எதை உருவாக்கினாலும் அதையே தனக்கு அஸாதாரண விக்ரஹமாகப் பரிக்ரஹித்து அதிலே ஸங்கிதாநம்பண்ணி மேழுந்தருளியிருப்பன். அந்த விக்ரஹத்தில் தமர்கள் எந்த திருநாமத்தையிட்டு வழங்குவர்களோ அந்தத் திருநாமத்தையே நாராயணது நாமங்கள் போல விரும்பீக்கொண்டிருப்பன். மற்றும், குணம் சேஷ்டிதம் முதலியவற்றில் எந்த குணசேஷ்டத்தங்களை அதுவங்கித்து அநவரதபாவனை பண்ணுவர்களோ, அவற்றையே கொண்டிருப்பன்—என்று அர்ச்சாவதார ஸௌலப்யத்தை யருளிச்செய்தாராயிற்று.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் சில ஐதில்லயங்கள் அருளிச்செய்யப்பட்டிருக்கின்றன:—“எம் பெருமானுர் மாதுகரத்துக்கு எழுந்தருளாநிற்க, சில பிள்ளைகள் காலாலேகிறி ‘உம்முடைய எம்பெருமான் திருமீமனி’ என்று காட்ட, பாத்ரத்தை வைத்துத் தண்டனிட்டருளினார்.” [எம் பெருமானுர் பிழைக்காகத் திருவீதியில் எழுந்தருளா சிற்கையில் தெருப் புழுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுபிள்ளைகள் திருவாழிதிருச்சங்கு முதலியவற்றேடு ஒரு உருவாத்தைத் தரையிலே கீறி ‘உடையவரே! உம்முடைய பெருமாள் பார்த்திரா?’ என்ற மழுத்துக்காட்ட, உடையவரும் “தமருகந்த தெவ்வருவமவ்வருவந்தானே” என்ற இப்பாசரத்தைத் திருவுள்ளம்பற்றி அந்தக் கீறலை மெய்யே பகவத்விக்ரஹமாகப் பிரதிபத்திபண்ணி தண்டனிட்டருளினார்.]

“கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திருவீதியிலேயிருந்து பெருமானும் நாப்ச்சிமாரும் பெரிய திருமண்டபமும் கற்பித்துப் பெருங் திருப்பாவாடையும் அமுதுசெய்வித்து ‘எம் பெருமானுர்! ப்ரஸாதப்படும்’ என்று மனைலைக் கையாலே முகங் தெடுக்க, தத்காலத்திலே மாதுகரத்துக் கெழுந்தருஞ்சிறவுடையவர், அவ்விடத்திலே அது கேட்டருளித் தெண்டனிட்டு அவர்க

வெளுத்த ப்ரஸாதத்தைப் பாத்ரத்திலே ஏற்றுர் என்று ஜீயரு விசிசெய்தார்.” [—நம்பெருமாள் ஸங்கிதியில் நடக்கிற ரீதிகளை அப்படியே அபிநிபித்துத் தெருப்புழுதியில் ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்த சிறுபிள்ளைகள் ஒரு கொட்டாங்குச்சியில் மண்ணை வாரியெடுத்துக்கொண்டு, ஸங்கிதியில் அருளிப்பாடுகள் சொல்லுகிற க்ரமத்திலே சொல்லிக்கொண்டு வரும்போது “ஜீயோ!” என்று அருளிப்பாடு சொல்லிக்கவு, அந்த ஸமயத்தில் யாத்ருச் சிகமாக சிகைக்கெழுந்தருளிக் கொண்டிருந்த உடையவர் இவ் விளையாட்டெலியைக் கேட்டு மெய்யே ப்ரதிபத்தி பண்ணி ‘நாயின்தே!’ என்று சொல்லிக்கொண்டேபோய் ஸேவித்து அந்க மண்ணைச் சிக்கத்தில் ஏற்றுக்கொண்டார்.]

“ எங்களாழ்வார் பாடே ஆயர்கேவ சென்று நாவற்பழம் வேண்ட, நீயார் ?” என்று அவர்கேட்க, ஜீயர்மகனுன் ஆயர்தேவு, என்ன, ஜீயரைக்கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக் குடியிருக்க வொட்டுகிறிலன் என்றார்.” [—நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளுக்கு ஆயர்தேவு என்று திருநாமம். அப்பெருமாள், திருக்குருகைப்பிரான் பிள்ளை ஆலுடைய சிவ்யரான எங்களாழ்வா அுக்கு ஸ்வப்நத்திலே ஸேவைஸாதித்து, தான் இன்னுளென்று தெரிவித்து நாவற்பழம்யாசிக்க, மறுநாள் எங்களாழ்வான் நஞ்சீ யரைக்கண்டு ‘உங்கள் பெருமாள் நாவற்பழமுத்துக்காக என்பிரா ணைனை வாங்குகிறே’ என்று வினோதமாக ஸாதித்தாராம். கண்ண பிரானுன விபவத்தில் உகந்திருந்த நாவற்பழமுத்தை அர்ச்சையிலும் உகந்தபடி சொல்லிற்றென்க.]

“ தமருகந்ததேவ்வண்ணம் ” என்று பலரும் அஸம்பத்த மாக ஒதுவர்கள் ; அது பாடமன்று ; பொருஞ்சும் சேராது ; “ தமருகந்ததேவ்வண்ணம் ” என்றே ஒதுக் (சு)

ஆமே யமரர்க் கறிய வதுநிற்க *

நாமே யறிகிறபோம் நன்னேஞ்சே *—பூமேய

மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை *

.பாதமத்தா வெண்ணினுன் புண்பு.

(சு)

ஈல் நென்சே நல்ல மனமே !,

தூ மேய மா
தவத்தோன்
தாள் பணிந்த
திருநாயிக் கமலத்
திற்பொருந்திய
மஹாதபஸ்வி
யான பிரமனு
கடைய பாதத்
திலே வந்து
ஆச்சரியித்த

வாள் அரக்கன் { கொடிய இராவண
ஞுடைய

கீன் முடியை { நிண்ட பத்துத்
தலைகளையும்
அந்தத் திருவடிகளை கீறி
எண்ணிக் காட்
ஞன் பண்பு டின எம்பெருமா
ஞுடைய குணம்

அமர்க்கு { பிரமன் முதலிய
அறிய ஆமே தேவர்கட்கு
கூடியதோ ?

அது நிற்க { அவர்கள் அறிய
வல்லரல்லர்
என்பது கிடக
கட்டும் ;

நாமே { (எம்பெருமா
ஞுடைய நிர்வேஹ
துக க்ருபாகடா
கூத்திற்குப் பாத்
திரமாசிய) நாம்
அறியக்
கடவோம்.

[ஆமேயமர்க்கறிய.] இப்பாட்டின் பின்னடிகளில் அதுவந் திக்கப்பட்டிருக்கும் பகவத்க்ஷை மூன்றாந்திருவந்தாதி யில்—“ஆய்ந் தவருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில், வாய்ந்த குழலியாய் வாளரக்கன்—யங்த, முடிப்போது மூன்றேழுஷன் ரெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண்.” என்ற எழுபத் தேழாம் பாட்டிலும், நான்முகன் திருவந்தாதி யில்—“கொண்டு குடங்கால் மேல்வைத்த குழலியாய், தண்டவரக்கன் தலைதாளாற் பண்டெண்ணிப்போன்குமரன்.....” என்ற நாற்பத்துநாலாம் பாட்டிலும் பேயாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அதுவந் திக்கப்பட்டுள்ளது. முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ் சென்று வரம் வேண்டிக் கொள்ளுமளவில் எம்பெருமான் ஒரு சிறுகுழங்கை வடிவாய் அப் பிரமனுஞ்சையடைய மடியிலே உறங்குவான்போலே கிடந்து ‘இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன்; ஸ்வஸ்வராநுபத்தை மறைத் துக்கொண்டு உன்னை வஞ்சித்து வரம் வேண்டிக்கொள்ள வந்திருக்கிறுன்; இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்திங்காக முடியும்’ என்று தெரிவிப்பவன்போன்று தன் திருவடியால் அவ்விராவண ஞுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக்காட்டினன்—என்பதாக

இவ்வரலாறு விளங்குகின்றது. இக்கதை இதிலூஸ் புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை; பெரிய மூவார் திருமொழியில் 1. “சீமாளிக னவனேடு தோழுமைக் கொள்ளவும் வல்லாய், சாமா நவனை நீ யென்னிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றும் 2. “எல்லீயம் போதினி திருத்தலிருந்ததோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மோரடையாளம்” என்றும் அருளிச்சிசய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல் ஆழ்வாரால் மாத்திரம் \$ நிர்வேஹதுக கடாக்ஷமுடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்று நம் பூருவாசாரியர்கள் நிர்வலித்திருப்பதுபோலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத் கரிக்கப்பட்டதென்று பெரியோர் கூறுவர். இனி, இதற்கு இதிலூஸ் புராணங்களில் ஆகரமுண்டேல் கண்டுகொள்கஃ விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

பூமேய மாதவத்தே 1 ஐ தாள் பணிந்த வாளரக்கண் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினுனை எம்பெருமானுடைய குணங்களைத் தேவர்களால் அறியமுடியாது; எம்பெருமானுடைய திருவருளாலேதெளியக் காணவல்ல நாமே அறியவல்லோம்—என்பது ஒரு பொருள்; தேவர்களே அறியமாட்டாதபோது நாமோ அறியக் கடவோம் என்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்வதாக மற்றொரு பொருள்.

பாதமத்தால்—பாதத்தால் என்றபடி. (சடு)

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற *

வேண்புரிநூல் மார்பன் வினைதீர் *—புண்புரிந்த

வாகத்தான் தாள்பணிவார் கண்டீர் * அமரர்தம்

போகத்தால் பூமியாள் வார். (சக)

பண்புரிந்த நான்மறை யோன்	ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களோ நிருபகமாக ஏடையுனை பிரமனுடைய	சென்னி [கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக்கொண்ட கபாலத்தில்] பலி ஏற்ற	தலையில் பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
-------------------------------	--	--	--

(1) 2—7—8.

(2) 3—10—2.

\$ பெரியாழ்வார் திருமொழி 5—4—6 பாட்டின் பெரியவாச்சான் பின்னை வியாக்கியானம் காணக.

வெண்டுபுரி நூல் மார்ப்பன்	{ வெஞுத்த யஜ்ஞோ பவீதத்தை மார் பிலே அணிந்த வனுமான ருத்ர ஞுடைய	தாள்	திருவடிகளை
வினை	{ ப்ரஹ்மஹுத்தி பாபமானது	பணிவார்	ஆச்சரியிக்குமவர்கள்
தீர	நீங்கும்படியாக (ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக)	அமர்தம் போகத்தால்	{ நித்யஸ்தாரிகளின் போகமாகிய பரமபதாநு பவத்தோடு
புண் புரிந்த ஆகத்தான்	{ தன்னுடைய திரு மார்பைப் புண் படித்திக் கொண் வனுன எம் பெருமானுடைய	ஷமி	{ இந்தலீலா விழுதியை
		ஆள்வார்	ஆட்சிபுரிவர்கள்.

* * *—[பண்புரிந்தநான்மறையோன்.] சிரமனுக்கு அருள் செய்தமையைக் கீழ்ப்பாட்டிற்சொன்னார்; சிவனுக்கு அருள் செய்தமையைச் சொல்லுகிறீரிதில். ஒரு காலத்திலே பரமசிவன், தன் ணைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனுயிருப்பது பலரும் பார்த்து ப்ரமிப்பதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளவே, அவன் ‘இதற்கு என்ன செய்வது’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவும் தொலையப் பிச்சையெடுக்கவேண்டும்; என்றாலும் நிறையூட்டுமா அன்றைக்கே இது கையைவிட்டு நீங்கும்’ என்றாலும், சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுள்ள சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையாமையாலே நீங்காதிருக்க, பின்பு ஒருநாள் பதரிகாச்சரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கிப் பிரார்த்தித்த வனாவில் எம்பெருமான் தனது திருமார்பை நகத்தாலேகிறி அதில் சின்றும் பெருகின ரத்தநிரை பெடுத்து ‘அங்கையம்’ என்று பிச்சையிட, உடனே அது நிறைந்து கைபைவிட்டு அகன்றது என்பது பண்புரிந்த நான்மறையோன்சென்னிப் பலியேற்ற வண்புரிந்து மார்பன்வினைதீர்த்த வரலாறு. சிவனுடைய வினையைத் தீர்ப்பதற் காகத் தனது திருமார்பை நகத்தால்கீறிப் புண்படுத்திக்கொண்டது

பற்றிப் புண்புரிந்ததூக்கத்தான் என்றார். இப்படிப்போபகார சீலனை பெருமானுடைய திருவடிகளைப் பணியுமவர்களே உபய விடுதியை யும் ஆளவல்ல பாக்யசாஸிகள்—என்றாயிற்று. 1. “வையம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணாடே” என்ற திருவாய் மொழிப் பாசுரம் இங்கு விளைக்கத்தகும்.

போகம், பூமி—வடசொற்கள். (சக)

வாரிசுருக்கி மதக்களி றைந்தினையும் *

சேரி திரியாமல் செங்கிறீஇ *—கூரிய

மேய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே * மேலோருநாள்

கைநாகங் காத்தான் கழல். (சள)

மதம் களிறு ஜங்கினையும்	மதம்பிடித்த ஜங்கு யானைகள் போன்ற பஞ்சேந்திரியங் களை ஏும்	மெய்	{ உண்மையான பக்கி ஞானத்தால் } ஞானத்தாலே
		உணர்வார்	{ (அவனை) உள்ளபடி உணரவல்லவர்கள் }
வாரி சுருக்கி	ஜலம்போன்ற சப்தாதி விஷயங் களில் நின்றும் இழுத்துப் பிடித்து	மேல் ஒரு	{ முன்பொரு நாள் } காலத்திலே
		கை நாகம்	
சேரி திரியாமல் செம் நீறீஇ	கண்டவிடங்களிலும் திரியவொட்டா மல் செவ்வையாக நிலைநிறுத்தி	காத்தான்	{ கஜேந்திராழிவானை ரக்ஷித்தவனான அப்பெருமா னுடைய }
		கழல்	
கூரிய	{ மிகவும் ஸ-க்ஷம மான	காண்பர்	{ கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். }

* * *—[வாரிசுருக்கி.] கீழ்ப்பாட்டில் “புண்புரிந்த வாகத் தான் தாள்பணிவார் கண்மர் அமர்தம் போகத்தால் பூமியாள் வார்” என்றார்; எம்பெருமானது தாள்களைப்பணிதல் யார்க்குக் கைக்கடும்? என்று கேள்வியுண்டாக, இந்திரியங்களை அடக்கி ஆள் பவர்களே எம்பெருமான் திருவடியைப் பணிதற்குப் பாங்குடையர் என்கிறார்தில்.

இந்திரியங்களை அடக்கியாருதல் மிகவும் அரிது என்பது தோன்ற, அவ்விந்திரியங்களை மதம்பிடித்தயானையாக உபசரித்துக்

கூறுகின்றார். யானைகள் நீர்ளிலையில் புகுந்தால் முதலை முதலைய ஜலஜநதுக்களால் துன்பம் நேரிடுவது ஸம்பாவிதமாதலால் அங்குப்போகாதபடி சுருக்கவேணும் யானையை ; அப்படியே, பிரகிருதத்தில் நீர்ளிலையாவது—விஷயாந்தரங்கள் ; இந்திரியங்களாகிற மதயானைகள் சப்தாதி விஷயங்களினருகிற சென்றால் துன்பம் நேரிடுவது நின்னமாதலால் அவற்றில் நின்றும் சுருக்கவேணும் இவற்றை ; இதுவே “வாரிசுருக்கி” என்பதன் கருத்து. வாரி என்னும் வடசொல்லுக்கு ‘நீர்’ என்று பொருள் ; நீரானது எப்படி விடாயைப் பிறப்பிக்குமோ அப்படி விஷயங்களும் விடாயைப் பிறப்பிக்கின்றன வென்பதுபற்றி விஷயங்களை ‘வாரி’ என்ற சொல்லாற் குறித்தன ரென்க. “வாரி சுருக்கி” என்றதே போது மாயிருக்க, மறபடியும் “சேரித்ரியாமல் சேந்திரீஇ” என்றது—பலாத்கரித்தாகினும் இந்திரிய மதயானைகளை விஷய வீதிகளில் நின்றும் மடக்கியடக்கி ஆளுவேண்டுவது அவசியம் என்பதற்காக வென்க. நீற்கீ—சொல்லிசையளப்படை.

ஆகவிப்படி இந்திரியங்களை வென்று பாரமார்த்திகமான பக்தி ரூபாபந்நஜ்ஞாநத்தாலே அவனை உள்ளபடி உணரக்கூடியவர்கள் யாரோ, அவர்கள் அவனுடையதிருவடிகளை ஸேவிக்கப்பெறுவர்கள்—என்றார்யிற்று. “கைந்நாகங்காத்தான் கழல்” என்ற சொல்லாற்றலால் ஸ்ரீகஜேந்திராழ்வான் போல்வார் இப்படிப்பட்ட அதிகாரிகள் என்பது ஸமசிப்பிக்கப் பட்டதாம். ... (ஸன)

கழலோன் நெடுத்தோருகை சுற்றியோர் கைமேல் *

சுழலும் சுராகர்க ளஞ்ச *—அழலும்

சேருவாழி யேந்தினுன் சேவடிக்கே சேல்ல *

மருவாழி நேஞ்சே மகிழ்.

(சுஅ)

ஆழி நெஞ்சே	$\left\{ \begin{array}{l} \text{கம்பீரமான} \\ \text{மனமே!}, \end{array} \right.$ (முன்பு திரிவிக்ரமாவதார காலத்தில்)
ஒரு கழல்	$\left\{ \begin{array}{l} \text{சுற்றி} \\ \text{மேலுலகங்களிலே} \\ \text{செல்ல நீட்டி}, \end{array} \right.$

ஒரு கை	$\left\{ \begin{array}{l} \text{ஒரு திருக்கையாலே} \\ \text{(பிரதிகூலரான} \\ \text{நமுசி முதலான} \\ \text{வர்களைச்) சுழற்றி} \\ \text{யெறிந்து} \end{array} \right.$
ஒர் கை மேல்	$\left\{ \begin{array}{l} \text{மற்றெருரு} \\ \text{திருக்கையிலே,} \end{array} \right.$

<p>சழலும் சராசரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்</p>	<p>(இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக் கிற (அஞ்சல ரான) தேவர் கனும் (பிரதிகூல ரான) அசரர் கனும் அஞ்சம் படியாக (எதிரி களின் மேல்) அழலையுமிழ்கிற யுத்தலாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமா னுடைய</p>	<p>சே அடிக்கே செல்ல</p>	<p>{ திருவடிகளிலே சென்று கிட்டும் படி</p>
		<p>மருவ மகிழ்</p>	<p>பொருங்துவாயாக ; { இதை ஆங்கத்ரூபமாக ஏற்றுக்கொள்.</p>

* * *—[கழுவொன்றேடுத்து.] உலகளாந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று திருவள்ளத்தைத் தெற்றுகின்றார். ஸ்ரீவாமநாமர்த்தி மஹாபலியினிடத்தினின்றும் தானம் வாங்கினவுடனே திரிவிக்கிரமனுய் மூன்றடி மண்ணையளக் கப்புக, அதைக்கண்ட மஹாபலிபுத்திரனுன நமுசி யென்பவன் ஒடிவந்து ‘இது என்ன அஙியாயம்!’ என்றுசொல்லி வளருகின்ற திருவடியைத்தகைய, ஸ்ரீவிஷ்ணு ‘நீ என் தகைகிறோ? நான் தானம் பெற்றதை அளங்குதொகொள்ள வேண்டாலோ’ என்ன; நமுசி ‘நீ செய்கிறது கபடமன்றோ’ என்ன; ஸ்ரீவிஷ்ணு ‘உன் னுடைய தகப்பன் எனக்குத் தாரைவார்த்து தத்தம் பண்ணினது பொய்யோ? என்ன; நமுசி ‘என் னுடைய பிதா உன் னுடைய மோசவகை தெரியாமல் உன் வஞ்சனத்தில் அகப்பட்டுக்கொண்டான்’ என்ன; ஸ்ரீவிஷ்ணு ‘நான் செய்வதை வஞ்சகமென்று எதனுற்சொல்லுகிறோ?’ என்ன; நமுசி ‘நீ செய்வது வஞ்சனமன்றுகில் நீ முன்பு யாசித்தபோதிருந்த வடிவத்தைக்கொண்டு அளங்குதொகொண்டுபோ’ என்ன, ஸ்ரீவிஷ்ணு, ‘சரீரமென்பது எப்போதும் ஒரே தன்மையாக இருக்கமாட்டாதே; விகாரப்படுங் தன்மை யுடையதுகாண்; முன்னைய வடிவத்தைக்கொண்டு எப்படி அளக்க முடியும்?’ என்ன, இப்படி ஸமாதானங்குச் சொல்லவுங்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல்

உறுதியாயிருந்த நமுகியை வளர்ந்த திருவடியினால் ஆகாயத்திலே கொண்டுபோய்ச் சுழன்று விழும்படி செய்தானென்ற கதை “என்னிதுமாயம் என்னப்பன்றிந்திலை, முன்னைய வண்ணமே கொண்டு அனவாயென்ன. மன்னு நமுகியை வானில் சுழற்றிய, மின்னுமுடியனே!” என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தில் விரிய அதுவாந்திக்கப்பட்டுள்ளது; அஃது இப்பாட்டில் “ஒருகை சுற்றி” என்றதனால் சுருங்க அதுவாந்திக்கப்பட்ட தென்க.

“ஓர்கைமேல் அழுமும் செருவாழியேந்தினான்” என்று அந்வயம். [சூழலும் சுராசரர்கள் அஞ்ச.] ‘சூழலும்’ என்ற விசேஷணம் ‘சுராசரர்கள்’ என்ற பதத்தின் ஏசதேசமான சுராகளிடத் தில் அந்வயிக்கும். முதலே பிடித்து சுக்கரன் நமுகி முதலானவர்கள் தடை செய்துகொண்டே வருவதைக்கண்ட தேவர்கள் ‘இக்காரியம் இடையுறைந்துமின்றிப் பூங்திபெற வேணுமே; இடையில் என்ன தீங்கு சேரிடுமோ!’ என்று குடல் குழம்பியிருந்தமையைச் ‘சூழலும்’ என்ற விசேஷணம் தெரிவிக்கும் இந்த விசேஷணத்தை அசுரர்களிடத்திலும்கூட அந்வயிக்கலாம்; ‘நமக்கு எவ்வளவு தீங்கு நேரிடுமோ!’ என்று அசுரர்கள் கவலைகொண்டிருக்கின்றமையைக் கூறியவாறு. ஆகவிப்படி த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின பெருமானுடைய திருவடிகளிலே சென்று கிட்டும்படி நெஞ்சே! நிரந்தரமாகப் பொருந்தியிருக்கப்பார்; இதை வருத்தமாகக் கொள்ளாமல் ஆந்த ஆபமாகவும் கொள்ள—என்று தம் திருவுள்ளாத்திற்கு உபதேசித்தாராயிற்று. (சுஅ)

மகிழல கோண்றேபோல் மாறும் பல்யாக்கை *

நேகிழ முயல்கிற்பார்க் கல்லால்—முகிழ்விரிந்த

சோதிபோல் தோன்றும் சுடர்போன் நேமேடி * எம்

ஆதிகாண் பார்க்கு மரிது. (சுக)

{(கணக்கில் நிபுண

மகிழ் அலகு ஒன்றே போல்	ஒன்று ஒருவனால் (வைக்கப்பட்ட)	மாறும் பல்	{ மாறிமாறிப் பல வகையாக வரு கின்ற சரீரங்கள்
	ஒரு மகிழும் விதையே காணின்	யாக்கை	
	தாநத்திலும் சோடிஸ்தாநத்தி லும் மாறிமாறி நிற்பதுபோல	நெகிழு	{ தனனடையேவிட்ட நீங்கும்படியாக

முயல்கிற பார்க்கு அல்லால்	முயற்சிசெய்யக் கூடியவர்களுக் குத்தவிர,	முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பு	விண்டு விரிந்த தேஜஸ்ஸைப் போல் தோன்று கிற தேஜஸ்ஸை யுடைய அழிய பெரிய திருவபி ஷேத்தை யுடையனை எம்பெருமானைக் காண்பது
ஆர்க்கும்	மற்ற எவர்க்கும்	அரிது	கூடாதகாரியம்.

* * *—[மகிழ்லது.] தேவயோநிகளென்றும் மதுஷ்யயோநிக என்றும் திர்யக்யோநிக எளன்றும் பலவகைப்பட்ட யோநிகளில் பிறப்பதும் இறப்பதுமாகிற ஸம்ஸாரத்தைத் தொலைத்துக் கொள்ள விருப்பமுடையவர்களுக்கே எம்பெருமானைக் கானுதல் கைகூடு மென்கிறார். பலகறை, மகிழம் விதை முதலியவற்றைக் கொண்டு கணிதம் பார்க்கிற முறைகள் கிலவுண்டு; அந்த கணிதத் தில் காணிஸ்தாநமென்றும் கோடிஸ்தாநமென்றும் பாகுபாடுகளு முண்டு; காணிஸ்தானமென்பது மிகத்தாழ்ந்த ஸ்தாநம்; கோடி ஸ்தானமென்பது மிகவுயர்ந்தஸ்தாநம். கணிதம்பார்க்கிற வகையில் ஒரு மகிழம் விதையே சற்றுப்போது காணிஸ்தாநத்திலும் சற்றுப் போது கோடிஸ்தாநத்திலுமாக மாறிமாறி வந்து கொண்டிருக்கும்; (இது கணிதஸாமர்த்தியத்தைப் பொறுத்ததுமாம்.) அதுபோல பகவத் ஸங்கல்பத்தாலே கர்மாநுகுணமாக (உத்க்ருஷ்டமாகவும் அபக்ருஷ்டமாகவும்) பலவகைப்பட்டு மாறிமாறி வரக்கூடிய (பிரமன் முதற்கொண்டு ஏறும்பு ஈருகவுள்ள) சரீரங்கள் தொலைந்து சித்யாநந்தமதுபவிக்க வேணுமென்று ஆசை கினர்ந்து அதற்குரிய முயற்சியைச் செய்யுமவர்களுக்குத்தவிர மற்று யார்க்கும் எம் பெருமானை ஸாக்ஷாத்கரிப்பது அரிதாகும்.

நான்காமடியை “ஆதிகாண்பு ஆர்க்கும் அரிது” எனப்பிரித்து உரைக்கப்பட்டது காண்பு—கானுதல். இனி, “காண்பார்க்கும்” என்று ஒரு சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம்; காணவேணு மென்னும் விருப்பமுடையவர்களுக்கும் எம் ஆதி அரிது (அரு மைப்படுவன்) என்க.

இப்பாட்டில் முதலடிக்குச் சார்பாக ஸ்ரீரங்கராஜஸ்தலூத்தர சதகத்திலுள்ள “வட்டாரெநகவராடிகெவ கூதோ ஷுநுபொஃ காகணிகாவஸாவண்டெகாடூராஃ = படுநைகவராடிகேவ கல்ப்தா ஸ்தலேயோ. காகணிகாஸாவர்ண கோட்டேயோ..” என்றச்சேலாகம் ஒரு புடை ஷுப்புமையாக ஸ்மரிக்கத்தக்கது. (சக)

அரியபுல ஜெந்தடக்கி யாய்மலர்கோண்டு—* ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் *—பேரியனும்
மாற்றுது வீற்றிருந்த மாவலிபால் * வண்ணைகாநீர்
ஏற்றுனைக் காண்ப தெளிது. (டி०)

அரிய	அடக்கமுடியாத		‘நாமே பெரியோம்’
புலன் ஜங்கு	{ பஞ்சேந்திரியங்களை மும்		என்னு மஹங்கா
அடக்கி	கட்டுப்படுத்தி,	பெரியன் ஆய்	ரத்தையுடைய
ஆய்	{ ஆராய்ந்தெடுக்கப் பட்ட		மாற்றுது
மலர்	புஷ்டபங்களை	வண்ணை	நீய் தானஞ்
கொண்டு	{ கையில் எந்திக்கொண்டு		செய்வது தவரூத
ஆர்வம் புரிய	{ அன்பு மிகுந்த பரிசினால் { விதத்தினுலே	நீர் ஏற்றுனை	மாவலி பால்
புல்கில்	கிட்டப்பார்த்தால்,—		மஹாபலி
			யிடத்தில்
			உதாராமான
		வண்ணை	தன்து திருக்கை
			யாலே
		காண்பது	உதகதாங்ம் வாங்கின
			பெருமானை
		எனிது	ஸேவிப்பது
			ஸாலபமாகும்.

* * *—[அரியபுலன்.] விஷயாந்தரங்களில் பற்றற்று அன்புடன் அவனை ஆச்சரியிக்குமவர்களுக்கு அவனைக் காண்பதில் அருமையேயில்லை யென்கிறார். செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஜ்ஞானேந்திரியங்களைந்தையும் விஷயாந்தரங்களில் போகவொண்டுதபடி அடக்கி, பகவதாராதனைக்கு உரிய நன்மலர்களைச் சேகரித்துக்கொண்டு மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால், மாவலியின் மதமொழித்த பெருமானைக் கண்டநுபவிப்பது மிகவும் எளிதாகும். (தி०)

எளிதி லிரண்டடியுங் காண்பதற்கு—* என்னுள்ளம்
தேளியத் தேளிந்தோழியும் சேவ்வே—களியில்
போருந்தா தவனைப் போரலுற்று—* அரியா
யிருந்தான் திருநாம மேண்.

(டுக)

என் உள்ளம்	எனது நெஞ்சே! (நி)	பொரல்	{ போர்செய்யத்
தெளிய	{ கலக்கம்தீர்ந்து தெளிவுபெற்றால்	உற்று	{ தொடங்கி
	(அந்த எம்பெருமானும்)	அரி ஆய்	{ நாசிங்கமாக
செவ்வே	{ மிகவும் நன்றாக தெளிந்தோழி ப்ரஸங்கனுவன் ;	இருந்தான்	{ அவதரித்த பெருமானுடைய
	(ஆகையினால்)	திரு நாமம்	திருநாமங்களை,
களியில்	அஹங்காரத்தாலே	இரண்டு	{ (அவனுடைய) உபய
பொருந்தாத	{ அடிபணியாதிருந்த வனை ஹிரண்யா	அடியும்	{ பாதங்களையும்
	ஸாரானேடு	எளிதில்	சலபமாகக்
		காண்பதற்கு	காணும்பொருட்டு
		எண்	சிந்திப்பாயாக.

* * *—[எளிதிலிரண்டடியும்.] எம்பெருமானுடைய திரு
நாமங்களைப் பரமபோக்யமாக நாம் வாயாரச்சொல்லவே, அப்பெரு
மான் ப்ரஹ்மாதாழ்வானுடைய விரோதியைத்தொலைத்துத் தன்
கீணக் கொடுத்தாப்போலே நமக்கும் விரோதியைப் போக்கித் தன்
கீணத் தந்தருள்வனென்கிறோர்.

என்னுள்ளம் என்றது அண்மைவிளி ; என்னுள்ளமே! என்ற
படி. நி எம்பெருமானுடைய திருவடியினையே வேவித்து அநு
பவிப்பதற்குத் தெளிவுகொண்டிருந்தால் அவன் ப்ரஸங்கனுப்
அருள்புரிவன் ; நி தெளிவற்றிருக்கிறூயென்பது நன்குவிளங்கு
மாறு ஸ்ரீ நரவிம்ஹூர்த்தியின் திருநாமங்களை எண்ணிக்
கொண்டிரு. (டுக)

எண்மர் பதினேருவ ரீரஹவ ரோமிருவர் *

வண்ண மலரேந்தி வைகலும் *—நண்ணி

ஒருமாலை யால்பரவி யோவாது *—எப்போதும்

திருமாலைக் கைதோழுவர் சென்று. (டுக)

எண்மர்	அஷ்டவஸாக்களும்	நண்ணி	{ (எம்பெருமானைக்) கிட்டி
பதினெடுவர்	ஏகாதச ருத்ரர்களும்		
ஸர் அறவர்	{ த்வாதசாதித்யர் களும்	ஒரு மாலையால்	{ ஒப்பற்ற புருஷ ஸாக்தமாகிற சொல்மாலையைக் கொண்டு
ஓர் இருவர்	{ இரட்டையராண் அச்விநீ தேவதை களும்	இவாது	இடைவிடாமல்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்)		எப்போதும்	{ எல்லா வேளைகளிலும்
வைகலும்	நாள்தோறும்	பரவி	துதிசெய்து
வண்ணம்	{ நாநாவாணங்களை புடைய புஷ்பங் களை யெடுத்துக் கொண்டு	திருமாலை	{ திருமகள் கொழு சென்று { நீணக் கிட்டி
மலர் ஏந்தி		கை தொழுவர்	வணங்குவர்கள்.

* * *—[எண்மர்பதினெடுவர்.] அஹங்காரிகளான முப்பத்து மூவரமரர்களும் எம்பெருமானை யடிபணிக்தே சிறப்புற் றிருக்கின்றனரென்கிறுர். முதலடியில் முப்பத்துமூன்றுதேவர் களை எடுத்துக் காட்டினது முப்பத்து முக்கோடி தேவர்களைனப் படுகிற அனைவரையும் எடுத்துக்காட்டினமைக்குப் பர்யாய மென்க. நம்மாழ்வாரும் பெரிய திருவந்தாதியில் “இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோடொரு நால்வர் ஓரிருவர்” என்றருளிச் செய்தது காண்க. (டிடு)

சென்றுல் குடையா மிருந்தால்சிங் காசனமாம் *

நின்றுல் மரவழியாம் நீள்கடலுள் *—என்றும்

புனையா மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்து

மனையாம் * திருமாற் கரவு.

(டிடு)

திரு மாற்கு	{ பிராட்டியேடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு	சென்றுல்	{ (அப்பெருமான்) உலாவினால் (அப்போது மழை வெயில் படாத படி) குடையாக உருவெடுப்பன;
அரவு	திருவனந்தாழ்வான்,	இருந்தால்	{ எழுந்தருளி யிருந்தால்

(அப்போது)	என்றும்	எப்போதும்
சிங்காசனம் ஆம் { விம்ஹாஸநமா யிருப்பன்;	புணை ஆம்	{ திருப்பள்ளி மெத்தையாவன்;
நின்றுல் { நின்று கொண் டிருந்தால்	அனி விளக்கு ஆம்	{ மங்களதீபமாவன்;
(அப்போது)	பூம்பட்டு ஆம்	அழகிய திருப்பரி வட்டமாவன்;
மரவடி ஆம் பாதுகையாவன்;	புல்கும் அனை	{ தழுவிக்கொள்வ தற்கு உரிய அனையுமாவன்.
நீள் கடலுள் பரம்பின கடவிலே		
(சயனிக்கும்போது)		

* * *—[சென்றுற்குடையாம்.] திருவனந்தாழ்வாளைப்போல எம்பெருமானுக்கு எல்லாக்காலங்களிலும் எல்லாவிதமான அடிமை களையும் செய்யப்பெற வேணுமென்று திருவுள்ளங்கொண்ட ஆழ் வார் அத்திருவனந்தாழ்வான் செய்யுமடிமைகளை பெடுத்தருளிச் செய்கிறார். எம்பெருமான் உலாவியருஞ்போது மழை வெயில் படாதபடி குடையாகவடிவெடுப்பன்; எழுந்தருளியிருந்தகாலத் தில் திவ்யவிம்ஹாஸநஸ்வருபியாயிருப்பன்; நின்று கொண்டிருந்தால் பாதுகையாயிருப்பன்; திருப்பாற்கடவில் திருக்கண்வளர்ந்தருஞ்போது திருப்பள்ளி மெத்தையாயிருப்பன்; ஏதேனும் மொன்றை விளக்குக்கொண்டுகாண அவன் விரும்பினபோது திருவிளக்குமாவன்; சாத்திக்கொள்ஞம்படி திருப்பரியட்டத்தை அவன் விரும்பினபோது அதுவுமாவன்; சாப்ந்தருஞ்போது தழுவிக்கொள்வதற்குரிய உபதாநமுமாவன்.

ஆகவிப்படி பலவகைவடிவுகொண்டு அடிமைத் தொழிலைச் செய்வதனால்தான் திருவனந்தாழ்வானுக்கு சேலைன் என்று திருநாமமாயிற்றென்பதை ஸ்தோத்ர ரத்நத்தில் “நிவாஸஸயு஗ாஸந பாஷ்டாகாங்ஶாகொவயாநவஷ்டாதவ வாரணாழிஃ” ஶர்வீ வெளிவெளிவு சொஷ்டாங்கெதஃ யதோநி தஂ சொஷ்ஜதீ ரிதை ஜெதெநி॥” என்றங்கேளாகத்தால் ஆளவந்தாருமருளிச் செய்தார். பின்னைப்பெருமாளையங்காரது திருவரங்கத்துமாலையில் “சென்றுற்குடையாம் கடற்புணையாம் திருத்தீவிகையாம், நின்றுவிரு திருப்பாதுகையாம் நித்திரைக்களையாம், குன்றுமணி

பொளியாசனமாம் புனைக்காசிகையாம், அன்றுவிலையில் துயிலருக் கேசர்க்கரவரசே.” என்ற பாசரமும் இப்பாட்டை யடியொற் றியதே.

நீள்கடவுள் புணையாம்—திருப்பாற்கடவில் அழுந்தாதபடி தெப்பமாவன் என்று முரைக்கலும். புல்தும் அணையாம்—எம் பெருமான் பிரணயகலஹத்தினால் பிராட்டிமாரைப் பிரியநேர்ந் தால் அப்போது விரஹதுக்கம் தோன்றுதபடிக்குத் திருவனந்தாழ் வாளைத் தழுவிக்கொள்வனும்.

மூன்றுமடியில் : “மணி விளக்காம்” என்றும் பிரிக்கலாம். (நிரு.)

அரவ மடல்வேழ மான்குருந்தம் புள்வாப் *

குரவை குடமுலைமற் குன்றம் *—கரவின்றி

விட்டிருத்து மேய்த்தோசித்துக் கீண்டு கோத்தாடி * உண்
டட்டேடேத் தேங்க ணவன். (நிரு.)

செம் கண்	{ செங்தாமரைக் கண்ணனுகிய அப்பெருமான்	சித்து	{ ஒடித்துப் பொகட்டும்		
அவன்					
கரவு இன்றி	{ மறைவு இல்லாமல் [வர்வலோக ப்ர வித்தமாம்படி]	புள் வாய்	{ பகாசரனுடைய வாயை கிழித்தும்		
		கீண்டு			
அரவம்	காளிய நாகத்தை	குரவை	ராஸக்ரீடையை		
		கோத்து			
விட்டு	விட்டடித்தும்	{ (இடைப்பெண்க ளோடு) கை	கோத்து ஆடியும்		
அடல் வேழம்	{ பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யாளையை	குடம்	குடங்களைக்கொண்டு		
		ஆடி			
இறுத்து	{ (தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்	முலை	{ புதனையின் முலையை		
ஆன்	பசுக்களை	உண்டு	{ (அவருடைய உயி ரோடு) உறிஞ்சி யுண்டும்		
மேய்த்து	{ (வயிறு நிரம்ப) மேய்த்தும்	மல்	{ (கம்ஸங்கல் ஏவப்பட்ட)		
குருந்தம்	{ (அஸரா வேசமுடைய) குருந்தமரத்தை				

அட்டு	கொன்றும்	எடுத்த	(குடையாக)
குன்றும்	{ கோவர்த்தன மலையை		எடுத்துப்பிடித்த இச்செயல்கள் (என்ன ஆச்சரியம்!..)

* * *—[அரவமடல்வேழம்.] ஆச்சிரிதவிரோதிகளைப் போக்க வேண்டில், கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி தன்னினைவுக்குத் தகுதி யாக எல்லாவதிமைகளையுன் செய்கிற திருவன்நதாழ்வானுகிற படுக் கையிலும் பொருந்தமாட்டாமல் இந்த லீலாவிழுதியில் வந்து பிறந்து களைப்பிடுங்கித் தன்னிப்புதியைப் பாதுகாப்பவன் என்று அவனது திருக்குணத்தை அதுவாந்தித்து அதற்கேற்ற சில திவ்ய சேஷ்டிதங்களை யதுபவிக்கிறுரிப்பாட்டில்.

கண்ணபிரானது காளியமர்த்தநம் முதலிய அரிய செயல்களை அதுவாந்தித்த ஆழ்வார் அவற்றில் உள்குழுமங்கு ஈடுபட்டு மேலொன்றும் சொல்லமாட்டாமையால் ஒரு வினைமுற்றுச் சொல் லவும்மாட்டாது விட்டனர்; ஆச்சர்யகரமான விதையங்களைக் கூறும்போது அவற்றுக்கு வினைமுற்றுத்தந்து முடியாது நிறுத்து வகைப்ப பல கவிகளின் வாக்குகளிலும் காணலாம்.

சற்றாடியில் எடுத்த என்றது—‘அன்’ சாரியை பெறுத பல வின்பாற்பெயர்; சாரியைபெறின் ‘எடுத்தன்’ என்னிற்கும். இப்பாட்டில், அரவுமுதலிய பெயர்ச்சொற்கள் ‘விட்டு’ முதலிய வினைச்சொற்களை முறையே சென்று இயைதலால் முறை நிரனிறை யாம்; இது வடமொழியில் ‘யதாஸ்க்யாலங்காரம்’ என்றும், தென்மொழியில் ‘நிரனிறையணி’ என்றும் அலங்காரசாஸ்திரிகள் கூறுவார்.

காளியநாகத்தை வலியடக்கி உயிரோடு விட்டதும், குவலயா போடுமென்னும் கம்ஸனதுயாளையைக் கொம்புமுறித்து முடித்ததும், தன்மேன்மையைப் பாராமல் தாழானின்று பசுக்களை மேய்த்ததும், அஸ்ரன் ஆலேவசித்திருந்ததொரு குருந்தமரத்தை முறித்து வீழ்த்தியதும், பகாஸ்ரன் வாயைக் கீண்டொழித்ததும், இடைப் பெண்களோடே குரவைக்கூத்தாடியதும், குடங்களெடுத்தேற வெறிந்தாடியதும், தன்னைக்கொல்லுமாறு தார்ய்வடிவு கொண்டு வந்த பூதனையின் ஸ்தனங்களை உறிஞ்சியுண்டதும், மல்லர்களைக்

கொன்றதும், கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்தேந்தி நின்றதுமாகிய இச்செயல்கள் என்ன ஆச்சரியம்! என்று ஈடு பட்டுப்பேசினாராயிற்று. (நிச)

அவன்தம ரேவ்விணைய ராகிலும் * எங்கோ
னவன்தமரே யென்றேழிவ தல்லால் *—நமன்தமரா
லாராயப் பட்டறியார் கண்டர் * அரவிணைமேல்
பேராயர்க் காட்பட்டார் பேர். (நிடு)

அரவு அனை மேல்	{ சேஷ்சயனத்தின் மீது வாழ்கிற	“அவன் தமர் எவ் வினையர்	{ “அந்த ஸர்வேச்வர னுடைய பக்தி கள் எவ்வகை யான செயலை ஆகிலும்
பேர் ஆயற்கு	{ இடைத்தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ண னுக்கு	எங்கோ னவன் தமரே”	{ எம்பெருமானுடைய பக்தர்களன்றே”
ஆட்பட்டார் பேர்	{ அடிமைப்பட்டவர் களின் திருநாம த்தை வலுகிக்கு மவர்களும்	என்று ஒழிவுது அல்லால்	{ என்று கொண் டாடிச் சொல்லி (தாங்கள்) விவகிப் போவது தவிர, ஆராயப்பட்டு ஆராயப்பட்டிருக்க அறியார் { அறியமாட்டார் கள்.
நமன் தமரால்	யமபடர்களாலே,		

* * *—[அவன்தமர்.] யமபடர்கள் பாகவதர்திறத்திலே அஞ்சியிருக்கும்படியை அருளிச்செய்கிறார். யமன் நாட்டிலுள்ள ருடைய பாவங்களையெல்லாம் ஆராய்வதற்கு அந்த ஸர்வேச்வர னுல் நியமிக்கப்பட்டவனே; ஆனாலும் தனக்கும் நியாமகனுள அந்த ஸர்வேச்வரனுடைய பக்தர்கள் நற்காரியங்களைத் தனிர்ந்து தீயகாரியங்களையே செய்துவந்த போதிலும் அவர்களை யமகிங்கரர்கள் “நமது யஜமாநனை யமனையும் நியமிக்கும் வல்லமை யுடைய வர்களன்றே இந்த பாகவதர்கள்” என்று கொண்டாடி வணங்கி அப்பால் போய்விடுவர்களே தவிர, அவர்களுடைய குணகுணங்களை ஒருபோதும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்: ஏனெனில்; அப்படிப்பட்டவர்களை ஸம்ரக்ஷிப்பதில் புருஷகாராழ்தையான

பிராட்டியும் ஒருகால் ஏதேனும் குறை சொல்லினும் அதையும் லக்ஷியஞ் செய்யாமல் 1. “என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்று சொல்லிக்கொண்டு ஸர்வேச்வரன் பரிந்து ரக்ஷிப்பவனன்றோ? இப்படிப் பெரிய பிராட்டியாராலும் குறை கூறக்கூடாதவர்கள் விஷயத்தில் நம்மால் அனுகவும் முடியுமோ? என்கிற பயத்தினுலென்க. அன்றியும், யமன் தன்படர்களை நோக்கி ‘நிங்கள் வைஷ்ணவர்கள் திறத்தில் அபசாரப்படவேண்டா; அவர்களைக்கண்டால் அதுவர்த்தித்திருங்கள்’ என்று கட்டளை யிட்டிருக்கின்றுள்ளனபதை, “திறம்பேண்மின் கண்ணர், திருவடித தன் நாமம், மறந்தும் புறந்தொழுமாந்தர்—இறைஞ்சியும், சாது வராய்ப் போதுமின்களைன்றுள் நமனும் தன், தூதுவரைக் கூவிச் செயிக்கு.” என்ற நான்முகன்திருவந்தாதிப் பாசுரத்தாலும், “ஸுவார்ஷாஷ்டிஷிவீக்ஷூ பாசாஹதூ வழதி யதிஃ கிழ தவஸு கண-தீ-அமை | வரிஹாஸீயாஸ-அதிநபுவநாநு ஆதாஹ திநுநந்யாாந ந வெவஷ்ணவாநாம்.” என்ற ஶ்ரீவிஷ்ணுபுராணவசநத்தாலும் அறிக. “கெடுமிடராயவெல் லாம் கேசவாவென்ன, நாஞ்சு கொடுவினைசெய்யுங் கூற்றின் தமர் களுங் குறுக்கில்லார்” என்ற திருவாய்மொழியும், “வென்றி கொண்ட வீரனார், வேறு செய்து தம்முளொன்னை வைத்திடா மையால் சமன், கூறுசெய்துகொண்டு இறந்த குற்றமென்ன வல்லனே” என்ற திருச்சந்தவிருத்தமும் இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

இப்பாட்டில் “பேராயற்கு ஆட்பட்டார்பேர்” என்ற ஈற் றடிக்கு வேறுவகையாகவும் போருளுமரைக்க இடமுண்டாயினும், அழகியமணவாளப்பெருமாள் நாயனாருளிச்செய்த திருப்பாவை ஆழியிரப்படி விபாக்கியானத்தில் ஆழிமழைக்கண்ணு வென்னும் நாலாம்பாட்டின் அவதாரிகையில், “அவன்தமரேவ்வினையராகி வும் இத்யாதி.” என்று இப்பாசுரத்தை யெடுத்து [“அரவணைமேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ஆராயப்பட்டு அறியார் கண்ணர் =

ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது, அவனையும் யமன் கோஷ்டியில் பட்டோலைபார்க்கப் பெறுது.”] என்று வியாக் கியானித்தருளியிருக்கக் காண்கையாலே ‘பேராயற்காட்பட்டார் பேர்’ என்னுமளவை ஒருசொல்லாகக்கொண்டு (அன்மொழித் தொகையாகப் பாவித்து) எம்பெருமானுக்கு ஆட்பட்டவர் களுடைய பேரையுடையவர்கள் எனப் பொருள்கொள்ளுதல் சிறக்கும். (நீஞு)

பேரே வரப்பிதற்ற லல்லாலேம் பேம்மானை *

ஆரே யறிவா ரதுநிற்க—நேரே

கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் * கண்ண

நடிக்கமலந் தன்னை யயன்.

(ஞகு)

(நாம் வாயினால் ஏதேனுமொன்றைச் சொன்னாலும், அது)

பேரே	$\left\{ \begin{array}{l} \text{எம்பெருமானது} \\ \text{திருநாமமாகவே} \end{array} \right.$
வர	வரும்படியாக
பிதற்றல்	$\left\{ \begin{array}{l} \text{பிதற்றுவதைத்} \\ \text{அல்லால்} \end{array} \right. \begin{array}{l} \text{தவிர} \\ \text{(அந்த)} \end{array}$
எம்	$\left\{ \begin{array}{l} \text{(அந்த)} \\ \text{பெம்மானை} \end{array} \right. \begin{array}{l} \text{எம்பெருமானை} \\ \text{எம்பெருமானை} \end{array}$
ஆரே	ஆர்தான்
அறிவார்	$\left\{ \begin{array}{l} \text{(உள்ளபடி) அறிய} \\ \text{வல்லவர்கள்?} \end{array} \right.$

அது நிற்க $\left\{ \begin{array}{l} \text{அந்த விஷயம்} \\ \text{இருக்கட்டும்;} \end{array} \right.$

அயன் பிரமனைவன்

கடி பரிமளம் மிகுந்த

கமலத்துள் $\left\{ \begin{array}{l} \text{(அவ்வெம்பெரு} \\ \text{மானது) நாபிக்கம} \\ \text{லத்துலே (பிறந்து)} \end{array} \right.$

நேரே $\left\{ \begin{array}{l} \text{(அங்கே) நிரந்தர} \\ \text{இருந்தும்} \end{array} \right. \begin{array}{l} \text{வாஸம்பண்ணிக்} \\ \text{கொண்டிருந்தும்} \end{array}$

கண்ணன் $\left\{ \begin{array}{l} \text{அந்த ஸர்வேசுவர} \\ \text{அடி கமலம்} \end{array} \right. \begin{array}{l} \text{நுடைய திரு} \\ \text{தன்னை} \end{array}$ வடிகளை

காண்கிலான் $\left\{ \begin{array}{l} \text{ஸேவிக்கப்} \\ \text{பெற்றுளில்லை.} \end{array} \right.$

* * *—[பேரேவரப்பிதற்றலல்லால்.] எம்பெருமானுடைய பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டறிய முடியாதது; கடற்கரையில் குடிசை கட்டிக்கொண்டிருப்பவர்க்கும் அந்தக் கடவினுடைய ஆழம் அறியமுடியாமற் போவதுபோலவே அவனுடைய திரு நாபிக்கமலத்தில் தோன்றின நான்முகக்கடவுள் எப்போதும் அவ் விடத்தே வாஸஞ்செய்து கொண்டிருந்தும் அவனுக்கும் அப்பெரு மானுடைய பெருமை அளவிட்டறியக் கூடாததாயிரானின்ற

தன்றே; ஆகையினால் ‘எம்பெருமான் உணர்வதற்கு முடியாத வன்’ என்று நாம் உணர்ந்து அவனது திருநாமங்களை வாயில் வந்தபடியெல்லாஞ் சொல்லிக் கூப்பிடுவது செய்யலாமத்தனை யொழிய, அவனது மஹிமமைய உள்ளபடியறிந்து எவராலும் சொல்லப்போகாது என்றவாறு. சாஸ்திரங்களில் பலபேர்களைக் குறித்து ‘ப்ரஹ்மஜ்ஞானி’ என்றும் ‘ப்ரஹ்மவித்’ என்றும் சொல்லியிருப்பதெல்லாம்—பரப்ரஹ்மத்தை உள்ளபடி அளவிட டறிந்தமையைச் சொன்னதன்று; ‘எம்பெருமான் அளவிட முடியாதவன்’ என்ற இவ்வண்மையை அறிந்தவர்களே ப்ரஹ்ம வித்துக்களெனப்படுவார் என்றறிக.

கன் ருக்குட்டியானது ஒரிடத்திலிருந்துகொண்டு தன் தாயைக் காணுமல் அம்மே! என்று கத்தினால் அக்கத்துதல் தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசை இரங்கிக் கன்றின் பக்கத் தில் வந்து நிற்பதுபோலவே, எம்பெருமானை உள்ளபடி அறியா விட்டாலும் அவனது திருநாமத்தை வாய்வந்தபடி பிதற்றினால் அவன் வந்து அருள்புரிவான் என்ற கருத்து முதலடியில் உய்த் துணரத்தக்கது.

பேம்மான்—‘பெருமான்’ என்பதன் மருஉ. ஸிற்க—வியங் கோள்முற்று. இப்பாட்டில் “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் அயன் கண்ணனடிக்கமலந்தனைக் காண்கிலான்; (ஆதலால்) எம் பேம்மானை ஆரோயறிவார்?” என்று கைமுதிகளியாயம்படக் கூறி பிருத்தலால் தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணியாம். (ஞக)

அயனின்ற வல்லினையை யஞ்சினே னஞ்சி *

உயங்ன் திருவடியே சேர்வான் *—நயனின்ற

நன்மாலை கோண்டு நமோநாரணை வென்னும் *

சோன்மாலை கற்றேன் தோழுது.

(ஞ)

அயல் நின்ற	(என்) அருகிலேயே	வல் வினையை	{ மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
	இருந்துகொண்டு		
	(என்னை		
	இடைவிடாமல்		
	ஹிம்வித்துக்		
	கொண்டே)		
	இருக்கிற	அஞ்சி	(இப்படி) பயப்பட்டு

ய	$\left\{ \begin{array}{l} (\text{இந்தப் பாபஸம்பந்} \\ \text{தம் நீங்கி) உஜ்ஜீ \\ \text{விக்கும்பொருட்டு} \end{array} \right.$	நல் மாலை	$\left\{ \begin{array}{l} \text{சிறந்த இந்தப்} \\ \text{பிரபந்தத்தைக்} \\ \text{கொண்டு} \end{array} \right.$
னின்	உன்னுடைய	தொழுது	$\left\{ \begin{array}{l} (\text{உன்னை}) \\ \text{ஆச்சரியித்து} \end{array} \right.$
திரு அடியே	திருவடிகளில்தானே	நமோ நாரணை	$\left\{ \begin{array}{l} \text{திருமந்திரத்தின்} \\ \text{பொருளை} \end{array} \right.$
சேர்வான்	வந்து கிட்டுகைக்காக	என்னும்	
நயம் நின்ற	இன்பம் பொருந்திய	சொல் மாலை	
		கற்றேன்	அப்யவித்தேன்.

* * *—[அயனின்ற வல்வினையை.] பல்வகைக் கொடியபாவங்கள் என்னிடத்தில் நெருங்கிக் கிடப்பதைக்கண்டு ‘இப்பாவங்கள் இன்னமும் முன்புபோலவே மேல்விழுந்து நலிந்தால் நாம் என்னசெய்வது?’ என்று பயப்பட்டேன்; ‘எம்பெருமானது திருவடிகளிற்சென்று சேர்ந்துவிட்டால் பாவங்கள் அடியோடு நீங்கப்பெற்று நாம் உஜ்ஜீவிக்கப்பெறலாம்’ என்று துரைந்து, உன் திருவடிகளில் வந்துசேரும் விதம்யாது? என்று ஆராய்ந்துபார்த்தேன்; நமது வாய்மொழிகளை உன்விஷயத்தில் உபயோகிக்கப்பதே அதற்குச் சிறந்தவழி என்று நிச்சயித்து, திருமந்திரத்தின் பொருளை விவரிப்பதான் இப்பிரபந்தத்தைப்பாடினேன்; இதனால், பாவங்களுக்கு அஞ்சின அச்சம்தீர்ந்து உஜ்ஜீவநமும் பெற்றேன் என்றாராயிற்று.

சேர்வான்—வான் விகுதிபெற்ற எதிர்கால வினையெச்சம். “நயம்நின்ற” என்பதற்கு—‘திருமந்த்ரார்த்தத்தை நயப்பித்தவில் நோக்கமாயுள்ள’ என்று பொருள்கூறுதலும் பிரகரணத்திற்குப் பொருந்தும்: எம்பெருமானுடைய ஸ்வரூபம், அவனை அடைதற்குரிய ஜிவாத்மாவின் ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெறவேண்டியபேறு, அடைவதற்கு இடையூருகவுள்ள விரோதிஸ்வரூபம் ஆகிய இவ்வைந்துவிஷயங்களே திருமந்திரத்தின் அர்த்தமாதலாலும், இவையே இப்பிரபந்தத்திலும் விவரிக்கப்படுகின்றனவாதலாலும் இதுகூடும். (நிர)

தோழுது மலர்கோண்டு தூபம் கையேந்தி *

எழுது மேழுவாழி நேஞ்சே *—பழுதின்றி

மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதோழுவான் *

அந்தரமோன் நில்லை யஷட்.

(ஏடு)

நெஞ்சே	மனமே!	மந்திரங்கள்	பகவங் மந்த்ரங்களை
மலர் கொண்டு {	புஷ்பங்களை சம்பா தித்துக்கொண்டும்	பழுது இன்றி {	முறைப்படியே நாம் அப்யவிக்
தூபம்	தூபத்தை	கற்பனவும் {	கின்றனவும்
கை ஏந்தி	{ கையிலே ஏந்திக்கொண்டும்	மால் அடி கை {	ஸர்வேச்வரன் திருவடிகளைத்
தொழுது	{ (எம்பெருமானை) வணங்கி	தொழுவான்வ {	தொழுவதற் காகவேயாம்:
எழுதும்	உஜ்ஜீவிப்போம் ;		(ஆனபின்பு)
எழு	சீ புறப்படு;	அந்தரம் {	(நாம் ஆறியிருப்ப ஒன்று இல்லை
வாழி	{ (உனக்கு இந்த ஸ்வபாவும்) நித்யமாயிடுக :	ஒன்று இல்லை {	தற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
(நான் இப்படிச் சொல்வதற்குக் காரண மென்னவென்றால்)		அடை {	(அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.

* * *—[தோழுதுமலர்கொண்டு.] நெஞ்சே! நாம் பகவத்விஷயத்தை கிட்டு ஒரு நொடிப்பொழுதும் ஆறியிருக்க வழியில்லை; நாம் குருகுலவாஸம் பண்ணி மந்த்ரங்களை அப்யவிப்பதெல்லாம் எம்பெருமானை அடிபணிவதற்கேயன்றி வேறொரு பிரயோஜனத் திற்காகவன்றே; ஆனபின்பு, தூபதீபபுஷ்பாதிகளான உபகரணங்களைக் கையிற்கொண்டு அப்பெருமானை ஆராதிக்கச் செல்வோம், எழுங்கிரு; இனிநாம் தாமவித்திருப்பதற்கு அவகாசமேயில்லை— என்று தம் திருவள்ளத்தை த்வரப்படுத்துகிறார்.

“மலர் கொண்டு தூபம்கையெந்தி—தொழுது—எழுதும் எழு” என்று ஆழ்வார் சொன்னவுடனே நெஞ்சு மிகவும் அதற்கு அதுகூலப்பட்டிருக்கவே “வாழிநேஞ்சே” என்று உவப்பினால் மங்களாசாஸநம் செய்தாரென்க : இந்த ஆதுகூலப்பம் உனக்கு ஒருநாளும் மாருதிருக்கவேணு மென்றவாறு.

பழுது இன்றி=குருகுலவாஸம் செய்யாமல் மந்த்ரங்களைக் கற்பது பழுது; அப்படிப்பட்ட பழுது இல்லாமல் [குருகுல வாஸம் பண்ணி] என்றபடி. அந்தரம் ஒன்று இல்லை—‘பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று ஆறியிருக்க அவகாசம் சிறிது மில்லை.

அடைந்த வருவினையோடல்லஸ்நோய் பாவம் *

மிடைந்தவை மீண்டோழிய வேண்டில் *—நடங்கிடையை

முன்னிலங்கை வைத்தான் முரணழிய * முன்னேருநாள்

தன்விலங்கை வைத்தான் சரண்.

(இகு)

அடைந்த	{ அடியேபிடித்துப் பற்றிக்கிடக்கிற	மீண்டு ஒழிய வேண்டில்	{ வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்,
அரு	{ போக்குவதற்கு அருமையான	முன்	முன்பொருகால்,
வினையோடு	பழவினைகளும்	நடங்கு	{ மெல்லிய இடையை இடையை { யுடையளான பிராட்டியை
அல்லல்	{ (அந்தப் பழவினை யின் பயனாகவரு கின்ற) மனத் துன்பங்களும்	இலங்கை	{ வங்காபுரியில் சிறை வைத்தான் { வைத்தவனுன இராவணனுடைய
நோய்	சர்வவியாதிகளும்	முரண் அழிய	மிடுக்கு அழியும்படி
பாவம்	{ (இப்போது செய் கிற) பாவங்களும்	முன் ஒரு நாள்	{ ஸ்ரீராமனும்பிறந்த வொருகாலத்து,
மிடைந்தவை	{ (இப்படிப் பலவகை யாக, ஆத்மாவைத் தெரியாதபடி) மூடிக்கிடக்கின் றவை	தன் வில்	தன்னுடையவில்லை
		அம் கை	{ அழகிய திருக்கையிலே
		வைத்தான்	{ எடுத்துப் பிடித்தவனுன பெருமானே
		சரண்	உபாயமாவான்.

* * *—[அடைந்தவருவினையோடு.] நாம் நல்ல வழியிற் போதுபோக்கவேணுமானால் பகவானை ஆச்சரியிப்போம் ; அப்படி அவனைஆச்சரியிக்குமிடத்து ஆச்சரியிக்க வொட்டாமல் இடையூறுக அருவினை அல்லல் நோய் பாவம் முதலியவை குறுக்கே நிற்கின் றனவே ! அவற்றைப் போக்கும்வழி யாது ? என்று சங்கை பிறக்க, நமது பிரதிபந்தகங்களை இருந்தமாக்குவதற்கு உபாயமாக ஸ்ரீராமபிரானைச் சரணம்புகுதல் நன்று என்கிறோர். இத்தால், எம்பெருமானுக்கு போக்யமாயிருந்துள்ள ஆத்மவஸ்துவை என் னுடைய தென்று செருக்குற்றிருக்குமவர்கள் ராவணுதிகள் பட்டது படுவாரென் னுமிடமும், ‘இவ்வாத்மவஸ்து அவனுடையது’

என்று அதுகூலித் திருக்குமவர்களுக்கு வரும் விரோதிகளை அப் பெருமான் பிராட்டியின் துயரத்தைப் பரிஹரித்து போலே பரி ஹரித்தருள்வ என்ன னுமிடமும் தெரிவிக்கப்பட்டனவாம். (குகை)

சரணை மறைப்பயந்த தாமரை யானேடு *

மரனைய மன்னுயிர்கட் கேல்லாம் *—அரனைய

பேராழி கோண்டபிரா னன்றி மற்றுமியாது—*

ஓராழி சூழ்ந்த வலகு.

(கூ)

சரண் ஆம் மறை	{ (எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை	மன் உயிர்கட்டு எல்லாம்	{ நித்யமான ஸ்வரூ பத்தையுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
		அரண் ஆய	{ ரக்கமான விதங்களை
		பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி	{ பெரிய திருவாழி யாழிவாளைக் கையிற்கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
		மற்று	அவனிலும் வேரூன்
தாமரையா னேடு } பிரமனேடுகூட	{ மரணமடையுங் தன்மையுடைய	இர் ஆழி	{ கடல்சூழ்ந்த இவ்வல குழ்ந்த உலகு } கத்திலுள்ளார்
		அறியாது	அறியமாட்டார்கள்.

* * *—[சரணைமறைப்பயந்த.] உலகத்தில் பொதுவாக ஒரு நியாயமுண்டு; எவன் பலனை அநுபவிக்கிறானே அவன் அதற்கு உரிய உபாயத்தை அநுஷ்டிக்கவேணுமென்று. அந்தநியாயத்தைக் கொண்டு பார்க்கும்போது, எம்பெருமானைப் பெறுதலாகிற பயனை அநுபவிப்பவன் சேதநனையிருக்க அதற்குரிய உபாயமும் இவனிடத் திலன்றே இருக்கவேண்டும்; ‘எம்பெருமானே உபாயம்’ என்று முறையிடுவது எங்களே பொருந்தும்? என்று ஒருசங்கை தோன்ற, அஜ்ஞனும் அசக்தனுன இவனால் செய்யக்கூடியதொன்று மில் ணாமையினால், ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனுன அவனே உபாயமா பிருக்கவேண்டியது ஆவச்யகமாயிற்றென்கிறார். பலனை அநுபவிப்

பவனும் எம்பெருமானே, அதற்கு உபாயா நுஷ்டாங்ம் செய்பவனும் எம்பெருமானே என்கிற ஸத்ஸம்ப்ரதாய வித்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது. கைதவறிப்போன பொருளைத் தேடிப்பிடித்து அநுபவிப்பதும் அதனால் ஆந்தமடைவதும் ஸொத்தையுடைய ஸ்வாமியின் காரியமேயொழிய ஸொத்தின் காரியமல்லவே; அது போல அப்பரமாபூருஷ னுடைய ஸொத்தாகியநாம் அவனை விட்டுத் தப்பித்தவறியிருக்கிறோமாயின், நம்மைத் தேடிப்பிடித்து ஆட்கொள்ளப் பெறுதலும் பெற்றுமகிழ்ச்சலும் அவனுக்கே உரியன வாதலால் பலனை அநுபவிக்குமவனுன தானே உபாயா நுஷ்டாங்ம் செய்கிறுனென்க. ஸ்ரீபாஷ்யத்தில் முடிவான ஸுத்ரத்தின் பாஷ்யத்தில்—“நா வாசிவாராஷி: ஸத்யஸங்கவு: கூத்யை-விதியங் ஜூநிநாம் ருவா கூதா விதாவத-யிஷ்டுதி” என்று ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச்செய்த ஸ்ரீஸுத்திரத்தில் “பரமாபூருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்ற ஸ்வாரஸ்யமுணர்க.

இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தம் வேதங்களில் வித்த மானது என்பதைத் தெரிவிக்கவே “சரணமுறைபயந்த” என்ற விசேஷணம் தாமரையானுக்கு இடப்பட்டது. “கூத்யதெஸுஷி வெதா:” இத்யாதி வேதவாக்கியங்கள் குறிக்கொள்ளத்தக்கன.

‘அரணைய’ என்பதை பேராழிகொண்டபிரானுக்கு விசேஷணமாகப் பலர் மயங்கியொழிவர்; அது விசேஷணமன்று; இரண்டாம் வேற்றுமைத்தொகை: ‘அரணைவற்றை’ எனப் பொருள்படுதலால் பயனிலை. பிரமன்முதல் ஏறும்பு சருகவுள்ள ஸகலஜங்துக்களுக்கும் உபாயமானவற்றை எம்பெருமான் அறி வனேயல்லது அற்பனானிகளான உலகத்தவர்கள் அறியமாட்டார்கள் என்றவாறு.

ஆழிகுழந்த வுலகமானது மன்னுயிரிக்கெல்லாம் அரணையிருக்கிற பேராழிகொண்ட பிரானையன்றி மற்றதொன்றையும் அறி யாது—என்றும் பொருள் சொல்லாமே என்று முற்காலத்தில் ஒருவர் சொன்னாராம்; உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்திருப்பதால் ‘உலகானது பிரானையன்றி மற்றறியாது’ என்கிற விப்பொருள் இணங்காது என்று கொண்டு நஞ்சீயர், “உலகமென்பது உயர்ந்தோர்மாட்டே” என்றிருப்

பதால் இவ்விடத்தில் உலகு என்பதற்கு ‘சிறந்த மாஞானிகள்’ என்று பொருள்கொண்டால், ‘மஹான்கள் பேராழிகொண்ட பிரானையன்றி மற்றறியார்கள்’ என்னும் பொருள் இணக்கி சிட லாம் என்று அபிப்ராயம் கொண்டராம்; இதைப் பட்டர் கேட்டாருளி, “இவ்விடத்தில் ‘ஓராழி சூழ்ந்த வுலது’ என்றிருப்பதை கோக்கவேணும்; ‘ஆழிகுழ்ந்த’ என்கிற விசேஷணம் இல்லா திருந்தால் நீர் சொல்லும் பொருள் ஏற்கும்: ‘கடலால் சூழப்பட்ட மஹான்கள்’ என்று பொருள் சொல்லப்போகாமையாலே, ‘கடல் சூழ்ந்த இவ்வுலகமானது தனக்கு அரணைவற்றை அறியமாட்டாது, பேராழிகொண்ட பிரானே அறிவான்’ என்றே பொருள் கொள்ளவேணும்” என்று உபபாதித்து உரைத்தருளினராம். இங்கனே நிர்வலமித்து பட்டராருளிச் செய்தபோது நஞ்சீயரும் நம்பின்னௌயும் கேட்டிருந்தார்கள்; ஆனாலும் இதனை ஒருகால் நஞ்சீயர் மறந்திட. நம்பின்னௌ ஞாபகப்படுத்தினர் என்றும் பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்துளர்.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப் பிரதிகளில் சில பதங்களும் வாக்கியங்களும் விடுபட்டிருப்பதை ஒலை பூர்ணாக்கொண்டு பரிச்சுரித்துக்கொள்க. (க௦)

உலகு முலகிறந்த ஓழியும் * ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வேற்பும் *—உலகினில்
சேந்தீயும் மாருதமும் வானும் * தீருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு.

(கக)

உலகும்	{ சூழி முதலிய லோகங்களும்	வெற்பும்	மலைகளும்
உலகு இறந்த ஊழியும்	{ இவ்வுலகம் யாவும் அழிந்துகிடக்கிற பிரளயகாலமும்	உலகினில் செம் தீயும்	{ இவ்வுலகத்திலுள்ள செங்கிறமான தேஜஸ் பதார்த் தங்களும்
ஒண் கேழ் விலகு	{ அழகிய நிறத்தோடு அலையெயறிகிற	மாருதமும் வானும்	காற்றும் ஆகாயமும்
கரு கடலும்	{ சருங்றத்ததான் ஸமுத்ரமும்	(ஆகிய இவை யாவும்)	

திரு மால் தன்	{ வகுமீபதியான எம்பெருமா னுடைய	புந்தியில்	{ ஸங்கல்ப ஞானத்தினால்
		ஆய	படைக்கப்பட்ட
		புணர்ப்பு	படைப்புக்களாம்.

* * *—[உலகும்.] கீழ்ப்பாட்டில், அவ்வெம்பெருமானைத் தவிர்த்து உயிர்களெல்லாம் தாமே தமக்குவேண்டிய நன்மையைத் தேடவறியாது என்றருளிச்செய்த ஆழ்வார், இப்பாட்டில்—அவை தமக்குவேண்டிய நன்மையைத் தேட அறியாதிருக்கையிலும் எம் பெருமானே நன்மையைத் தேடுகிறதற்குக் காரணம்—இச்சராசரங்களையெல்லாம் அப்பெருமான் பேரருள்கொண்டு தன் ஸங்கல்பத் தினால் படைத்த ரக்தஸம்பந்தமேயாகு மென்கிறார். பெற்றவளையாழிய வளர்ப்பவரில்லை யென்றதாயிற்று. சேதநங்கள் இற கொடிந்த பக்ஷிபோல மூலப்ரக்ருதியிலேயே லயித்துக் கிடவாமல் தன்னையடைந்து உஜ்ஜிவிக்குமாறு நிர்வேஹதுக க்ருபாகடாகஷத்தி னால் அப்பரமன் கரசரஞ்சி அவயவங்களையும், தன்னை யுணரு மாறு சாஸ்த்ரங்களையும் கொடுத்தருளின னென்பது நூற் கொள்கை. இவையறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கை யாலே இப்போது உபாயமறிவானும் அவனே என்று கீழ்ப்பாட் டோடே சேர்த்துப் பொருள் பெறுத்திக்கொள்க. ... (கக)

புணர்மருதி ஞாபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து *

மணமருவ மால்விடையேழ் சேற்று *—கணம் வெருவ

ஏழுலதுந் தாயினவு மேண்டிசையும் போயினவும் *

குழரவப் போங்களையான் தோள். (கு)

புணர் மருதின் ஷடு போய்	{ ஒன்றேடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று	புந்தியில்	{ ஸங்கல்ப ஞானத்தினால்
		ஆய	படைக்கப்பட்ட
		புணர்ப்பு	படைப்புக்களாம்.

(பின்பொருகாலத்தில்)

(மற்றுமொரு காலத்தில்)

மணம் மருவ	{ (நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறை வேறுதற்காக	என் திசையும் போயினவும்	{ எட்டுத்திக்குக் களிலும் போய்ப் பரவியவையும்	
மால் விடை ஏழ் செற்று	{ பெரிய வடிஷலை புடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து	{ (பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ் வாஜை சிறந்த படுக்கையாக வடையனான் ஸர்வேச்வரன் து திருத்தோன்களே யாம்.	{ (பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ் வாஜை சிறந்த படுக்கையாக வடையனான் ஸர்வேச்வரன் து திருத்தோன்களே யாம்.	
(இன்ன மொருகாலத்தில்)				
கணம் வெருவ	{ எல்லாப் பிராணி கஞம் நடுங்கும் படி	{ சூழ அவம் பொங்கு அணையான் தோள்	{ (பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ் வாஜை சிறந்த படுக்கையாக வடையனான் ஸர்வேச்வரன் து திருத்தோன்களே யாம்.	
எழ் உலகும் தாயினவும்	{ மேலேமூலகங்களில் தாவிச் சென்றவையும்			

* * *—[புணர்மருத்தினாடுபோய்.] கீழ்ப்பாட்டில், சராசரங்கள் யாவும் எம்பெருமானுடைய படைப்பு என்றார்; இப்படி உலகங்களை யெல்லாம் உண்டாக்கின பின்பு தான் தூரஸ்தனுயின்றுவிடாமல் உலகுக்கு உண்டாகின்ற களைகளைப் பிடுங்கிப் பாதுகாப்பதும் செய்கிறுனென்பதை இப்பாட்டில் வெளியிடுகின்றார். இதில் தோள் என்றது திருக்கைகளை. இரட்டை மருத மரத்தினிடையே தவழ்ந்து சென்றபோது கைகளைத் தரையிலே ஊன்றித் தவழ்ந்ததனால் மருதம் முறித்ததைக் கைகளின்மே லேற்றிக் கூறினரென்க. மருத்தினாடுபோய் என்றது மருதமரங்களை முறித்துக் தள்ளினமையைச் சொன்னபடி. கூட்டமென்றும் பொருளதான் ‘ஹணி’ என்னும் வட்சொல் கணமெனத் திரிந்தது: அநுகூலர் பிரதிகூலர் என்கிற வேறுபாடின்றி எல்லாப்பிராணி கஞம் என்கை.

“குழரவப்பொங்களையான் தோள்” என்ற சொல்லாற்றலால், பரிமளம் குளிர்த்தி முதலிய குணங்களுக்கெல்லாம் எல்லை விலமாயிருக்கிற திருவனந்தாழ்வானுகிற படுக்கையையும் பொறுத்தெள்குமார்பத்தையுடைய அப்பெருமான் அப்படுக்கையில் கணவளரப்பெறுமல் இப்படி அல்லாடித் திரிவதுபற்றி வயிரெறிகின்ற இவ்வாழ்வாரது பொங்கும்பரிவு விளங்கும். பிரஜைகளைப் பாதுகாப்பதில் கருத்துன்றியவர்கள் ஓரிடத்தில் தங்கியிருக்கப்

பெருமல் அலைந்து திரிவர்களன்றே. இப்பாட்டில் அதுவந்திக்கப் பட்டுள்ள சரித்திரங்க ஜொல்லாவற்றிலும் எம்பெருமானுடைய தோள்வளிமையீடுதற்றென விளங்குமென்றுகொண்டு தோளின் மேலேயே எல்லாச் செயலையும் ஏற்றிக் கூறின ரென்க. ... (கூ)

தோளவனை யல்லால் தொழு * என்செவி யிரண்டும்
கேளவன் தீன்மோழியே கேட்டிருக்கும் :—நாநாஞும்
கோணு கணையான் குரைகழலே கூறுவதே :
நாணுமை நள்ளேன் நயம்.

(கந்)

தோள்	{ (எனது) கைகளானவை	என் நா	{ என்னுடைய நாவானது
		நாஞும்	நாஞ்தோறும்
அவனை அல்லால் தொழு	{ (வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்ன ஞும்) அப்பெரு மானையல்லது வேறு எவ்வரையும் வணங்கமாட்டா;	கோள் நாக அணையான்	{ மிடுக்கையுடைய ஞன திருவனங் தாழ்வானைப் படுக்கையாக வடைய அப்பெருமானது
		குரை கழலே	{ ஒலிக்கின்ற வீரக் கழலையணிந்த திருவடிகளையே
கேள் அவனது	{ ஸகலவித பந்துவுமா கிய அப்பெரு மான்விஷயமான	கூறுவது	சொல்லா நிற்கிறது ; (இப்படியான பின்பு)
		நயம்	{ சப்தாதி விஷயங்களை
இன் மொழியே	{ இனிய பேச்சுக்களையே	நாணுமை நள்ளேன்	{ வெட்கப்படாமல் விரும்புவாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

[தோளவனை.] தம்முடைய எல்லா இந்திரியங்களும் எம் பெருமான் பக்கவிடையே ஆன்றப்பெற்றபடியை அருளிச்செய் கிறார். எம்பெருமானைத் தவிர்த்து ஓவரெநுவரைத் தொழும்படி நான் சொன்னாலும் என் கைகள் தொழுமாட்டோமென்கின்றன ; இதர சப்தங்களைக் கேட்டபோமென்று நான் பாரித்தாலும் எனது காதுகளானவை பகவத் கதைகளைத் தவிர்த்து வேறு எதையும்

ஏற்றுக்கொள்ள மாட்டோமென்கின்றன ; நாவினுல் விஷயாந்தரங்களைப் பேசுவோமென்று நான் பார்த்தாலும் பகவத் பாதார விந்தத்தையன்றி மற்று எதையும் பேச நா எழுகின்றதில்லை ; இப்படி எனது இந்திரியங்களைல்லாம் ஒரே உறுதியாயிருக்கவே, நாலும் நாணங்கொண்டு இதர விஷயங்களைக் காறியுமிழ்ந்தேன் என்றாயிற்று.

இரண்டாமடியில், கேள்—உறவு ; “ சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே ” என்கிறபடிபே ஸகலவித பஞ்சுவுமான எம்பெருமா னுடைய என்றபடி. இன்மொழி-கீர்த்தி. ‘நாகத் அணை, நாகவளை ’ என வரவேண்டுவது நாகளையென வந்தது தொகுத்தல் விகாரம். துரைகழல்—வினைத்தொகையன்மொழி என்னலாம். நாண்மை— எதிர்மறை வினையெச்சம். நயம்—நயக்கப்படுவது நயம் ; ஆசைப் படத்தக்க விஷயாந்தரங்கள். “ நயந்தரு பேரின்பமெல்லாம் ” என்ற இராமாநாச நூற்றாலித் தனியன் பிரயோகமுங்காண்க. (கங்க)

நயவேன் பிறர்பொருளை நள்ளேன் க்ஷோரோடு—*

உயவே ஞுயர்ந்தவரோ டல்லால் *—வியவேன்

திருமாலையல்லது தேய்வமேன் ரேத்தேன் *

வருமாறேன் னேன்மேல் வினை.

(கங்க)

பிறர்	{ பரமபுருஷனுடைய பொருளான ஆத்மவஸ்துவை	உயவேன்	{ காலகீழபம் பண்ண மாட்டேன்;
பொருளை			
உயவேன்	{ (என்னுடைய தென்ற) விரும்ப மாட்டேன் ,	திருமாலை	{ எம்பெருமானை யன்றி (தேவதாங் தரங்களை)
க்ஷோரோடு	ஸம்லாரிகளோடு	தெய்வம்	{ தெய்வமாகக் ஏன்று
நள்ளேன்	{ ஸ்நேஹும் கொள்ள மாட்டேன் ;		
உயர்ந்தவ ரோடு	{ சிறந்த ஸ்ரீவைஷ ணவர்களோடு தவிர (மற்றவர்க ளோடு)	ஏத்தேன்	{ கொண்டு துதிக்க மாட்டேன் ;
அல்லால்			

வியவேங்	(இப்படியிருப்ப தற்கு ஹேது வூன் வத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப்பற்றி நானே) ஆச்சரி யப்படவும் மாட்டேன்; (இப்படியான பின்பு)	என் மேல்	வினை	(எம்பெருமா ஊடைய அநுகர ஹத்திற்கு இலக் கான) என் மேலே
				{ (அவனது நிக்ரஹ ரூபமான) பாபம்

வரும் ஆறு { வரும்விதம் ஏது ?
என் { [வரமாட்டாது.]

[நயவேன்பிறர்போருளோ.] கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தமக்கும் தம்முடைய இந்திரியங்கட்டிரும் விஷயாந்தரங்களைக் கண்ணெடுத்துப் பாராதபடி எம்பெருமானிடத்தில் ஊற்றமுண்டானபடியை அருளிச்செய்யவே, ‘விஷயாந்தரங்கள் தூர்வாஸ்நையால் வந்து மேல்விழுந்து உம்மை இழுத்துக்கொண்டு சென்றால் என்ன செய்வீர்?’ என்று ஒரு கேள்வியிறக்க, எம்பெருமானுடைய அநுகர ஹத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறனதலால் அப்படி நிகழ ஹேது வில்லையென்கிறார்.

பிறர்போருளோ=“உத்தம புருஷஸ்தவங்ய� பரமாத்மேத்ய தாஹ்ருத்.” என் தும் பிரமாணத்தை அடியொற்றி இங்கு எம் பெருமானை ‘பிறர்’ என்ற சொல்லால் குறித்தனர். சேதாநாசேத நங்களிற்காட்டில் விலக்கணன் என்றபடி. அவனுடைய போருள்-ஆத்மவஸ்து. (கண்ணி நுண் சிறுத்தாம்பில் “நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” என்ற விடத்திற்கு வியாக்கியானமுங்காண்க.) ஸர்வேஷ்வர அுக்குக் கொல்துபஸ்தாநியமாகி அப்பெருமான் ‘தன்னது’ என்று அபிமானித்திருக்கும் இவ்வாத்மவஸ்துவை ‘என்னது’ என்று நினைத்தல் இராவணனது செயலோடொக்கு மாதலால் “நயவேன் பிறர்போருளோ” என்றார். இராவணனுடைய செய்கைக்குத் துணையாயிருந்த மாரிசன் போல்வாரோடு நட்புக் கொள்ளமாட்டேனன்பது ‘நள்ளேன் கீழாரோடு’ என்றதன் கருத்து.

“திருமாலையல்லது வியவேங்” என்று கூட்டி—திருமாலைக் கண்டாலன்றி (தேவதாந்தரங்களைக்கண்டால் அதனால்) மநஸ்வில் சிறிதும் மகிழ்ச்சிகொள்ள மாட்டேன் என்பதாக உரைத்தனுமாம்.

வருமாறேன் என்மேல் வினை ? = “ கவஸூரிநாஹொகுவுங்குதாகி-சா-ஹா-ஶா-ஹா—அவச்யமநுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் ” [அவரவர்கள் செய்த நல்வினை தீவினைகளின் பலன் களை அவரவர் அதுபவித்தே தீரவேணும்] என்கிற சாஸ்தரம் பகவத் பக்தர்கள் விஷயக்தில் விலைச்செல்ல மாட்டாதென்று காட்டுகிறபடி. “ வருமாறேன் நம் மேல்வினை ” என்ற பாடமுழன்று ; அப்போது, கிழமூலாம் நயவேன், நள்ளேன், உயவேன், வியவேன், ஏத்தேன்; என்று ஒருமையாகவந்து இங்கே நம் என்று பன்மையாக வந்தது—ஒருமையிற் பன்மைவந்த வழுவமைதி யென்னவேண்டும். தம்மோடு ஸம்பந்தம் பெற்றவர்களையுங் கூட்டிக்கொண்டு நம்மேலென்கிறென்றலும் பொருந்தும்

இரண்டாமடியில், உயவேன் என்றது—உசாவேன் என்றபடி: உசாவுதலாவது ஒருவர்க்கொருவர் வார்த்தையாடிப் போதுபோக்குதல்: “ உசாத்துனை ” என்ற ஆன்றேர்களின் பூர்ணமக்கியுங் காண்க. (கஈ)

வினையா லடர்ப்படார் வேந்நரகில் சேரார் *

தீனையேணும் தீக்கதிக்கட் செல்லார் *—நினைதற் கரியானைச் சேயானை, ஆயிரம்பேர் * செங்கட்

கரியானைக் கைதோழுதக் கால்.

(காடு)

நினைதற்கு அரியானை	{ (ஸ்வப்ரயந்த தாலே) நினைப்ப தற்குக் கூடாத வனும்	கை	{ அஞ்ஜலி தொழுதக்கால் { பண்ணினால்
		(அப்படி அஞ்ஜலி பண்ணினவர்கள்)	
சேயானை	{ (நெஞ்சுக்கு விஷய மாகாதபடி) மிக்க தூரத்திலிருப்ப வனும்	வினையால்	{ நல்வினை தீவினைகளால்
		அடர்ப்படார்	{ நெருக்குப்பட மாட்டார்கள்;
ஆயிரம் பேர்	{ ஆயிரம் திருநாமங் களையுடையவனும்	வெம் நரகில்	{ கொடிய ஸம்லார மாகிற நரகத்தில்
		சேரார்	{ (மீண்டும்) சென்று கிட்டமாட்டார்கள்;
செம் கண் கரியானை	{ சிவந்த திருக்கண் களையும் கறுத்த வடிவையு முடை யனுமான பெருமானைக் குறித்து	தீனையேணும்	சிறிதளவும்
		தீ கதிக்கண்	கெட்டவழிகளில்
		செல்லார்	போகமாட்டார்கள்.

[வினையாலடர்ப்படார்.] கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தாம் ஒழுங்குபட நிற்கும் நிலைமையை யருளிச்செய்தார். இப்படிப் பட்ட நிலைமை மற்று எல்லார்க்கும் உண்டாகவில்லையே, அஃது ஏன்? என்று ஒரு கேள்வி பிறக்க; இந்த நிலைமை எல்லார்க்கும் உண்டாக்கடியதே; எம்பெருமானைக் கைதொழுதால் இஃது எல்லார்க்கும் தன்னடையே உண்டாகும் என்கிறுர் இப்பாட்டில்.

வினையால் அடர்ப்படார் = “வினை” என்னும் பொதுச்சொல் வானது நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் இங்குக் குறிக்கும்; உபநிஷத்தில் “தத்தா வித்தாநு வாண்மொவை வியடுய நிரஜ்ஞஃ வராசிஂ வாழிசோவெதி” [முமுக்ஷூ மோக்ஷத்துக்குப் போம்போது புண்யம் பாபம் என்ற இருவினைகளையும் உதறி விட்டுக் கல்மதிமற்றவனுய்ப் பரமஸாம்யத்தை அடைகின்றுன்] என்று ஒதிவைத்திருக்கையாலே மோக்ஷமார்க்கத்திற்குப் பாபம் எப்படி இடையூரே அப்படி புண்யமும் இடையூரென்பது நூற் கொள்கை. பாபம் நரகத்திலேகொண்டு தள்ளும்; புண்யம் ஸ்வர்க்காதி லோகங்களில் கொண்டுதள்ளும்; ஆகவே, பாபம் இரும்பு விலங்கு போன்றதென்றும், புண்யம் பொன்விலங்கு போன்ற தென்றும் சமத்காரமாகச் சொல்லுவதுமுண்டு. இனி, “வினையாலடர்ப்படார்” என்றவிதற்கு—இங்கே பதுபவிக்கநேரும் பாப பலன்களினால் துன்பப்படமாட்டார்கள் என்று பொருள்கொள்வதும் பொருந்தும்.

வேம் நரகில் சேரார் = “பதூயாஸஹ வஸ்தூ நிரபொ பதூயாவிநா” [எம்பெருமானேநு கூடியிருத்தல் ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருத்தல் நரகம்] என்று ஸ்ரீராமாயணத்திற் சொன்னபடியே எம்பெருமானைப் பிரிந்து வருந்துகையாகிற நரகா நுபவம் பண்ணமாட்டார்களென்கை.

தீனையேனும் தீக்கதீக்கண் சேல்லார் = இவ்விடத்திற்குப் பெரியவாச்சான்பிளை வியாக்கியான வருளிச்செயல்—“தர்மபுத்ரன் நரகதர்சநம் பண்ணினவோபாதியும் கூடாது இவர்களுக்கு.” என்று. அதாவது—பாரதப்போரில் தரோனுசார்யனை வஞ்சிப்பதற்காக “அச்வத்தாமா ஹதং (குஞ்ஜரঃ,” என்று தர்மபுத்திரர்

வாயினால் சொல்லும்படி செய்வித்தார்களேன்பது ப்ரவித்தமாதலால், தர்மபுத்ரர் மனஸ்கரித்து அப்படி பொய் சொன்னதன் பயனுக்கப் பரலோக ப்ரயாணஸமயத்தில் சற்று நரகலோகத்தைப் பார்வையிட்டுப்போக நேர்ந்ததாம்; அதுபோலவுங்கூட நேரிடாதாம் செங்கட்கரியரைக் கைதொழுதார்க்கு என்க. ‘தினை’ என்பது ஸலக்ஷ்மமான ஒரு தாந்யவிசேஷம்; ஸ்வல்பமென்னும் பொருளில் இச்சொல்லை உபயோகிப்பது வழக்கம். ... (கஞ்ச)

காலை யேழுந்துவகம் கற்பனவும் கற்றுணர்ந்த *

மேலைத் தலைமறையோர் வேட்பனவும் *—வேலைக்கண்

ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும் *

பேராழி கோண்டான் பேயர்,

(கஞ்ச)

உலகம்	{ உயர்ந்தவர்களான முமுக்ஷாக்கன்		
காலை எழுந்து	{ (ஸத்வகுணம் வளரக் கூடிய) விடியற் காலையில் துயில் விட்டெழுந்து	அடியே	திருவடிகளேயாம் ;
கற்பனவும்	அப்யவிப்பனவும்,	ஒதுவதும்	{ (மஹான்களால்) ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்
கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்	{ படித்து அறிவு நிறம்பிய வைதி கோத்தமர்கள்	ஓர்ப்பனவும்	{ மநங்ம் பண்ணப் பெறுவனவும்
வேட்பனவும்	{ (ஸாக்ஷாத்கரிக்க) ஆசைப்படுவனவும்	(எவை யென்றால்)	
	(எவை யென்றால்)		
வேலைக்கண் ஓர் ஆழியான்	{ திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனுய்ப் பன்ளி கொண் திருக்கும் பெருமானுடைய	பேர் ஆழி கொண்டான்	{ பெரிய கடல் போன்ற திரு மேனியைக் கெண்ட அப் பெருமானுடைய
		பெயர்	திருநாமங்களேயாம்.

* * *—[காலையேழுந்து.] “உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே” [உலகம் என்னுஞ்சொல் மிகப்பொரிய மஹான்களைக்

குறிக்கும்] என்று தொல்காப்பியத்திற் கூறியிருப்பதனால், இப் பாட்டின் முதலதியிலுள்ள உலகம் என்னுஞ்சொல் ‘யர்ந்தவர்களான முழுச்சாக்கள்’ என்னும் பொருளிலே பிரயோகிக்கப் பட்டது. அறிவு நிரம்பிய பெரியோர்கள் எம்பெருமானது திருவதி களையும் அவனது திருநாமங்களையுமே காண்பதுங் கேட்பதுமா யிருப்பர்களென்கிறுநிப்பாட்டில்.

மேலைத்தலைமறையோர்=கீழ்வேதமென்றும் மேல்வேதமென்றும் வேதம் இருவகைப்படும்: கீழ்வேதமென்பது கர்மகாண்டம்; மேல்வேதமென்பது ப்ரஹ்மகாண்டம் (உபசிஷ்தபாகம்); ஆகவே, மேலைத்தலைமறையோரென்றது வேதாந்திகளென்றபடி. ... (க்க)

பேயருங் கருங்கடலே நோக்குமாறு * ஒண்டு

உயருங் கதிரவனே நோக்கும்*—உயிரும்

தருமனையே நோக்குமோன் டாமரையாள் கேள்வன் *

ஒருவனையே நோக்கு முனர்வு.

(க்க)

ஆறு	ஆறுகளானவை	உயிரும்	பிராணனும்
பெயரும்	{ பொங்கிக்கிளர்கின்ற மஹாஸமுத்ரத் தையே நோக்கிச் செல்லும்;	தருமனையே { யமதர்மராஜனையே நோக்கும் { சென்று சேரும்;	(இவை போலவே)
கருகடலே			
நோக்கும்			
ஒண் டு	{ அழகிய தாமரைப் பூவானது	உணர்வு	ஞானமானது
உயரும்	{ உந்தஸ்தானத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற	{ ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே	{ அழகியதாமரைப் பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபலனை பெருமானங்கு வனியே
கதிரவனே	ஸ்ரீர்யனையே	நோக்கும்	சென்று பற்றும்.
நோக்கும்	கண்டுமலரும்;		

[பேயருங்கருங்கடலே.] ஞானமென்பது உலகிற் பலவிதம்; தர்க்கசாஸ்திரம் படித்து வாதங்கள் செய்யத் தேர்ச்சிபெற்றவ னும் தன்னை ஞானியென நினைக்கிறோன்; ஆயுர்வேதம் சோதிடம் மந்த்ரம் தந்த்ரம் முதலியவற்றில் கைதேதர்ந்தவனும் தன்னை ஞானியென நினைக்கிறோன்; இப்படி ஒவ்வொரு யோக்யதை பெற்றவனும் தன்னை ஞானியென நினைத்துக்கொண்டால் உண்மையான ஞானம்

எது? வாஸ்தவத்தில் ஞானியென்ன? எவன்? என்கிற கேள் விக்கு சாஸ்தரங்கள் சொல்லும் உத்தரமாவது—எம்பெருமானை அறிகிற அறிவு ஒன்றுதான் ஞானமெனப்படும் என்பதே. ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் இரண்மீயனை நோக்கி ப்ரஹ்லாதன் சொல் அம்போது “தத்தீடு யந் வந்தாய ஸாவித்ரூ யா விதாக்கையே | சூயாஸாயாவாரம் கலீடு வித்ரூந்தூ ஶரிடு தெநவாணமா”

[1—19—41.] (ஸம்ஸாரத்தில் சிக்குவதற்குக் காரணமாகாத கருமம் எதுவோ அதுதான் கருமம்; முக்கியபெறுவதற் குறுப் பான ஞானம் எதுவோ அதுதான் ஞானம்; கீழ்க்கொண்னபடி யில்லாத கருமம் வீணை ஆபாஸ்ருபமாகவே தேறும்; பகவத் விஷயகமல்லாத ஞானம் செருப்புக்குத்தக் கற்றதுபோலவேயாம்.) என்று சொல்லப்பட்டிருக்கிறது. தவிரவும், அந்த ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலேயே (6—5—87.) மைத்ரேயரை நோக்கிப் பராசரர் சொல்லும்போது, “வங்குாயதெயந தத்தூதெஷாஷம் ஶாயம் வாரம் நிதிடுதெகா-ஏவா, வங்குாயூதெவாவழிமஜீதெவா தக்ஞாந திஜாநதீதொந்தூந்தை” [பரப்ரஹ்மத்தை யறிவதற்கு உறுப்பான ஞானமொன்றே ஞானமெனப்படும்; மற்றவிதமான ஞானங்கள் அஜ்ஞாநமேயாம்] என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த சாஸ்தரார்த்தமே இப்பாட்டிலருளிச் செய்யப்படுகிறது. “ஒண்தாமரையாள் கேள்வனேருவனையே நோக்கு முணர்வு” என்கிற வாக்கியே இப்பாட்டின் முக்கிய விஷயம். மற்றவை த்ருஷ்டாந்தகோடியிலே அருளிச் செய்யப்பட்டவை. ஆழுகளானவை ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்வதும், தாமராப்பு வூர்யனை நோக்கியே மலர்வதும், பிராணன்கள் யமதர்மராஜனையே சென்று கிட்டுவதும் எப்படி நியதமாக நிகழ்கின்றனவோ அப்படியே ஜ்ஞாநமென்பதும் திருமாலைப்பற்றியல்லது வேறு விஷயங்களைப்பற்றி நில்லாது என்றது—எம்பெருமானைத் தவிர்த்து இதர விஷயங்களைப்பற்றியுண்டாகும் அறிவு அறி வல்ல; அது அஜ்ஞாநபர்மாயமே என்றவாறு. “தொக்கிலங்கியாறெல்லாம் பரங்கோடித் தொடுகடலே, புக்கன்றிப் புறமங்கிறக மாட்டாத மற்றவைபோல், மிக்கிலங்குமுகில் நிறத்தாய் வித்துவக் கோட்டம்மா, உண்புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணி

யனே !” என்ற பெருமாள் திருமொழிப்பாசரம் ஒருபடை ஒப்பு நோக்கத்தக்கது.

பிள்ளைலோகாசார்யராஜிச்செய்த முழுக்காப்படியில் திருமந்தரப்ரகரணத்தில் (73) “இக்தால்-* தாமரையாள் கேள்வ நெருவனையே நோக்கு முணர்வு என்றதா சிற்று” என்னும் ஸமத்ரக்திற்கு பூர்மொவாளமாழுனிகளருளிச்செய்துள்ள வியாக்கியான சூலியை தோக்குங்கால, இப்பாட்டில் உணர்வு என்பது ‘ஜ்ஞாநமயனை ஆக்மா’ என்று பொருள்படுகிறதென்று கொண்டு, ஜ்ஞாநைக் கிருபணீயனை ஆத்மா திருமாலுக்கு அந்யார்ஹ சேஷ்டுதனென்பதை இப்பாட்டு உணர்த்துவதாகக் கருத்துக் கொள்ளவும் இடமேற்படுகின்றது : அதுவும் ஒரு நிர்வாஹ மாசும்.

இப்பாட்டால் மூன்றுவகையான சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்கபடுகின்றன ;—1. எம்பெருமாணப்பற்றி யுண்டாகிற ஞானமே ஞானம். 2. ஆக்மா எம்பெருமானுக்கே உரியவன் (தாமரையாள் கேள்வனைன்று பிராட்டி ஸமபந்தம் தோற்றச் சொல்லி பிருக்கையாலே) மிதுநீசேஷு சுவீமே ஜீவாத்மலக்ஷணம்— என்னு மிப்பொருள்கள் மூன்றுமாம்.

“உயிரும் தருமனையே நோக்கும்” என்றவிடத்தில் ஒரு விசாரமுண்டு : அவைவத்னவர்களுடைய பிராணன் யமதர்மராஜ னுக்கு வசப்படுமேயன்றி பூர்வவத்னவர்களின் பிராணன் அப்படி யமனைச்சென்று கிட்டமாட்டாதே ; அப்படியிருக்க, “உயிரும் தருமனையே நோக்கும்” என்று பொதுவாக எப்படி அருளிச்செய்யலாம் ? என்று. இதற்கு அப்பிள்ளையுரையில் “உயிரும்—பகவத்பரால்லாத நாட்டிற் பிராணிகளடங்கலும்” என்றுரைக்கிறுக்கக் கண்கையாலே இந்த சுவகை வேண்டா என்பர் சிலர் வைவத்னவாகளானு னும் சரி. அவைவத்னவர்களானு னும் சரி ; எல்லாருடைய பிராணனும் பகவதாஜனாபின் படி யமதர்மராஜனிடத்திலேயே சென்று சேரும் ; வித்தாந்தத்தில் ஆத்மா வேறு, பிராணன் வேறு ; வைவத்னவாத்மா எம்பெருமாணைச்சென்று சேர்ந்தாலும் அவனுடைய பிராணன் யமனைத்

தான் சென்று சேரும் என்பர் சிலர். மற்றுஞ் சிலர் 1. “யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்திதः” என்றும் “க்ருஷ்ணம் தாமம் ஸநாதநம்” என்றும் எம்பெருமானையே யமனுகவும் தருமனுகவுஞ் சொல்லியிருக்கையாலே “உயிரும் தருமனையே நோக்கு” மென்கிற விவ்விடத்திற்கும் அவ்வெம் பெருமானே பொருள் என்பர். நிற்க. (சுன)

உணர்வாரா ருன்பெருமை யூழிதோ ராழி *

உணர்வாரா ருன்னுருவந் தன்னை *—உணர்வாரார்

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் * நால்வேதப் பண்ணகத்தாய் நீகிடந்த பால். (சுஅ)

விண்ணகத்	பரமபதத்திலெழுங் தருளியிருப் பவனே!	(இருந்து ஆராய்ச் தாலும்)
மண்ணகத்		உணர்வார் ஆர் { அறியக்கூடியவர் யாவர்?
மண்ணகத் தாய்	இந்த மண்ணுவகில் திருவவதீரிப் பவனே!	உன் உருவம் { உனது திவ்யதம் தன்னை { ஸ்வரூபத்தைத் தான்
		உணர்வார் ஆர் { அறியக்கூடியவர் யாவர்?
வேங்கடத் தாய்	திருமலையில் நின் றருள்பவனே!	(ஆர்த்த ரகணந்த்துக் காக) நீ பள்ளி நீ கிடந்த பால் { கொண்டிருக்கப் பெற்றதிருப்பாற் கடலைத்தான்
பண் நால் வேதம்	ஸ்வரப்ரதாநமான நான்கு வேதங்க ஶாலும் அறியப் படுவனே!	உணர்வார் ஆர் { அறிய, வல்ளாரார்? [எவருமில்லை.]
அகத்தாய்	(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை	உணர்வார் ஆர் { அறிய, வல்லாரார்? [எவருமில்லை.]
உன்பெருமை	(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை	உணர்வார் ஆர் { அறிய, வல்லாரார்? [எவருமில்லை.]
உழி தோறு	காலமுன்ளதனையும் உழி	

[உணர்வாரார்.] திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லைநிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படியிருந்தாலும் அவன்தன்மை அறி வார்தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறூர். இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமே யொழிய அறிவின் குறைவன் தென்பதும் அறியத்தக்கது. ‘உணர்வாரார்?’ என்ற வினாவினால் ஸ்வஜ்ஞான உன்னாலும் உன்தன்மை அறிய முடியாதென்பதும் ஸ்வசிப்பிக்கப்படும். “தனக்கும் தன்தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும். (சுஅ)

1. மறங்கிருதி-எட்டாமத்தாயம் 92.

பாலன் றனதூருவா யேழுலகுண்டு * ஆலிலையின்
 மேலன்று நீவளர்ந்த மேய்யென்பர்—* ஆலன்று
 வேலைந் ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ *
 சோலைகுழ் குன்றேடுத்தாய் சொல்லு.

(கூகூ)

சோலை குழ்	{ சோலைகளால் குழப் பட்ட கோவர்த் தனமலையைக்	அன்று	{ (எல்லாம் அழிந்து கிடந்த) அக்காலத்தில்
குன்று எடுத்தாய்		குடையாக வெடுத்துப் பிடித்தவனே !,	
நீ பாலன் தனது உரு ஆய்	{ நீ சிறுகுழந்தை வடிவகொண்டு	ஆல்	அந்த ஆலானது வெள்ளங் கோத்துக் கிடக்கிற பிரளய ஸமுத்ரத்தின் ஜலத்தி லுள்ளதோ ?
			(அல்லது)
ஏழ் உலகு	{ எல்லா வலகங் களையும்	வேலை நீர் உன்னதோ	{ (நிராலம்பமான) ஆகாசத்தி லுள்ளதோ ?
உண்டு	{ திருவயிற்றிலே வைத்து		
ஆல் இலையின் மேல்	{ ஓர் ஆலந்தளிரின் மேல் { மேல்	விண்ணதோ	(அல்லது)
அன்று	பிரளயகாலத்தில்		{ (பிரளய ஜலத்திலே கரைந்துபோன) ழுமயில் லுள்ளதோ ?
வளர்ந்த	{ கண்வளர்ந்த செயலை	மண்ணதோ	
மெய் என்பர்	{ (வைதிகர்கள் யாவரும்) ஸத்ய மென்கிருர்கள் :	சொல்லு	{ இவ்வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

[பாலன்றனதூருவாய்.] இப்பாட்டு ஒரு சமத்காரமான கேள் வியாயிருக்கிறது. மஹாப்ரளயத்திலே இந்த விஷுதி அழியாதபடி திருவயிற்றிலே இதனை வைத்துக்கொண்டு அப்ராக்குதமான உனது திருமேனியைச் சிறுக்கி ஒரு சிறுகுழந்தைவடிவத்தைக் கொண்டவனுகி, சயனிப்பதற்குச் சிறிதும்பற்றுத ஒரு ஆலந்தளிரில் நீ பிரளயகாலத்திலே சயனித்தருளினுயென்று பரம ஆப்தர்களான முனிவர் மொழிகின்றனர் ; ‘எத்திறம் !’ என்று நினைந்து நினைந்து ஈடுபடும்படியான இச்செயலானது—முன்பு கிருஷ்ணவ தாரத்தில் ஏழுபிராயத்தில் ஏழுநாள் ஒருசேரக் கோவர்த்தந

மலையையெடுத்துக் குடையாகப்பிடித்த அருஞ்செயலைக்காட்டி நும் அதிக ஆச்சரியமாயிருக்கின்றது; நீ கண்வளர்ந்த அந்த ஆல் பிரளயஸமுத்தரத்தில் தோன்றியதோ? அன்றி, பிடிப்பொன்றுமில்லாத ஆகாசத்தில் தோன்றியதோ? அன்றி, பிரளயத்தில் கரைந்துபோன மண்ணிலிருந்துதான் தோன்றியதோ? இதன் வரலாற்றை விளங்கச்சொல்லவேனுமென்று கேட்கிறூர். இவ்வதிசயம் ஸர்வஜ்ஞான வன்னுமூம் கண்டுபிடித்துச்சொல்லமுடியாத தென்றும், அகழிதகடநாஸாமர்த்தியத்தினால் நேரும் அதிமாநால் சேஷ்டதங்களில் குதர்க்கங்கள்பண்ணுவது தகாதென்றும் வெளியிடுதலே இப்பாட்டன் முக்கிய நோக்கமாகும். ஆழ்வான் அருளிச்செய்த அதிமாநால்ஸ்தவத்தில் “ஓ-ஹஸிஶாவ-டூஷிர ஶயிரதாதிதநா தநா ஜஹஷி லிலைருடை வைவிகாவஸசிவ। வெஶ்ஶீதிஶாஂதா தவ ஶக்திதகிடதவுரா இவூராஜதீப்புயயவெ கிதிஹாவதீண-டி.” என்னும் ச்லோகத்தில் வடதளசாயிவருத்தாந்தம் அகழிதகடநா ஸாமர்த்தியத்தினாலாயதென்று வெளியிடப்பட்டமைகாண்க. தத்வதர்சிகளான மஹாங்களால் ஸாகஷாத்கரிக்கப்பட்ட சாஸ்திரங்களிற் கூறியுள்ள சிலவிஷயங்கள் அற்புத்திக்கு அஸ்ம்பாவிதம்போல் தோன்றினும் விசித்ரசக்திவாய்ந்த எம்பெருமானது செயல்களில் துராகேஷபங்கள் பண்ணுவதற்கு யாரும் கிகாரிகளல்ல என்பது ஆழ்வானருளிச்செய்த ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் “கிஂஸாயநஃ கூநிவஸநு கிழாவாஷாநஃ கூவெஷமாயஹஸ்ரூஜதீஸ ஒஷஂ ஸவிதூஸஂ। ஒ-தூராஷுநிவீதிகாதக-ஈதக-யங்க: தைவெழுவை ஸ்ரூ-ாதிவிரோ விழார-புதக-க-ஏங்கா” என்ற ச்லோகத்தால் நன்கு காட்டப்பட்டது. (சுகு)

சோல்லுந் தனையும் தோழுமின், விழுமுடம்பு *

சேல்லுந் தனையும் தீருமாலை *—நல்லிதழ்த்

தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் *

நாமத்தா லேத்துதிரேல் நன்று.

(எபி)

திரு மாலை { பிராட்டியோடு
கூடின பெருமானை

{ விழும் உடம்பு { அஸ்திரமான இந்த
செல்லும் { சரீரம் உள்ள
தனையும் { வரையில்

நல் இதழ் தாமத்தால்	{ அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்	தொழுமின் (இவற்றைச் செய்ய சக்தியில்லா விட்டால்)	தொழுங்கள்;
வேள்வியால்	{ யாகம் முதலிய ஸத்கருமங்க ளாலும்	சொல்லும் தனையும்	{ (உங்களுக்குச்) சொல் லக்கடிய சக்தி யுள்ளவரையிலும்
தந்திரத்தால்	{ (மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைக ளாலும்	நாமத்தால்	{ திருநாமங்களைக் கொண்டு
மந்திரத்தால்	{ (க்ரியாகலாப மில்லாத) வெறும் மந்திரங்களாலும்	ஏத்துதிர் எல் நன்று	புகழ்ந்தீர்களாகின் அது மிகவும் நல்லது.

* * *—[சோல்லுங்கதனையும்.] எம்பெருமான் விசித்ரசக்தி வாய்ந்தவனைப்பதைக் கீழ்ப்பாட்டில் தெரிவித்து, இப்படிப் பட்ட பெருமானை உலகத்தினுள்ளீரல்லீரும் பணிந்து வாழுங் கோளௌன்று பரோபதேசத்தில் மூன்றிருரிப்பாட்டில். “விழு முடம்பு செல்லுங்கதனையும் நல்லிதழ்த்தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் திருமாலைத்தொழுமின்; சொல்லுங்கதனையும் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று” என்று அங்கியிப்பது. இந்த சரீரம் என்றைக்காவ தொருநாள் சரிந்தேபோகப்போகிறது; 1. “ஹூ ஶரீரா வரினாலிவெசாலா பததூவஶரூ ணாய ஷநிஜஜ்டா = இதம் சரீரம் பரிஞ்சும் பேசலம் பதத்யவச்யம் ச்லதஸந்தி ஜர்ஜரம்” என்கிறபடியே தவறுமல் நகித்தேபோகக் கடவுதான் இவ்வுடல் உள்ளவரையில் சிறந்த புத்பங்களைக் கொண்டும் யாகம் முதலிய வைத்திககருமங்களைக்கொண்டும் மந்த்ர தந்த்ரங்களைக்கொண்டும் எம்பெருமானைப் பணியுங்கள்; சரீரத் தால் சிரமப்பட்டுச் செய்யக்கூடிய அக்காரியங்களில் கைவைப்பது கஷ்டமாயிருந்தால், வெறும் வாயினால் எவ்வளவு சொல்லக் கூடுமோ அவ்வளவு திருநாமங்களைச் சொல்லி ஏத்தினாலும் போது மான து—என்றாயிற்று.

தாமம், தந்திரம், மந்திரம், நாமம்—வடசொற்கள். (எ०)

நன்று பிணிமுப்புக் கையகற்றி நான்கூட்டி *
நின்று நிலமுழுது மாண்டாலும் *—என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் *
அடலாழி கோண்டான்மாட்டன்பு.

(எக)

ஆழி	{ (எம்பெருமாணிடத் நெஞ்சமே } தில் ஆழிந்திருக் கிற நெஞ்சே!	நிலம் முழுதும் ஆண்டாலும்	ழுமி தொடங்கிப் பிரமலோகம் வரையிலுள்ள இந்த அண்டைச் வரியங்கள்
பிணி			முழுவதையும் ஸ்வாதீனமாய் நிர்வாழிக்கப் பெற்றுலும்
மூப்பு	கிழுத்தனத்தையும்		
நன்று	{ நன்றாக [அடியோடு கைஅகற்றி] தொலைந்தொழி முப்படி] விட்டும் [கைவல்ய மோகஷத்தைப் பெற்றுலும்]	அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு	{ தீக்ஞமான திருவாழியைக் கையிலேந்திய பெருமாணிடத் தில் பரீதியை
நன்கு ஆழி	{ நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையிலும்]	விடல்	விடாமலிரு ;
வின்று	ஸ்திரமாக இருந்து	வேண்டி ஞேன்	{ உன்னெப் பிரார்த்திக்கின் கண்டாய் }

* * *—[நன்றபிணிமுப்பு.]—பகவத்விஷய வாஸனையேயறி
யாத நாட்டார்க்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்; அரவிகர்க்க
ஊன உலகத்தவர்க்கு உபதேசிப்பதைவிட பகவத்விஷய ரஸ
மறிந்த நமது நெஞ்சக்கு உபதேசிப்பது நன்று என்று கொண்ட
ஆழ்வார் இப்பாட்டில் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.
பரமைச்வர்யமாயினும் கைவல்ய மோகஷமாயினும் அல்லது
அவ்விரண்டுமேயாயினும் உனக்குக் கிடைப்பதாயிருந்தாலும்
அவற்றை நீ உதறித்தள்ளிகிட்டு நம்முடைய விரோதிகளைப்
போக்கி நம்மைப் பாதுகாப்பதற்காகவே எப்போதும் கையுங்
திருவாழியுமாயிருக்கிற எம்பெருமாணை மறவாமல் அவனிடத்தில்
அன்பை உறுதியாக்கொள் என்று பால்குடிக்கக் கால்பிடிப்பா
ரைப்போலே தமது நெஞ்சை வேண்டுகின்றார்.

பிணிமுப்புக்கையகற்றி=பிணியையும் மூப்பையுன் சொன்
னது மரணத்துக்கும் உபலக்ஷ்யணம்; “ஐராமரண மோகஷய

மாமாச்சரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் சொல்லியிருப்பதுகாண்க. பிறப்பதும் பினிகளால் வருந்துவதும் கிழத்தனமடைவதும் இறப்பதுமாகிய ஸ்ம்ஸார ஸ்வபாவங்கள் கைவல்யகிஷ்டனுக்குக் கழிந்துபோகிறபடியால் இப்பாட்டின் முதலடியில் கைவல்ய மோக்ஷம் விவகூவிதம். அந்த மோக்ஷம் உனக்குக்கிடைத்தாலும் அது பகவத்துபவ ஆநந்தத்தில் மிகச் சிறிதென்றுகொண்டு அதனை விட்டுத்தெராலே என்றபடி. பரமைச்வரியம் கிடைத்தாலும் அது அஸ்திரமென்று அதனையும் விட்டுத்தெராலே எனகிறூர் இரண்டாமடியில். இவ்விரண்டும் பகவானை மறப்பதற்குக் காரணமாகலால் அவற்றை வெறுக்கச்சொல்லுகிறென்க. ‘ஆண்டாலும்’ என்ற உம்மையில், அவற்றில் தமக்கு விருப்பமில்லை யென்பதும் தொனிக்கும். விடல்-ஏதிர்மறை விளைமுற்று. ஆழி நெஞ்சமே!— இந்தப் பிரார்த்தனையை உனக்கு நான் பண்ணவேண்டியதில்லை; நியே பகவத்துபவத்தில் ஆழ்ந்தவன்; ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தேன் என்பது கருத்து.

கண்டாய்—முன்னிலை யசைச்சொல். (ஏக)

அன்பாழி யானை யணுகேன்னும் நாவவன்றன் *

பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும் *—முன்பூழி

காணுனைக் காணேன்னும் கண்சேவி கேளேன்னும் *

பூனூரம் பூண்டான் புகழ்.

(ஏற)

அன்பு	<div style="display: inline-block; vertical-align: top; margin-right: 20px;"> பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக் கிற எனது வெஞ்சானது </div> <div style="display: inline-block; vertical-align: top;"> அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் </div> <div style="display: inline-block; vertical-align: top; margin-left: 20px;"> ‘அப்பெருமானா ஸென்தர்ய ஸாகரமான திருத் தோள்களைப் பேசித் துதி’ என்று உபதேசிக் கின்றது; </div>	
ஆழியானை	‘ஸர்வேச்வரானை	கண்
அனுகு என்னும்	<div style="display: inline-block; vertical-align: top; margin-right: 20px;"> கிட்டி அநுபவி’ என்று எனக்கு உபதேசிக் கின்றது; </div> <div style="display: inline-block; vertical-align: top;"> வாக்கானது </div>	கண்களானவை

‘நாம் தன்னை வந்து	செவி	காதுகள்
ஆச்சரியிப்பதற்கு		
முன்பிருந்த		
காலத்திலுள்ள		
வைமுகக்கிய	பூண் ஆரம்	‘ஆபரணமான
நிலைமையை	பூண்டான	ஹாரம் முதலிய
நெஞ்சாலு மென்	புகழ் கேள்	வற்றை அணிந்து
ஞைத பெருமானை	என்னும்	கொண்டிருக்கிற
ஸேலவி’ என்று		அப்பெருமா
உபதேசிக்		னுடைய திருக்
இன்றன ;		குணங்கலோக்
		கேள்’ என்று
		தூண்டுகின்றன.

* * *—[அண்பாழியானை.] ஆசார்ய சிஷ்யக்ரமம் மாருடு கிறது இப்பாட்டில். கீழ்ப்பாட்டில் ‘நெஞ்சமே ! வேண்டினேன் கண்டாய்’ என்று ஆழ்வார் தாம் நெஞ்சுக்கு ஆசார்யராய் நின்று உபதேசித்தார்; இவர் உபதேசிப்பதற்கு முன்னமே இவருடைய ஸகல கரணங்களும் பகவத்விஷயத்தில் ஈடுபட்டிருந்தமையால் அவை தாமே தனித்தனி ஆசார்யபதம் நிர்வாயிக்கக்கடவனவாய் இவர்தமக்கு உபதேசிக்க முற்பட்டபடியைப் பேசுகிறாரிதில்.

அன்பு ஆழியானையணுகேன்னும்—இங்கு ‘அன்பு’ என்ற சொல்லால் நெஞ்சைக்குறித்தனர்; அன்பு என்பது வேறொரு வஸ்துவாகவும் அதனையுடைய நெஞ்ச என்பது வேறொரு வஸ்து வாகவும் தோன்றுமல்ல அன்பு தானே நெஞ்சாக வடிவெடுத்து வந்திருக்கின்றதென்னலாம்படி யிருத்தலால் நெஞ்சுக்கு ‘அன்பு’ என்றே வாசகமிடுகிறார். “தழைணவஸாராதாதாதாதாவதெஶஸ பூஷூவக” என்ற ப்ரஹ்ம ஸுத்ரம் இங்கு ஸ்மரிக்கத்தகும். “விஜூநம் யஜுநம் தநாதெத” என்ற உபாவிஷ்தவாக்யத்தில், அறி வக்கு ஆசர்யமான ஆத்மாவை விஜ்ஞாந சப்தத்தையிட்டே சொல்லியிருப்பதும் நினைக்கத்தக்கது.

பண்பாழித்தோள்=பண்பு ஆழி என்றும், பண் பாழி என்றும் பிரிக்கலாம். பண்பு என்று அழகுக்குப் பெயர்; அழகுக்குக் கடல்போன்ற தோள் என்றும், பண்—அழகையும், பாழி—வளிமையையுமுடைய, தோள் என்றும் உரைக்க

முன்பூழிகாணுனை=ஊழி என்று காலத்துக்குப்பெயர்; முன் புள்ள காலத்தைக் காணுதவனென்றால் என்ன தாற்பரியம்?....

மறூராபராதியான ஒரு சேதநன் வந்து தண்ணீ ஆச்சரயித்தால், கேற்றுவரையில் அவன் எப்படியிருந்தான், என்னென்ன பாபங்கள் பண்ணினான் என்று முற்கால நிலைமைகளைச் சிறிதும் ஆராயாதவன் எம்பெருமான்-என்று தாற்பரியம். (எ2)

புகழ்வாய் பழிப்பாய்ந் பூந்துழா யானை *

இகழ்வாய் கருநுவாய் டி நெஞ்சே *—திகழ்நீர்க் கடவு மலையு மிருவிசும்புங் காற்றும் *

உடலு முயிரு மேற்றுன்.

(எ3.)

நெஞ்சே	{ (நல்லது கெட்டது களை ஆராயக் கூடிய) மனமே!,	கருதுவாய்	{ ஆதரித்தாலும் ஆதரி ; (நீ உனக்கு இஷ்ட மானபடி செய் ;)
நீ	நீ	திகழ் நீர் கடலும்	{ விளங்குகின்ற ஜவ பூர்த்தியையுடைய வழுத்தமும்
பூந்துழா யானை	{ அழகியதிருத்துழாய் மாலையணிந்த பெருமானை	மலையும்	பரவுதங்களும்
புகழ்வாய்	{ ஸ்தோத்ரம் பண்ணி ஞாலும் பண்ணு ; (அன்றியே)	இரு விசும்பும் காற்றும்	பரம்பிய ஆகாசமும் வாயுவும்
பழிப்பாய்	{ நின்திப்பதானாலும் நிந்தி ; (அன்றியே)	உடலும்	{ (தேவாதி) சரீரங்களும்
இகழ்வாய்	{ அநாதரித்தாலும் அநாதரி ; (அன்றியே)	உயிரும்	{ (அந்தந்த சரீரங்களி லுள்ள) பிராணிகளும் (ஆகிய இவற்றையெல்லாம்)
		ஏற்றுன்	{ தரித்துக்கொண் டிருப்பவன் அவர்வெம்பெருமானே காண்.

* * *—[புகழ்வாய்பழிப்பாய்.] 1. “சஞ்சலம் ஹிமா : க்ருஷ்ண !” என்றும் 2. “நின்றவா நில்லாநெஞ்சே” என்றுஞ் சொல்லுகிறபடியே நெஞ்சின் நிலைமை மாறிமாறிக்கொண்டே யிருக்குமென்பதை நினைத்த ஆழ்வார், ‘நெஞ்சே ! நீ எப்போதும்

டி. “என்னெஞ்சே” என்ற பாடமுழுங்கு; வெண்டளை பிறழாது.

1. பகவத்தீத.

2. பெரியதிருமொழி 1—1—4.

ஒரே நிலையாயிருந்து எம்பெருமானைப் புகழ்வதும் ஆதரிப்பதுமா யிருந்தாலும் சரி; நிலைமாறி சிசபாலாதிகளைப்போலே அவனைப் பழிப்பதும் அநாதரிப்பதுமாயிருந்தாலும் சரி; நீது செய்தாலும் அவனுடைய பெருமைன்மைக்குக் குறைவு விறைவுகள் வாராதுகாண்' என்று தம்முடைய உறுதியைத் தெரிவிக்கிறார். சின்னடிகளில், எம்பெருமான் கார்ய காரணரூபங்களான ஸகல பதார்த்தங்களையும் தரித்துக்கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஸர்வதாரகத்வத்தைச் சொன்னதான் து நம்முடைய புகழ்வு மிகழ்வுமெல்லாம் அவனுக்கு அப்ரயோஜகம் என்கைக்காகவென்க. ஏற்றுன்—எல்லாம் தானென்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எல்லாவற்றையும் தனக்கு விசேஷணமாகக் கொண்டுள்ளான் என்றுரைப்பதுமுண்டு.

இரண்டாமடியில் “கருதுவாய் என் நெஞ்சே!” என்றும் பாடமோதுவர்; தளைபிறழாது. (நா)

ஏற்றுன் புள்ளுர்ந்தா னெயிலேரித்தான் மார்விடந்தான் *

நீற்றுன் நிழல்மணி வண்ணத்தான் *—கூற்றேருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் * நீண்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு. (எசு)

ஏற்றுன்	{ ரிவிபத்தை வாஹந மாகவுடையவனும்		{ (அச்சடைமுடியில்) கங்கையைத்தாங் குக்கொண்டிருப் பவனுமான ருத்ரன்,
எயில்	{ தரிபுரஸம்ஹாரம் பண்ணினவனும்	கங்கையான்	
எரித்தான்			
நீற்றுன்	{ சாம்பலைப் பூசிக்கொண் திருப்பவனும்	புள்	{ கருடனை வாஹந ஊர்ந்தான் மாகவுடையவனும்
கூறு ஒருபால்	{ தனது உடம்பின் ஒருபக்கத்திலே பார்வதியைத் தரித்துக்கொண் திருப்பவனும்	மார்வு	{ இரணியனது மார்வவைப் இடந்தான் பிளங்கொழித்த வனும்
மங்கையான்			
வார்	{ நீண்ட ஜூடையைத் தரித்துள்ளவனும்	நிழல் மணி	{ நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
சடையான்		வண்ணத்	
		தான்	

சூ மகளான்	{ பெரிய பிராட்டி யைத் திவ்ய மஹிவியாக வுடையவனும்	நீள் கழலான்	{ நீண்ட திருவடிகளை யுடையவனுமான ஸர்வேச்வர னுடைய
நீள் முடியான்	{ நீண்ட கிரீடத்தை அணிந்துள்ள வனும்	காப்பு	{ ரக்ஷணத்தில் அடங்கினவன்.

* * *—[ஏற்றுநன்புள்ளூர்ந்தான்.] எல்லாப் பதார்த்தங்களையும் தரிப்பவன் பூமீந்தாராயனா னென்றார் கீழ்ப்பாட்டில்: ருத்ரனை அப்படிப்பட்டவனுகச் சிலர் சொல்லுகின்றார்களே! அங்கு என்ன? என்று கேள்விசிறக்க, பூமீந்தாராயனானுடைய பரதவத்தையும் சிவனுடைய அபரத்வத்தையுஞ் சொல்லி, சிவதும் எம்பெருமானுடைய ஆரங்கையிலே அடங்கினவனே யென்கிறார்.

எற்றுநன்யும் ஏபிலெரித்தானுயும் நீற்றுநன்யும் கூற்றெருருபால் மங்கையானுயும் வார்ச்சடையானுயும் கங்கையானுயும் மிருக்கிற ருத்ரன்—புள்ளூர்ந்தானுயும் மார்விடந்தானுயும் நிழல்மணி வண்ணத்தானுயும் பூமகளானுயும் நீண்முடியானுயும் நீள்கழலானுயும் மிருக்கிற எம்பெருமானுடைய, காப்பு என்று அங்வயிப்பது. காப்பு—ரக்ஷயவர்க்கத்திற் சேர்ந்தவன் என்றபடி.

சிவனுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, பிறகு எம் பெருமானுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, இன்னுன் இன்னனுடைய காப்பு—என்று அடைவுபடச சொல்லலாமா யிருக்க, அப்படிச் சொல்லமல் விஷ்ணு ருத்ரர்களை மாறிமாறித் தொடுத்திருப்பது இருவர்க் குழுள்ள வாசிடானுக்குடனே தெரிய வேணுமென்பதற்காக. தமேருகணமே வடிவெடுத்ததாயும் மூடர்களுக்கு உவமையாக எடுக்கக்கூடியதாயும் முள்ள ரிஷபத்தை வாலும்ரமாக வுடையவன் அவன்; வேதஸ்வருபியான பெரிய திருவடியை வாலுமநமாகவுடையவன் இவன்; தண்ணே ஆச்சரியித்தவர்களின் சூதியிருப்பான திரிபுரத்தைச் சுட்டெடரித்தவன் அவன்; ஆச்சிரிதனை ப்ராஹ்லாதனுக்கு விரோதியான இரணியனது மார்வைப் பிளங்கொடை மித்தவனிவன்; தான் ப்ராயச்சித்தியென்று தோற்றும்படி நீற்றுபூசின ஸர்வாங்கத்தையு முடையவன் அவன்; ச்ரம ஹரமான நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவன்

இவன். தன்டூலின் பாதிபாகத்தை ஸ்த்ரீருபமாக ஆக்கிக்கொண் டவன் அவன் ; உலகுக்கெல்லாம் சச்வரியான கமலச்செல்வியை திவ்ய மஹிஷியாகவடையவன் இவன் ; தன்குறையைத் தீர்த்துக் கொள்ளும் வண்ணம் ஸாதாநாநுஷ்டாநம் பண்ணுவது எல்லார்க் குஞ் தெரியும்படி சடை புணர்தவன் அவன் ; ஸர்வேசவரத்வை ஸுகமான திருவாரிஷேகத்தை சுடையவன் இவன் ; தான் பரிசுத்த னுவதற்குக் கங்கையைத் தரிப்பவன் அவன் ; அந்த கங்கைக்கு உத்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் இவன்—என்று சொல்லுமது காண்மின்.

எயிலெரித்த வரலாறு கீழ் இருபத்தெட்டாம் பாட்டினுரை யில் விரித்துரைக்கப்பட்டது காண்க. எயில்—மதின் ; தரிபுரத் துக்கு இலக்கணை. (எசு)

காப்புன்னை யுன்னக் கழியு மருவினைகள் »

ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்தோழியும்*—முப்புன்னைச்

சிந்திப்பார்க் கில்லை திருமாலே * நின்னடியை

வந்திப்பார் காண்பர் வழி.

(எடு)

திரு மாலே	லக்ஷ்மீநாதனே !,	அவிழ்ந்து ஒழியும் } அவிழ்ந்துபோம் ;
உன்னை	{ (பரமபுருஷங்கள்) உன்னை	உன்னை { உன்னை த்யானிப்ப சிந்திப்பார்க்கு வர்களுக்கு
உன்ன	{ ரக்ஷகங்க அநுஸங்கிக்கு மனவில்	{ கிழத்தனம் முதலிய முப்பு இல்லை { ஏட்பாவ விகாரங்களும் இல்லையாம் ;
காப்பு	பிரதிபாதகங்கள்	நின் அடியை { உன் திருவடிகளை வந்திப்பார் ஆச்சரியிக்கு மவர்கள்
கழியும்	விட்டு நீங்கும் ;	வழி { அர்ச்சிராதி மார்க்கத்தை
உன்னை	{ உன்னை நினைக்கு உன்ன மனவில்,	காண்பர் { கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.
அரு வினைகள்	{ போக்கமுடியாத கருமங்களின் ஆப்பு	

* * *—[காப்புன்னையுன்ன.] திருமாலே! ஸர்வரக்களுன் வன்னை அநுஸங்கிப்பவர்களுக்கு எல்லாப்பிரதிபந்தகங்களும் நீங்கீ

பிரகிருதி ஸம்பந்தமும் நீங்கி திவ்யலோகப்ராப்தியும் வாய்க்கு மென்கிறார். பகவத் ஸம்பந்தத்தை யுணர்ந்தவர்கள் கர்மவச்ய ராகாரென்பதை முன்னடிகளாலும், பரமஸாம்யாபத்தியை அடை வார்களென்பதைப் பின்னடிகளாலும் அருளிச்செய்கிறார்.

முதலடியில், காப்பு என்பதற்குப் ‘பிரதிபந்தகம்’ என்று பொருள் கூறப்பட்டது; காவல் என்பதற்குத் ‘தடை’ என்று பொருளாதலால். அன்றியே, பாபஸாக்ஷியாக எம்பெருமானால் நிய மிக்கப்பட்டுள்ள பதினால்வர் என்று கொள்ளவுமாம். அவராவார்— ஸமர்யன் சந்திரன் வாயு அக்னி த்யலோகம் பூமி ஜலம் ஹ்ருதயம் யமன் அஹஸ் ராத்ரி இரண்டு ஸந்த்தயைகள் தர்மதீவதை என்ற இவராவர். “குழிதூ ஏழாவநிடைாநமஹ சூளங்குதிரா வோ ஹ௃தயம் யசிஶா சஹஸா ராதிரூ உலெஹ வஸஂபெயூ யஜீஸா ஜாநாதி நாவஸுவாதாதா = ஆதித்ய சந்தராவநிலோநலச்ச த்யெளா ரப் பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச=அஹச்ச ராத்ரிச்ச உபேச ஸந்த்யே தர்மச்ச ஜாநாதி நரஸ்ய வருத்தட்.” என்ற மஹாபாரத ச்தோகமுங் காண்க. உன்னை யதுஸந்திப்பவர்கள் செய்யுங் கருமங்களை எம்பெருமானு லேற்படுத்தப்பட்டுள்ள கர்மஸாக்ஷி கரும் ஆராயக்கடவரல்லர் என்றவாறு

ஆப்பு—யாப்பு; கட்டு: கருமபந்தம். மூப்பு என்று கிழுத் தனத்தை மாத்திரம் சொன்னது ஷட்பாவ விகாரங்களுக்கும் உபலக்ஷணம். அவையாவன—உள்தாகை பிறக்கை மாறுகை வளர்கை மூப்பு [குறைகை] அழிகை எண்டுன. இவை வடமொழி யில் “கஷ்டி, ஜாயதெ, வரிணைதெ, விவய=தெ, கவக்ஷீயதெ, விநஶுதி” என்று வ்யவஹரிக்கப்படும். இவை சரீரமெடுத்த ஜந்துக்களுக்கெல்லாம் வருமவை.

வழி காண்பர்—நரகத்தைப்போலே பொல்லாததான வழி யைக்காணுதலினிற்கியே நித்ய விசூதிக்குப் போம்வழியைக் காண்ப ரென்றவாறு. (எடு)

வழிநின்ற நின்னைத் தோழுவார் * வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர்*—பழுதோன்றும்
வாராத வண்ணமே விண்கோடுக்கும் *மண்ணன்த
சீரான் திருவேங் கடம்.

(எகு)

வழி நின்று	{ பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று	மண் அளங்த சீரான் திரு	{ உலகளந்த மஹாநு பாவன எழுந்
நின்னை	{ உன்னை ஆச்சரியிக்கு மவர்கள்	வேங்கடம்	தருளியிருக்கிற திருமலையே
தொழுவார்	{ உபநிஷத்துக்களில் சொல்லப்	பழுது	{ ஒரு குறையு மில்லாதபடி
வழுவா	பட்டிருக்கிற	ஒன்றும்	
மொழி நின்ற	ஸ்வரூப ஆவிர்ப்	வாராத	
மூர்த்தியரோ	பாவத்தை	வண்ணமே	
ஆவர்	உடையவராகவே	வின்	{ (ஆச்சிரிதர்களுக்கு) மேராக்ஷமளிக்கக்
(இதைப்பற்றிச் சொல்லவேண்டுமோ?)	ஆவர்கள்;	கொடுக்கும்	காண்கிறோ மன்றோ.

* * *—[வழி நின்று.] எம்பெருமானேடு ஸம்பந்தமுடைய திருமலை தானே தன்னைப்பற்றினார்க்கு நற்கதியைத்தரும் வல்லமையுடையதாயிருக்கையில், எம்பெருமானைத் தொழுமவர் கள் நற்கதி பெறுவாரென்று நாம் பெரிதாக எடுத்துச் சொல்ல வேண்டுமோ? என்கிறார். கைமுதிக சியாயம் தோற்றப் பேசின பாசரம் இது. மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழு தொன்றும் வாராதவண்ணமே வின் கொடுக்குமதாயிருக்க, நின்ன வழி நின்று தொழுமவர்கள் வழுவாமொழிநின்ற மூர்த்தியராவ ரென்பது விசேஷித்துச் சொல்லவேண்டிய விஷயமோ என்றவாறு.

வழுவாமொழியாவது வேதம்; அதில் சொல்லப்பட்ட மூர்த்தியாவது ஸ்வஸ்வரூபானிர்ப்பாவம்; “வாங்ஜெராதிரா வெஸங்வஷி” வெந்த ரா-அவெணாவி நிஷ்டிருதெ [பரஞ்சோதி யான பரமபுருஷனைக்கிட்டி ஸ்வஸ்வரூப ஆவிர்ப்பாவத்தை (ஜ்ஞாநாகந்த விகாஸத்தை) ப்பெறுகிறன்] என்று சுருதியில் சொல்லப்பட்டது கான்க இதனையே திருமங்கையாழ்வார் 1. “தம்மையே நானும் வணக்கித் தொழுவார்க்குத், தம்மையே யொக்க அருள்செய்வர்” என்ற பாசரத்தினால் பேசினார்.

எம்பார் இப்பாசரத்தை நாடோறும் சிற்றஞ் சிறுகாலையில் அநுஸந்திப்பது வழக்கமாம். “எம்பார் விடிவோரே அநுஸந்

திக்கும் பாட்டு” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வருளிச்செயல். (எசு)

வேங்கடமும் விண்ணகரும் வேங்காவும் * அஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும்—நான்கிடத்தும்
நின்று னிருந்தான் கிடந்தான் நடந்தானே *
என்றால் கேமோ மிடர். (என)

வேங்கடமும்	திருமலையும்	(எம்பெருமான்)	
விண்ணகரும்	வைகுந்தமாநகரும்		
வேங்காவும்	திருவேங்காவும்		
அஃகாத பூ	{ பூ மாருத நீர்		
கிடங்கின்	நிலைகளையுடைய		
நீள் கோவல்	சிறந்த		
பொன் நகரும்	திருக்கோவலு		
	ரென்கிற		
	திவ்யதேசமும்		
(ஆகிய)			
நான்கு	{ நான்கு திருப்	இடர்	துக்கங்களைல்லாம்
இடத்தும்	பதிகளிலும்		
(வரிசைக்கிரமமாக)		கெடும் ஆம்	{ விட்டோடிப் போய்விடும்.

* * *—[வேங்கடமும்.] எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய கேசத்திலும் எழுந்தருளியிருக்கிறபடிகளை நாம் அதுஸந்தித்தால் நமது இடரெல்லாம் நின்கிவிடுமென்கிறோர். அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதுமானபடிகளை நாம் சொல்ல, நாம் நின்றுமிருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்க ஜொல்லாம் தன்னடையே போகுமென்றபடி. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பரமபதமும் ஒன்றுதலால் இங்கு ‘விண்ணகரும்’ என்று அத்திருநாடு கூறப்பட்டது. உப்பிலியப்பன் ஸங்கிதி யென்கிற திருவிண்ணகரைச் சொல்லுவதாகக் கொண்டால் அங்கு வீற்றிருந்த திருக்கொலமில்லையாதலால் மிடிபடும். கச்சிமாநகரி ஹள்ள பரமேச்சர விண்ணகரைச் சொல்லுவதாகக் கொள்ளினும் குறையில்லை. உலகளாந்த திருக்கொலமாக ஸேவை ஸாதிக்கு மிடத்தை நடந்தகோலத்திருப்பதியாக அதுஸந்திப்பதுண்டாத ஜொல் ‘பூங்கோவல் நடந்தான்’ என்றார். * (என)

இடரார் பவோ ரேழுநெஞ்சே * வேழம்
தொடர்வான் கோடுமூதலை சூழ்ந்த - படமுடைய
பைங்நாகப் பள்ளியான் பாதமே கைதோழுதும் சு
கோய்ந்நாகப் பூம்போது கோண்டு. (எஅ)

நெஞ்சே	மனமே !		
வேழம்	கஜேஞ்திராழ்வானை	பாதம்	திருவடிகளை
தொடர்	{ (விழுங்குவதாகத்) தொடர்ந்துவந்த	கொய் னாகம் சு போது கொண்டு	{ கொய்யப்பட்ட புண்ணயின் அழிய மலர் களைக்கொண்டு
வான்	பெரிய		
கொடு	{ (நெஞ்சில் இரக்க வின்றியே) கொடுமைழுண்ட		
முதலை	முதலையை	கைதொழுதும்	தொழுவோம் ;
சூழ்ந்த	{ (தப்பிப்போகாதபடி) எண்ணிக் கொன்றவனும்	எழு	எழுங்திரு ; (அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
படம் உடைய பை நாகம் பள்ளியான்	{ படத்தையும் பசுமைநிற்த்தையு முடைய திரு வனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வடையனுமான எம்பெருமானது	இடர்	துக்கத்தை
		படுவார் ஆர்	{ அநுபவிக்க யாரால் முடியும் ? (என் லேல் முடியாது.)

* * *—[இடராப்பவோர்.] எம்பெருமான் நமக்காகச்செய்த செயல்களை நாம் அ நுஸ்திப்போமாகில் அவனுது திருவடிகளில் அடிமைசெய்தே நிற்கவேண்டியதாகுமேயன்றி ஒரு நொழிப் பொழுதும் வெறுமனிருக்க முடியாது; நாம் அப்பெருமானை ஆச்சரியிக்கவே துக்கங்களைல்லாம் தொலைந்துபோம்; துக்கப்படு கைக்கு ஆளில்லை; ஒருகால் நமக்கு துக்கம் வந்தாலும் அது கஜேஞ்திராழ்வானைத் தொடர்ந்த முதலை பட்டது படும் என்று ராயிற்று.

இரண்டாமடியில், சூழ்ந்த என்ற பெயரெச்சம் பள்ளியா னென்பதைக்கொண்டு முடியும். முதலையை முடித்து கஜேஞ்திர ணைக்காத்த கதை ப்ரவித்தம்.

ஈற்றாமடியில், நாகம்-‘புந்நாகம்’ என்ற வட்சொற்சிதைவு. (எஅ)

கோண்டானை யஸ்லால்' கோடுத்தாரை யார்பழிப்பார் *

மண்டா வேனவிரங்கு மாவலியை—ஒண்டாரை

நீரங்கை தோய நிமிர்ந்திலையே * நீள்விசம்பி

லாரங்கை தோய வடுத்து.

(எக)

மண் தா என { ('முவடி') நிலத்தை
மாவலியை { எனக்குத் தா'
இங்கு { என்று மாவலி
இங்கு { யிடத்தில்
யாசித்து

(அவனும் மறுக்கமாட்டாமல்
அப்படியே உனக்குத் தங்கேதென்று
தாரை வார்க்க)

ஒண் தாரைநீர் { அழகிய அந்த
 நீர்த்தாரை
அம் கை { (தனது) அழகிய
 திருக்கையிலே
தோய வந்து விழுந்ததும்

நீள் { பரம்பின மேலுலகத்
விசம்பிளார் { தில் வாழ்கின்ற
 பரலும்மாதிக
 ஞடைய
அம் கை அழகிய கைகள்
தோய { ஸ்பர்சித்துத்
 திருவடி
 விளக்கும்படி

அடுத்து { அடுத்து
நிமிர்ந் { நிமிர்ந்திலையே }
திலையே } கடுக ஓங்கி வளர
வில்லையோ ?

(இப்படி தன்னதான வஸ்துவைக்
கொள்வதற்கும் தன்னை அழிய
மாறிவந்து)

கொண்டானை { தன்னதாக்கிக
 கொண்ட எம்
 பெருமானை

அல்லால் { பழிக்கிறார்களே
 யன்றி

கொடுத்தாரை { (தன்னதல்லாத
 தைத் தன்னதாக
 அபிமானித்துக்)
 கொடுத்த அந்த
 மாவலியைப்
 பழிப்பார்
 பழிப்பவர்கள்
 யாருமில்லையே !
(இங்கு என்ன
 அஙியாயம் !.)

* * *—[கோண்டானையஸ்லால்.] எம்பெருமான் ஆச்ரித
ரசங்களத்திற்காகத தன் ஸ்வருபத்தை மாருடிக்கொண்டும் காரியம்
செய்பவன் என்பதை முதலிக்கவேண்டி, மஹாபலியினிடத்தில்
வாமநஞ்சுசென்று மூவடிமண் வேண்டிப் பெற்றுத் திரிவிக்கிரம
ஞகித் தன் விழுதியை அப்பெருமான் மீட்டுக்கொண்டதை உதா
ஹரணமாகக்காட்டி, இப்படி ஆச்ரிதர் பொருட்டாக அப்பரமன்
அரும்பாடுபட்டும் அதனை யறியவல்லார் ஸம்ஸாரத்தில் ஒருவரு
மில்லாததுபற்றிக் கவலைப்படுகிற ரிப்பாட்டால்.

மாவலியானவன் தன்னதல்லாததைத் தன்னதென்று அபி
மாநித்துக்கொண்டு செருக்குற்றிருந்ததற்காக இராவணைனப்

போல்வே அவனையுங் கொல்லவேண்டியிருந்தும் அவனிடத்தில் ஒன்றார்யமென்ற ஒரு சிறந்தகுண மிருந்ததனால் தன்னதான விபூதியை அவனதுபோலவே பாவித்துச் சென்று யாசித்து நீரேற்று வாங்கிக்கொண்ட மஹாகுணம்பொருச்தியவன் எம்பெரு மான் ; இப்படிப்பட்ட மஹாகுணத்தில் யாராவது சுடுபடுவா ருண்டோ ? வஞ்சகனென்றும், ஸர்வஸ்வாபஹாரியென்றும், தனக்கு தானஞ்செய்தவனைப் பாதாளத்திலே தள்ளினவனென்றும் சில பழிச்சொற்களைச்சொல்லி அப்பெருமாரை உலக மடங்க அம் பழிக்கன்றதேயன்றி, தன்னதல்லாததைத் தான் தந்ததாக நினைக்கிற மாவலியை பகவத்விபூதியைக் கொள்ளைகொண்டவ வென்றும் அஹங்காரியென்றும் ஆஸார ப்ரகிருதியென்றும் அவனுடைய குற்றங்களையிட்டுச் சொல்லுவார் இந்த ஸம்ஸாரத் தில் யாருமில்லையே !; குற்றத்தைக் குணமாக்கியும், குணத்தைக் குற்றமாக்கியுஞ் சொல்லும்படியன்றே ஸம்ஸாரிகளின் ஸ்வபாவ மிருப்பதென்பது ‘கோண்டானையல்லால் கோடுத்தாரை யார்பழிப் பார்?’ என்பதன் கருத்து.

தோய—செயவெனச்சம் உடனிகழ்ச்சிப் பொருளாது. நீர் கைதோய நீள்விசும்பிலார் அங்கை தோய அடுத்து நிமிர்ந்திலையே— மாவலி தாரைவார்த்த உதகமும் ப்ரஹ்மாதிகள் திருவடிவிளக்கின உதகமும் ஏகோதகமென்னலாம்படி அத்தனை விரைவாக நீ வளரவில்லையோ ? என்றபடி.

“ நீள்விசும்பிலார் அங்கை தோய ” என்பதற்கு—விசும்பி லுள்ள தேவர்கள் (உனது) திருத்தோளிலே வந்து அணையும்படியாக என்றும், “ நீள்விசும்பில் ஆரம் கைதோய ” என்றெழுத்து, பரந்த விசும்பிலே (உனது திருமார்பிலணிந்திருந்த) முத்தாஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி (ஒங்கி) என்றும் பொருள் கொள்ளலாம். (எகு)

அடுத்த கடும்பகைஞற் காற்றேனேன் ரேஷி *

படுத்த பேரும்பாழி சூழ்ந்த—விடத்தறவை *

வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு *

அல்லாது மாவரோ ஆள்.

(அயி)

அடுத்த கடு பகைகளுற்கு	{ “நெருங்கிய கொடிய சத்துருவான கருடனுக்கு (நேரெனின் ற பிழைத்திருக்கத் தக்க) வல்லமை யுடையே னல்லேன், என்று சொல்லிக் கொண்டு	குழந்த விடத்து அரவை	{ சுற்றிக்கொண்ட விஷத்தையுடைய ஸாமுகரெனன் கிற ஸர்ப்பத்தை
ஆற்றேன் என்று	{ விரைந்து ஓடிப்போய், (எம்பெருமான பன்னிகொள்ளு மாறு) விரித்த பெருமைபெற்ற படுக்கையாகிய சேஷ்டை	வல்லாளன் கை கொடுத்த	{ வலிமையுடைய கருடனாது கையிலே (அடைக்கலப் பொருளாகத்) தந்து ரகசித்த
இடி	{ மா மேனி மாயவனுக்கு அல்லாதும்	{ சிறந்த திருமேனி யையுடைய எம்பெருமா னுக்குத்தவிர (மற்று தேவதாந்தரங்கட்டு)	{ ஆன் ஆவரோ அடிமையாவர்களோ.
படுத்த பெரு பாழி			

* * *—[அடுத்தகடும்பகைகளுற்கு.] தேவேந்திரனுக்குப் பரம ஆப்தனும் ஸாரதியுமான மாதலி யென்பவன் தனது புத்திரியான குணகேசி யென்னுங் கன்னிகைக்குத் தகுந்த வரலைத்தேட நாரத மஹர்ஷியோடு புறப்பட்டுப் பல வுகங்களிலுள்ள சென்று கடைசியாகப் பாதாள லோகத்தில் ‘போகவதி’ என்னுஞ்சிறந்த நகரத்தை யடைந்து, (ஜூராவத குலத்திற் பிறந்தவனும் ஆர்யகனது பெள்க்கிரனும் வாமனது தெளவறித்ரனும் சிகுரனது புத்திரனுமான) ஸாமுக னென்னும் நாககுமாரனிக்கண்டு அவனது அழகு குணம் முதலியவற்றி ஓடிபட்டு அவனுக்குத் தன் மகளைக் கொடுக்க வத்தேசித்து அவனது பிதாமஹனுன் ஆர்யகனைக் கண்டு தன் உத்தேசத்தைத் தெரிவிக்க, ஆர்யகன் ஆநந்தத்தையும் ஸங்கடத்தையும் ஏககாலத்தில் கொண்டவனுகி ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷித்து இவனையும் ஒரு மாதத்திற்குள் பக்ஷிப்பேனன்று சொல்லி யிருக்கிறானுதலால் இவனுக்கு இப்போது விவாஹம் நடத்துவது உசிதமன்று’ என்று தெரிவித்தான். அதற்கு மாதலி, ‘இவன் என்னேனுவாந்து தேவேந்திரனைக் காணட்டும்; இவனுக்கு ஆயுளைத்தந்து கருடனால் கேடுவராமல் தடுக்க முயல்வேன்’ என்று சொல்லி அச்சமுகளை உடனமூழ்த்துக் கொண்டு சென்று உபேந்

திர மூர்த்தியோடிருந்த தேவேந்திரனைக் கண்டு நாரதர் மூலமாகச் செய்தியைத் தெரிவிக்க, அதுகேட்ட உபேந்திரனை ஸ்ரீ மஹாவிஷ்ணு ‘இவனுக்கு அம்ருதத்தைத் தரலாம்; அதனால் இஷ்டவரித்தி உண்டாகும்’ என்று சொல்ல, இந்திரன் கருடனு டைய பராக்ரமத்தை நினைந்து சிறிது அச்சத்துடனே அம்ருத முண்பியாமல் அந்த ஸாமுகனுக்கு நீண்ட ஆயுளை மாத்திரம் வர மாக அளிக்க, உடனே மாதவி அச்சமுகனுக்குத் தன்மகளை மணஞ் செய்வித்தான்: இச்செய்தியைக் கேள்வியற்ற கருடன் இந்திரனேடு மாறுபட்டு, தன் இரையைத் தடுத்ததற்காக நிஷ்டேர மாகப் பேசுகையில், சமுகன் பாம்பு வடிவமாய்த் திருமாலையடை ந்து, அப்பெருமான் பள்ளி கொள்ளுதற்கு ஏற்றவாறு அமைப் பவனனை ஆதிசேஷனுகிய கட்டிலின் காலைக் கட்டிக்கொண்டு சரணம் புக, பின்பு கருடன் திருமாலை நோக்கி ‘ஸகல தேவர்களுள் ஞாம் பலசாலியான வும்மைச் சிறிதும் சிரமமின்றி இறகுமுனையால் சுமக்கின்ற என்னைவிட வலிமையுடையார் யார்? இதனைச் சந்து ஆலோசியும்’ என்று கருவங்கொண்டுபேச, கடேரமான அந்த வார்த்தையைக் கேட்ட எம்பெருமான் கருடனைநோக்கி ‘மிகவும் தூர்ப்பலனை நீ தன்னை மஹாபலசாலியாக எண்ணி என்முன்னே ஆதம்ஸ்துதி செய்துகொண்டது போதும்; மூன்று லோகமும் எனது உடம்பை வஹிக்க முடியாதே; யானே எனது சக்தியால் என்னையும் வஹித்துக்கொண்டு உன்னையுமல்லவோ வஹிக்கிறேன்; எனது இந்த வலக்கை யொன்றை மாத்திரமாவது நீ தாங்கு வையா?’ என்று சொல்லித் தமது வலக்கையைக் கருடனது தோளில் வைத்தமாத்திரத்தில் அவன் அந்தத் திருக்கையின் அதி பாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தி வலியழிந்து மூர்ச்சித்து விழுந்து, பின்பு அரிதில் தெளிந்து எம்பெருமானை வணங்கி ஸ்து தித்து அபராதக்காமணஞ் செய்துகொள்ள, திருமால் திருவுள்ள மிரங்கி அவனுக்கு ஸமாதாநஞ் சொல்லித் தனது திருவடியின் பெருவிரலால் ஸாமுகனென்ற நாகத்தை யெடுத்துக் கருடன் தோளிலிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக் கொண்டு பாது காக்கக் கடவை’ என்று குறிப்பிக்க, அது முதலாக ஸாமுகனேடு கருடன் ஸ்தோஷங்கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும்

அச்சமின்றி ‘கருடா! ஸாகமா?’ என்று குசலப்ரச்நம் பண்ணுவானுயினன்—என்ற உபாக்கியானத்தைத் திருவுள்ளம்பற்றி இப்பாசரமருளிச் செய்யப்பட்ட தென்க. (அ)

ஆளமர் வேண்டி யடுகளத்து ளந்நான்று *

வாளமர் வேண்டி வரைநட்டு *—நீளரவைச்

சுற்றிக் கடைந்தான் பேயரன்றே * தோன்னரகைப்

பற்றிக் கடத்தும் படை.

(ஏக)

ஆள் அமர்	$\left\{ \begin{array}{l} \text{யுத்தவீரர்கள்} \\ \text{நெருங்கியிருக்கப்} \\ \text{பெற்றதும்} \end{array} \right.$	நீள் அரவை	$\left\{ \begin{array}{l} \text{உடல்நின்ட} \\ \text{வாஸாகி நாகத்} \\ \text{தைக் கடைகயி} \\ \text{ருக்சசுற்றி} \end{array} \right.$
வெண்றி	$\left\{ \begin{array}{l} \text{ஜயத்தைபுடையது} \\ \text{மான} \end{array} \right.$	சுற்றி	$\left\{ \begin{array}{l} \text{(அமுதமுண்டாகும்} \\ \text{படி) திருப்பாற்} \\ \text{கடலைக்கடைந்தவ} \\ \text{னுடைய} \end{array} \right.$
அடு களத்துள்	$\left\{ \begin{array}{l} \text{(எதிர்த்தவரைக்)} \\ \text{கொல்லுகின்ற} \\ \text{யுத்தகளத்திலே} \end{array} \right.$	கடைந்தான்	$\left\{ \begin{array}{l} \text{(அமுதமுண்டாகும்} \\ \text{படி) திருப்பாற்} \\ \text{கடலைக்கடைந்தவ} \\ \text{னுடைய} \end{array} \right.$
அஞ்ஞான்று	$\left\{ \begin{array}{l} \text{(அசுரர்களை தேவர்)} \\ \text{கள் மேல்விழுந்து} \\ \text{நலிந்த) அக்காலத்} \\ \text{திலே} \end{array} \right.$	பெயர்	$\left\{ \begin{array}{l} \text{திருநாமம் (எப்படிப்} \\ \text{பட்டதென்றால்) } \end{array} \right.$
வாள் அமர்	$\left\{ \begin{array}{l} \text{(அநுகூலரான} \\ \text{தேவர்கட்கு} \\ \text{வெற்றி} \\ \text{யுண்டாகும்படி)} \end{array} \right.$	பற்றி	$\left\{ \begin{array}{l} \text{(ஸம்ஸாரிகளை)} \\ \text{வாரிப்பிடியாகப்} \\ \text{பிடித்துக்} \\ \text{கொண்டுபோய்} \end{array} \right.$
வேண்டி	$\left\{ \begin{array}{l} \text{மதிப்புடைய} \\ \text{யுத்தத்தைவிரும்பி} \\ \text{(அதற்கு ஏற்ப) } \end{array} \right.$	தொல்கரகை	$\left\{ \begin{array}{l} \text{பழுமையாயிருக்கிற} \\ \text{(ஸம்ஸாரமென்} \\ \text{னும் நரகத்தை) } \end{array} \right.$
வரை நட்டு.	$\left\{ \begin{array}{l} \text{(தண்ணீரில் அமிழுக்} \\ \text{கூடிய, மந்த்ர)} \\ \text{பர்வதத்தை} \\ \text{மத்தாகங்கட்டி} \end{array} \right.$	கடத்தும்	$\left\{ \begin{array}{l} \text{தாண்டுவிக்கின்ற} \\ \text{ஸாதனம்.} \end{array} \right.$
		படை	

* * *—[ஆளமர்வேண்டி.] ப்ரயோஜநாந்தர பரர்கட்குங் கூடத் தன் திருமேனிநோவக் கடல்கடைந்து அமுதத்தை யெடுத் துக்கொடுத்து அத்தேவர்கட்கு அஸாரஜாதியால் யாதொரு தீங்கும் நேரிடாதபடி ரக்ஷித்தருஞு மெம்பெருமானுடைய திருநாமமே ஸப்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் உத்தாரகம் என்கிறார். கடல்

கடையுங்காலம் தேவாஸூரர்கள் பரஸ்பரம் பெரிய போர்புரியுங் காலமா யிருந்ததனால் “ஆளமர் வென்றியகௌத்துள்” எனப்பட்டது; “ஆராத் போரி ஈசுர்க்ஞங் கானுமாய்க், காரார் வரைநட்டு நாகங்கயிருக்ப், பேராமல் தாங்கிக் கடைந்தான்” என்று சிறிய திருமடலிலுமருளிச் செய்யப்பட்டுள்ளது

நரது என்றது ஸம்ஸாரத்தை. (அக)

படையாரும் வாள்கண்ணேர் பாரசிநாள் * பைம்பூம்
தோடையலோ டேந்திய தூபம் *—இடையிடைபின்
மீன்மாய மாகுணும் வேங்கடமே * மேலோருநாள்
மான்மாய வெய்தான் வரை. (ஏக)

மேல் ஒரு நாள்	{ முன்னெருகாலத் திலே [ஸ்ரீராமாவ தாரத்தில்]	பை பூ	{ பசிய (வாடாத) மலர்களைக் கொண்டு தொடைய லோடு தொடுத்த மாலை யோடுகூட
மான்	{ மார்சிசனகிற மாயமான்	தொடைய	
மாய	இறந்துவிடும்படி	எந்திய	{ (திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும் படி) எந்தியுள்ள
எய்தான்	{ அம்பு தொடுத்து விட்ட இராம பிரான் (நிதய வாஸஞ்செய் கின்ற)	தூபம்	தூபமானது
வரை	மலையாவது,	இடை	{ (ஆகாசத்தில்) நடுவே நடுவே தோன்று கின்ற நகஷ்த்ரங்கள்
படை ஆரும் வாள் கண்ணேர்	{ வேலாயுதம் போன்று ஒளி பொருந்திய கண் களையுடைய பெண்கள்	மாய	மறையும்படி.
பாரசி நாள்	தவாதசியன்று	மாகுணும்	{ மாசு ஏறும்படி பண்ணுநிற்கிற
		வேங்கடமே	திருமலையோகும்.

* * *—[படையாரும்.] பெண் பிறந்தாரும் அநாயாஸமாக ஆச்சரியிக்கும்படி எம்பெருமான் திருமலையிலே நித்யவரஸம் பண் னுகிறபடியை அநுஸந்திக்கிறார். திருமலையில் நாள் தோறும் நானு வகை யடியவர்கள் வந்து ஆச்சரியியா நிற்க, ‘படையாரும் வாள் கண்ணேர்’ என்று ஸ்த்ரீகளை மாத்திரமும் ‘பாரசிநாள்’ என்று தவாதசீ தினத்தை மாத்திரமும் விசேஷித்து எடுத்துச் சொன்ன

தன் கருத்து யாதெனில் ; அறிவொன்று மில்லாத பெண்களுங் கூட வந்து பணியுமாறு ஸர்வ ஸமாச்சரயணீயனாக இருக்குமிருப்பு விளங்குதற்காகப் ‘படையாரும் வாள் கண்ணோ’ என்றார் ; சிற் றஞ் சிறுகாலையில் தானே பாரணை செப்பும்படி விடுவதற்கு முன்னே வைஷ்ணவர் யாவரும் தொழுவதற்கு ஏற்ற நாளாதல் பற்றி ஸத்வோத்தரமான த்வாத்சிநாளை யெடுத்தருளிச் செய்தனர்.

‘த்வாதசீ’ என்னும் வடசொல் பாரசியெனச் சிதைந்தது. தூபம்—வடசொல். திருவாராதந உபகரணமான தூபத்தின் கமழ்ச்சியே திருமலையெங்கும் பரவிக் கிடக்கின்ற தெண்பது முன்றுமடியின் கருத்து. (அ)

வரைதுடைதோள் காம்பாக ஆநிரைகாத்து * ஆயர்
நிரைவிடையேழ் சேற்றவா ரேன்னே*—உரவுடைய
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல் *
பேராழி கோண்ட பிரான்.

(ஆ)

உரவு உடைய	{ மிடுக்கை முடைத்தான		
நீர் ஆழியுள்	{ நிரைவுடைய திருப்பாற் கடவிலே	வரை குடை	{ ஒருவராலும் அசைக் கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடை யாகவும்
கிடந்து	திருக்கண்வார்ந்து,		
நேர் ஆ (ன)	எதிரியாகவங்த	தோள் காம்பு	{ தனது திருத் தேநே (அந்தக் குடைக்குக) காம் பாகவும் (ஆக்க)
நிசாசரர்	{ மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது	ஆ நிரை	{ பசுக்களின் கூட்டங் காத்து காத்து, (நப்பின்னைப் பிராட்டிக்காக)
மேல்	(அவர்கள் நீருகும்படி)		
பேர் ஆழி	{ பெரிய சக்ராயுதத்தை	ஆயர் நிரை	{ இடையர்கள் வைத் திருந்த திரண்ட, விடை ஏழ் ரிஷபங்களேழு யும்
கொண்ட	{ கையிற் கொண்டிருக்கிற	செற்ற ஆறு	முடித்தவிதம்
பிரான்	உபகாரகணே !,	என்னே	எங்கனே ?
	(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கைநிற்கவல்ல திருவாழி யாழ்வானிருக்கவும் அவனைக்கொண்டு காரியங்கொள்ளாமல்)		

* * *—[வரைகுடைதோள்.] எம்பெருமானே', ஆச்சிரிதர்களை ரக்ஷிப்பதும் ஆச்சிரித விரோதிகளை சிக்ஷிப்பதுமாகிய இரண்டு காரியங்கள் உனக்கு உண்டு; ஆச்சிரித விரோதிகளை சிக்ஷிப்பது தானே ஆச்சிரித ரகஷணமாகத் தேறுமாதலால் விரோதிகளைத் தொலைப்ப தென்கிற ஒரு காரியமே போதுமா யிருக்கின்றது; அக்காரியஞ் செய்ய உனக்கு முக்கியமான ஸாதநம் திருவாழி; அத்திருவாழியைக் கொண்டே ஆச்சிரித விரோதிகளைப் பொடி படுத்துகின்றார்; மதுகைடபர் முதலிய துஷ்ட வர்க்கங்களைப் பொடி படுத்தின அவ்வாயுதம் கையிலேயிருக்கவும், ஆனிரையைக் காக்க மலையையிடுப்பதும் நப்பின்னையைக் காக்க விடையேழுடர்ப் பதும் முதலியனவாக உடம்புநோவக் காரியஞ்செய்தது என்னே? திருவாழியை ஏவினால் இந்திரனது தலை அறுபடுமே; கல்மழை ஓயுமே; ஆயர்களும் ஆனிரைகளும் இனிது வாழ்ந்து போமே; மலையை யெடுத்துப் பரிச்சரமப்பட்டிருக்க வேண்டாவே; இங்கு என்னே, நப்பின்னைப் பிராட்டியை மனம் புணர்வதற்கு விரோதியா யிருந்த எருதுகளின் மேலும் திருவாழியைப் பிரயோகித்திருந்தால் உனக்கொரு சிரமமின்றியே காரியம் இனிது நிறைவேறி யிருக்குமே; இப்படி அநாயாஸமாக ஆச்சிரிதவிரோதிகளை சிரவிக்கும் முகத்தாலேயே ஆச்சிரித ரகஷணத்தை மிக எளிதாகச் செய்ய லாமாயிருக்கவும் சில உடம்புநோவக் காரியஞ் செய்தது வெறும் என்னோ? ஆச்சிரித பாரதந்திரியத்தால் அவர்கள் காரியத்தைச் செய்வதைப் பெறுப்பேறா நினைப்பதனால்லன்றே?—என்று ஆழ் வார் எம்பெருமானது ஆச்சிரித பாரதந்திரியத்தீடுபட்டுப் பேசின ரென்க.

திருவாழியைக்கூட எவாமல் ஸங்கல்ப மாத்திரத்தாலே காரியஞ் செய்ய வல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும் ஆச்சிரிதர்களுக்காகத் தான் உடம்புநோவக் காரியஞ் செய்தாலன்றித் தனக்கு த்ருப்தி பிறவாதாகையால் தானே கைதொட்டுக் காரியஞ் செய்த ருள்கின்றன னென்பது உணரத்தக்கது. “மழுங்காதவைது திய சக்கர நல்வலத்தையாய், தொழுங்காதல் களிறவிப்பான் புள் ஞார்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக மலருல கில், தொழும்பாயார்க்களித்தாலுன் சடர்ச்சோதி மறையாதே!”

(3—1—9) என்ற திருவாய்மொழிப் பாசரத்தின் பரமரஸ்மான பொருளையும் இங்கு அநூலந்திக்க.

மூன்றுமடியில் ‘நேரான’ என் றிருக்க வேண்டிய பெயரேச் சம் ‘நேரா’ என் றிருக்கிறது.

நிசாசரர்—வடசொல்; இரவில் திரிகின்றவர்கள் என்று காரணக்குறி.

பிரானுன் பெருமை பிறரா ரஜிவார் *

உரா யுலகளந்த நான்று*—வராகத்

தேயிற்றளவு போதாவா ரென்கோலோ *

எந்தை அடிக்களவு போந்த படி.

(ஏச)

பிரான்	உபகாரகனே ! (கீ)	வராகத்து	{ வராஹருபியான உன்னுடைய
உலகு	லோகத்தை		
உராய் அளந்த நான்று	{ எங்கும்	எயிறு	திருவெயிற்றின்
	ஸஞ்சரித்தபடி	அளவு	ஏகதேசத்தனவும்
	அளந்தகாலத்தில்	போதா	போதாதாக இருந்த
எந்தை	{ எனது ஸ்வாமியான	ஆறு	விதம்
	வுன்னுடைய	என் கொல்	எங்கனேயோ ?
அடிக்கு	திருவடிகட்டு	உன்	உனது பெருமையை யறிவார் யாருமில்லை.
அளவு	{ அளப்பதற்குப்		
	போந்த { போந்திருந்த		
படி	ழுமியானது		

* * *—[பிரானுன் பெருமை.] எம்பெருமானே ! நீ பெரிய வடிவுகொண்டு உலகளந்தகாலத்து மிகவிசாலமான அத்திருவடிக்குப் பர்யாப்தமாயிருந்த ஷுமியானது வராஹாவதாரகாலத்தில் எயிற்றின் ஏகதேசத்திலும் அடங்காதிருந்ததென்று புராணம் வல்லார்வாய்க் கேள்விப்படுகின்றேம்; இப்படியிருத்தற்கு ஹேது வான் உனது பெருமை ஸர்வஜ்ஞனான உன்னுல்தான் அறியமுடியுமோ முடியாதோவென்று ஸந்தேஹுக்கும்படியா பிரானின்றதே யன்றி உன்பெருமை ஒருவராலு மறியக்கூடியதா பில்லைகாண்டன்றுராயிற்று. உன்னுல் மயர்வற மதிநலமருளாப்பெற்ற என் போல்வார் உன் பெருமையை ஒருகால் கண்டறியக் கூடுமேயல்லாமல் ஸ்வயத்நந்தாலுணர விரும்புவார்க்கு ஒருநாளும் காண முடியாதென்று கூறுதலும் உள்ளுறையுமென்ப.

இரண்டாமடியில், உராய்-உலாய் [உலாவி] என்றபடி: ரகர வகரங்கட்டு அபேதங்கொள்ளும் மரபினால் இவ்வாறு பொருள் கூறுதல் பொருந்தும். சிறிதும் சிரமமின்றி என்று கருத்து இது பட்டருடைய சிரவாலும். இனி, ‘உரையாய்’ என்றும் முன்னிலை யேவலொருமை விணை முற்று ‘உராய்’ எனத் திரிந்திருப்பதாகக் கொள்ளலாமென்றால் ஒரு தமிழன்: ‘சொல்லு’ என்று பொருளாம்; அது வேண்டா. உராய்-உரோசிக் கொண்டு; எல்லாரோடும் தீண்டிக்கொண்டு என்றுமாம்.

(அ)

படி கண் டறிதியே பாம்பணையினுன் * புட்

கோடிகண் டறிதியே கூருய் *—வடிவில்

போறியைந்து முள்ளடக்கிப் போதோடு நீரேந்தி *

நேறிசின்ற நெஞ்சமே நீ.

(ஏடு)

பொறி { பஞ்சேந்திரியங்
ஜங்கும் { களையும்
(வெளியில் மேயவொட்டாதபடி)

வடிவில் உள் { சரீரத்திற்குள்ளே
அடக்கி { அடங்கியிருக்கச்
செய்து

போதோடு { (திருவாராதன
ஸாமக்ரியான)
நீர் எந்தி { புத்தங்களையும்
தீர்த்தத்தையும்
தரித்துக்கொண்டு

நெறி { ஆச்சரியிக்கும்
மார்க்கத்திலே

நின்ற நிலைத்து நின்ற

நெஞ்சமே மனமே!,

நீ	நீ
பாம்பு	{ சேஷசாயியான அணையினுன் { பெருமானுடைய
புள் கொடி	{ கருடப்பறவை யாகிற தவஜத்தை
கண்டு	ஸேவித்து
அறிதியே	{ அநுபவித்து அறிந் திருக்கிறயோ? (அன்றி)
படி	{ அவனது திருமேனியை
கண்டு	{ ஸேவித்து அநுபவித்து
அறிதியே	அறிந்திருக் கிறயோ?
கூருய்	சொல்லு.

* * *—[படிகண்டறிதியே.] கீழ்ப்பாட்டில் “பிரானுன் பெருமை பிறராற்றிவார்” என்று ஆழ்வாரருளிச்செய்யவே, அவரது நெஞ்சானது “பிறராற்றிவாரென்று சொல்லுவானேன்? நான் நின்திருக்கிறேனே” யென்று அபிப்ராயங்காட்ட; நெஞ்சே! நீயும் இந்திரியங்களை வென்று ஆச்சரியணத்திலே இழிந்தாயத்தனையல்லது இன்னமும் அவன் படிகளை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்று

யில்லையே ; அப்படி ஸாக்ஷாத்கரிதத்திருப்பானேல், அப்பெருமான் பெரிய திருவடியாகிற த்வஜத்தை யெடுத்துப் பிடித்துக்கொண்டு ஆச்சரித ரக்ஷனார்த்தமாக எழுந்தருளும்படியை ஸேவிக்கப் பெற ஏற்றுயோ ? அன்றி, அவன் திருவனந்தாழ்வா னநுபவிக்கும்படி தனது திருமேனியைத் தந்தவண்ணமாக யோகநித்திரை செய்தரு ஏற்றும்படியை ஸேவிக்கப்பெற்றுயோ ? ஏதேனும் ஸேவிக்கப்பட ஏற்ற துண்டாகில் சொல்லிக்கான் என்கிறோ.

இதனால், எம்பெருமான் கருடாருடனும் ஸேவை ஸாதிக்கும் நிலைமையில் ஸேவிக்கப் பெறுதலிலும் சேஷசாயியாய் ஸேவை ஸாதிக்கும் நிலைமையில் ஸேவிக்கப் பெறுதலிலும் தமக்கு ஆசை கரைபுரண்டிருக்கும்படியை வெளியிட்டாராகிறோ. (அஞ்ச)

நீயும் திருமகனும் நின்றுயால் * குன்றேடுத்துப்

பாயும் பனிமறுத்த பண்பாளா *—வாசல்

கடைகழியா வுள்புகாக் காமர்ஷுங் கோவல் *

இடைகழியே பற்றி யினி.

(ஏசு)

குன்ற	கோவர்த்தனமலையை	கழியா	வெளிப்பட்டுப்
ஏடுத்து	{ வேரோடு பின்கீ யெடுத்து	உள் புகா	போகாமலும் உள்ளேபுகாமலும்
பாயும் பனி மறுத்த	{ மேலேவந்துசொரி திற மழுயை மேலேவிழாமல் தடுத்த	இடைகழியே	{ நடுக்கட்டான இடை கழியிடத்தையே (பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)
பண்பாளா	குண்சாவியே !	பற்றி	{ விரும்பிய இடமாகக்கொண்டு
காமர் குகோவல்	{ விரும்பத்தக்க அழகிய திருக்கோவ ஹரில்,	நீயும்	{ நீயும்பிராட்டியுமாக திருமகனும்
வாசல் கடை	{ திருவாசலுக்கு வெளியே	இனி நினராய் ஆல்	{ நீன்றருளினும் ; இப்போது நீன்றருளினும் !.

* * *—[நீயும் திருமகனும்.] “பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாளிரவின், மூவருடெருக்கி மொழிவிளக் கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு” என்று புகழ்ந்து கூறும் யடி முதலாழ்வார் [பொய்கையார், பூதத்தார், பேயார்] மூவரும்

ஒருவரை பொருவர் சந்தீத்து அந்தாதிபாடன தலம் திருக்கோவ ஹர் என்பது ப்ரவளித்தம். இவ்வரலாற்றுக்கு மூலமாயிருக்கும் இப்பாட்டு.

பிரானே! நானும் மற்றையாழ்வார்க விருவரும் ஓடித்திரியும் யோகிகளாய் க்ராமைகராத்ரமாய் ஸஞ்சரித்துப் போருகையில் உனது ஸங்கல்பத்தாலே திருக்கோவஹரில் நெருக்கமானதொரு இடைகழியிலேவந்துசேர, அங்கே நீ திருமகளோவந்து புகுந்து நெருக்கின்றேயே, இஃது என்ன திருவருள்! என்று சுடுபடுகின்றார்.

திருக்கோவவிடைகழியில் நெருக்குண்ட முதலாழ்வார்கள் மூவரும் பூமிந்நாராயணாலுடைய நீலமேக ச்யாமளமான திரு மேனியையும் காளமேகத்தில் மின்னற்கொடி பரந்தாற்போன்ற திருமகளாரையும் நெஞ்சென்னு முட்கண்ணுலே கண்டு அதுப சித்தபடியை இவ்வாழ்வார் இங்கு வெளியிட்டருளினராயிற்று. [இவ்வரலாற்றின் விரிவு இவரது சரித்திரத்திற் காணத்தக்கது.]

துன்றேதேத்துப் பாயும்பனிமறுத்த பண்பாளா! = கல்மழை காக்கக் கோவர்த்தனமெடுத்து நின்றவக்காலத்து இடையரிடைச் சிகளோடும் பசக்கூட்டங்களோடும் நெருக்குண்டு நின்றுற்போலே யன்றே எம்மோடு நெருக்குண்டிருந்தாயென்ற குறிப்பு. “பனி மறைத்த” என்றும் சிலர் பாடமோதுவர்.

வடமொழியில் ‘தேஹஸி’ என்னப்பட்டும், உலகவழக்கில் ‘ரேழி’ என்னப்பட்டும் வருகிற ஸ்தானமே இடைகழியாம். இடைகழிக்கு வெளியிலே ஸம்ஸாரிகளும், உள்ள உபாஸ்கனுன ரிஷியுமா யிருக்கையாலே அந்யப்ரயோஜநரான இவ்வாழ்வார்கள் மூவரும் நின்றவிட்டும் எம்பெருமான் தான் உவந்து சாருமிட மாகப் பற்றினுளென்றப்.

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தமது திருவுள்ளத்தைக் குறித்து ‘நீ அவனை ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கப் பெற்றுயில்லை’ என்று சொன்னது பொறுக்கமாட்டாமல் இவரிருந்த விடத்திலே எம் பெருமான் பிராட்டியுங் தானுமாகவந்து நெருக்க, அதைக் கண்டு அநுபவிக்கிறார் என்று இப்பாட்டுக்கு அவதாரிகை கூறுதல் பரம ரஸம், “இவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து ‘ஸாக்ஷாத்

கரித்திலையிடே' என்னத் தரியானிடே அவன்" என்ற பெரியவாச் சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸ்மக்தியின் போக்யதையும் அது பவிக்கத்தக்கது. முன் வேநடந்த திருக்கோவலிடைகழிநருக் கத்தை எம்பெருமான் மீண்டும் அதுபவிப்பித் தருளினன் போலும். (அக)

இனியார் புதுவா ரேழூரக வாசல் *

முனியாது முரித்தாள் கோமின் *—கனிசாயக்

கன்றேறிந்த தோளான் கணைகழலே காண்பதற்கு *

நன்கறிந்த நாவலஞ்சுழ் நாடு.

(அன)

கனி சாய	{ விளாம்பழும் உ.திர்ந்துவிழும்படி	அறிந்த	அறிந்துவிட்டன ;
கன்று	வத்ஸாஸ்ரானை		(இப்படியானபின்)
எறிந்த	{ எறிததியாக எடுத்தெறிந்து இரண்டசரரை யும் முடித்த	எழு நரகம்	{ ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
தோளான்	{ திருத்தோள்களை புடையவனுன் ஸர்வேச்வர ஞுடைய	இனி	இனிமேல்
கணை கழலை	{ ஆபரண த்வனியைபுடைய திருவடிகளை	புகுவார் ஆர்	{ பிரவேசிப்பவர் யாவர் ?
காண்பதற்கு	{ ஸேவிப்பதற்கு ஸாதநம்		(ஒருவருமில்லை)
(அவன் உகந்து வாழ்கிற திருக்கோவ லூர்க்கு ஸமீபமான இடத்தில் வஹிப்பதுதானென்று)			(இயக்கிங்கரர்களே !,)
நன்கு	நன்றாக		{ (உங்கள் ஸ்தானத் துக்கு அழிவுண் டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங் கொள்ளாமல்
அம் நாவல் சூழ் நாடு	{ அழகிய 'ஜம்பு' என்று பேர் படைத்த பராந்த த்வீபத்திலுள்ள பிராணிகள்	முரி தாள் கோமின்	{ (இனி ஒருகாலும் திறக்கழுதியாத படி) பெரிய தாழ்ப்பாளோப் போட்டுப் பூட்டுங்கோள்.

* * *—[இனியார் புதுவார்.] கீழ்ப்பாட்டில் ஆழ்வாருடைய திருவுள்ளம் ஆங்ந்தத்தின் எல்லையிலே இன்றது ; திருக்கோவலு ரிடைக்மியிலே பெருமானைடும் பிராட்டியேடும் நெருக்குண்டிருக்கும் சிலைமையிலேயே இருப்பதாகத் தம்மை யநுவந்தித்தார் ; இனித் தாம் உலகத்தாரை யெல்லாம் உபதேசங்களாலே நன்கு திருத்திப் பணிகொள்ளலாமென நிச்சயித்தார். அப்படியே எல்லாரும் திருந்தி எம்பெருமான் திருவடிகட்கு ஆட்பட்டுவிட்டதாக வும் பாவநாப்ரகர்ஷத்தாலே அநுவந்தித்தார் ; இனி எல்லாரும் ஈடேறி விட்டதாகவும் நரகத்துக்குச் செல்ல ஆன் கிடையாதாக வங்கருதி “நமன்தமர்காள் ! நீங்கள் சரவாசலை யடைத்துவிட்டு ஓடிப்போகலாம் ; இனி உங்கள் நடைடுக்கு அதிதிகளாக வருவாராருமில்லை ; உங்கட்கும் காரிய மொன்றுமில்லை ; இங்ஙனே உண்மையை எடுத்துரைக்கின்ற என்மேல் நீங்கள் கோபங் கொள்ள வேண்டா” என்று யமபடர்களைநோக்கி கம்பீரமாக அருளிச்செய்கிறார்.

ஆழ்வாரருளிச்செயல்கள் நடமாடும் இந்த ஜம்பூத்வீபீமே நாடு ; மற்ற இடம் காடு என்ற பொருள் இதில் தொனிக்கும்.

“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் ணைந்த நமனுக்கிங்க யாதொன்றுமில்லை” என்ற திருவாய்மொழிப் பாசுரம் இங்கு அநுவந்திக்கத்துக்கும்.

சற்றதியில், அறிந்த-அன்சாரியை பெறுத விளைமுற்று ; அறிந்தன என்றபடி. நாட்டிலுள்ளவர்கட்ட கெல்லாம் இனி விரைவில் பகவத் விஷயஜ்ஞாகம் உண்டாகியேவிடும் என்ற நம்பிக்கையினாலும் எதிர்காலச் செய்தியை இறந்தகாலச் செய்தியாகவே கூறிவிட்டாரென்க.

எழுநரகம்—நரகங்கள் பல பல கிடக்கின்றனவே ; ஏழுதானே வுள்ளது என்னில் ; கொடிய நரக வகைகளைப்பற்றி எழுநரகமென்றது ; அவை “பெருங்களிற்று வட்டம் பெருமணல் வட்டம், எரியின் வட்டம் பூகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம், அரிபடை வட்டமென எழுவகை நரகம்” என ஒரிடத்திலும், “கூட சாலங் கும்போகம், அன்னலதோகதி யார்வம்டு, செந்துவென்றேழுந் தீரகப்பெயர்” என வேறேரிடத்திலும் இன்

நூம் வரிவகையாகவும் தமிழ் நால்களிற் கூறப்பட்டுள்ளன. இனி, ரெளரவும், மஹா ரெளரவும், தமஸ், நிக்ருந்தநம், அப்ரதிஷ்டம், அவிபத்ரம், தப்தசும்பம் என்று கூறுவாரும் வேறுவகையாகக் கூறுவாரு முளர். இனி, “எழுநரகம்” என்ற இத்தொடர்க்கு— எழுகிற நரகம் = ஸம்ஸாரிக எடங்கலும் சென்று புகுகிற நரகம் என்றும், கிளர்த்தியையுடைய நரகமென்றும் பொருள் கூறுதலு முண்டு.

முனியாது—நரகவாசலில் எப்போதும் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தாங்கள் கைசலிக்க நலியுமாறு எந்தப்பாவி வரப்போகிறுனென்று எதிர்பார்த்தவண்ணமா யிருக்கின்ற யம படர்களை நோக்கி “முரித்தாள் கோமின்=கதவுகளைக் கெட்டியா கப் பூட்டிக்கொண்டு ஒழிந்து போங்கள்” என்றால் அவர்களுக்குக் கோபம் உண்டாவதற்கு ப்ரஸ்க்தியுள்ளதனால் ‘முனியாது’ என்கிறோர். உண்மை யுரைப்பவன்மீது கோபங்கொள்ளலாகா தென்கை. முரித்தாள்—மிக்க வலிமையுள்ள தாழ்ப்பாள். கோமின் என்ற வினைமுற்றில், கோ—வினைப்பகுதி ; -தொடுத்தல்.

கனிசாயக்கன்றேறிந்த வரலாறு:—கம்ஸனுலேவப்பட்ட அசுரர்களில் கடித்தாசரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன் கீழ் வரும்போது மேல்விழுந்து கொல்வதாக எண்ணி வந்துளிற்க, அதனையறிந்து க்ருஷ்ணபகவான் அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும் பொருட்டுக் கண்றின் வடிவங் கொண்டுவந்த வத்ஸாஸார ஜைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்தெடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் ஏறிய, இருவருள் சிறைதாந்து தமது அசுரவடிவத்து டனே விழுந்து இறந்தனர். (இது மூன்னைக் கொண்டே மூன்னைக் களைவது போலாம்.)

கனியாகிற இலக்கைக் கண்றுகொண்டு எறிந்து வீழ்த்தச் சென்றபோது உண்டான ஆபரண தவங்கி லீடுபட்டுக் கலைகழி வெள்ளூர்.

நாவல் நாடு—ஜம்பூத்வீபம் ; அதிலுள்ள பிராணிகட்கு இடவாகு பெயர். (அ)

நாடிலும் நின்னடியே நாடுவென் * நாடோறும்

பாடிலும் நின்புகழே பாடுவென் *—குடிலும்

போன்னடியே யேந்தினுன் போன்னடியே சூடுவேற்கு *

என்னகீ லென்னே யெனக்கு.

(அஅ)

நாடிலும்	{ (மனத்தினால்) தேடும்போது	குடிலும்	{ (ஏதாவதொன்றைத் தலையில்) அனிவ தாயிருந்தாலும்
நின் அடியே	{ உனது திருவடிகளையே	பொன் ஆழி	{ அழகிய திருவாழி யைத்தரித்துக்
நாடுவென்	தேடுவேன் ;	ஏந்தினுன்	கொண்டிருக்கின்ற உன்னுடைய
நாள் தோறும்	எப்போதும்	பொன்	{ அழகிய அடியே } திருவடிகளையே
பாடிலும்	{ வாய்விட்டு ஏதாவது சொல்லும்போதும்	குடுவேற்கு	{ சிரோஷ்டணமாகக் கொள்பவனுன் எனக்கு
நின் புகழே	உனது புகழ்களையே	என் ஆகில்	{ எது எப்படியானு என் { வென்ன ?.
பாடுவென்	பாடுவேன் ;		

* * *—[நாடிலும்.] கீழ்ப்பாட்டில் “இனியார் புகுவாரெழு
நரகவாசல்” என்று கம்பீரமாக அருளிச் செய்துவிட்டாலும்,
உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவர்கள் திருந்தி
உய்வதென்பது எளிதன்றே ; அநாதி துர்வாஸனையை அற்ப
காலத்தில் அகற்றப்போமோ? நரகத்துக்கு ஆளில்லாமற் போகும்
படி எம்பெருமான் அருகீகூடியுள் திருக்கோவலூரி வெழுந்தருளி
பிருக்கவும் அவனைப்பற்றுமல் நரகத்துக்கு ஆளாகும்படி ஸ்ம்லாரி
கள் சப்தாதி விஷயங்களிலேயே மண்டித் திரிகிறபடியைக் கண்டா
ராழ்வார் ; தாழும் அவர்களைப்போல ஆகாதபடி தமது மனோவாக்
காயமென்னும் தரிகரணங்களும் அவ்வெம்பெருமான் விஷயத்தில்
லேயே ஊன்றி யிருக்குமாற்றை உவந்து நினைந்து ‘நாடிலுள்
ளார் இவனைப் பெற்றால்தான் எனக்கு என்ன? இழுந்தால்தான்
எனக்கு என்ன? நான் நல்லபடியே ஈட்டெறலானேனே! ’ என்று
சொல்லித் தம் நிலைமைக்குத் தாம் மகிழ்க்கிறார். “நாடிலும் நின்
நடியே நாடுவென்” என்றதனால் மனோவாலுத்தியும், “பாடிலும் நின்
புகழே பாடுவென்” என்றதனால் வாக்வாலுத்தியும் “குடிலும் போன்
ஆழியேந்தினுன் போன்னடியே சூடுவேற்கு” என்றதனால் சரீர

வங்குத்தியும் சொல்லப்பட்டனவாதலால், தமது மனமொழி மெய்கள் மூன்றாம் பகவத் விஷயத்திலே அவகாஹித்தபதியை அருளிச் செய்தாராயிற்று.

சற்றதியில் 'என் ஆகில்' என்பதற்கு—எனது கரணத்ரயமும் எம்பெருமானைப் பற்றினபின்பு நான் இங்கு இருந்தால்தான் என்ன? பரமபதத்திற்குப் போனால்தா னென்ன? எல்லாம் எனக்கு ஒன்றே—என்பதாகக் கருத்துரைத்தலுமாம்.

'சூடுவேற்கு' என்பதே 'சூடுகின்ற எனக்கு' என்று பொருள்பட விருந்தாலும், சற்றதியில் 'எனக்கு' என்று தனியே பிரயோகித்துள்ளதனால் சூடுவேற்கென்பது விசேஷணமாக மாத்திரம் பொருள்பட்டு நிற்கக்கடவுது: சூடுகின்ற என்று பொருள். இங்னனமே பலகவிகரும் பிரயோகிப்பதுண்டு ... (அஅ)

எனக்காவா ராரோருவரே * எம் பேருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் *—புனக்காயாம்
பூமேனி காணப் போதியவிழும் பூவைப்பு *
மாமேனி காட்டும் வரம்.

(அகு)

எனக்கு	{ (எம்பெருமானுடைய நிர்மேறுதுக கடாகூத்திற்குப் பாத்ராட்டுனை) எனக்கு	புனம் காயா பூமேனி	{ தனக்கு உரிய நிலத் தில் தோன்றிய காயாம் பூவின் நிறமும்		
ஆவார் ஆர் ஒருவரே	{ ஒப்பாகுபவர் எவ்ரொருவ ரிருக்கின்றனர்?	காண பொதி அவிழும் பூவைப்பு	{ காணக்காணக் கட்ட விழாநிற்கும் பூவைப்புவின் நிறமும்		
வரம்	[எவருமில்லை;]	மா மேனி	{ சிறந்ததான (அவன்து) கரிய திருமேனியை		
எம்பெரு மான்	{ அந்த ஸர்வேச்வரனும்	காட்டும்	{ எனக்குக் காட்டானிற்கும். [ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ் கிற எனக்கு ஒருவரும் ஒப்பா கார் என்றது.]		
தானே தனக்கு ஆவான் அல்லால்	{ தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்				
மற்று	{ அவன்தானும் எனக்கு ஒப்பாக வல்லடை?				
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்றமென்ன? என்னில்)					

* * *—[எனக்காவார்.] இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷ பூதம். கீழ்ப்பாட்டில் ஒடின மகிழ்ச்சிப்பெருக்கே இதனிலும் பொலியும். தரிகரணங்களும் எம்பெருமான்திறத்தி லீடுபட்டு அடி மைச் சுவையைப் பூர்ணமாக அறிந்த தமக்கு ஒப்பாவார் ஒருவரு மில்லை யென்கிறார். தமக்குண்டான ஏற்றத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார்;—காயாம்பூ, பூவைப்பூ முதலியவற்றைக் கண்டால் ஸாமாந்ய ஜனங்கள் ‘இவை சில காட்டுப்பூக்கள்’ என்று எண்ணி யொழிகின்றனர்; அப்புஷ்பங்களை நான் கண்டாலோ அப்படி எண்ணுவதில்லை; ‘இவை ஸாக்ஷாத் எம்பெருமானது திருவரு வம்’ என்றே நினைக்கின்றேன்; ஆகவே, இப்படி போலியான பொருள்களைக் கண்டவளவிலும் அப் பெருமானையே கண்டதாக நினைந்து களிக்கின்ற எனக்கு இவ்விழுதியில் நிகராவார் ஆருமில் கூடியே; எம்பெருமானும் தனக்குத்தான் நிகரானவனேயன்றி எனக்கு நிகரல்லன—என்றாயிற்று.

இப்படி எம்பெருமானது அடிமையிலீடுபட்டு அதன் மூலமான செருக்கைக் கொள்ளுதல் அடிக்கழுஞ்சி பெறுதலால்தான் “எனக்கிணியார் நிகர் நீணிலத்தே” என்றும் “எனக்காரும் நிகரில்லையே” என்றும் மற்றையோரு மருவிச்செய்வது. இவ்வழங்காரம் ஹேயமன்று; உபாதேயமோம்.

“பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவிமலசென்றுங் காண்டோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வைவெயல்லாம் பிரானுருவே யென்று.” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தகும். (அக)

வரத்தால் வலிநினைந்து மாதவ நின்பாதம் *

சீரத்தால் வணங்கானு மென்றே *—உரத்தினால்

ஈரரியாய் நேர்வலியோ னை விரணியஜை *

ஓரரியாய் நீயிடந்த தூன்.

(கம)

மாதவ	திருமாலே!,		
ஸர் அரி ஆய்	{ (இரண்டுக்கருகக்) கிழித்துப் போடவேண்டிய சத்துருவாகி	நேர் வலியோன் ஆய்	{ எதிர்த்து நின்று போர்செய்யும் வலிவையுடைய ஞகிய இரண்ணியஜை ஹரண்யாஸ்ரானது
24			

ஊன்	சரீரத்தை,	வலி	பலத்தை
ஓர் அரி ஆய்	{ ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி	நினைந்து	பெரிதாக மதித்து
உரத்தினால்	உனதுயிடுக்கினாலே	நின் பாதம்	உனது திருவடிகளை
நீ இடந்தது	{ நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானதி,	சிரத்தால்	தனது தலையினால்
வரத்தால்	{ (பிரமன் முதலான வர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)	வணங்கானம் என்றே	{ வணங்காமலிருந்தா னென்ற காரணத்தி ஞோலா? (அன்று; பக்தனான ப்ரஹ்ம லாதனை நலிந்தா னென்ற காரணத் தினாலே.)

* * *—[வரத்தால் வலி நினைந்து.] எம்பெருமான் தன்னள் விலே ஆஸூரப்ரக்ருதிகள் எத்தனை அபசாரப்பட்டாலும் அத னால் சிறிதும் திருவள்ளும் சிறமாட்டான்; தன்னடியவர்பக்கல் அபசாரப்படுமளவில் அவ்வபராதிகளைப் பங்கப்படுத்தியே தீரு வன்-என்கிற அரத்தம் இப்பாட்டி லருளிச் செய்யப்படுகிறது. “மாதவனே!, நீ இரணியனை ஊனிடந்தானது (அவன்) நின் பாதம் சிரத்தால்வணங்கானுமென்றே?!” என்றாலைவினால்-இரணியன் உன் பக்கவிலே விமுகனுய்க் கீடந்தானென்னுங் காரணத்தி னால் அவனை நீ கொன்றெழுழித்தாயல்லை; பரம பாகவதனான ப்ரஹ்ம லாதன் திறத்திலே அவன் பொறுக்கொண்டுக் கொடுமைகளைப்புரிந்தானென்பது பற்றியே அவனை யொழித்தாய் என்ற ஸமாதாநம் வெளியிடப்பட்டதாகும்.

“சச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களைல் ஸாம் பாகவதாபசாரம் பொறுமை யென்று ஜீயராுளிச் செய்வர்” என்று ஸ்ரீவசநபூஷணத்திற் பாசரம். அதாவது-ஸங்கல்ப மாத திரத்தாலே எல்லாவற்றையும் சிரவல்லிக்கவல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னையழியமாறி இதர ஸஜாதீயனு யவதரித்துக் கைதொடரைய் நின்று செய்த ஹிரண்ய ராவணுதி நிரஸ்நருபமான அதிமாநாஷ க்ருத்யங்களைல்லாம் ப்ரஹ்மாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வர் பண்ணின அபசாரம் ஸஹியாகமயாலே என்று ஏஞ்சியராுளிச் செய்வராம். இவ்வரத்தமே இப்

பாட்டி வருளிச் செய்யப்படுகிறது. எம்பெருமான் தன்னளிலே தீர்க்கழிய அபராதப் படுமவர்களைப்பற்றி ஒன்றும் கணிசியான் ; ஆச்சிரிதர் விஷயத்தில் ஸ்வல்பாபராதம் பண்ணுவானுண்டாகிலும் அவனை அப்போதே தலையறுத்துப் பொகுவானென்பது இது ஹாஸ் புராண ப்ரவலித்தம். [“ தயி கிஂஷி தீவாபெண் கிங்காய்ட் வீதயா மம.] இராமபிரான் எழுந்தருளி நிற்கச்செய்தே இராவணன் கோபுரசிகரத்திலே வந்து தோற்றினவாறே ‘ராஜத்ரோஹியான இப்பயல் பெருமாள்திருமுன்பே நிற்கையாவதென் ?’ என்று ஸாக்ரீவமஹாராஜர் அவன்மேலே பாய்ந்து வென்று வந்தபோது அவரைக்கொக்கிப் பெருமாள் இங்கனே அருளிச்செய்கிறார் ;— ‘நீர் மஹாராஜரான தரம்குலைப் [உம்மைத் திரஸ்கரித்து] அந்த ராக்ஷஸப்பயல் ஒருவார்த்தை சொன்னாலுகில் பிறகு வீதை தானும் எனக்கு ஏதுக்கு ?’ என்றார். ஆச்சிரித விஷயத்திலே எம் பெருமானுடைய பக்ஷபாதம் இப்படியன்றே இருப்பது. தன் உயிர்சிலையான பாகவதர்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், தனக்குத் தீங்குநேரும்போது பிறக்கும் சீற்றம் அற்பமென்னும்படி சீற்றம் பெருகிச்செல்லும். தான் ஸமுத்ரராஜனை சரணம் புகச்செய் தேயும் அவன் முகங்காட்டிற்றிலனுக, “கோபமாஹாரயத் தீவ்ரம்” என்னும்படி சீற்றத்தை வரவழைத்துக் கொண்டார் பெருமாள் ; பின்பு இராவணனாலே அனுமான் நோவுபட்டபோது “ததோ ராமோ மஹாதேஜா : ராவணோ க்ருதவரணம்—த்ருஷ்டவா ப்லவக சார்தூலம் கோபஸ்ய வசமேயிவாா.” என்னும்படி கோபமிட்ட வழக்கானார். இங்கனேயிறே பாகவதவிஷயத்திலே எம்பெருமா னுக்குள்ள பரிசின் மிகுஞ்சிருப்பது.

இரணியன் எம்பெருமான் திறத்திலே நோக அபசாரப்பட் டுத் திரிந்தாள்கள் எண்ணிறந்தவையுண்டு ; அந்நாட்களிலே எம்பெருமானுடைய திருவுள்ளாம் அவ்வரக்கனளிலே சிறிதும் விகாரப்படவில்லை ; பள்ளியிலோதிவந்த தன்சிறுவன் வாயிலோ ராயிரநாமம் ஒள்ளியவாகிப்போத ஆங்கதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனுகிப் பிள்ளையைச் சீறிவெகுண்டு நலிந்தானென்று அறிந்தவாறே “ நம்மள்ளிலே எத்தனை தீம்பனுயிருந்தாலும்

பொறுத்திருப்போம் ; நம்முடையனை சிறுக்களை நலிந்தபின்பும் பொறுத்திருக்கவோ ” என்று ஆறியிருக்கமாட்டாதே அப்போதே வந்துதோன்றிப் புடைத்தானுமிற்று.

இப்பாட்டில் வினாமாத்திரமே யுள்ளது ; விடைஇல்லை ; அதனை வரதராஜஸ்தவத்தில் கூரத்தாழ்வான் வெளியிட்டருளி னர். “ யாவராயவஸஹஸ்ஜஸுஜங் தயி ஶரணங் ! ஹிரண்ய உபாவஹசு வாஷ தெந விராஂ ஷிவிக்ஷः விக்ஷுதிஇலங்ஜ நாஷமாஃ.” என்ற அறுபத்தெட்டாம் ச்லோகம் இப்பாசுரத்திற்கே விவரணமாக அவரித்ததென்க. ஆழ்வார்கள் எம்பெருமானுடைய சில அபதானங்களைப் பற்றிப் பேசியருஞ்சோது உத்தரம் இன்னதென்பதை வெளியிடாமல்தானே கேள்விமாத்திரங் கேட்டு ஸமத்ரம்போலே நிறுத்துவர்கள் ; அவர்களுக்கு விவக்தி மான விடையை ஆழ்வான் தமது ஸ்தவங்களில் வெளியிட்டருள் வது வழக்கம். பெரிய திருவந்தாதியில் “ சீராற்பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாமனுகாக்கால் பேராளா !—மார்பாரப், புல்கி நீயுண்டுமிழுந்த பூமி நிரேற்பரிதே, சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து ” என்று கேள்விமாத்திரமாய் ஸமத்ரம்போலே அருளிச்செய்ததை இவ்வாழ்வான்தாம் அதிமாநுஷ ஸ்தவத்திலே “ த்வங்நிர்மிதா ஜூடரகாச தவ த்ரிலோக் கிம் பிக்ஷனைதியம்ருதே பவதா துராபா ?” என்று அதுவதித்து, “ மத்யே கதாது நவிசக்ரமிஷே ஜக்சேத் தவத் விக்ரமை : கதமிவ ச்ருதீரங்சிதா ஸ்யாத்.” என்று உத்தரார்த்தத் தாலே ஆழ்வாருடைய திருவுள்ளத்தை வெளியிட்டருளினார். ஆழ் வார் வெளிப்படையாக அருளிச் செய்துள்ளவற்றுக்கு ஆழ்வான் ஸமத்ர மியற்றுமிடமு முண்டு : திருவாய்மொழியிலே “ மழுங்காத வைநு திய சக்கரங்கல் வலத்தையாய், தொழுங்காதல்களிறளிப்பான் புள்ளுர்ந்துதோன்றினையே, மழுங்காதனானமே படையாக மலருல கில், தொழும்பாயார்க் களித்தால் உன்சடர்ச்சோதி மறையாதே.” என்று வெளிப்படையாக அருளிச் செய்ததற்கு இவர் பூரி வைகுண்ட ஸ்தவத்திலே “ விஶஂ யியெயவ விராய்யு நிவாயு ஹ-யுயஃ ஸங்ஜஹு-ாஷஹு தி வாஶாஸ்ரி-தவதுதைதோ சூஜஹு-ாஷத்தூவ நஜோதி-வெய்யங்வரிதெந வாஷம் வாஶியஸ-ாஷாவி வ கா

இநீஷா. ?” என்று ஸமத்ரமிபற்றி யருளினார். இங்கனே கண்டு கொள்க.

“வரத்தால் வலினினைந்து” என்ற தொடரில்-இரணியன் தனக்கு வரங்கிடைத்ததைப் பெரிதாக விளைத்தானேயல்லாமல் வரங் கொடுத்தவர்களின் சக்தி ஸ்ரீமந்நாராயணனுடைய அதிகம் என்பதை விளைத்தானில்லை—என்ற கருத்துத் தோன்றும். ஸர் அரி—பெரிய சத்ரு என்றுமாம். ஓர் அரி—ஓர் தல்—தியானித்தல்; (பக்தர் களால்) தியானிக்கப்படுகின்ற நரசிங்கம் என்னவுமாம். (கூ)

ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்ளீக்கி *

ஞானச்சடர் கோளீஇ நாடோறும் *—ஏனத்

துருவா யுலகிடந் தூழியான் பாதம் *

மருவாதார்க் குண்டாமோ வான்.

(கூக)

ஊனக் குரம்பையின்	{ மாம்ஸத்தினாலைய (சீர்மாகிற) குடிசையிலே	கொளீஇ ஏற்றி, எனத்து உரு ஆய் } வராஹரூபியாகி
ஊ புக்கு	{ உள்ளேபிரவேசித்து [அதாவது—சீர் ரத்தின் தோடி மெல்லாம் மனத் இற் படியும்படி அதை நன்றாக ஆராய்க்கு]	உலகு இடந்த { (பிரளயங்கொண்ட) பூமியைக்குத்தி யெடுத்துக் கொண்றந்த
இருள் நீக்கி	{ (சீரம் போக்க மென்று னினைக் சிற அஜ்ஞாந யாகிற) இருட் டைப்போக்கி	ஊழியான் எம்பெருமானுடைய பாதம் திருவடிகளை நாள்தோறும் எப்போதும்
ஞானம் சடர்	தத்வஜ்ஞாநமாகிற விளக்கை	மருவாதார்க்கு { ஸேவியாதவர் களுக்கு
வான்		வான் { பரமபதம் உண்டாமோ { கிடைக்குமோ? [கிடைக்கமாட டாது.]

* * *—[ஊனக் குரம்பையின்.] கீழ்ப்பாட்டில் நரவிழிமஹா வதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வதாரத்திற்கு முந்தின வராஹாவ தாரம் ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப்பேசி யதுபவிக்கிறார். “ஊனக் குரம்பையினுள்புக்கு” என்றது—“தீண்டா வழும்புஞ்

செங்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டு மிருக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி. இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்; சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்கு மென்க. அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சடர் தன் னடையே கொழுந்துவிட டோங்குமாதலால் அதனை இரண்டா மடியி லருளிச்செய்தார். ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப்பற்றின வத்ஜ்ஞாநம் திகழ்ந்து ஞானப் பிரானது திருவடிகளையடைந்து வாழுமவர்கட்கே வானுலகம் எப்த லாகும்; மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கோள்டீ-சுடர் கொனுவி; சொல்லிசையள பெடை. உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை வத்தையழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன் என்னுங் காரணத்தினால் எம் பெருமானுக்கு ஊழியானென்று பெயராயிற்று. (கக)

வானுகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் *

தேனைகிப் பாலாம் திருமாலே *—ஆனுயச்சி

வேண்ணேய விழுங்க நிறையுமே * முன்னேருநாள்

மன்னை யுமிழிந்த வயிறு. (கல)

வான் ஆகி	ஆகாசமாகியும்	முன் ஒருநாள் { பிரளயம் நீங்கின காலத்திலே
தீ ஆய்	அக்னியாகியும்	
மறி கடல் ஆய் {	அலையெறிகிற கடலாகியும்	மன்னை { (பிரளயகாலத்தில் உட்கொண்டிருந்த) இவ்வண்டத்தை
மாருதம் ஆய்	காற்றுகியும்	
தேன் ஆகி	தேன்போன்றும்	{ (உள்ளேயேகிடங்து தளர்ந்துபோகாத படி) வெளிவிட்ட
பால் ஆம் {	பால்போன்றும் பாம போக்யனுன	
திரு மாலே	எம்பெருமானே!	உன் வயிருன து

ஆன் ஆய்ச்சி வெண்ணெய்	இடைக்குலத்திற் பிறந்தவளான யசோதையென் ஞம் இடைச்சி கடைந்துவைத்த வெண்ணெயை	விழுங்க நிறையுமே	{ அன்ளி அமுது செய்ததனால் நிறைந்துவிடுமோ? [நிறைய மாட்டாது.]

* * *—[வானுகித்தியாய்.] உலகமுண்ட பெருவாயனு வுனக்கு ஓரிடைக்சி கடைந்துவைத்திருந்த வெண்ணெயைவாரி விழுங்கியுண்டவளவால் பசி தீர்ந்ததாகுமோ? என்றவிதன் கருத்து யாதெனில்; அவாப்தஸமஸ்தகாமனுன் வுனக்குப் பசி என்பதில்லை; வெண்ணெய் முதலியவற்றைக் களவுசெய்து உண்டதெல்லாம் பசிநிங்கி வயிறுநிறைவைதற்காகவன்று; ஆச்சிதருடைய ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவை உட்கொண்டாலன்றித் தரிக்க முடியாமையினால் உண்டாயத்தீன.—என வெளியிட்டபடியாம்.

நம்மாழ்வாரும் திருவாய்மொழியில், “உண்டாயுலகேழ் முன் னமே உமிழ்ந்துமாயையால் புக்கு, உண்டாய் வெண்ணெய் சிறு மனிசருவலையாக்கை நிலையெய்தி, மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பிர்சிறிதும், அண்டாவண்ணம் மண்கரைய நெய் ழுண் மருந்தோ மாயோனே!” என்ற பாசுரத்தில் இங்கனே யருளிச்செய்தது கான்க.

“ஆச்சிதஸ்பர்சமுள்ள தரவ்யத்தாலல்லது தரிக்கமாட்டாத படியான வ்பாமோஹத்தாலே அமுதுசெய்தா யத்தணையன்றே” என்பது அவ்விடத்து வியாக்கியானம் 1. “தாழ்க்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு, இவ்வேழுலகு முண்டும் இடமுடைக் கால் சாழலே” என்றும் 2. “உறியார் நறுவெண்ணெண யுண்டுகந்த பொன்வயிற்றுக்கு ஏறிநிருலக்கீணத்தும் எய்தாதால் சாழலே” என்றும் திருமங்கையாழ்வாரருளிச் செய்தவையும் அறியத் தக்கன.

“வானுகி...மாருதமாய்” என்று இங்கே நான்கு பூதங்களைச் சொன்னது ஐந்தாவது பூதத்துக்கும் உபலக்ஷணம்; இத்தால், பஞ்ச பூதங்களாற் சமைந்த இவ்வண்டத்திற்குள் விருக்கும் பதார்த்தங்கட்கு நிர்வாஹகளுனவனே! என்றதாயிற்று.

தேனைகிப்பாலாந்திருமாலே ! என்றது—பரம போக்யனுன
உண்ணை ஞானிகள் உட்கொள்ளக் கருதாங்க நீ வேறென்று வள்ள
துவை போக்யமாக நினைத்து உட்கொள்ளுவது என்னே ? என்ற
குறிப்பு (கூட)

வயிற்றல் வாளுருவி வந்தானை யஞ்ச *

எயிலிலக வாய்மடுத்த தென்னி *—போறியுசிரால்

பூவடிவை யீட்டழித்த போன்னுழிக் கையா * நின்

சேவடிமே லீட்டழியச் சேற்று. (கூட)

சு வடிவை ஈடுஅழித்த	{ புஷ்பத்தின் ஸாகுமாரத் தன்மையை அழியோடு போக்கிய [மிகவும் ஸாகுமாரமான]	அஞ்ச	{ (அவன் உன் வடி வத்தைக்கண்டு) நடுங்கும்படி	
			நின் சேவடி { உனது திருவதி மேல் { களின்மேலே (போட்டுக்கொண்டு)	
			பொறி { நாநாவர்ணமான உகிரால் } நகங்களினால்	
			ஈடு அழிய { கட்டுக்குலைந்து செற்று { போம்படிகொன்று (பின்னையும் சீற்றம் மாருமையால்)	
			எயிறு இகை { பற்கள் வெளித் தெரியும்படி	
வயிறு அழல்	{ (என்ன தீங்கு நேருமோவென்று அநுகூலர்) வயிற்றியும்படி	நீ வாய்	{ நீவாயை மடித்துக் கொண்டிருந்தது	
			என் ஏதுக்காக?	
வாள் உருவி வந்தானை	{ வாளை உருவிக் கொண்டு வந்தவ னன ஹிரண்யனை			

* * *—[வயிற்றல்] புஷ்பத்தைக்காட்டி லும் மிகவும் ஸாகு
மாரமான திருக்கையினால் முரட்டுடம்பனுண் இரண்ணியனைத்தொட்ட
டெப் பிடித்திமுத்து ஆச்சிரிதர்கட்கு ப்ராப்யமான திருவடிகளின்
மேலே போட்டுக்கொண்டு மார்வைப் பிளங்கொழித்த பின்பும்
பிரானே ! நீ உனது பற்கள் வெளித்தெரியும்படி நாவை மடித்துக்
கொண்டிருந்தது ஏதுக்காக ? ஆச்சிரிதவிரோதி முடிந்துபோனபின்
பும் வெரு நாழிகைவரையில் சீற்றம் மாருதேயிருந்தது ஏன் !
என்று கேட்கிறவிதன் கருத்துயாதெனில் ; எம்பெருமான் ஆச்சித

விரோதிகளின்மீது கொள்ளும்கோபமே சானுகதர்க்குத் தஞ்ச மாவது என்ற அர்த்தத்தைக் காட்டினபடியாம். திருமங்கை யாழ்வாரும் 1. “கொடியவர்ய விலங்கினுயிர் மலக்கக் கோண்ட சீற்றமோன்றுண்ணோதறிந்து உன்னடியனே ஒும் வந்தடியினையடைந் தேனணி பொழில் திருவரங்கத் தம்மானே!” என்றருளிச் செய் ததுகாண்க : அவ்விடத்து வியாக்கியானத்திலே “தரித்ரனை வன் தங்களை யடையுமாபோலே ‘சீற்றமுண்டு’ என்றுபத்து இவர் பற்றுகிறது ; விரோதி சிரஸநத்துக்குப் பரிகரமிறே சீற்றம்” என்று பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்துள்ளதும் குறிக் கொள்ள த்தக்கது.

எயிறிலகவாய்மடித்ததென்? என்ற இக்கேள்விக்கு வாய்த்த உத்தரம் :—ஆச்சிரித விரோதி விஷயத்திலுண்டான இப்படிப்பட்ட அளவுகடந்த சீற்றமே உங்கட்கெல்லாம் தஞ்சமென்று மற்றும்பல பக்தர்களுக்குக் காட்டுதற்காகவாம் என்பது.

“பொன்னழிக் கையால்” என்றும் பாடமாம். ... (கா)

சேற்றேழுந்து தீவிழித்துச் சென்றவிந்த வேழுலகும் *

மற்றிவையா வென்று வாயங்காந்து *—முற்றும்

மறையவற்குக் காட்டிய மாயவளை யல்லால் *

இறையேனு மேத்தா தென்நா. (கா)

எழுந்து	(அங்யாயம்	இந்த ஏழ்	{ இவ்வகுக்களை உலகும் { யெல்லாம்
	மேல்விட்டபடி		
	யால் வெளங்கிக்		
	பதார்த்தங்களை	செற்று	
	யெல்லாம்	மற்று	
	அடியோடு	மின்பு	
தீவிழித்து	அழிக்கப் பெரு		{ “பிரளயத்தில்
	முயற்சியோடு)		அழிந்த
	கிளம்பி	இவை	இப்பதார்த்தங்கள்
	(உள்ளே கொண்ட		{ (என்னிடத்து)
	கோபம் வெளிக்		அடங்கிக்
	குத்தெரியும்படி)	சென்ற	கிடக்கின்றன ”
	நெருப்பெழி		(என்று சொல்லி)
	விழித்துப்பார்த்து		

1. பெரியத்திருமொழி 5—8—3

ஆவென்று	{	ஆவென்று	{	ஆச்சர்ய
வாய்		வாயைத்திறந்து		சக்தியுக்தனுண
அங்காந்து	{	ஸ்கல ஜகத்தையும்	{	எம்பெருமானைத்
முற்றும்		வைத்திகளுன்		தவிர்த்து
மறையவற்கு	{	மார்க்கண்டேய	{	(வேஹேருவனை)
காட்டிய		மஹார்விக்கு		என நா எனது நாவானது
	{	(முன்போலவே	{	இறையேனும் சிறிதும்
		யிருப்பதைக)		ஏத்தாது துதிக்கமாட்டாது.
	{	காட்டியருளிய		

* * *—[சேற்றேழுந்து.] காலகதியைக் கடந்து என்றும்புதி ஞாக நீடிமீ வாழும்படி நீண்டாயுள்பெற்ற மார்க்கண்டேயமுனி வன் பத்திர நதிக்கரையில் தவம்புரிந்து நரநாராயணரது ஸேவை யைப்பெற்று ‘யான் பிரளையக் காட்சியைக் காணுமாறு அருள் புரியவேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவ்வாறே அவர்கள் அதுக் ரழித்துச் சென்றபின்பு, மாயவன் மாண்யால் மஹாப்ரளயங் தோன்ற, அப்பிரளையப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு வருந்திய மார்க்கண்டேயன் அவ்வெள்ளத்தில் ஆவிலையின்மீது ஒரு குழந்தவழிமாய் அறிதுயிலமர்கிற பூர்மீந் நாராயணனைக் கண்டு அப்பெருமானது திருவயிற்றினுட்புகுந்து அங்கிருந்த உலகங்களையும் ஸ்கல சராசரங்களையும் கண்டு பெருவியப்புக் கொண்ட என் என்ற இதிஹாஸம் அறியத்தக்கது. பின்னொப்பெருமானையங்கார் திருவரங்கத்தந்தாதி யிலும் நூற்றெட்டுத் திருப்பதியங்தாதி யிலும் “எய்த்த மார்க்கண்டன் கண்டிடவமலைக்கு முலகழியாதுள் வளிருந்த தென்னே” என்றும் “ஆலத்திலை சேர்ந்தழியுலகை யுட்புகுந்த காலத்திலெல்வகை நீ காட்டினுய...வேதியற்கு மீண்டு” என்றும் பேசினவை காண்க.

யுகாந்த காலத்திலே உலகத்தில் அக்ரமம்கிண்சி அதனால் எம் பெருமான் உக்கிரங்கொண்டு இவ்வகைங்களை யெல்லாம் அழித் துத் தன்னிடத்திலே யடக்கிக் கொள் வளை ன் னும் நூற்கொள்கை முதலடியில் காட்டப்பட்டது.

முதலடி யில், சென்ற-பசன்றன என்றபடி: அன்சாரியை பெறுத வினாமுற்று (கூ)

நாவாயிலுண்டே நமோ நாரனுய வென்று +

ஓவா துரைக்கு முரையுண்டே +—முவாத

மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே + என்னேருவர்

தீக்கதிக்கண் செல்லும் திறம்

(கடு)

நா	{ (ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான்) நாக்கான து (ச்ரமப்பட்டுத் தேடவேண்டாதபடி)	உண்டே	{ வித்தமா யிருக்கின்றதே;
		முவாத	{ கிழத்தன்மையற்ற [திரும்பிவருத வில்லாத]
வாயில்	உண்டே { ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப்பட ஷருக்கின்றதே; (ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம் போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்	மா கதிக்கண்	{ பரமப்ராப்யமான மோகாத்துக்கிளே
		செல்லும் வகை	{ சென்று சேர்வதற் கேற்ற உபாயம் உண்டே;
ஓவாது	{ (எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய	(இப்படியிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்);	
		தீ கதிக்கண்	{ விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே
உரைக்கும்	{ (எனிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய	ஒருவர்	சிலர்
		செல்லும் திறம் என்	{ போய்விழுகிறபடி என்னே!

* * *—[நாவாயிலுண்டே.] இவ்வுலகில் எல்லாருமே நற் கதி பெறுதற்கு யாதொரு தடையுமில்லை; எனிதில் அதுஸந்திக் கக்கடிய திருவஷ்டாக்ஷரம் வித்தமாயிருக்கின்றது; அதைச் சொல்லுவதற் குக் கருவியான நாவும் கடவுளால் படைக்கப்பட ஷருக்கின்றது; இப்படி எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக்கொண்டு எம்பெருமானை ஏத்தாதே உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுவதைக்கு இதைக் கருவியாகக்கொண்டு உலகத்தார் அநர்த்தப் படுகின்றார்களோ! இஃது என்ன ஆச்சரியம்!— என்று ஆழ்வார் வியக்கின்றார். “நாராயணைதி ஸவைவாழி வாழவிலி வஶவதிட்டீ தயாவி நாகை யொரை வதக்கீதி கிழிதூதம் = நாராயணைதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்தீதி,

ததாபி நரகே கோரே பதந்திதி கிமத்புதம்.” என்ற புராண ச்லோ கத்தின் பொருளை இப்பாட்டால் அதுவங்தித்தாராயிற்று.

முதலிடில் “நமோ நாரணை வென்று” என்றே பெரும்பான் மையான நவீந பாடம் வழங்கிவரக் காண்கிறது; இப்பாடத்தில் வெண்டளை பிறழ்தலால் “நமோ நாரணைய வென்று” என்ற ப்ரா சிந பாடமே கொள்ள த்தகும். இனி நவீநபாடத்தையும் பொருந்த விடலாம்; ‘நாரணை வேண்டுவாதுரைக்கும்’ என்று ஸந்தியாக்கா மல் “நாரணைவேன்று ஓவாதுரைக்கும்” என்று ஸந்தியாக்குக்குக் குற்றியதுரைத்துக்கு முன் உடம்படுமெய் வந்ததாகக் கொள்க.

இரண்டாந்திருவந்தாதியில் “தாமுளரே தம்முள்ள முள் ஞளதே, தாமரையின் பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே-வாமன், திருமருவு தாள்மருவு சென்னியரே செவ்வே, அருநரகஞ் சேர்வ தரிது” என்ற பாசரமும் பெரும்பாலும் இப்பாட்டின் கருத்தைத் தழுவியதே பென்க.

ஓவாதுஉரைக்கும் உரை = ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரத் தைச் சொல்லவேனுமானால் இடையில் மூச்சவிடவும் முடியாதே நெடுமுயற்சிகொண்டும் ஒய்ந்து ஒய்ந்து சொல்லவேண்டிய அருடமை யண்டு; திருவஷ்டாக்ஷரம் அப்படியன்று; இடையில் ஒய்வை அபேக்ஷியாமல் ஒருகாலே சொல்லி இளைப்பாறலாம் படியான மந்த்ரமிது. இவ்வளவு ஸாலபமான மந்த்ரம் கைப்பட்டிருக்கவும் அந்தோ! சிலர் இழக்கிறார்களே! என்ன கொடுமை!. ... (கடு)-

தீற்ம்பாதேன் னேஞ்சமே சேங்கண்மால் கண்டாய்—*

அறம்பாவ மென்றிரண்டு மாவான் *—புறந்தானிம்

மண்தான் மறிகடல்தான் மாருதந்தான் * வான்தானே

கண்டாய் கடைக்கட் பிடி.

(கடு)

என்
நெஞ்சமே } எனது மனமே !,

செம் கண்
மால் கண்டாய் } புண்டரீகாஷனான
எம்பெருமானே
யாவன்;

அறம் பாவம்
என்ற
இரண்டும்
ஆவான் { புண்யம் பாபம்
எனப்படுகின்ற
இருவகைக்
கருமங்களுக்கும்
நிர்வாஹகன்

இம்மண்தான் இந்தப்பூவியியும்
மறி கடல் } அலையெறிகிற
தான் } கடலும்

மாருதம் தான் வாய்வும்		தானே கண்டாய் { அந்தத் திருமாலேயாவன்;
வான் ஆகாசமும்		
புறம் தான் { இவை தவிரவள்ள மஹாந் முதலிய தத்துவங்களும்		கடைக்கண் { முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில் (இதுவே உண்மையென்பதை)
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)		திறம்பாது தவரூமல்
	பிடி	உறுதியாகக்கொள்.

* * *—[திறம்பாதேன்னெஞ்சுமே.] ‘அந்தோ ! சிலர் அங்யாயமாக நரகவழி நோக்குகின்றனரே! என்று கீழ்ப்பாட்டில் உலகத்தாரைப்பற்றிக் கவலையுற்ற ஆழ்வார், இப்பாட்டில், அவர்கள் எங்கனே கெட்டெடாழிந்தாலும் ஒழிக ; நெஞ்சே! நீ மாத்திரம் ஸர்வ சிர்வாஹகன் அப்பெருமா நெருவனேயென்று நான் சொல் அவதில் ஒருபொதும் விப்ரதிபத்தி கொள்ளாமல் இதுவே பரமார்த்தமென்று உறுதிகொண்டிரு-என்று தமது திருவள்ளத்தை நோக்கி உபதேசிக்கின்றனர்.

“வைஷவனவ வாய்மாகி-காராயதி யஜிஹெஹூ மொகைஹூ உணி நீஷ்தி; வைஷவனவ சவாய்மாகி-காராயதி யஜியோநி நீஷ்தி” [இந்த எம்பெருமானே எந்த ஆத்மாவை நற்கதி நண்ணுவிக்கக் கருதுகின்றன அவனைக் கொண்டு நல்வினையைச்செய்விக்கின்றன ; எந்த ஆத்மாவை அதோகதியடைவிக்கக் கருதுகின்றன அவனைக்கொண்டு தீவினையைச் செய்விக்கின்றன] என்ற வேதவாக்கை யதியொற்றி “அறம்பாவ மேன்றிரண்டு மாவான்” எனப்பட்டது. (கூகு)

பிடிசேர் களிறுளித்த பேராளா * உன்றன்

அடிசேர்ஸ் தருள்பேற்று என்றே *—பொடிசேர்

அனற்கங்கை யேற்று னவிர்சடைமேல் பாய்ந்த *

புனற்கங்கை யென்னும் பேர்ப்போன்.

(கூகு)

பிடி சேர் களிறு அளித்த	பேடையோடு சேர்ந்து விஷய போகபரானுன (கஜேந்த்ராழ்வா ஞகிற) ஆண் யானையை	பேராளா	மஹாநபாவனே!,
	காத்தருளின	பொடி சேர்	{ (தான் பண்ணின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனுகி

அனந்து அம் கை ஏற்றுன்	{ அக்னிக்கு (த் தனது) அழகிய கையை வற்ற பாதகியான ருத்ரனுடைய	கங்கை	{ கங்கையென்னும் என்னும் பேர் { பெயர்பூண்டுள்ள பொன் சிறந்த பெண்
		உன்தன் அடி சேர்ந்து	{ உன்னுடைய திருவழகனோக் கிட்டி
		அருள் பெற்றுள் அன்றே	{ (பாபிகளோப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளோப் பெற்றுளன்றே.
பாய்ந்த புனல்	{ (அவனுடைய சுத்தி யின்பொருட்டு) வந்து குதித்த ஜலமயமான	அருள் பெற்றுள் அன்றே	{ (பாபிகளோப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளோப் பெற்றுளன்றே.

* * *—[பிடிசேர்களிற்கிட்டத்] கீழ்ப்பாட்டில் “அறம்பாவ மேண்டிரண்டு மாவான்” என்றருளிச் செய்ததற்கு விவரணம் போலும் இப்பாட்டு. புண்யமும் பாபமும் அவனிட்ட வழக்கா யிருக்குமென்றிரே கீழ்ப்பாட்டிற் சொல்லிற்று; அப்படி எங்கே கண்டோமென்ன, இரண்டுக்கும் இரண்டு வருத்தாந்தங்கள்காட்டு கிருரிதில். டூரி கீஜங்கிராம்வாளை முதலே வாயினின்றும் விடு வித்துக் காத்திருளினமை ப்ரவலித்தம். அக்களிறு பூர்வஜங்மவாஸ ணையினால் பகவத்பக்தி மாருதிருக்கப் பெற்றுலும் மற்றுள்ள காட்டாளைகள் போலே விஷயப்ரவணமுமாய்த் திரிந்துகொண்டிருந்தமைபற்றிப் பிடிசேர்களிறு என்றார். [பிடியாளையின்பேடை.] சாபத்தின்பலனுகப் பாபயோஙியிற் பிறவிபெற்ற அவ்யாளைக்கும் அருள்செய்யக காண்கையாலே பாபம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது. பாயிஷ்டர்களையும் பரிசுத்தராக்குந்தனமை கங்கைக்கு எம்பெருமானருளாலே வந்த தென்கையாலே புண்யம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது.

1. “ஆனின் மேயவைந்தும் சீ அவற்றுள் நின்ற தூய்மை நீ” [சுத்தியை விளைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற பஞ்சகவ்யமும் அவற்றிலுண்டான பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினுலாயது] என்றார் திருமழிசைப்பிரான்; ‘பஞ்சகவ்யம் பரிசுத்திகரமாகக் கடவது’ என்று ஸங்கல்பித்தது போலே ‘கங்கை பரிசுத்திகரமாகக் கடவது’ என்றும் ஸங்கல்பித்து வைத்திருக்கையாலே புண்யம் நீயிட்ட வழக்கென்கிறது.

சற்றதியில் ‘பெயர்ப்பொன்’ என்பது சிலருடைய பாடம்; ‘பேர்ப்பொன்’ என்பதே பராசிநபாடம். ‘பெயர்ப்பொன்’ என்ற பாடத்தில் தளைதட்டுதல் இல்லையாயினும் மோனையின்பம் குறை யுறுகின்ற தென்க. (கூ)

போன்தீகழு மேனிப் பரிசடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நேமோலும் *—என்றும்
இருவரங்கத்தால் தீரிவ ரேஹும் * ஒருவன்
ஒருவனங்கத் தென்று மூளன். (கூ)

பொன்	பொன்போல	இருவர்	இருவராகி வெவல்
திகழும் மேனி	{ விளங்குகின்ற உடலையும்	அங்கத்தால்	வேறு வடிவத்
புரி சடை	{ பிண்ணின சடைமுடியையு முடையனும்	திரிவர் ஏலும்	தைக்கொண்டு
அம்	அழகிய		இருந்தார்களே
புண்ணியனும்	{ (ஸாதாநுஷ்டாந மாகிற) புண்ணிய தத்தையுடைய ஞெ ருத்ரனும்		யானுலும்
நின்று உலகம்	{ நின்று உலகங்களை யெல்லாம்	ஒருவன்	{ சடைபுனைந்து ஸாதாநுஷ்டா நம் பண்ணு
தாய நெமோலும்	{ அளந்துகொண்ட ஸர்வேச்வரனும்		மொருவனுகிய சிவன்
என்றும்	எக்காலத்திலும்	ஒருவன்	{ நெமோலான மற் அங்கத்து
			கெருருவனுடைய சீர்த்திலே
		என்றும்	எப்போதும்
		உள்ள	{ ஸத்தை பெற்றிருப்பன்.

* * *—[போன்தீகழுமேனி.] கீழ்ப்பாட்டில், எம்பெருமானது திருவதியில் தோன்றிய கங்கையைச் சடைமேலே தரித்துக் கொண்டதனுலே ருத்ரன் பாதகமங்கிக்கப் பரிசுத்தனுயினுனென்று; இப்படி என் சொல்லவேண்டுமீ? இதனால் ருத்ரனுக்கொரு குறை சொல்லலாமோ? அவனும் ஒரு ஸம்ஹாரக் கடவுளென்று பேர்பெற்று ஈச்வரனென்று நாட்டில் கெளரவிக்கப் படவில்லையா? என்றாலும் கேள்வி பிறக்க, அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமானுக்கு சீர்பூதனுக்கையாலே வந்ததித்தனை யொழிய இயற்கையாக இல்லையென்பதை முதலிக்கக்கருதி இப்பாட்டருளிச் செய்கிறோ.

அரியும் அரனும் தனித்தனி இரண்டு சீரங்களை யுடையவ

ராய்த் திரியானின்றாலும் அரானைவன் அரியினது திருமேனியின ஒருபுறத்திலே யொதுங்கி ஒரு வஸ்துவாக ஸத்தை பெறுகிறன் என்றதாயிற்று. 1. “பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற் றில்லை பேசுமினை” என்றார் நம்மாழ்வாரும்.

“புரிசடையம்புண்ணியன்” என்ற தொடரில், இவனுடைய வேஷமே இவன் சுச்வரன் ஸ்ல என்பதைக் காட்டுமென்ற கருத்தும், “நின்றுலகம் தாய நெடுமாலும்” என்ற தொடரில், ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசியற எல்லார் தலையிலுமாகத் தனது தாளோநிட்டியவ என்பதால் அவனே ஸர்வேசுவரனென்ற கருத்தும் ஸ்பஷ்டமாக விளங்குதல் காண்க.

ஒருவன்ஒருவனங்கத்துள்ளுமான்—“வலத்தனன் திரிபுர மெரித்தவன்” என்ற திருவாய்மொழியுங் காண்க. “ஒருவனங்கத்து” என்பதற்கு—பீர்மாநாராயணனுகிய ஒருவனுடைய சீர்த் தின் ஏகதேசத்திலே என்றும், சீர பூதனுகி என்றும் பொருள் கொள்வர். (கா)

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தம னென்றும்

உளன்கண்டாய் * உள்ளுவா ரூள்ளத்—துளன் கண்டாய் *

வேளளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும் *

உள்ளத்தி னுள்ளானென் ரேர். (கூகு)

நல் நெஞ்சே	{ எனக்குப் பாங்கான மனமே !,	உளன்	{ நித்யவாஸம் பண்ணு கண்டாய் ;
உத்தமன்	{ புருஷோத்தமனை எம்பெருமான்	வெளளத்தின்	{ திருப்பாற்கடவிலே கண்வளர்ந்
உளன்	{ (நம்மை ரக்ஷிப்பத ஞலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண் ;	உள்ளானும்	{ தருள்பவனும்
கண்டாய்	{ எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்ப திலே தீக்கூ	வேங்கடத்து	{ திருமீலயிலே மேயானும் { நிற்பவனும்
என்றும்	{ கொண்டு) இருக் கிருன் காண் ;	உள்ளத்தின்	{ இப்போது நம்முடைய
உளன்	{ தீக்கூ	உள்ளான்	{ ஹ்ருதயத்திலே வந்து புகுந்து
கண்டாய்	{ கொண்டு) இருக் கிருன் காண் ;	என்று	{ நித்யவாஸம் பண்ணுகிற னென்று
உள்ளுவார்	{ ஆஸ்திகர்களுடைய	ஓர்	{ தெரிந்துகொள்.
உள்ளத்து	மனத்திலே		

* * *—[உள்கண்டாய்.] இப்பாட்டும் மேற்பாட்டும் சாற்றுப்பாசுரங்கள். தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின் ஆர். திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம் பெருமானுக்கு வாஸ்தவங்களாயினும் அவ்விடங்களில் எம்பெருமான் வவிப்பதான் து ஸமயம்பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற் காகவேயாம். ஸ்ரீவசநஷ்டங்கள் தில்—: திருமாலிருஞ் சோலைமலையே², என்கிறபடியே உகந்தருளின நிலங்களைல்லா வற்றி ஒன்றும் பண்ணும் விருப்பத்தை இவ்வனுடைய சரீரைக் தேசத் திலே பண்ணும்; அங்குத்தை வாஸம் ஸாதநம்; இங்குத்தைவாஸம் ஸாத்யம். ‘கல்லுங் கணைகடலும்’ என்கிறபடியே இது வித்தித் தால் அவற்றிலாதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீஸ்மக்திகள் காண்க. நெஞ்சே! ஸர்வரக்ஷகனை ஸர்வேசுவரன் திருப்பாற்கடல் திருமலைமுதலீய இடங்களில் வந்து தங்கினது விலக்காதார் நெஞ்சில் வந்து புகுவதற்காகவேயாதலால் அவன் இப்போது நம் முடைய நெஞ்சில் ஆதரவோடு நித்யவாஸம் பண்ணலானான், இதனை நீஅறிந்து உவந்திரு என்கிறோ.

இதில், நன்னெஞ்சே! என்று நெஞ்சை விவித்து ‘உள்ளத்தி னுள்ளாணெஞ்சேர்’ என்றது எங்கனே பொருந்தும்? நெஞ்சை மும் உள்ளமும் ஒன்றுதானே; நெஞ்சுக்கும் ஒரு உள்ளமிருப்பது போலச் சொல்லியிருக்கிறதே, இஃதுனன்? என்னில்; இதுமிகச் சிறியகேள்வி; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்தி வினிப்பது அதைத் தனிப்பட்ட வொரு வ்யக்தியாக ஆரோபணம் செய்து கொண்டேயாதலால் இதுவும் ஒரு ஆரோபணமேயாம். நெஞ்சை தவிர உசாத்துணையாவார் வேறேருவரு மில்லாமையால் நெஞ்சை விவித்துச் சொல்லுகிறதித்தனை. (கூகூ)

ஓரடியும் சாடுதைத்த வோண்மலர் சேவடியும் *
ஸரடியும் காணலா மென்னெஞ்சே *—ஓரடியில்
தாயவளைக் கேசவளைத் தண்டோய் மாலைசேர் *
மாயவளையே மனத்து வை.

(கூ)

என் நெஞ்சே எனது மனமே !,
 ஓர் அடியின், { (தனது)
 ஒப்பற்ற
 அடிவைப்பினுலே

தாயவளை { லோகங்களை யெல்
 லாம் அளந்து
 கொண்டவனும்

கேசவளை { கேசியென்னு
 மஸரானைக்
 கொன்றவனும்

தண் துழாய் { குளிர்ந்த
 திருத்துழாய்
 மாலை சேர் { மாலையோடு
 சேர்ந்தவனுமான

மாயவளையே எம்பெருமானையே

மனத்தில் உறுதியா	மனத்து வை	{ கக் கொள்வாயாக:
(இப்படி அவனே உபாயமென்று		உறுதிகொண்டால்)
உலகங்களை யெல்லா	ஓர் அடியும்	{ உலகங்களை யெல்லா மனத்துகொண்ட ஒரு திருவடியும்
சகடம் முறிந்து	சாடு உதைத்த	{ சகடம் முறிந்து விழும்படி
விழும்படி	ஒன் மலா	உதைத்த அழகிய பூப்போன்ற
உதைத்த அழகிய	சே அடியும்	திருவடியும் ஆகிய
பூப்போன்ற	ஸர் அடியும்	{ இரண்டு திருவடி களையும்
திருவடியும் ஆகிய		
ஸேவிக்கப்	காணலாம்	{ ஸேவிக்கப் பெறலாங்கான்.
பெறலாங்கான்.		

* * *—[ஓரடியும்.] எம்பெருமானுடைய திருவடிகளை நாம் ஸாக்ஷாத்கரிக்கப் பெறவேண்டில் அதற்கு அவனையே உபாய மாகக் கொள்ளவேனுமென்கிறது. “மாயவளையே மனத்துவை” என்றது எம்பெருமானுருவனையே உபாயமாகக் குறிக்கொள் என்றபடி. அப்படி அவனையே உபாயமாகக்கொண்டால் அவனுடைய உபயபாதங்களையும் ஸேவிக்கப் பெறுகை நமக்கு எளிதாம் என்றுராயிற்று.

இப்பாட்டின் முதலிலுள்ள ‘ஓரடியும்’ என்பதற்கு ‘உலக எந்த ஓரு திருவடியும்’ என்ற பொருளுரைத்தது—மேலே “ஓரடியின் தாயவளை” என்பதற்கேற்ப. கீழும் மேலும் பரவி இரண்டு திருவடிகளுமே உலகளந்தன வாதலால் அத்திருவடி யினையை யெடுத்துக்கூறுது சகடாஸரானை யுதைத்துத் தள்ளின திருவடியைக் கூட்டிக்கொண்டதென் ஜென்னில்; விரோதிரிர ஸநஞ் செய்யும் வல்லமையுடைமை தோற்றுதற்காக வென்க. உலகளந்த திருவடியானது எல்லார்தலையிலும் ஏறி வீற்றிருந்து இஷ்டப்ராப்தி செய்னித்தது; சாடுதைத்த திருவடியானது சகடாஸரானுடைய வஞ்சனையில் நின்றும் (கண்ணபிரானுகிய) தன்னைத் தப்புவித்த முகத்தால் அவிஷ்ட சிவருத்தி செய்வித்தது; ஆகவே

இஷ்டத்தை நிறைவேற்றுவித்து அநிஷ்டத்தை ஒழித்திடவல்ல திருவடிகளையுடையன் எம்பெருமான் என்று காட்டினாயிற்று.

சாடுதைத்த வரலாறு:—நந்தகோப க்ருஹத்தில் ஒருவண்டி யின் கீழ்ப்புறத்திலே கண்ணீரத் தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தி யசோதை யமுனை நீராடப்போயிருக்கையில், கம்ஸனைலேவப்பட்ட அசரனைருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்து ஸ்ரீகிருஷ்ண சிக்ஷின் மேலே விழுந்து கொல்லமுயன்றதை யறிந்த அப்பகவான் பாலுக்கு அழுகிற பாவணையிலே தன்சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தருள், அவ்வதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசரனுட்பட அழிந்தது என்பதாம்.

எம்பெருமானுடைய அவதாரங்கள் பலவற்றினுள்ளும் தரி விக்ரமாவதாரமும் க்ருஷ்ணவதாரமுமே இவ்வாழ்வார்தாம் மிகவும் ஈடுபட்ட துறைகள் என்பதை விளக்குதற்கே உலகளாந்த திருவடியையும் சாடுதைத்த திருவடியையும் பேசிப் பிரபந்தத்தை முடித்த தருளினுரென்று பெரியோர் நிர்வாஹிக்கும்படி. பின்னடியிலும் “தாயவனைக் கேசவனை” என்று காண்க.

உபாயமும் உபேயமும் எம்பெருமானே; சைதந்ய கார்யமான இந்த அத்யவஸாயமொன்றே நமக்கு வேண்டியது—என்று அருளிச்செய்து தலைக்கட்டினாயிற்று. *

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சரணம்.

பெருமாள்கோயில் பிரதிவாதி·பயங்கரம்
 அண்ணங்கராசாரியர் இயற்றிய
 திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகையில்
 முதல் திருவந்தாதி உரை
 முற்றுப்பெற்றது.

முதல் திருவந்தாதி.

அடிவரவு:—

1. வைய மென்று பார் நெறி அர னேண்றுங் திசை,
மயங்கவலம் பொரு மண்ணும் வாய் செவி.
 2. செவி யிய லவரவர் முதல் பழு தடியும்,
நான்றமுலை மாலும் பெற்றூர் நின் ரறியும்.
 3. அறியுங் தழும்பிரு விரலொடு உரை யெழு,
மலையால் கையவல மிறையுங் தெளிது புரி.
 4. புரி யிமை நகர மென்னெரு ஆறிய,
முராண் வகைய றாரு மிடந்த பெருவில் குன்றனீ.
 5. குன்று திருமகனும் மனமாசு தமருகந்து,
ஆமே பண்புரி வாரிசருக்கி, கழலொன்று
மகிழலகு அரியபுல னெளிதில்.
 6. எளி தெண்மர் சென்று லரவ மவன்றமர்,
பேரே அயனின்ற தொழுதுமல ரடைந்த
சரணை வலகும்.
 7. உலகும் புணர்மரு தோளவளை நயவேன்,
சினையாலடர் காலை பெயரு முணர்வாரார்,
பாலன் சொல்லுங்தனை நன்றுபினி.
 8. நன் றன்பாழி புகழ்வா யேற்றுன், காப்புண்ணை
வழிநின்று வேங்கடமு மிடரார், கொண்டாளை
யடுத்த ஆளமர்வென்றி.
 9. ஆள் படையாரும் வரைகுடை பிரானுன்,
படி.கண்டு நீடு மினியார் நாடி.லும், எணக்காவார்
வரத்தால்வலி ஊனக்குரம்பை.
 10. ஊன வானுகி வயிற்மல செற்றெழு, நாவாயில்
திறம்பாது பிடி பொன் உள ஞேர் வை.
-